

ලේ ද පුදුමේ කදවැස්ම
இவர்களின் இதயத்துடிப்பு
THE HEARTBEAT OF SRI LANKA



ලංකාපුත්‍ර සංවර්ධන වැංකුව
லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி
LANKAPUTHRA DEVELOPMENT BANK

ஆண்டறிக்கை 2014



இவர்களின் வரலாறு எமது வெற்றி

லங்காபுத்ர
அபிவிருத்தி வங்கி
எத்தகைய சூழ்நிலையிலும்
அதன் பங்காளிகளுக்கு உதவுவதையே
நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்
காரணமாகவே, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி
செய்வதற்கென தினமும் நாம் எம்மை ஒழுங்கமைத்துக்
கொள்கின்றோம். தேவை ஏற்பட்டதன் காரணமாக
இதனை நாம் மேற்கொள்வதில்லை. உன்னத
நிலையைத் தொடர்ந்து பேணுவதன் மூலம்
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்களுக்கும் மேலாக
அவர்களை நாம் திருப்தி கொள்ளச் செய்கின்றோம்.
இந்த வாக்குறுதியை சாதாரணமாகக் கொள்ள
வேண்டாம். எமது பங்காளிகள், வாடிக்கையாளர்கள்
மற்றும் நண்பர்களிடமிருந்து இதுபற்றிய தகவல்களைப்
பெற்றுக்கொள்ளுங்கள்.

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி
அவர்களின் வரலாறு -
எமது வெற்றி

உள்ளடக்கம்

தொலைநோக்கு, இலக்கு, மதிப்பீடுகள்	02
நிதித்துறை முக்கிய விடயங்கள்	03
வரலாறும், முக்கிய நிகழ்வுகளும்	04
தலைவரது அறிக்கை	05
பொ.மு / பி.நி.அ யின் அறிக்கை	09
பணிப்பாளர்கள் சபை	13
சிரேஷ்ட முகாமைத்துவக் குழு	18
பிரிவுகளின் தலைவர்கள்	21
கிளை முகாமையாளர்கள்	22
கிளை வலையமைப்பு	23
முகாமைத்துவக் கலந்துரையாடலும், பகுப்பாய்வும்	
செயற்பாட்டு மீளாய்வு	26
மனித வள மூலதன மீளாய்வு	28
தகவல் தொழில்நுட்ப மீளாய்வு	30
சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக அபிவிருத்தி மீளாய்வு	31
ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்	32
ஊடக வெளியீடுகள்	34
உற்பத்திகளும் சேவைகளும்	36
நிதித்துறை மீளாய்வு	38
இடர் முகாமைத்துவ மீளாய்வு	40
சமூகப் பொறுப்புணர்வு	43
கூட்டிணைப்பு ஆளுமை	44
பணிப்பாளர்களின் அறிக்கை	62
நிதித்துறைத் தகவல்கள்	
கணக்காய்வுக்குழு அறிக்கை	66
உடன்பாட்டு அறிக்கை	67
நிதித்துறை அறிக்கைகளைத் தயாரிப்பதில்	
பணிப்பாளர்களின் பொறுப்பு பற்றிய அறிக்கை	68
சுதந்திரமான உறுதிமொழி அறிக்கை	69
வங்கியின் உள்ளகக் கட்டுப்பாட்டு வழிமுறை	
சம்பந்தமான பணிப்பாளர்களின் அறிக்கை	70
சுதந்திரமான கணக்காய்வாளர் அறிக்கை	72
விரிவான வருமான அறிக்கை	73
நிதி நிலைமை அறிக்கை	74
பங்குகளின் மாற்றம் பற்றிய அறிக்கை	75
காசுப்பாய்ச்சல் அறிக்கை	76
முக்கியமான கணக்கியல் கொள்கைகளின் தொகுப்பு	78
நிதி அறிக்கைகள் மீதான குறிப்புக்கள்	90
மூலதனப் போதிய தன்மை	105
பெறுமதி சேர்ப்பு அறிக்கை	108
வருமானத்தின் மூலங்களும் விநியோகங்களும்	109
மூன்று வருடகால தொகுப்பு	110
வருடாந்தப் பொதுக் கூட்டம்	112
பதிலாள் அதிகாரம்	113
கூட்டு நிறுவனத் தகவல்கள்	பின் அட்டை

எமது நோக்கம்

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்திகளின் மேம்பாடுகளுக்கான உத்வேகமுடைய ஊக்குவிக்கும் நிறுவனமாக விளங்குவது.

எமது இலக்கு

இலங்கையின் தொழில் முயற்சியாளர்களை பிரதேச, தேசிய, சர்வதேச மட்டங்களில் வலுப்படுத்தும் ஒரு மூலாதார அபிவிருத்தி வங்கியாகத் திகழ்தல். பணியாற்றுவதற்கு வாய்ப்பான சூழலை உருவாக்குவதன் மூலம், எமது பணியாளர்களின் பெறுமதிகளைக் கூட்டுவதும் தொழில்சார் துறையினருக்கு உதவுதலும். இலங்கையின் கிராமியப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய உதவுவதும், அதனூடாக ஏற்றத் தாழ்வுகளைக் குறைத்து, வாய்ப்புக் குறைந்தவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும். மிகவும் மேன்மையான வாடிக்கையாளர் சேவையை அளவுக் குறியீடாகக் கொண்டு தொழிலில் மிகச்சிறந்தவர்களாகச் செயற்படுவதன் மூலம் எமது வாடிக்கையாளர்களை தொடர்ச்சியாக அக்கறையுடன் கவனித்தல்.


எமது மதிப்பீடுகள்

நாம் பொறுப்புடன் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளோம். நாம் வாடிக்கையாளர் மீது முழுக் கவனத்தையும் கொண்டுள்ளோம். நாம் நேர்மையின் உச்சக்கட்ட மட்டத்தைப் பேணுகின்றோம். நாம் குழு அடிப்படையிலான பணியாற்றலுக்கு மதிக்களிக்கிறோம். நாம் சகல நடவடிக்கைகளிலும் வெளிப்படாத தன்மையைப் பேண அர்ப்பணித்துள்ளோம். நாம் வாய்ப்புக்களுக்கு ஊக்கமளிக்கின்றோம். நாம் நமது உற்பத்திகள் மற்றும் சேவைகளில் எளிமையைப் பேணுகிறோம்.

நிதித்துறை முக்கிய விடயங்கள்

	2014	2013
மொத்த வருமானம் (ரூபா மில்)	610.7	757.0
ஆண்டுக்கான இலாபம் (ரூபா மில்)	178.7	345.8
ஒரு பங்கிற்கான சம்பாத்தியம் (ரூபா)	4.95	9.59
மொத்த சொத்துக்கள் மூலமான வருமானம் (வரிக்கு முன்) (%)	2.4%	5.8
பங்குகள் மூலமான வருமானம் (%)	4.0%	7.9
மூலதன போதிய தன்மை வீதம் - வரிசை 1 (%)	74.3%	74.0
- வரிசை 2 (%)	74.7%	74.3
மொத்த சொத்துக்கள் (ரூபா மில்)	7,914.3	7,593.4
கடன்களும் முற்பணங்களும் (ரூபா மில்)	3,197.2	2,786.7
வைப்புத் தளம் (ரூபா மில்)	357.2	228.7

2014.12.31 இல் துறை அடிப்படையிலான கடன் விபரங்கள்



வரலாறும் முக்கிய நிகழ்வுகளும்

வரையறுக்கப்பட்ட லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி, இலங்கை அரசாங்கத்தினால் முற்றிலும் சொந்தமாக்கப்பட்ட, அனுமதி பெற்ற விசேட நடவடிக்கைகளுக்கான வங்கி. 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் கூட்டிணைக்கப்பட்டு, 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது. கிராமியப் பொருளாதாரத்தில் இதுவரை காலம் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரின் அபிவிருத்திகளைப் பூர்த்தி செய்தல். கிராமியப் பொருளாதாரத்தின் புதிய நிலைப்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்குக் காரணியாக இருந்து, முக்கியமாக தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளை அடைவதற்குப் பங்களிப்பைச் செய்வதற்கான வழிமுறைகளை கவனமாகத் திட்டமிடுதலும், இதனடிப்படையில் நாட்டின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உதவுதலும் இதன் முக்கிய நோக்கமாகும்.

கிராமிய மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உண்மையான நடவடிக்கை மேற்கொள்வதோடு, வாடிக்கையாளர்களின் வர்த்தக மற்றும் சொந்தத் தேவைகள் சம்பந்தமாக சரியான நல்விளக்கம் கொண்டிருத்தல். கிராமிய மக்களின் கட்டட நிர்மாணம், விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளுக்கு உதவுவதில் - நிதியுதவி, ஆலோசனை, வழிகாட்டல் என்பன வழங்கி முன்னணியில் இருத்தல். நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவுள்ள கிராமியப் பொருளாதாரத்தின் முன்னேற்றத்தின் மூலம் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தேசிய அபிவிருத்தியை அடைதல்.

- ஜூன் 09 - மட்டக்களப்பு கிளை இடமாற்றம்
- ஜனவரி 01 - “லக்செத்த” சிரேஷ்ட பிரஜைகள் திட்டத்தின் ஆரம்பம்

2014

- மார்ச் 29 - திருகோணமலை கிளை திறப்பு விழா. பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் கௌரவ சசந்த பஞ்சநிலமேயினால் திறந்து வைப்பு
- மார்ச் 14 - கண்டிக் கிளை இடமாற்றம்

2013

- டிசம்பர் 01 - “லக்சஹன” அடகு முற்பணத் திட்டம் ஆரம்பம்
- ஜனவரி 14 - நுகேகொட, நாவல வீதிக்கு தலைமை அலுவலகம் இடமாற்றம்

2011

- ஜூலை 29 - மட்டக்களப்பு கிளை திறப்பு விழா, பாராளுமன்ற உறுப்பினரும் அதிமேதகு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான கௌரவ பெசில் ராஜபக்ஷவினால் திறந்து வைப்பு
- மார்ச் 15 - “லக்சவிய” குத்தகைத் திட்ட ஆரம்பம்

2009

- ஜூலை 01 - வென்னப்புவு கிளை திறப்பு விழா, அரச பெருந்தோட்ட, முகாமைத்துவ, அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பா.உ மிலரோய் பெர்னாண்டோவினால் திறந்து வைப்பு
- ஏப்ரல் 3 - கண்டிக் கிளை திறப்பு விழா. நிதி மற்றும் அரச வருமான அமைச்சர் கௌரவ பா.உ ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் திறந்து வைப்பு
- பெப்ரவரி 5 - தனியார்துறை வரையறுக்கப்பட்ட இம்பிராஸர்ச்சர் டிவலப்மன்ட் கம்பனி நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களைச் சுவீகரித்தல்.
- ஜனவரி 01 - வரையறுக்கப்பட்ட SME வங்கியுடன் இணைவு

2008

- ஒக்டோபர் 12 - கேகாலை கிளை திறப்பு விழா. நிதி மற்றும் அரச வருமான அமைச்சர் கௌரவ பா.உ ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் திறந்து வைப்பு
- மார்ச் 5 - பொலன்னறுவை கிளை திறப்பு விழா. விவசாய அபிவிருத்தி, விவசாய சேவைகள் அமைச்சர் கௌரவ பா.உ மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைப்பு
- பெப்ரவரி 8 - ஹம்பாந்தோட்டை கிளை திறப்பு விழா. நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் கௌரவ பா.உ சமல் ராஜபக்ஷவினால் திறந்து வைப்பு

2007

- ஜூன் 03 - கொழும்புக் கிளை திறப்பு விழா. திறைசேரிச் செயலாளர் கலாநிதி பி.பி.ஐயசுந்தரவினால் திறந்து வைப்பு
- ஜூன் 27 - லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் அங்குராப்பணம். அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

2006



தலைவரது அறிக்கை



“பல்வேறு துறையைச் சேர்ந்த வாடிக்கையாளர்களின் மாற்றமடையும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வங்கி என்ற எமது மதிப்பை மேலும் அபிவிருத்தி செய்யும் வகையில், பல்வேறு புதிய வழிமுறைகள் இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டன”

2014 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் (LDB) வருடாந்த அறிக்கையைச் சமர்ப்பிப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். இந்தக் காலப்பகுதியில் வங்கியின் செயற்பாட்டை ஆராயுமிடத்து, பல்வேறு சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்த போதிலும், ஆக்கபூர்வமான பெறுபேறுகளுக்கும், செயற்பாட்டிற்குமான மற்றொரு வருடமாக இது அமைந்திருந்தது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். பல்வேறு சவால்களுக்கு நாம் தீர்வு காண வேண்டியிருந்த போதிலும், உங்களது வங்கி மீண்டும் ஒரு தடவை மீட்சியைப் பிரதிபலித்துள்ளது. எதிர்வரும் வருடங்களிலும், மாதங்களிலும் சுபீட்சமான எதிர்காலம், வங்கிக்கெனக் காத்திருக்கிறது என்பதை நிச்சயமாக நான் கூற முடியும்.

ஒரே பார்வையில் உலகளாவிய பொருளாதாரம்

2014 ஆம் ஆண்டு உலக நாடுகளின் பொருளாதாரம் பல்வேறு வகைகளில் அபிவிருத்தியடைந்துள்ளது. முக்கியமாக, ஆசிய நாடுகளின் பொருளாதாரங்கள் ஸ்திரமான வளர்ச்சியைக் காண்பித்த அதேசமயத்தில், அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீட்சி துரிதப்படுத்தப்பட்டது. இருந்த போதிலும், இவற்றுக்கு எதிர்மாறான வகையில், யூரோ வலய நாடுகளில் பொருளாதார வளர்ச்சி பலமிழந்திருந்தது. வட்டி வீதங்கள் தொடர்ந்தும் குறைந்த மட்டத்தில் காணப்பட்ட அதேவேளை, நிதித்துறைக்கான கட்டுப்பாடுகள், முக்கியமாக மூலதனம் சம்பந்தப்பட்ட மட்டில் அதிகரித்துக் காணப்பட்டன. மத்திய கிழக்கு மற்றும் உக்ரேன் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பிரச்சினைகளை அடுத்து, உலக நாடுகளில் புவியியல் அடிப்படையிலான அரசியல் நம்பிக்கையின்மை இந்த வருடத்தில் அவதானிக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் உலக பொருளாதார மதிப்பீட்டின் பெறுபேறுகள், முன்னரே எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க, இந்த வருடத்தில், பொருளாதார முக்கியத்துவம் பெற்ற நாடுகளின் பன்முகத் தன்மை மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் குறைந்த வளர்ச்சி என்பனவற்றுடன் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைந்து காணப்பட்டது. அபிவிருத்தியடைந்த நாடுகளின் பொருளாதாரத்தில் மேலதிக தகைமை, குறிப்பிடத்தக்க வெளிப்பாய்ச்சல் இடைவெளியை ஏற்படுத்தியிருந்த அதேசமயத்தில், உலக நாடுகளின் பொருளாதார விநியோகத்தில் அபிவிருத்தி மற்றும் பலமிழந்த கேள்வி என்பனவற்றின் ஆதரவிலான தொடர்ச்சியான குறைந்த அளவு விலைகள் மட்டம் காரணமாக, உலக நாடுகள் மத்தியிலான பணவீக்கம் 2014 ஆம் ஆண்டில் ஆக்கபூர்வமான நிலையில் தொடர்ந்தும் இருந்தது.

உலக நாடுகளில் மசகு எண்ணெய் விலைகள் 2014 ஆம் ஆண்டில் வீழ்ச்சி கண்டன. இதே காலப்பகுதியில் பொருளாதார அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் பல நாடுகளின் நாணயங்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தின் பலமான நிலை காரணமாக அமெரிக்க டொலருக்கு எதிராக மதிப்பிழந்தன.

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்தும் மிதமான மட்டத்தில் இருக்குமென சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. உச்சக்கட்ட கடன்பளு, வேலையற்றோர் பிரச்சினை மற்றும் குறைந்த அளவிலான முதலீடு என்பனவே இதற்கான காரணமாகும். அமெரிக்காவில் எதிர்பார்க்கப்படும் வட்டி வீத அதிகரிப்பு மற்றும் அபிவிருத்தியடைந்த நாடுகள் சிலவற்றின் பொருளாதாரத்தில் குறைந்தமட்ட பணவீக்கம் என்பனவற்றின் மூலமான சவால்கள் எதிர்பார்க்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும், அபிவிருத்தியடைந்த நாடுகளின் பொருளாதார மீட்சி, அபிவிருத்தியடையும் நாடுகளில் உள்ளநாட்டு அபிவிருத்தி நடவடிக்கைகளின் குறைப்பு மற்றும் உலகளாவிய எண்ணெய் விலையில் தொடர்ச்சியாக ஏற்படும் வீழ்ச்சி என்பன காரணமாக, 2014 ஆம் ஆண்டில் உலக நாடுகளின் பொருளாதாரம் 3.5% ஆக அதிகரிக்குமென்றும் அடுத்த வருடத்தில் 3.8% ஆக இருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் பொருளாதார மீளாய்வு

2015 இல் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியான 7% மற்றும் 2016 - 2018 என்ற மூன்று வருட காலப்பகுதியில் சராசரி வளர்ச்சியான 7.8% என்பனவற்றின் அடிப்படையில் இலங்கையின் பொருளாதாரம் நடுத்தர மட்டத்தில் வளர்ச்சியடையவிருக்கிறது. காத்திரமான பொருளாதாரக் கொள்கைகளின் பலனாக, நாட்டின் பொருளாதாரம் நடுத்தர மேல் மட்ட வருமான மட்டத்தை அடைவதோடு, அதிகரித்த வளர்ச்சியையும், குறைந்த பணவீக்கத்தையும் காண்பிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் நோக்கங்கள்

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் நோக்கங்களில், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்களை சர்வதேச மட்டத்திற்கு, அதாவது, நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க வகையில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மட்டத்திற்கு தரமுயர்ந்துவதும் ஒன்றாகும்.

இலங்கை அரசாங்கத்திற்கு முழு அளவில் சொந்தமாகவுள்ள லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி, இந்தத் தொலைநோக்கை கிராமியப் பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியத்துவம்

அளித்து, நாட்டின் சகல பகுதிகளுக்கும், முக்கியமாக 7 மாகாணங்களில் 8 கிளைகளைக் கொண்ட வெளி மாவட்டங்களுக்கு முன்னெடுத்துச் சென்றுள்ளது. தேசிய பொருளாதாரத்திற்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் தொழில்துறை வளங்கள் பெரிதும் காணப்படும் வெளி மாவட்டங்களுக்கு நாம் முன்னுரிமையளித்து வந்துள்ளோம்.

வங்கியின் முக்கிய கடமை, தொழில் அதிபர்களுக்கு கடன் வசதிகளை வழங்குவதாகும். இத்தகைய கடன் வசதிகளை வழங்குவதற்கு முன்னர் வங்கியின் கடன் வழங்கும் அதிகாரிகள் தொழில் அதிபரினால் சமர்ப்பிக்கப்பட்ட வர்த்தகப் பிரேரணையில் இடம்பெற்ற திட்டம் சம்பந்தமாக விரிவான மதிப்பீட்டை மேற்கொள்வார்கள். பெருமளவு நன்மைதரும் தொழில் திட்டங்களுக்கு பல்வேறு வகையான வசதிகள் வங்கியினால் வழங்கப்படுகின்றன.

ஒரு அபிவிருத்தி வங்கி என்ற நிலையில் குறிப்பிட்ட திட்டத்தின் பாதுகாப்பு நிலைமை, அதன் வளர்ச்சி என்பனவற்றிற்கு நாம் முக்கியத்துவம் அளிக்கும் அதேவேளை, கால அடிப்படையில் சகல வளங்களும் கிடைக்கப் பெறுவதை நாம் நிச்சயிக்கின்றோம். இதன் மூலம் குறிப்பிட்ட திட்டம் வெற்றியடைவதற்கு உச்சக்கட்ட சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. ஒழுங்கமைப்பின் அடிப்படையிலான இந்த அணுகுமுறையின் மூலம் உண்மையான தொழிலதிபர்களையும், திட்டங்களையும் இனங்கண்டு, அவர்களுக்கு நிதியுதவி வழங்கி, அவர்களை உன்னத தொழில் அதிபர்களாக உருவாக்குவதில் நாம் வெற்றி கண்டுள்ளோம். இந்தத் தொழில் அதிபர்களே எதிர்காலத்தில் நாட்டின் வர்த்தகப் பிரமுக்கர்களாக வரவிருக்கின்றனர்.

நிதித்துறைச் செயற்பாடு

ஆய்வுக்குட்பட்ட நிதியாண்டில் எமது சொத்துக்களின் மொத்தப் பெறுமானத்தை 8 பில்லியன் ரூபாவாக கொண்டு செல்வதில் நாம் வெற்றியடைந்துள்ளோம். இந்த உத்தேசம் தொடரும் என்பது எனது நம்பிக்கையாகும். வழங்கப்பட்ட கடன்கள், முற்பணங்கள் மற்றும் முதலீடுகள் என்பனவற்றில் இருந்து பெறப்பட்ட வட்டி வருமானமே வங்கியின் பிரதான வருமானமாகும். அதனால், குறைந்த வட்டி நடைமுறையிலிருந்த காலத்தில் வங்கியின் தேறிய வருமானம் பெருமளவு குறைவடைந்தது. வட்டி வீதம் குறைவடைந்ததை அடுத்து, வங்கியும் அதன் வட்டி வீதத்தைக் குறைக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டது. இதன் அடிப்படையில், அரசாங்கத்தின் வட்டி வீதம் சம்பந்தமான கொள்கையின் நன்மைகள் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டன. முந்திய வருடத்தில் 7.9% ஆக இருந்த வங்கியின் பங்களிப்பின் மீதான சம்பாத்தியங்கள் 4% ஆகக் குறைந்தன. வங்கியின் திரவ நிலையின் விகிதங்கள் தேவையான ஆகக்குறைந்த அளவிலும் பார்க்க மேம்பட்டிருந்ததனால், பண வைப்பாளர்கள் மத்தியில் நம்பிக்கையும், பாதுகாப்பும் ஏற்பட்டது.

2014 ஆம் ஆண்டில் நடைமுறைக்கிடப்பட்ட புதிய வழிமுறைகள்

ஆய்வுக்குட்பட்ட இந்த வருடத்தில் பல்வேறு புதிய வழிமுறைகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, வெவ்வேறு வாடிக்கையாளர்களின் மாற்றமடைந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வங்கி என்ற பெருமைக்கு மேலும் மகிமை சேர்க்கப்பட்டது.

நாட்டின் சகல பகுதிகளையும் சேர்ந்த 3000 மகளிர் தொழில் அதிபர்களின் அபிவிருத்திக்கு உதவவென பிராந்திய அபிவிருத்தி வங்கியுடன் (RDB) இணைந்து கொள்வதன் மூலம் அரசாங்கத்தின் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

தலைவரது அறிக்கை

அரசாங்கத்தின் கடன் உத்தரவாத் திட்டத்தின் ஒரு பகுதியாக வட்டியில்லாக் கடன்களை இந்த மகளிர் தொழில் அதிபர்கள் பெறவிருக்கின்றனர். யுத்தத்திற்குப் பின்னரான புனர்வாழ்வு நடவடிக்கைகள் மிகவும் கடினமானவை என்பது வங்கியின் அபிப்பிராயமாகும். ஆய்வுக்குட்பட்ட வருடத்தின் இறுதிக் காலப்பகுதியில் இதனை வங்கி மிகக் காத்திரமான முறையில் நடைமுறைப்படுத்தியது. இதற்காகப் பொலன்னறுவை மற்றும் வென்னப்பு வ கிளைகள் மூலமாக அடைமானக் கடன் வசதிகளை வழங்க வங்கி ஆரம்பித்தது. இந்தக் கடன் வசதித் திட்டம் சம்பந்தமாக நெற் செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளிடம் இருந்து பாராட்டுக்களை நாம் பெற்றுள்ளோம்.

எதிர்கால நடவடிக்கைகள்

2014 ஆம் ஆண்டில் இடம்பெற்ற முன்னேற்றத்தை ஆதாரமாக வைத்து, 2015 ஆம் ஆண்டில் நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டிய பிரிவுகளை வங்கி தெரிவு செய்துள்ளது. இதில் வாடிக்கையாளர்களின் கிராமப்புற வாழ்க்கை வழிமுறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதேவேளையில், சுயதொழிலாளர்களுக்கு ஊக்கமளிக்கும் முக்கிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

எமது கிளைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் நாம் திட்டங்களை வகுத்துள்ளோம். 2015 ஆம் ஆண்டில் தம்புத்தேகம மற்றும் பண்டாரவளை ஆகிய இடங்களில் இரண்டு புதிய கிளைகள் ஆரம்பிக்கப்பட்டு, எமது கிளை வலையமைப்பை விரிவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தொழில்துறை வளத்தின் அடிப்படையில் எதிர்கால பொருளாதார அபிவிருத்திக்கான இடங்களாக நாம் இனங்கண்ட இரு இடங்கள் இவையாகும். வங்கியினால் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் என்பன பற்றி வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ளவேண்டி வங்கி நடவடிக்கைகள் இடம்பெறும் பிரதேசங்களில் ஆக்கபூர்வமான பிரசார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு முழு விபரங்களை சரியான முறையில் வழங்கியதன் பின்னர் பராட்டே (Parate) உரிமைகள் மூலம் அறவீடுகளை மேம்படுத்தவும் வங்கி திட்டமிட்டுள்ளது. எமது அறவிடாக் கடன்களை கைத்தொழில் தரத்திற்குக் கொண்டுவருவதற்கு இது பெரிதும் உதவும்.

முந்திய ஆண்டுகளைப் போல எமது ஊழியர்களின் தொழிற்திறனையும், அறிவையும் தரமுயர்த்துவதன் மூலம் அவர்களது நாளாந்தக் கடமைகளையும், பொறுப்புக்களையும் மிகத் திறமையாக அவர்கள் மேற்கொள்வதற்கு உதவும் வகையில், அவர்களுக்கான பயிற்சிகளுக்கும், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. உள்ளக ஊழியர்களின் திறமையை மேம்படுத்தவும், அவர்களுக்கு உந்துசக்தியை வழங்கவுமென, குழுவாகச் செயற்படும் வழிமுறைக்கு முக்கியத்துவம் அளித்து மேலதிக பயிற்சித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன. இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று சகல ஊழியர்களினதும் வழமையான போக்கை மாற்றி, வாடிக்கையாளர்களுக்கான சகல தேவைகளையும் பூர்த்தி செய்யும் உன்னத நடவடிக்கையாளர் என்ற நிலைக்கு அவர்களை தரமுயர்த்துவதாகும். தற்போதைய மற்றும் எதிர்கால வாடிக்கையாளர்கள் ஆகியோருடன் தொடர்புகொள்வதில் வங்கிக்கு உள்ளேயும், வெளியேயுமான அலுவலக நேரத்தில் ஒவ்வொரு வங்கி ஊழியரும் வங்கியின் கௌரவத் தூதுவர் ஆவார் என்ற நிலை ஏற்பட்டுள்ளதனால், வங்கி எதிர்பார்க்கும் கொள்கைகள் மற்றும் பண்புகளை ஊழியர்கள் கொண்டிருப்பது அவசியமாகும். இதனடிப்படையில் வங்கியுடனான வாடிக்கையாளர்களின் அனுபவங்களில் ஆக்கபூர்வமான தாக்கங்கள் ஏற்படுமென நாம் நம்புகின்றோம்.

இதன்மூலம் நீண்டகால அடிப்படையில் வங்கியுடனான பொது மக்களின் உறவுகள் மேலும் ஆக்கபூர்வமாக அமைந்திருக்கும். இந்தப் பிரிவிலேயே எதிர்காலத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பது வங்கியின் கருத்தாகும்.

இவற்றுக்கு மேலதிகமாக, வங்கியில் தற்போது நடைமுறைக்கிடப்பட்டுள்ள மூல வங்கியியல் கணணி முறைமை (Core-Banking System) மேலும் தரமுயர்த்தப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட இருக்கிறது. தற்போதைய கிளைகளில் அதிகரித்து வரும் தேவைகளை ஈடு செய்யவும், 2015 ஆம் ஆண்டில் திறக்கப்படவிருக்கும் புதிய கிளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் இந்த நடவடிக்கை பெரிதும் உதவும்.


நன்றி நவிலல்

பிரதம மந்திரி கௌரவரணில் விக்கிரமசிங்க பா.உ., நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க பா.உ ஆகியோருக்கு இவ்வங்கி சம்பந்தமான அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்காக நான் நன்றி தெரிவிக்கின்றேன். நிதியமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர், மத்திய வங்கியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோர் வழங்கிய வழிகாட்டலுக்கும், ஆதரவுக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

ஆய்வுக்குட்பட்ட வருடத்தில் பணிப்பாளர் சபையின் தலைவர் என்ற கடமையை நான் பூர்த்தி செய்வதில் ஆக்கபூர்வமான ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கிய சபையின் பணிப்பாளர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த நிதியாண்டில் வங்கி அதன் நோக்கங்களை அடைவதற்கு உதவுவதில் அவர்களது பங்களிப்பு எனக்கு பெருமளவு பெறுமதி மிக்கதாக அமைந்திருந்தது.

ஆய்வுக்குட்பட்ட வருடத்தில் வங்கி முன்னேற்றத்தையும் அபிவிருத்தியையும் அடைவதற்கென பெறுமதிமிக்க பங்களிப்பை வழங்கிய பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு எனது பாராட்டுக்களை நான் இத்தால் தெரிவித்துக் கொள்கின்றேன். ஆய்வுக்குட்பட்ட வருடத்தில் வங்கியின் இலட்சியங்களை அடைவதில் பெரிதும் பங்களிப்புச் செய்த, அர்ப்பணித்துப் பணிபுரியும் சிரேஷ்ட முகாமையாளர்கள் மற்றும் மிகவும் அருமையான ஊழியர்கள் ஆகியோருக்கும் எனது பாராட்டுக்களையும், நன்றிகளையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நிறைவாக, இந்த வருடத்தில் விசுவாசத்தையும், ஆதரவையும் எமக்குத் தெரிவித்த சகல வாடிக்கையாளர்களுக்கும் மனப்பூர்வமான நன்றியை நான் தெரிவிக்கின்றேன். உங்கள் நம்பிக்கையைப் பெற்ற வங்கி என்ற நிலையில், எதிர்வரும் மாதங்களிலும், வருடங்களிலும் தொடர்ந்தும் உங்களுக்குச் சிறந்த சேவையாற்றுவதில் எமது சக்திக்குட்பட்ட சகலதையும் நாம் வழங்குவோம் என்ற உத்தரவாதத்தையும் இந்தச் சமயத்தில் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.


கே.எச்.லசந்த் குணவர்தன

தலைவர்

2015 மே 28



பொது
மு்காமையாளர்/
பிநிஅ யின்
அறிக்கை



பொது முகாமையாளர் / பிநிஅ யின் அறிக்கை



“2014 ஆம் ஆண்டு என்பது, ஆக்கபூர்வமான பெறுபேறுகளைத் தந்த ஒரு வருடமாகும். முக்கியமான சவால்களுக்கு மத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நாம் பெற முடிந்துள்ளது”

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் 2014 ஆம் வருடத்திற்கான ஆண்டறிக்கையையும், கணக்காய்வு செய்யப்பட்ட கணக்குகளையும் சமர்ப்பிப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன். ஆக்கபூர்வமான பெறுபேறுகளைத் தந்த வருடமாக 2014 ஆம் ஆண்டு அமைந்துள்ளது. சவால்களுக்கு மத்தியில், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நாம் பெற்றுள்ளோம். மூன்று வருடங்களுக்கு முன்னர் நாம் அறிமுகம் செய்த கூட்டு நிறுவனத் திட்டத்தின் கீழ் எமது வங்கியின் நடவடிக்கைகளை மாற்றியமைப்பது என்ற பாதையில் நாம் முன்னேற்றம் கண்டுள்ளோம் என்பதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன. இந்த அறிக்கையின் மூலம் வங்கியின் 2014 ஆம் ஆண்டின் செயற்பாடு, நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமாக முழு அளவிலான விபரங்களை நான் சமர்ப்பிக்க விரும்புகின்றேன்.

இலங்கையின் நிதித்துறைச் சந்தை பற்றிய ஒரு பார்வை

உள்நாட்டு மற்றும் உலகளாவிய சவால்கள் எதிர்நோக்கப்பட்ட போதிலும், 2014 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து சிறந்த நல்லாற்றலைக் காண்பித்துள்ளது. உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.4% ஆக அதிகரித்தது. 2013 ஆம் ஆண்டில் பெறப்பட்ட 7.2% இலும் பார்க்க சொற்ப அளவில் இது அதிகமாகும். இதனோடு இணைந்த வகையில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 2013 ஆம் ஆண்டின் 3,280 அமெரிக்க டொலர்களில் இருந்து, ஆய்வுக்குட்பட்ட இந்த வருடத்தில் 3,625 அமெரிக்க டொலர்களாக அதிகரித்தது. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இலங்கை மேலமட்ட மத்திய வருமான நிலைக்கு செல்லும் இந்தச்

சந்தர்ப்பத்தில் இதன்மூலம் நாட்டின் நிதித்துறை செயல்திறன் மேம்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுக்கு மேலதிகமாக அபிவிருத்தியடைந்த முதலீட்டுச் சூழல் மற்றும் புதிதாக அபிவிருத்தியடைந்த உட்கட்டமைப்பு வசதிகள் என்பனவற்றின் காரணமாக, நாட்டிற்கு பெருமளவு முதலீடு கிடைக்கும். ஆய்வுக்குட்பட்ட வருடத்தில் அதிக எண்ணிக்கையான சந்தைப்படுத்தல் துறைகளில் வட்டி வீதங்கள் பெருமளவு வீழ்ச்சி கண்டன. மத்திய வங்கியின் நிதித்துறைக் கொள்கை நிலைப்பாட்டின் தளர்ச்சி, குறைந்த பணவீக்க எதிர்பார்ப்புடன் இணைந்த உள்நாட்டு பணச் சந்தையில் மேலதிக நிதி, என்பனவும் இதற்கான காரணமாகும்.

இலங்கையின் நிதித்துறை 2014 ஆம் ஆண்டு திட்டவட்டமான முறையில் செயற்பட்டது. குறிப்பிடத்தக்க பாரியளவிலான பிரச்சினைகளோ, சவால்களோ எதிர்பார்க்கப்படவில்லை.

பங்களிப்பு நிதி நிறுவனங்கள் ஊடாக இலங்கை மத்திய வங்கி, ஆய்வுக்குட்பட்ட வருடத்தில், சலுகை அடிப்படையிலான அபிவிருத்திக் கடன் திட்டங்களை கடந்த சில வருடங்களைப் போல தொடர்ந்து மேற்கொண்டது. நாட்டின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறைகள் பெருமளவு சலுகை அடிப்படையிலான கடன் வசதிகளைப் பெற்றுக் கொண்டன. விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் அபிவிருத்தியடைவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

ஆக்கபூர்வமான செயற்பாடு

வட்டி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், திருப்திகரமான செயற்பாட்டை வங்கி கொண்டிருந்தது. வங்கியின் வட்டி வருமானம் 2013 ஆம் ஆண்டில் 714.3 மில்லியன் ரூபாவாக இருந்த அதேசமயத்தில், 2014 ஆம் ஆண்டில் 606.9 மில்லியன் ரூபாவாக வீழ்ச்சியடைந்தது. 2013 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட வங்கியின் ஏனைய செயற்பாட்டு வருமானமான ரூபா 47.5 மில்லியனுக்கு வெளிநாட்டு நாணயமாற்று மீள் மதிப்பீட்டின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட ரூபா 35.4 மில்லியனே காரணமாகும். இது, 2014 ஆம் ஆண்டில் ரூபா 2.5 மில்லியனாக வீழ்ச்சியடைந்திருந்தது.

வங்கியின் வருமானம் சம்பந்தப்பட்ட மட்டில் வெளிவாரி காரணங்களே முக்கிய தீர்மானிக்கும் காரணிகளாகத் தொடர்ந்தும் இருந்தன. வங்கியின் செயற்பாட்டு வருமானத்தில் தெரிவிக்கப்பட்டவாறு, இது, எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியது. முந்திய வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருட செயற்பாட்டு வருமானம் 152.2 மில்லியன் ரூபாவினால் குறைவடைந்திருந்தது. தேறிய இலாபத்தைக் காட்டும் அட்டவணையில் இறுதி அம்சமாக இது இருந்தது.

வருமான வளர்ச்சி குறைவடைந்திருந்த போதிலும், வங்கியின் மொத்தச் சொத்துக்களின் பெறுமதி ரூபா 321 மில்லியனில் இருந்து ரூபா 7.9 பில்லியனாக அதிகரித்தது. இதற்கான பிரதான காரணம், கடன் வழங்கல் மற்றும் முற்பணத் துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியாகும்.

சொத்துக்கள் மீதான வருமானம், 2013 ஆம் ஆண்டில் 5.8% ஆக இருந்த அதேசமயத்தில், ஆய்வுக்குட்பட்ட வருடத்தில் 2.4% ஆக இருந்தது. ஒரு பங்கிற்கான சம்பாத்தியம், 2013 ஆம் ஆண்டின் ரூபா 9.59 உடன் ஒப்பிடுகையில், ரூபா 4.55 ஆக இருந்தது. வட்டி வீதம் குறைவடைந்திருந்ததனால், வருமானம் வீழ்ச்சி கண்டிருந்த போதிலும், வங்கியின் முக்கிய இலக்கான செலுத்தப்படக் கடன்களின் வீதத்தை ஆக்கபூர்வமான வகையில் தொடர்ந்தும் கொண்டிருக்க முடிந்ததுள்ளது. 2013 ஆம் ஆண்டின் இறுதியில் 46.7% ஆக இருந்த வங்கியின் செலுத்தப்படக் கடன்களின் வீதம் 2014

ஆம் ஆண்டின் இறுதியில் 44.6% ஆக இருந்தது. இந்தக் காலப்பகுதியில் வங்கி நடவடிக்கைகளில் தொடர்ந்தும் முன்னேற்றம் இருந்ததையும் வங்கியின் மிகக் கடுமையான கடன் முகாமைத்துக் கொள்கைகளையும் இது பிரதிபலிக்கிறது.

புதிய அபிவிருத்திகள்

இந்த நிதியாண்டின் போது, வங்கியின் வர்த்தகத் தொடர்ச்சித் திட்டத்தை அபிவிருத்தி செய்யவேன வங்கி, ஆலோசகர் ஒருவரை நியமித்தது. முந்திய வருடங்களில் கவனிக்கப்படாமல் இருந்த இந்த விடயம், வங்கி சம்பந்தப்பட்ட மட்டில் மிக முக்கியமானதாகும். இந்தத் திட்டம் நடைமுறைக்கிடப்பட்டதும், எதிர்காலத்தின் சவால்களுக்கு வங்கி சிறந்த முறையில் முகம் கொடுக்கக் கூடியதாக இருக்கும்.

வங்கியின் சிரேஷ்ட ஆளணியினரைப் பலப்படுத்தும் வகையில், சிரேஷ்ட முகாமைத்துவப் பிரிவில் இரண்டு புதிய ஆட்சேர்ப்புக்கள் இடம்பெற்றன. மனித வள மற்றும் நிர்வாகத் துறைக்கான சிரேஷ்ட முகாமையாளர், நிதித்துறை சிரேஷ்ட முகாமையாளர் என்பனவே அந்த இரு நியமனங்களுமாகும். வங்கியின் இடர் முகாமைத்துவம் மற்றும் இணக்கப்பாட்டுப் பிரிவு என்பனவற்றின் நடவடிக்கைகளை அதிகரிக்கவேன, பொருத்தமானவர்களைத் தெரிவு செய்வதை சபை அங்கீகரித்துள்ளது.

மனிதவள அபிவிருத்தி

எமது ஊழியர்களின் பெறுமானத்திற்கு பெறுமதி சேர்ப்பதே எமது நோக்கங்களில் ஒன்றாகும். ஆக்கபூர்வமான வேலைத்தளச் சூழல், தொழிற்திறனுக்கு ஆதரவு தெரிவித்தல், இதனடிப்படையில் சிறந்த சேவையை அவர்கள் வழங்க ஊக்கமளித்தல் என்பனவற்றின் மூலம் இது பெற்றுக்கொள்ளப்பட்டது.

எமது சக்திக்கு உட்பட்ட வகையில் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவையை நாம் வழங்கும் அதேசமயத்தில், அபிவிருத்தி வங்கித்துறையில் சிறந்த தொழிற்திறனைக் கட்டியெழுப்புவதற்கென நேரத்தையும், மூலவளங்களையும் நாம் அர்ப்பணித்து வழங்கியுள்ளோம். இதனை அடைவதற்கும், வாடிக்கையாளர்களுக்கான சேவை வழங்கல் திறனை அதிகரிக்கவும் சகல ஊழியர் மத்தியிலும் பயிற்சித் திட்டங்கள் பலவற்றை வங்கி நடத்தியுள்ளது. ஆய்வுக்குட்பட்ட வருடத்தில், “வாடிக்கையாளர் பிரகடனம்” என்பதும் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான தகவல்களைத் திரட்டவேன, வங்கியின் சகல கிளைகளிலும் தொடர்ச்சியான பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சமூகப் பொறுப்புணர்வு

ஆய்வுக்குட்பட்ட வருடத்தில் வெற்றிகரமாக நாம் பூர்த்தி செய்த பல்வேறு திட்டங்களின் மூலம் வங்கியின் சமூகப் பொறுப்புணர்ச்சி நிரூபிக்கப்பட்டது. வழமைபோல எமது விகவாசம் மிக்க ஊழியர்கள் அனைவரும் கடமைக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்பட்டு, ஒவ்வொரு திட்டம் சம்பந்தமாகவும் ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்ட இலக்கு பூர்த்தி செய்யப்படுவதை நிச்சயிக்கவேன தங்களது நேரத்தையும், பணத்தையும், உழைப்பையும் வழங்கியுள்ளனர்.

நாட்டில் சிறுநீரக நோய்க்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் ஊடகங்களில் இடம்பெற்றுள்ளன. இந்த நோய் வடமத்திய மாகாண மக்களுக்கு மாத்திரமல்லாமல், நாடு முழுவதற்கும் ஒரு சவாலாக வந்துள்ளது. ஆட்கொல்லி நோயான இதற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவவேன சிறந்த தரமான குடிநீரை வழங்குவதற்கு பொலன்னறுவையில்

பொது முகாமையாளர் / பி.நி.அ யின் அறிக்கை

உள்ள சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நீர் சுத்திகரிப்புக் கருவி ஒன்றை வங்கி வழங்கியுள்ளது.

தேசிய தொழிற்திறன் அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து வங்கி சென்ற வருடம் ஆரம்பித்த பயிற்சித் திட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டது. குறிப்பிட்ட ஒரு வர்த்தகத்தின் சகலவித அம்சங்களையும் நிர்வகிப்பது சம்பந்தமாக ஆரம்பக்கட்ட வாடிக்கையாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இவை அமைந்திருந்தன. கொழும்பு, கண்டி, அம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை கிளைகளில் இந்தப் பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

வத்தளை, ஹேக்கித்தவிலுள்ள தொழுநோய் வைத்தியசாலைக்கு இந்த வருடமும் நாம் தொடர்ந்து உதவி வழங்கியுள்ளோம். வைத்தியசாலையிலுள்ள நோயாளிகளுக்கு மருந்து வகைகளையும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களையும் வழங்குவதில் வங்கி ஊழியர்கள் பாராட்டத்தக்க வகையில் கடமையாற்றியுள்ளனர்.

வங்கியின் தலைமை அலுவலகத்தில் ஒக்டோபர் மாதத்தில் இரத்ததான முகாம் ஒன்று நடைபெற்றது. முகாமுக்கு உதவவும், இரத்தத்தை தானம் செய்யவுமென, நூற்றுக்கணக்கான ஊழியர்கள் அர்ப்பணித்துப் பணிபுரிந்துள்ளனர். அதிக எண்ணிக்கையான பொது மக்களும் இதில் இணைந்து கொண்டதனால் இந்தத் திட்டம் பெரு வெற்றியளித்துள்ளது. இலங்கை மக்கள் மத்தியில் சமய ஒற்றுமையும், இன ஒற்றுமையும் நிலவ்வது அவசியம் என்பது வங்கியின் நம்பிக்கையாகும். இந்த வகையில், தமிழ் மக்கள் பெரிதும் வாழும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை கிளைகளில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

தொழில்நுட்பத் தரமுயர்வு

ஆய்வுக்குட்பட்ட வருடத்தில் தகவல் தொழில்நுட்பச் செயற்பாட்டுத் திறனை ஒருங்கமைக்கவென தொழில்நுட்பத் துறையில் வங்கி மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. தொழில்நுட்பக் கொள்கை மீளாய்வுக் குழு என்பது, தகவல் தொழில்நுட்ப வழிகாட்டல் குழு என்ப பெயர் மாற்றம் செய்யப்பட்டு புனரமைக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பம் சம்பந்தமான பல்வேறு விடயங்களுக்கென உப குழுக்களை நியமிக்கும் அதிகாரம் இதற்கு வழங்கப்பட்டது. இதனோடு இணைந்த வகையில், லங்கா புத்ர அபிவிருத்தி வங்கியில் நடைமுறைக்கிடப்பட்ட மூல வங்கியியல் கணணி வழிமுறையை நாம் மீளாய்வு செய்ததோடு, வங்கியின் தகவல் தொழில்நுட்பத் துறையில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கென அது தரமுயர்த்தப்பட்டது. தற்போதைய வங்கி வழிமுறையை எதிர்காலத்தில் தரமுயர்த்துவதன் சாத்தியம் பற்றியும் நாம் ஆராய்ந்து வருகின்றோம்.

எதிர்காலத்திற்கான திட்டங்கள்

ஆய்வுக்குட்பட்ட வருடத்தின் இறுதித் தவணையின் போது, வங்கி ஊழியர் மத்தியில் உருவான அமைதியின்மை நிலையையும் துரதிஷ்டவசமாக நாம் எதிர்நோக்க வேண்டியிருந்தது. இறுதித் தீர்வு காணவென நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ள கூட்டு ஒப்பந்தத்தில் ஏற்பட்ட தாமதமே இதற்கான காரணமாகும். சம்பந்தப்பட்ட சகலருக்கும் நன்மையளிக்கும் வகையில் இந்த விடயத்திற்குத் தீர்வு காண்பதை நிச்சயிக்கவென, வங்கி முகாமைத்துவத்தினால் புத்திசாதுரியமான நடவடிக்கைகள் வழமைபோல மேற்கொள்ளப்படுகின்றன. 2015 ஆம் ஆண்டில் இந்த விடயத்திற்கு சுருகமான தீர்வு காணப்படும் என்பது எமது நம்பிக்கையாகும்.

நன்றி தெரிவிப்பு

வாடிக்கையாளர்களுக்கான சேவைகளை சகல விதத்திலும் ஆக்கபூர்வமான வகையில் வழங்குவதில் நாம் தயாராக உள்ளோம் என்று கூறி, 2014 ஆம் ஆண்டை நிறைவு செய்கின்றோம். நாட்டிலுள்ள ஏனைய நிதி நிறுவனங்களிலும் பார்க்க மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் புதிய தொழில் அதிபர்களுக்கும் மேலும் பல சேவைகளை எம்மால் வழங்க முடியும் என்பது வெளிப்படையாகும். இதற்கான ஆதாரங்களை சந்தை நடவடிக்கைகளின் போது தினமும் நாம் அவதானிக்க முடியும். பலம் பொருந்தியதும், நேரடி நடவடிக்கைகளை மேற்கொள்வதுமான வங்கி என்ற வகையில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் அதிபர்களுக்கு சிறந்த முறையில் எம்மால் சேவையாற்ற முடியும். அவர்களுடனான உறவுகளை சிறந்த முறையில் அமைப்பதற்கும் இலாபமீட்டுவதற்கும் சமூகத்தில் ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துவதற்குமான சக்தியை நாம் கொண்டுள்ளோம். இதனையே எமது பங்குதாரர்கள் எதிர்பார்க்கின்றனர். இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர தொழிலதிபர்களுக்கான சிறந்த அபிவிருத்தி வங்கி என்ற நிலைப்பாட்டை நாம் தொடர்ந்தும் ஏற்படுத்துவோம்.

நிதி திட்டமிடல் அமைச்சின் செயலாளர், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், திறைசேரியின் பிரதி செயலாளர்கள், அரசு நிறுவனங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், வங்கி மேற்பார்வைப் பணிப்பாளர், கணக்காய்வாளர்களான SJMS அசோஸியேட்ஸ் நிறுவனம் மற்றும் இந்த நிறுவனங்களின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோர் வழங்கிய பெறுமதிமிக்க ஆதரவுகளுக்கு இந்தச் சமயத்தில் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்கள் வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவுக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம். அவர்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையே எமது தொலைநோக்கை மேலும் சிறந்த முறையில் அமைப்பதற்கு உந்துசக்தியாகவுள்ளது. எதிர்காலத்திலும் அவர்களுக்கு பெறுமதிவாய்ந்த சேவைகளை வழங்க முடியும் என்று நாம் வாக்குறுதியளிக்கின்றோம்.

வங்கியின் அர்ப்பணிப்புச் சிந்தையுள்ள ஒவ்வொரு ஊழியரும் இந்த வருடம் எமது கூட்டிணைப்பு இலக்கை அடைவதற்கென இடைவிடாது நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். வருடம் முழுவதும் அவர்கள் ஆற்றிய விசுவாசமான பணிகளுக்கு எனது மனப்பூர்வமான நன்றியை இத்தால் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதவி விலகும் எமது தலைவர் திரு. எச்.எஸ்.தர்மசிற்றுக்கு எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவிக்கும் அதேசமயத்தில், புதிய தலைவர் திரு. லசந்த குணவர்தனவை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன். ஆய்வுக்குட்பட்ட வருடத்தில் மிகச் சிறப்பாகப் பணிபுரிந்த பணிப்பாளர் சபை அங்கத்தவர்களுக்கும், முன்னாள் அங்கத்தவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக. சபையின் உப குழுவினர் வழங்கிய பங்களிப்பையிடும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்.

நிறைவாக, எமது பங்குதாரர்களுக்கும், ஏனைய சகல பங்காளிகளுக்கும் எனது பாராட்டுக்கள் உரித்தாகுக. அர்ப்பண சிந்தையுடன் எதிர்காலத்தை நோக்கி நாம் அடியெடுத்து வைக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களது தொடர்ச்சியான ஆதரவை நான் பெரிதும் எதிர்பார்க்கின்றேன்.



லசந்த அமரசேகர

பொது முகாமையாளர் / பி.நி.அ

2015 மே 28



பணிப்பாளர்கள்
சபை



பணிப்பாளர்கள் சபை



திரு.எச்.எஸ்.தர்மசிரி

சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்
நியமனம் - 2012 ஒக்டோபர் 03 தொடக்கம்
பதில் தலைவராக நியமனம் - 2014 ஜனவரி 21
பதவி விலகல் - 2015 ஜனவரி 20

கலை இளமாணி (சிறப்பு) (1973) - கொழும்பு பல்கலைக்கழகம்
தத்துவ இளமாணி 1975 கொழும்பு பல்கலைக்கழகம்
F.I.B (2009) இலங்கை வங்கியாளர் நிலையம்
வங்கி முகாமைத்துவத்தில் டிப்ளோமா - IBSL

திரு.தர்மசிரி அவர்கள், மக்கள் வங்கியில் நிறைவேற்று அதிகார மட்டத்தில் 35 வருட கால (1975-2011) வங்கிச் சேவை அனுபவத்தைக் கொண்டுள்ளார். கிளை முகாமையாளர் பதவியிலிருந்து பொது முகாமையாளர் / பி.நி.அ ஆகிய பதவிகள் வரை இவர் வகித்துள்ளார். மக்கள் வங்கியின் பொது முகாமையாளர் / பி.நி.அதிகாரியாக பதவி வகிக்க முன்னர், பிரதிப் பொது முகாமையாளர் (கடன்கள்), பிரதிப் பொது முகாமையாளர் (கிளைகள்) பிரதிப் பொது முகாமையாளர் / சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் (மனித வளங்கள்) போன்ற பல்வேறு சிரேஷ்ட பதவிகளை அவர் வகித்துள்ளார். இலங்கையில் மிகப்பெரிய வர்த்தக வங்கியின் சகலவித முக்கிய கடமைகள் சம்பந்தமாகவும் பெருமளவு அனுபவத்தை இவர் பெற்றுள்ளார். வங்கித்துறை மற்றும் முகாமைத்துவம் சம்பந்தமான பாடநெறிகளை AIM (பிலிப்பீன்ஸ்), AOTS (ஜப்பான்), NIBM (யூனே) மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகம் (நியூயோர்க்) பல்கலைக்கழகங்களில் இவர் பெற்றுள்ளார். இலங்கை வங்கியாளர் நிலையத்தின் ஆளுனர் சபையில் அங்கத்தவராக சேவையாற்றிய இவர், கடன் வசதி தகவல் பணியகத்திலும், லங்கா கிளியர் கம்பனியிலும், பீப்பிள்ஸ் டிரவல்ஸ் நிறுவனத்திலும் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.



தேஷபந்து கே.எச்.லசந்த குணவர்தன

தலைவர் / சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்
நியமனம் - 2015 பெப்ரவரி 11 தொடக்கம்

திரு.குணவர்தன மதிப்பிற்குரிய தமது பதவிக்காலத்தில் பல்வேறு துறைகளுக்கான பல வருட கால அனுபவத்தைப் பெற்ற குறிப்பிடத்தக்க அனுபவம் வாய்ந்த அதிகாரியாவார். கொழும்பு 7, ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர், ஒரு மென்பொருள் பொறியியலாளராவார். சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய இராச்சியம் என்பனவற்றில் கணினி விஞ்ஞானத்துறையில் கல்வி பயின்று, டிப்ளோமாவில் விசேட சித்திகளையும் பெற்றுள்ளார்.

1993 ஆம் ஆண்டில் கொழும்பு மிற் சிற்றி லயன்ஸ் கழகத்தில் இணைந்து கொண்ட இவர், குறுகிய காலத்தில் படிப்படியாக பதவி உயர்வு பெற்று 306, C2 மாவட்டத்தின் லயன்ஸ் கழக மாவட்ட ஆளுநராக நியமிக்கப்பட்டார். உலக நாடுகளில் இத்தகைய பதவிக்கு வந்த இளம் லயன் என்ற பெருமையையும் இவர் பெற்றுக்கொண்டார். லயன்ஸ் கழகத்தில் அங்கத்தவராக இருந்த காலத்தில் நாடுகள் பலவற்றில் இவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டதோடு, சர்வதேச ரீதியிலும் மதிப்பிற்குரியவராகக் கருதப்பட்டார்.

சமூக சேவையில் முக்கிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் இவர், றைடோனிக்ஸ் கொம்பியூட்டர் சிஸ்டத்தின் (Raytronics Computer Systems) முகாமைத்துவப் பணிப்பாளருமாவார்.

பணிப்பாளர்கள் சபை



திரு.எஸ்.கே.பத்திரண

சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்
நியமனம் - 2010 மே 17 தொடக்கம்
பதவி விலகல் - 2014 ஜனவரி 16.
மீள் நியமனம் - 2014 ஜனவரி 30 தொடக்கம்
பதவி விலகல் - 2015 ஜனவரி 20.

சட்டமாணிப் பட்டம், கொழும்பு பல்கலைக்கழகம்
சட்டத்தரணி

திரு. பத்திரண, சிவில் மற்றும் கிறிமினல் சட்டங்களில் மிகுந்த அனுபவம் கொண்டு 25 வருடங்களுக்கு மேலாக சட்டத்தரணியாக கடமையாற்றி வருகின்றார். ஸ்ரீலங்கா சலுசல நிறுவனத்தில் செயலாற்றுப் பணிப்பாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.



திரு.எம்.கே.நந்தசிறி

சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்
நியமனம் - 2014 ஜனவரி 30 தொடக்கம்
பதவி விலகல் - 2015 ஜனவரி 20.

பொருளாதாரம் முதலாம் வகுப்பு (விசேடம்) கொழும்பு
பல்கலைக்கழகம்
தத்துவ இளமாணி பொருளியல்.
இலங்கை வங்கியாளர் நிறுவனத்தின் இணை அங்கத்தவர்

திரு.நந்தசிறி கொழும்பு பல்கலைக்கழகத்தில் 1974 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் முதலாம் வகுப்பு விசேட பட்டத்தைப் பெற்றுள்ளார். 1975 இல் பொருளாதாரத்தில் தத்துவ இளமாணி பட்டத்தைப் பெற்ற இவர், இலங்கை வங்கியில் இணைந்து கொண்டார். பதவிலிலகும் காலத்தில் பிரதிப் பொது முகாமையாளராகக் (உதவிச் சேவைகள்) கடமையாற்றியுள்ளார். இலங்கை வங்கியாளர் நிறுவனத்தில் இணை அங்கத்தவராக உள்ளார்.



கலாநிதி நிஹால் ரஞ்ஜித் ஜயதிலக

சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்
நியமனம் - 2014 ஓகஸ்ட் 18 தொடக்கம்
பதவி விலகல் - 2015 ஜனவரி 20.



திருமதி விஷாக்கா வனசிங்க

சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்
நியமனம் - 2014 ஜனவரி 29 தொடக்கம்
பதவி விலகல் - 2015 ஜனவரி 20.

சட்டத்தரணி

சட்ட முதுமாணி - ஸ்டீபேர்ட்ஷயர் பல்கலைக்கழகம் (ஐக்கிய இராச்சியம்)

முதுமாணி (தொழிற்கல்வியில்) கொழும்பு பல்கலைக்கழகம்
மனிதவள முகாமைத்துவத்தில் தேசிய டிப்ளோமா
இலங்கை ஆளணி முகாமைத்துவ நிலையம்

கலாநிதி ஜயதிலக மக்கள் வங்கியில் பிரதிப் பொது முகாமையாளராகச் (கிளை வங்கியியல்) சேவையாற்றியுள்ளார். பொருளாதாரம் மற்றும் மனித இயல் துறைகளில் பட்டம் பெற்ற இவர், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்து பொதுசன தொடர்பாடலில் முதுமாணி மற்றும் கலாநிதி பட்டங்களைப் பெற்றுள்ளார். உயர்தொழில் வங்கியாளர் சங்கத்திலும், ஏனைய பல நிறுவனங்களிலும் அங்கத்தவராக உள்ள இவர், “Bankuwai Obai”, “Bankupuwath” மற்றும் “Videshika” என்பனவற்றின் முன்னோடி ஆசிரியராவார். மக்கள் வங்கியின் வரலாற்றை தெரிவிக்கும் “Yuga Mehewara” என்ற நூலை எழுதிய இவர், மேலும் பல நெடுங்கதைகள், குறுங்கதைத் தொகுப்பு மற்றும் பாடசாலைப் பாடப் புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

திருமதி வனசிங்க தற்சமயம் நிதி அமைச்சின் சட்ட விவகார திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றி வருவதோடு, இலங்கை முதலீட்டாளர்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபை அங்கத்தவராகவும் உள்ளார்.

சிரேஷ்ட முகாமைத்துவக் குழு



திரு. எல். அமரசேகர
பொது முகாமையாளர் /
பிரதம நிறைவேற்று அதிகாரி

வர்த்தக முகாமைத்துவ இளமாணி (BBM) - பெங்களூர் பல்கலைக்கழகம்
வர்த்தக நிர்வாக முதுமாணி (MBA) - டேகின் பல்கலைக்கழகம்
வர்த்தக சட்ட முதுமாணி (MCL) - டேகின் பல்கலைக்கழகம்
நிதிச் சேவைகளில் டிப்ளோமா (நிதி திட்டமிடல்) - அவுஸ்திரேலியா

திரு. அமரசேகர, NDB யில் முகாமைத்துவப் பயிற்சியாளராக தனது கடமையை ஆரம்பித்தார். கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்தின் (CSE), CDS பகுதியில் கடமையாற்றியுள்ளார். இதனையடுத்து, அவுஸ்திரேலியா சென்ற திரு. அமரசேகர, மெடாலியன் நிதி நிறுவனத்தில் நிதி ஆலோசகராகவும், எப்பாகிரிஸ் செக்கியூரிட்டி என்ற நிதி திட்டமிடல் நிறுவனத்தில் உதவி நிதி திட்டமிடல் அதிகாரியாகவும் சேவையாற்றியுள்ளார். இலங்கைக்குத் திரும்பிய அவர், ஸ்ட்ரெஜிக் எண்டபிரைஸ் மனேஜ்மென்ட் ஏஜென்சியில் (SEMA) வங்கி மற்றும் நிதித்துறை ஆலோசகராகக் கடமையாற்றியுள்ளார்.



திரு. ரஞ்சித் திசாநாயக்க
உதவிப் பொது முகாமையாளர் -
கடன் வசதி

வர்த்தக இளமாணி 2ஆம் தரம் (மேல் பிரிவு) கொழும்பு பல்கலைக்கழகம்
இலங்கை வங்கியாளர் நிறுவகத்தின் இணை அங்கத்தவர்
இலங்கை பட்டயக் கணக்காளர் நிலையத்தின் அனுமதிப் பரீட்சையை பூர்த்தி செய்தவர்

திரு. திசாநாயக்க, வங்கி மற்றும் கணக்கியல் துறைகளில் 26 வருடங்களுக்கும் மேற்பட்ட சேவை அனுபவத்தைக் கொண்டுள்ளார். மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, செலான் வங்கி, PABC வங்கி என்பன உட்பட அரசு மற்றும் தனியார்துறை வங்கிகளில் சிரேஷ்ட முகாமைத்துவப் பதவிகளில் கடமையாற்றியுள்ளார். இவர், கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்திலும் சேவையாற்றியுள்ளார்.

திரு. திசாநாயக்க, TNT லொஜிஸ்டிக்ஸ் ஒஸ்ரேலியா மற்றும் சேலிஸ் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் ஒஸ்ரேலியா ஆகிய தனியார் நிறுவனங்களில் கணக்கியல் மற்றும் வரி விதிப்புத் துறையில் அனுபவத்தைக் கொண்டுள்ளார்.



திரு. பி.எஸ்.எதிரிகுரிய
பிரதம நிதித்துறை அதிகாரி /
உடன்பாட்டு அதிகாரி

B.Sc. (வர்த்தக நிர்வாக இளமாணி) விசேட பட்டம் - ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்

வர்த்தக நிர்வாக முதுமாணிப் பட்டம் - கொழும்பு பல்கலைக்கழகம்
இலங்கை பட்டயக் கணக்காளர் நிலைய இணை அங்கத்தவர்
இலங்கை சான்றுபெற்ற முகாமைத்துவக் கணக்காளர் சங்கத்தின் இணை அங்கத்தவர்

அவுஸ்திரேலிய சான்றுபெற்ற முகாமைத்துவக் கணக்காளர் நிலைய இணை அங்கத்தவர்

திரு. எதிரிகுரிய, செலான் வங்கி மற்றும் NDB வங்கி என்பன உட்பட இலங்கையிலுள்ள பல நிறுவனங்களில் சிரேஷ்ட முகாமைத்துவப் பதவிகளில் பல வருட காலமாகப் பணிபுரிந்துள்ளார். கணக்காய்வு, கணக்கியல், வரி விதிப்பு மற்றும் முகாமைத்துவ ஆலோசனை ஆகிய துறைகளில் 24 வருடகால அனுபவத்தை இவர் கொண்டுள்ளார்.



திரு.ஆர்.எஸ்.பண்டிதசேகர
சிரேஷ்ட முகாமையாளர் - சட்டம்
நிறுவனச் செயலாளர்

சட்ட மாணிப் பட்டம் (LLB) - கொழும்பு பல்கலைக்கழகம்
இந்திய சமஷ்டி வழிமுறை புதுடில்லி (ஹம்டாட் பல்கலைக்கழகம் புதுடில்லி)

திரு. பண்டிதசேகர, ஸ்ரட்ரெஜிக் என்டபிரைஸ் மனேஜ்மென்ட் ஏஜென்சியின் (SEMA) சட்ட ஆலோசகராகவும், அரசியல் யாப்பு விவகார தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சில் உதவிப் பணிப்பாளராகவும், இடர் தீர்ப்பு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். பிரதமமந்திரி அலுவலகத்தில் நிறைவேற்று உதவி அதிகாரியாக இரண்டு வருட கால அனுபவத்தையும், தேசிய கடதாசி நிறுவனத்தில் பணிப்பாளராக மூன்று வருட கால அனுபவத்தையும் அவர் கொண்டுள்ளார்.

திரு. பண்டிதசேகர 2009 ஆம் ஆண்டிலிருந்து வங்கா மினரல் சான்ட்ஸ் நிறுவனத்தில் பணிப்பாளராகக் கடமையாற்றி வருகின்றார்.



திரு.வெஷ்டன் பெர்னான்டோ
சிரேஷ்ட முகாமையாளர்
தகவல் தொழில்நுட்பம்

B.Sc. பெருந்தோட்ட முகாமைத்துவம், மதிப்பீடு இளமாணி (விசேடம்)
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
அவுஸ்திரேலிய கணனி சங்க பரீட்சை (ACS)
பிரிட்டிஷ் கணனி சங்க பரீட்சை (BCS)
இலங்கை கணனி சங்க அங்கத்தவர் (MCS) (SL)
பிரிட்டிஷ் கணனி சங்க அங்கத்தவர் (MBCS)

திரு.பெர்னான்டோ, இலங்கை முதலீடுகள் சபையில் (BOI) 1986 ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆம் ஆண்டு வரை தகவல் தொழில்நுட்பத் துறையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். தகவல் தொழில்நுட்ப முகாமையாளர் என்ற பதவி வகிக்கையில் அவர் விலகியுள்ளார்.



திரு.பி.டி.யசரத்ன
சிரேஷ்ட முகாமையாளர்
அறவீடுகள்

வர்த்தக இளமாணி (விசேடம்) கொழும்பு பல்கலைக்கழகம்

திரு.யசரத்ன, பாதிக்கப்பட்ட கடன்வசதிகள் சம்பந்தமான நடவடிக்கைகள், கடன் வசதிகளின் மீளமைப்பு, அறவீடு, SME அறவீடு தொடர்பான நடவடிக்கைகள் என்பனவற்றில் பெருமளவு அனுபவத்தைக் கொண்டுள்ளார். சம்பத் வங்கியில் 23 வருட காலம் அவர் கடமையாற்றியுள்ளார்.

சிரேஷ்ட முகாமைத்துவக் குழு



திரு.எம்.சுமித் பெர்ணாண்டோ
சிரேஷ்ட முகாமையாளர் -
கணக்காய்வு

வங்கியாளர் நிலைய இணை அங்கத்தவர் (இலங்கை)
வர்த்தக நிர்வாக டிப்ளோமா (ICFAI பல்கலைக்கழகம்,
இந்தியா)

திரு.பெர்ணாண்டோ, வங்கித் தொழிலில் 31 வருடகால அனுபவத்தைக் கொண்டுள்ளார். செலான் வங்கி மற்றும் ஹட்டன் நஷனல் வங்கி என்பனவற்றில் அவர் சேவையாற்றியுள்ளார். செலான் வங்கியின் 22 வருட கால சேவையில், உதவிப் பொது முகாமையாளர் பதவி உட்பட பல்வேறு முகாமைத்துவப் பதவிகளில் அவர் கடமையாற்றியுள்ளார்.



திருமதி சீ.உடுகலகே
சிரேஷ்ட முகாமையாளர் - மனி-
தவளம் மற்றும் நிர்வாகம்

மனிதவ வள முகாமைத்துவத்தில்
BSc இளமணி (விசேடம்) இரண்டாம் தரம் - ஸ்ரீ ஜயவர்தனபுர
பல்கலைக்கழகம்
NDHRM -IPM
ICASL - L II

திருமதி உடுகலகே, மிகச் சிறந்த நிறுவனங்களில் மனிதவள முகாமைத்துவம் மற்றும் நிர்வாகம் ஆகிய துறைகளில் 17 வருடகால அனுபவத்தைக் கொண்டுள்ளார்.



திரு. ஐ.எஸ்.குமார்
சிரேஷ்ட முகாமையாளர் - நிதி

வர்த்தக நிர்வாகம் இளமாணி (விசேடம்) - ஸ்ரீ ஜயவர்தனபுர
பல்கலைக்கழகம்
வர்த்தக நிர்வாக முதுமாணி - கொழும்பு பல்கலைக்கழகம்
இலங்கை பட்டயக் கணக்காளர் நிலையத்தின் இணை அங்கத்தவர்
இலங்கை கணக்கியல் தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் இணை அங்கத்தவர்

திரு. குமார், கணக்காய்வு, கணக்கியல், வரிமதிப்பு, முகாமைத்துவ ஆலோசனை ஆகிய துறைகளில் 14 வருடகால அனுபவத்தைக் கொண்டுள்ளார். பட்டயக் கணக்காளர் நிறுவனமான கிரஸ்டன் MNS நிறுவனத்தின் (கிரான்ட் தொம்டன் இன்டர்நஷனல் நிறுவனத்தின் தொடர்பு நிறுவனம்) கணக்காய்வுப் பயிற்சியாளராக 2001 ஆம் ஆண்டில் இணைந்து கொண்டார். அதனையடுத்து, கீல்ஸ் பிஸ்னஸ் சிஸ்டம், விஷன் பண்ட் லங்கா, KPMG, போட் ரோட்ஸ், தோண்டன் நிறுவனம், WNS கஷ்டமர் சொலூஷன்ஸ் உட்பட பல நிறுவனங்களிலும் சுகாதார அமைச்சு மற்றும் குளோபல் பன்ட் திட்ட நடவடிக்கைகளிலும் அவர் கடமையாற்றியுள்ளார்.

பிரிவுகளின் தலைவர்கள்



திருமதி துல்மினி ஜயசேகர

முகாமையாளர் - விசேட திட்டங்கள் / கடன் நிர்வாகம் மற்றும் செயற்பாடுகள்

விஞ்ஞான இளமாணி (சிறப்பு) கொழும்பு பல்கலைக்கழகம்
வர்த்தக நிர்வாக முதுமாணி (MBA) கொழும்பு
பல்கலைக்கழகம்
பிரயோக புள்ளிவிபரம் முதுமாணி கொழும்பு
பல்கலைக்கழகம்
நிதிப் பொருளாதாரத்தில் முதுமாணி கொழும்பு
பல்கலைக்கழகம்
முகாமைத்துவ பட்டயக் கணக்காளர் நிலையத்தின் இணை
அங்கத்தவர் (ACMA) (UK)



திருமதி தீபிகா நவரத்ன

முகாமையாளர் குத்தகை மற்றும் அடகுபிடித்தல் /
சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக அபிவிருத்தி

சந்தைப்படுத்தலில் இளமாணி (விசேடம்)
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
வர்த்தக நிர்வாக முதுமாணி (MBA) ரஜரட்டை
பல்கலைக்கழகம்
பட்டய சந்தைப்படுத்தல் நிலையத்தின் அங்கத்தவர் (MCIM)
(UK)
இலங்கை சந்தைப்படுத்தல் நிலையத்தின் அங்கத்தவர்
(MSLIM)

கிளை முகாமையாளர்கள்



திரு. அசோக பெர்னாண்டோ
முகாமையாளர்
கொழும்பு கிளை



திரு. பூ.எம்.ரணதுங்க
முகாமையாளர்
வெள்ளப்புவ கிளை



திரு. ராஹுல சேனாநாயக்க
முகாமையாளர்
பொலன்னறுவை கிளை

திரு. மஞ்சள சஞ்ஜீவ
முகாமையாளர்
கேகாலை கிளை



திரு. உருல பண்டார
முகாமையாளர்
கண்டி கிளை

திரு. எஸ்.கேஷாந்த்
முகாமையாளர்
மட்டக்களப்பு கிளை



திரு. ருவான் ருக்மன
முகாமையாளர்
திருகோணமலை கிளை

திரு. சரத் ரணதுங்க
பதில் முகாமையாளர்
ஹம்பாந்தோட்டை கிளை



கிளை வலையமைப்பு







செயற்பாட்டு மீளாய்வு

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி பல்வேறு சவால்களை எதிர்நோக்கிய வருடமாக 2014 ஆம் ஆண்டு அமைந்திருந்தது. இந்தச் சவால்களை வெற்றிகரமாக வென்றெடுத்த வங்கி, எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் திருப்திகரமான செயற்பாட்டை மேற்கொண்டிருந்தது.

அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்குதல் என்ற வங்கியின் வர்த்தக இலக்கிற்கு இணங்கிய வகையில், ஒவ்வொரு பிராந்தியத்தையும் அபிவிருத்தி செய்யவென, பல்வேறு வசதிகளை வழங்கும் அணுகுமுறையை நாம் தொடர்ந்து கடைப்பிடித்தோம். அந்தப் பகுதியில் கிடைக்கும் வளங்களின் அடிப்படையில் இவை வழங்கப்பட்டன. தொழில் அதிபர்களின் கோரிக்கைகளுக்குக் கவனம் செலுத்துவதும் நிச்சயிக்கப்பட்டது.

கடன் ஒதுக்கீடுகள்

2014 ஆம் ஆண்டில் வென்னப்பு வ மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலையாளர்களைப் பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்தியதோடு, பல்வேறு முக்கிய மாற்றுங்களும் ஏற்படுத்தப்பட்டன. வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பாரியளவிலான அரிசி ஆலை சொந்தக்காரர்கள் இந்தச் சந்தையை தமது ஏகபோகமாக மாற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளே சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலைச் சொந்தக்காரர்கள் எதிர்நோக்கிய சவால்களாகும். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் இவர்களுக்கு உதவவென, முதல் தடவையாக நெல் அடைமானக் கடன் வசதிகளை நாம் வழங்கினோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நெற் செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளின் பாரியளவிலான தகைமையை நாம் இனங்கண்டதோடு, அந்தப் பகுதியிலுள்ள நெற் செய்கை விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் வசதிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்தோம். இதேசமயம், பொலன்னறுவை பிரதேசத்தில் முந்திய வருடம் போன்ற கடன் வசதிகள் இந்த வருடத்திலும் தொடர்ந்தும் வழங்கப்பட்டன. வென்னப்பு, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, கேகாலை போன்ற பிரதேசங்களில், பால் பண்ணையாளர்களுக்கான கடன் வசதிகளும் அதிகரிக்கப்பட்டன. வென்னப்பு பிரதேசத்தில் கடன் வசதிகளை கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கி, அவற்றின் மூலம் பால் பண்ணை விவசாயிகளுக்கு கடன் வசதிகளை வழங்கும் நடவடிக்கை மூலம் அந்தப் பகுதிக்கான கடன் வசதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. கடன் வசதியை வழங்குவதற்கு முன்னர், பால் பண்ணையாளர்களின் தகைமை பற்றி அறிந்துகொள்ளவென வங்கியின் அதிகாரியொருவர் அங்கு செல்வதன் மூலம் கடனின் அறவீடுகள் நிச்சயிக்கப்பட்டன. இதற்கமைய, விவசாயிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும், கடனை அறவிடுவதற்குமான பொறுப்பு கூட்டுறவுச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல், வென்னப்பு மற்றும் திருகோணமலை கிளைகளின் மூலம் கடற்றொழிலாளர்களுக்கும் கடன் வசதிகள் வழங்கப்பட்டன. இந்தக் கடன் வசதிகள் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் வழங்கப்படவில்லை. கடற்றொழிலாளரை நேரடியாகச் சந்திப்பதன் மூலமும், சிறிய அளவிலான சங்கங்களின் மூலமும் இவை வழங்கப்பட்டன. இருந்த போதிலும், கடன் வசதியைக் கண்காணித்தல், அறவிடுதல் என்பனவற்றுக்கான பொறுப்பை சங்கம் கொண்டிருந்தது.

2014 ஆம் ஆண்டில் கடன் வசதிகளின் நிலைமை பற்றி வங்கி முக்கிய கவனம் செலுத்தியது. இதுவரை காலம் வழங்கப்பட்ட கடன் வசதிகளின் அடிப்படையில், வங்கிக் கிளைகளைத் தரப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, வென்னப்பு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மூன்று கிளைகளும் ஆண்டின் இறுதியளவில்

இலாபமீட்டும் மட்டத்தை அடைந்திருந்தமை தெரிய வந்துள்ளது.

அறவீடுகள்

முந்திய வருடத்தில் கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகளை இந்த நிதியாண்டிலும் தொடர்ந்தும் கடைப்பிடிப்பதன் மூலம், அறவீட்டு வீதத்தில் வங்கி அபிவிருத்தி கண்டுள்ளது. வழங்கப்பட்ட புதிய கடன்களின் அறவீடுகள் வங்கியினால் தெரிவிக்கப்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட மட்டத்திலும், கைத்தொழில் சராசரிக்கு உட்பட்ட வகையிலும் அமைந்திருந்தன.

வாடிக்கையாளர் வர்த்தக நிலையங்களுக்கு வங்கி அதிகாரிகளின் ஒழுங்கான அடிப்படையிலான விஜயங்களும், தலைமை அலுவலக அதிகாரிகளினால் அறவீட்டு முகாம்கள் நடத்தப்பட்டமையும், திருப்திகரமான அறவீட்டு வீதத்தைப் பெறுவதில் ஆக்கபூர்வமாக பங்களிப்பை வழங்கியிருந்தன. வங்கிக் கிளைகளுக்குச் செல்வதில் வாடிக்கையாளர்கள் தங்களைப் பெறுமதிமிக் நேரத்தைச் செலவிட தயங்கியதனால், அவர்களது நிலையங்களுக்குச் சமீபமாக அறவீட்டு முகாம்கள் நடத்தப்பட்டதை அவர்கள் வரவேற்றுள்ளனர். வழமையோல, வாடிக்கையாளர்களுடன் நெருங்கிய வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கொடுப்பனவுத் தவறுகைக்கான சட்டபூர்வ காரணங்களின் அடிப்படையில் அவர்களது திருப்பிச் செலுத்தல் காலம் நீடிக்கப்பட்டது அல்லது மீளமைக்கப்பட்டது. அதேவேளை, மேலதிகக் கடன் வசதிகளுக்கான கோரிக்கைகளும் கவனத்திற்கெடுக்கப்பட்டன.

ஆய்வுக்குட்பட்ட வருடத்தில் வங்கியின் செயற்பாடற்ற கடன் வீதம், கைத்தொழில் சராசரியிலும் பார்க்க மேலதிகமாக இருந்தது. இதற்கான ஒரு காரணம், முந்திய வருடங்களில் வங்கி அதற்கான “பராட்டே” (Parate) உரிமைகளைக் கொண்டிருக்காதமையே ஆகும். சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து, ஆய்வுக்கு உட்பட்ட வருடத்தில் இது சீராக்கம் செய்யப்பட்டது. 2014 ஆம் ஆண்டின் இறுதியளவில் வங்கியின் அறவீட்டுக் கொள்கை திருத்தப்பட்டதை அடுத்து, 2015 ஆம் ஆண்டில் “பராட்டே” (Parate) நடவடிக்கை மூலம் அறவீட்டை மேற்கொள்ள சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

கடந்த காலத்தில், கடன் வசதிகளை வழங்கும் சமயத்தில் வங்கிக் கிளைகள் தனிப்பட்ட முறையில் தீர்மானங்களை மேற்கொண்டன. திருப்பிச் செலுத்தப்படாத கடன்களின் மட்டம், ஆய்வுக்குட்பட்ட வருடத்தில் அதிகரித்ததை அடுத்து, வங்கிக் கிளைகளினால் கடன் வசதிகள் வழங்கல் தலைமை அலுவலகத்தினால் கண்காணிக்கப்பட்டது. அதேவேளை, தலைமை அலுவலகத்தின் மூலம் கடன் வசதிக்கான அனுமதி பெறப்பட்டு, கடன் தொகை வழங்கப்பட்டதை அடுத்து, அவை சம்பந்தமான அறிக்கைகளை ஒழுங்கான அடிப்படையில் சமர்ப்பிக்கும் கண்காணிப்பு வழிமுறை தயாரிக்கப்பட்டுள்ளது.

திருப்பிச் செலுத்தப்படாத கடன்கள் இரண்டு பிரிவுகளாக தலைமை அலுவலகத்தினால் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டன.

* மூன்று மாதங்களுக்கு உட்பட்ட செலுத்தப்படாத கடன்கள் - இந்தப் பிரிவில், தலைமை அலுவலகத்திலுள்ள தகவல் தொழில்நுட்பப் பிரிவிலிருந்து அட்டவணை ஒன்று பெற்றுக்கொள்ளப்படும். இந்த அட்டவணையில் பணம் செலுத்தப்படாததற்கான காரணத்தையும், அறவீட்டுக்கென மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும், எதிர்பார்க்கப்படும் அறவீட்டுத் திகதியையும் வங்கிக் கிளை தெரிவிக்க வேண்டும். இதன் காரணமாக, வங்கிக் கிளையில் கடமையாற்றும் அதிகாரிகளின் வேலைப்பழு குறைவடைவதோடு, அவர்களின் முக்கிய நடவடிக்கையான, வாடிக்கையாளர்களுடனான நடவடிக்கைகளில் மேலதிக நேரத்தைச் செலவிடவும் முடியும்.

* மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட செலுத்தப்படாத கடன்கள் - இதற்கான அட்டவணையும் தலைமை அலுவலக தகவல் தொடர்பாடல் பிரிவிலிருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றது. கடன் வசதியை அறவிடுவது சம்பந்தமான வங்கிக் கிளையின் நடவடிக்கைகள் பற்றியும், இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகள் பற்றியும் இந்த அட்டவணையில் விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

நுண்கடன் வழங்கல்

நுண்கடன் துறையில் வங்கி தொடர்ந்தும் முக்கிய கவனம் செலுத்திய போதிலும், செலவின அதிகரிப்பு காரணமாக இதற்கான உச்ச வரம்பு குறிப்பிடப்பட்டது. இந்தப் பிரதேசங்களில் உள்ள விவசாயிகளுக்கும், தொழில் அதிபர்களுக்கும் வழங்கப்பட்ட கடன்கள் சொற்ப தொகைளாக இருந்த அதேசமயத்தில், அறவீட்டு வீதம் திருப்திகரமாக இருந்தது. கால்நடை விவசாயிகள், வாழைத்தோட்ட விவசாயிகள், நெற் செய்கையாளர்கள் மற்றும் ஏனைய பயிர்ச்செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் ஆகியோர், தாங்கள் அங்கத்துவம் பெற்றுள்ள சங்கங்களின் மூலம் சமர்ப்பிக்கும் கடன் விண்ணப்பங்களுக்கு வங்கி கடன் வசதிகளை வழங்கியுள்ளது.

ஆய்வுக்குட்பட்ட வருடத்தில் ரூபா 1158 மில்லியன் பெறுமதியான 3436 கடன் வசதிகளை வங்கி வழங்கியுள்ளது. இந்தத் தொகையில் ரூபா 334 மில்லியன் பெறுமதியான 1964 சிறிய கடன் வசதிகளும் அடங்கும்.

கடன் வசதிகள் முகாமைத்துவமும் அபிவிருத்தியும்

ஆய்வுக்குட்பட்ட வருடத்தில் நுண்கடன் துறையிலும் பார்க்க, சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளில் வங்கிய கவனம் செலுத்தியது. ஏனெனில், குறிப்பிட்ட அந்தப் பிரதேசத்தில் இதன்மூலம் வேலைவாய்ப்பு, உற்பத்தி மற்றும் சேவைகள் அதிகரிப்பு என்பனவற்றின் காரணமாக பொருளாதாரத்தில் உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேவேளை, நுண்கடன் கள் சுயதொழிலுக்கு ஊக்கமளித்து, தனிநபருக்கு மாத்திரம் நன்மைகளை வழங்குகின்றன. அதேவேளை, பல்வேறு நிதி நிறுவனங்களும் நுண்கடன்களை வழங்குவதனால், வாடிக்கையாளர்கள் கடன் வசதியைப் பெறுவதற்கு அதிக எண்ணிக்கையான நிறுவனங்களைக் கொண்டுள்ளனர்.

தேசிய தொழிற்திறன் அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணையுடன் முந்திய வருடத்தில் வங்கி அறிமுகம் செய்த தொழில் அதிபர்களுக்கான “லங்காபுத்ர விவசாயகே அத்வேல” பயிற்சித் திட்டம் ஆய்வுக்குட்பட்ட இந்த வருடத்திலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. இது சம்பந்தமாக தொழில் அதிபர்களிடம் இருந்து ஆக்கபூர்வமான கருத்துக்களை வங்கி தொடர்ந்து பெற்றுக்கொண்டதை அடுத்து, 2015 ஆம் ஆண்டிலும் இதனை மேற்கொள்வதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

பல்வேறு துறைகளுக்கான கடன் வசதிகள்

கடன் வசதிகள் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்ட தொகைகளின் அடிப்படையில், துறைகளுக்கான கடன் வசதிகளை வழங்கி தொடர்ந்து பேணி வருகிறது. இவற்றுள் முக்கியமான ஒரு துறையான உணவுப் பொருட்கள் மற்றும் மென்பானங்கள் துறை, அரிசி ஆலைகளுக்கு வழங்கப்பட்ட வசதிகள் காரணமாக அதிகரிப்பைக் காண்பித்த போதிலும், குறிப்பிடப்பட்ட எல்லைக்குள் இது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கடன் வசதிகள் விரிவான ஐந்து துறைகளுக்குப் பல்வகைப்படுத்தி வழங்கப்படுகின்றன. முந்திய வருடங்களைப் போல விவசாயத்துறைக்கு (23%) முக்கிய இடமளிக்கப்பட்டுள்ளது. ஏனைய சகல துறைகளும் 15% என்ற தனித்துறைக்கான கடனளிப்பு எல்லைக்கு உட்பட்டவை. காலாண்டு அடிப்படையில் இவை கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

கடன் வசதிகளுக்கான அங்கீகாரம்

வங்கியின் கடன் வசதிகளுக்கான அங்கீகார வழிமுறையில் குறிப்பிடத்தக்க எந்தவித மாற்றமும் இடம்பெறவில்லை வங்கிக் கிளை முகாமையாளர்கள், கடன் வசதிக்கான விண்ணப்பங்களை, குறிப்பிட்ட ஒரு எல்லை வரை பரிசீலித்து அனுமதிக்க முடியும். இதற்கு மேலான தொகைக்கான இறுதி அனுமதி, தலைமை அலுவலகத்தில் இருந்தே பெற்றுக்கொள்ளப்பட இருக்கிறது. வாடிக்கையாளருக்கு சிறந்த சேவையை வழங்கும் வகையில் விண்ணப்பங்கள் துரிதமாக அனுமதிக்கப்படுவதை நிச்சயிப்பதற்கென தலைமை அலுவலகத்தில் பல்வேறு தரக்கட்டுப்பாடுகள் உள்ளன.

வங்கிக் கிளை வலையமைப்பு

2014 ஆம் ஆண்டில் வங்கித்துறையில் வங்கிகளின் ஒன்றிணைப்பிற்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டதனால், லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி, அதன் வலையமைப்பை விஸ்தரிக்கவில்லை. இருந்த போதிலும், மட்டக்களப்பு கிளை புதிய கல்முனை வீதியிலுள்ள 28 ஆம் இலக்கத்தில், வாகனங்கள் நிறுத்துமிட வசதி கொண்ட விஸ்தீரணமான இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் உட்கட்டமைப்பு

ஒன்றிணைதல் மற்றும் புதிய தகவல் தொழில்நுட்பம் என்பனவற்றிற்கான திட்டங்கள் நிறைவேற்றப்படும் சாத்தியம் இருக்கையில், ஆய்வுக்குட்பட்ட வருடத்தில் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பில் முக்கிய முதலீடுகளைச் செய்வதை வங்கி தவிர்ந்துக் கொண்டது. ஆனால், ஓழுங்கான அடிப்படையிலான பராமரிப்பு நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டன.

உற்பத்திகளும் சேவைகளும்

ஆய்வுக்குட்பட்ட வருடத்தில் வங்கியினால் வழங்கப்பட்ட உற்பத்திகளும் சேவைகளும், அதற்கு முந்திய வருடத்தில் வழங்கப்பட்டதிலும் பார்க்க வேறுபடவில்லை. இதற்கான பிரதான காரணம், வாடிக்கையாளர் ஒவ்வொருவரினதும் கோரிக்கைகளும் வங்கியில் தற்சமயமுள்ள வசதிகளை உபயோகித்து பூர்த்தி செய்யப்பட்டமையாகும். ஆண்டின் இறுதியளவில் “லக்செத்த 60 பிளஸ்” என்ற சிரேஷ்ட பிரஜைகள் வைப்புக் கணக்கொன்று ஆரம்பிக்கப்பட்டு, 12.5% வட்டி வழங்கப்பட்டது.

வாடிக்கையாளர் சாசனம்

ஆய்வுக்குட்பட்ட வருடத்தில் வங்கியின் வாடிக்கையாளர் சாசனத்தை நாம் அறிமுகம் செய்துள்ளோம். பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்களுக்கு, உச்சக்கட்ட சேவையை அர்ப்பணித்து வழங்கும் வழிமுறை, வாடிக்கையாளர் சாசனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழங்கப்படும் சேவைகளின் விபரங்கள், குறிப்பிட்ட ஒரு விடயம் தொடர்பாக வாடிக்கையாளர்களின் பின்னூட்டலுக்கான வழிமுறைகள் என்பனவும் அதில் இடம்பெற்றுள்ளன. வாடிக்கையாளர்களுக்கான வங்கியின் சேவைகளை மேம்படச் செய்வதே இதன் நோக்கமாகும்.

மீள் நோக்கு

பொதுவாகக் கூறுமிடத்து, 2014 ஆம் ஆண்டு என்பது, வங்கி சம்பந்தப்பட்ட மட்டில் மற்றொரு ஆக்கபூர்வமான வருடமாகும். பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களைக் கருத்திற்கொண்டு, வங்கியின் நடவடிக்கைகள் தொடர்ந்து ஓழுங்கமைக்கப்பட்டன. இவற்றின் அடிப்படையில் துரித வளர்ச்சியும் நிச்சயிக்கப்பட்டது. இந்த வருடத்தில் எதிர்நோக்கப்பட்ட பல்வேறு சவால்களை வென்றெடுத்துள்ள அதேசமயத்தில், 2015 ஆம் ஆண்டுக்கும் அதற்கு அப்பாலும் ஏற்படக்கூடிய சவால்களை வங்கி நம்பிக்கையுடன் எதிர்நோக்குகின்றது.

மனிதவள மூலதன மீளாய்வு

ஒரு நிறுவனத்தின் தொடர்ச்சியான வெற்றிக்கு நெருக்கடி தரக்கூடிய பல காரணிகள் இருப்பதை அது சார்ந்துள்ள துரிதகதியிலானதும், உச்சக்கட்ட போட்டி அடிப்படையிலானதுமான பொருளாதார சூழல் காட்டியுள்ளது. லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியில் இன்றைய நிலைமை இது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளும் அதேசமயத்தில், மனித மூலதனமே வங்கியின் மிகவும் பெறுமதி வாய்ந்த சொத்து என்பதை மறுக்க முடியாது. எமது சகல ஊழியர்கள் மீது நாம் வைத்துள்ள பெறுமானம், அவர்களது பயிற்சி, அபிவிருத்தி மீதான எமது முதலீடு மற்றும் நிதிசார் - நிதி அற்ற நன்மைகள், மனிதவள வழிமுறைகள் என்பனவற்றின் மூலம் பிரதிபலிக்கப்படுகிறது.

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி, நாட்டின் சகல பகுதிகளிலும் அமைந்துள்ள கிளைகள் வலையமைப்பில் 140 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குகிறது. அரசு வங்கி என்ற வகையில் வங்கிக் கடமை என்பது, மகிழ்ச்சிகரமானதாகவும், பயனளிப்பதாகவும், உற்பத்தி சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்பது எமது நோக்கமாகும். அதேவேளை, வளமுட்டல் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றிற்கு வழிவகுப்பதுமான வேலைத்தல சுற்றாடல் உருவாக்கப்பட வேண்டும். வங்கியின் வெற்றிக்கான முக்கிய காரணம், அதன் ஊழியர்களின் அர்ப்பணித்த சேவையாகும். ஆட்சேர்ப்பு, திறன் அபிவிருத்தி, சிறந்த தகைமையாளர்களுக்கு தொடர்ந்து வேலையளித்தல் என்பனவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் நாம் இதனைப் பெற்றுள்ளோம்.

2014 ஆம் ஆண்டில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த முகாமைத்துவக் கடமைகளுக்குத் தலைமைதாங்க மேலதிக நிபுணர்களை நியமிப்பதன் மூலம் நாம் எமது குழுவினரையும், எமது ஸ்தாபக அமைப்பையும் மேலும் பலமடையச் செய்துள்ளோம். மனிதவளம் / நிர்வாகம் மற்றும் நிதி என்பனவற்றை இரண்டு முக்கிய துறைகளாக இனங்கண்டதை அடுத்து, இவற்றுக்கு அறிவும், அனுபவமும் கொண்டவர்களை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதற்கமைய, சிரேஷ்ட மனிதவள மற்றும் நிர்வாக முகாமையாளர், சிரேஷ்ட முகாமையாளர் நிதித்துறை என்பனவற்றுக்கான நியமனங்கள் இடம்பெற்றன. எதிர்வரும் வருடத்தில் செயற்படு இலக்குகளில் வெற்றியடைவதற்கென வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவத்தினரின் தொலைநோக்கு அடிப்படையிலான சிந்தனை இதன்மூலம் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.


ஊழியர்களின் பன்முகத்தன்மை

2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி கடமையில் இருந்த எமது மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 147 ஆகும். அவர்களின் வயது, பால் உட்பட பல்வேறு விடயங்களின் அடிப்படையிலான பன்முகத்தன்மை கீழ்க்காணும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியில் சமீபகாலத்தில் திருமணமான பெண்கள் கடமையாற்ற முன்வந்துள்ளமை தொழிற்சாலை சம்பந்தப்பட்ட மட்டில் முக்கிய அம்சமாகும். ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கு சம சந்தர்ப்பங்களை வழங்குவதில் வங்கி பெருமையடைகிறது. வங்கியின் நிறுவனக் கட்டமைப்பு சம்பந்தமான அட்டவணையைப் பார்வையிடுமிடத்து, பெண் ஊழியர்களின் நியமனம் மிகவும் சமனான எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளமை தெரியவரும். உயர் பதவியில் இருந்து கீழ் மட்டம் வரை பெண் ஊழியர்களின் விகிதாசாரம் 42% ஆகவுள்ளது. வங்கி சம்பந்தப்பட்ட மட்டில் இது ஒரு முக்கியமான பெறுபேறு என்பதையும், சம சந்தர்ப்பத்தை சகலருக்கும் வழங்கும் தொழில் அதிபர் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. உண்மையில், இத்தகைய நிலைப்பாடு இலங்கையிலுள்ள வேறு எந்தவொரு வங்கியிலும் இடம்பெறவில்லை என்பது பெருமைக்குரிய விடயமாகும். ஆரம்ப காலத்திலிருந்தே வங்கியின் சகல மட்டத்திலுமுள்ள பெண் ஊழியர்கள் வங்கியின் அபிவிருத்திக்கென பெருமளவு பங்களிப்புக்களை வழங்கியுள்ளனர்.

வயது குழு	உ.பொ.மு		நடுத்தர முகாமைத்துவம்		நிறைவேற்று		இலக்கி தர்கள்		அலுவலக உதவியாளர் / சாரதி		மொத்தம்
	ஆ	பெ	ஆ	பெ	ஆ	பெ	ஆ	பெ	ஆ	பெ	
20 வயதுக்குக் கீழ்	0	0	0	0	0	0	0	0	0	0	0
21 - 30	0	0	0	0	1	0	8	11	1	0	21
31 - 40	1	0	9	5	4	9	25	28	12	0	94
41 - 50	1	1	2	2	1	1	3	1	5	0	18
51 வயதுக்கு மேல்	1	0	1	0	0	3	1	2	3	0	14
மொத்தம்	3	1	12	7	6	13	37	42	21	0	147


லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியில் வயது அடிப்படையிலான விளக்கம்



ஆய்வுக்குட்பட்ட வருடத்தில் பால், வயது, பதவிநிலை என்பனவற்றின் அடிப்படையில் ஊழியர்களின் பதவிப் புரள்வு கீழே தரப்பட்டுள்ளன.

வயது குழு	உ.பொ.மு		நடுத்தர முகாமைத்துவம்		நிறைவேற்று		இலக்கி தர்கள்		அலுவலக உதவியாளர் / சாரதி		மொத்தம்
	ஆ	பெ	ஆ	பெ	ஆ	பெ	ஆ	பெ	ஆ	பெ	
20 வயதுக்குக் கீழ்	0	0	0	0	0	0	0	0	0	0	0
21 - 30	0	0	0	0	0	0	2	0	0	0	2
31 - 40	0	0	1	0	0	0	1	1	0	0	3
41 - 50	0	0	0	0	0	0	1	0	0	0	1
51 வயதுக்கு மேல்	0	0	0	0	0	0	0	0	0	0	0
மொத்தம்	0	0	1	0	0	0	4	1	0	0	6

LDB யில் ஊழியர் சமூகம் - 2015



பயிற்சியும் கல்வியும்

பெரும்பாலான மக்கள் மூலதனம் என்று கூறும் போது, வங்கிக் கணக்கு, பங்குகள் அல்லது வேறு எந்த வகையிலான கட்டில் சொத்துக்களையே கருதுகின்றனர். லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியில் உள்ள நாம், கல்வி, பயிற்சி, சுகாதாரம் என்பனவற்றையே மனிதவள மூலதனத்தில் முக்கியமான முதலீடுகளாகக் கருதுகின்றோம். பொருளாதார வளர்ச்சி என்பது, புதிய அறிவு மற்றும் மனித மூலதனத்தின் கூட்டுத்திறனில் பெரிதும் தங்கியுள்ளது. இதன் காரணமாகவே, குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி கண்ட எல்லா நாடுகளிலும், தொழில்நுட்பம் தவிர்ந்த ஏனைய அறிவியல் விளைவுகளுடன் பெருமளவு பயிற்சி மற்றும் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகள் இணைந்துள்ளன.

ஆய்வுக்குட்பட்ட வருடத்தில், கூட்டு நிறுவன நோக்கங்களை அடைவதற்கென, மனிதவள மூலதனத்தைப் பலப்படுத்தி, அதன்மூலம் அவர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. பல்வேறு தரப்பட்ட பயிற்சித் திட்டங்களில் ஊழியர்களைப் பங்குபற்ற அனுமதிப்பதன் மூலம், அவர்களது அறிவுசார் மற்றும் பகுப்பாய்வுத் திறன்கள் அபிவிருத்தி செய்யப்படுவதற்கு வங்கி நிர்வாகம் முக்கியத்தும் அளித்துள்ளது. பயிற்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில், தொடர்ச்சியான பயிற்சியும், விசேட தன்மை கொண்ட நிதித்துறை கடன் வசதி ஆய்வு விடயங்களில் தேவைக்கான பயிற்சியும் அடங்கும். அறிவைப் பகிர்ந்து கொள்ளும் கலாசாரத்திற்கு வங்கியின் சகல பிரிவுகளிலும் ஆதரவளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, செயற்திறன் வழியிலான கலாசாரம் ஊழியரின் அங்கீகாரத்திற்கு வழிவகுக்கும். மற்றும் அவருக்கான கொடுப்பனவுகள் என்பன குறிப்பிட்ட காலப்பகுதியில் அவரது செயற்திறனின் அடிப்படையிலாகும்.

பயிற்சி நடவடிக்கைகள் வேலைத்தலத்திலும் வெளிவாரி பயிற்சியளிப்போர் மூலமும் மேற்கொள்ளப்பட்டன. சமமான அறிவு மற்றும் அனுபவம் என்பனவற்றை பயிற்சி வழங்குவதனால், எமது மனிதவள நடவடிக்கைகளில் இது ஒரு முக்கிய சக்தியாகும். வேலைத்தலத்தில் பயிற்சியளிப்பவர் வங்கியின் உள்விடங்களிலும், வங்கித் தொழிலின் சகலவித விடயங்களையும் விளங்கிக்கொள்பவராக இருப்பதனால், அவரது பயிற்சி மூலம் ஊழியர்களுக்கு நன்மை கிடைக்கிறது. அதேவேளை, வெளிவாரி பயிற்சி வழங்குபவர் வங்கித் தொழிலில் லங்காபுத்ர வங்கிக்கு வெளியேயான சிறந்த அறிவையும் அனுபவத்தையும் பெற்றிருப்பதனால், அவர் மூலமான நிபுணத்துவம் பயிற்சி ஊழியர்களுக்கு கிடைக்கிறது.

2014 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் பயிற்சி நடவடிக்கைகளுக்கென ரூபா 02 மில்லியனை வங்கி ஒதுக்கீடு செய்திருந்தது. வங்கியின் நடவடிக்கைகள் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதனால், இதனை குறிப்பிடத்தக்க ஒரு தொகையாகக் கருத முடியும். ஊழியர்களின் பயிற்சி மற்றும் அபிவிருத்திக்கான எமது அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது.

ஊழியர்களுக்கான நன்மைகள்

சிறந்த தொழிற்சிறன் மிக்கவர்களை ஆட்சேர்த்து, அவர்களுக்குப் பயிற்சி அளித்து வளர்த்தெடுப்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள வங்கி என்ற நிலையில், லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி, சகல மட்டங்களிலும் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையிலான அணுகுமுறையொன்றை முன்னெடுத்து வருகிறது. வங்கித் தொழிலின் வீதத்திற்கு

இணையான வகையில், சகல ஊழியர்களுக்கும் சம்பளங்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக எரிபொருள் கொடுப்பனவு, போக்குவரத்து அலவன்ஸ், சத்திரசிகிச்சை மற்றும் வைத்தியக் காப்புறுதித் திட்டம் (SHIS) மற்றும் குழும தவணை ஆயுள் காப்புறுதி (GTLA) ரூபா 20,000 வரையிலான துரித கடன்கள், வீடமைப்புக் கடன்கள், சலுகை அடிப்படையிலான கடன்கள், மடிக்கணிக் கடன்கள், இறுதிச்சடங்களுக்கான உதவிகள், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான பரிசுகள் உட்பட அதிக எண்ணிக்கையான நன்மைகளை ஊழியர்கள் பெற்றுக்கொள்கின்றனர். அதிகரித்த ஊழியர் சேமலாப நிதிய வங்கியின் பங்களிப்பான 15% மும் ஊழியர்களின் 10% பங்களிப்பும் இணைந்து மாதம் ஒன்றுக்கு 25% தொகையை ஊழியர்கள் நன்மையாகப் பெறுகின்றனர். இதனடிப்படையில், அவர்கள் ஓய்வில் செல்லும் போது பெருந்தொகைப் பணத்தைப் பெற முடியும். இவற்றுக்கு மேலதிகமாக, குறிக்கப்பட்ட இலக்கிற்கு மேலதிகமாக, உச்சக்கட்ட செயற்பாட்டைப் பூர்த்தி செய்த கிளை முகாமையாளர்களுக்கும் குறிப்பிடத்தக்க பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

மனித உரிமைகள் - முகாமைத்துவ அணுகுமுறை

ஒரு சந்ததிக்கு முற்பட்ட காலத்திலும் பார்க்க, தற்கால சமூகம் பல்வேறு விடயங்களில் வளர்ச்சி கண்டுள்ளது என்பதை வங்கி நன்கு விளங்கிக் கொண்டுள்ளது. இதற்கமைய, உலக நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதவள தரங்களை வங்கியும் கடைப்பிடிப்பதற்கு சகலவித முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. பால், இனம், சமயம், சாதி போன்ற எத்தகைய வேறுபாடுகளையும் வங்கி அனுமதிப்பதில்லை. அதேவேளை, சர்ச்சைக்குரிய விடயங்களான பாலியல் துன்புறுத்தல், உடல் ரீதியாகவும் ஏனைய வழிகளிலும் நீதிநெறிக்கு மாறான துன்புறுத்தல்கள் என்பன சம்பந்தமாக கடும் நடவடிக்கைகளை வங்கி மேற்கொண்டுள்ளது.

சமூகம் - முகாமைத்துவ அணுகுமுறை

நாட்டு மக்களுக்கு சகல வேளைகளிலும் நிதி நிறுவனங்கள் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதில் நாம் திட நம்பிக்கை வைத்துள்ளோம். லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியில் நாம் மேற்கொள்ளும் சகல திட்டங்களும், சமூகத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள மக்களுக்கு பெரும் நன்மையளிக்கும் வகையில் அமைந்துள்ளன. இந்தத் திட்டங்கள் அனைத்தும் கருணை அடிப்படையிலான உடனடி நடவடிக்கைகள் அல்ல என்றும், மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டு எமது வங்கித் தொழிலுடன் இணைந்த வகையில் மேற்கொள்ளப்படுகின்றன. வாழ்க்கைக்கும், வாழ்க்கைத் தரத்திற்கும், பொருளாதார மேம்பாட்டிற்குமான பெறுமானங்களை அதிகரிக்கும் இலக்கின் அடிப்படையில், சமூகத்துடனான எமது தொடர்புகள், சுகாதாரம், கல்வி, சமயம், கலாசார நடவடிக்கைகள் என்பனவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. ஒவ்வொரு நடவடிக்கையும் வங்கியினாலும், தங்களது பொறுப்புக்களைப் பூர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளும் அதன் விசுவாசம் மிக்க ஊழியர்களினாலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஒன்றிணைந்த செயற்பாடாகும்.

தகவல் தொழில்நுட்ப மீளாய்வு

வங்கியின் தகவல் தொழில்நுட்பப் பகுதி, வங்கியின் தகவல் தொழில்நுட்பத் துறையை வினைத்திறனுடன் முகாமைத்துவம் செய்யும் முக்கிய பொறுப்பைக் கொண்டுள்ள அதேசமயத்தில், தகவல், தொடர்பாடல், வலையமைப்புத் தொழில்நுட்பம் என்பனவற்றின் உபயோகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இப்பகுதியின் முக்கிய நோக்கம், அதிநவீன வங்கி வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப வழிமுறைகளின் உச்சக்கட்ட உபயோகத்தின் மூலம், வங்கியின் தற்போதைய வர்த்தக வழிமுறைகளை ஒருங்கிணைப்பதாகும்.

தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பில் தங்கியிருக்கும் எந்தவொரு நிறுவனத்திற்கும், தகவல் சம்பந்தமாக பாதுகாப்பையும், நம்பகத்தன்மையையும் வழங்குவது மிக முக்கியமானதாகும். வங்கியின் தகவல் தொழில்நுட்பப் பகுதி, அதன் தகவல் தொழில்நுட்ப முறைமையின் முற்று முழுதான “காப்பு நகலை” (back-up) ஒழுங்கான முறையில் பெற்றுக்கொள்ளும் அதேசமயத்தில், பாதுகாப்பான, வங்கி அலுவலகத்திற்கு அப்பாற்பட்ட இடத்தில் இரண்டாவது “காப்பு நகலை” (back-up) இப்பகுதி வைத்திருக்கும்.

ஆய்வுக்குட்பட்ட வருடத்தில் ஸ்ரீலங்கா டெலிகொம்மின் (SLT) இணையத்தான தகவல் நிலையத்தில் தற்சமயம் அமைந்துள்ள அனர்த்த அறவீட்டுப் பிரிவை (DR) வங்கி வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளது. இதனடிப்படையில், அனர்த்த அறவீட்டு பிரிவின் மீளொழுங்காக்கும் தன்மை அதிகரிக்கப்பட்டுள்ளது.

வழிமுறையொன்றின் செயலிழப்புக் காரணமாக ஏற்படும் செயற்பாட்டு அனர்த்தத்தைக் குறைக்கும் வகையில், வர்த்தக தொடர்வுக்கான திட்டம் ஒன்று (Business Continuity Plan-BCP) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மிக மோசமாக, எதிர்பார்த்திருக்காத சூழ்நிலைகள் ஏற்படுமானால், அவற்றுக்கான காலம் மற்றும் பாதிப்பு என்பனவற்றைக் கருத்திற்கொள்ளாது, வங்கி அதன் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும். வர்த்தக தொடர்வுக்கான திட்டத்தின் (BCP) பகுப்பாய்வுக் கட்டத்தின் இரண்டு முக்கிய அம்சங்களான வர்த்தக தாக்க ஆய்வு (BIA) மற்றும் இடர் மதிப்பீடு (RA) என்பன சம்பந்தமான நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

தலைமை அலுவலகத்திலும், வங்கியின் சகல கிளைகளிலும் உபயோகிக்கப்படவென “மைக்ரோசொப்ட் ஓபீஸ்” போன்ற பெறுமதிமிக்க மென்பொருளுக்கான அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதில் பெருந்தொகை பணத்தை வங்கி செலவிட்டுள்ளது. செலவினங்களைக் குறைக்கும் நோக்கத்தில் “மைக்ரோசொப்ட் ஓபீசுக்கு” பதிலாக உலக நாடுகள் பலவற்றில் இலட்சக்கணக்கான மக்களினால் உபயோகிக்கப்படும் “ஓப்பன் ஓபீஸ்” எனப்படும் மென்பொருள் முறைமைக்குப் படிப்படியாக மாற்றம் செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்குட்பட்ட வருடத்தில் “வங்கிக் கணனிப் பாதுகாப்பு சம்பவப் பதிலளிக்கும் குழுவினம்” (CSIRT) வங்கி அங்கத்துவத்தைப் பெற்றுள்ளது. வங்கியின் CSIRT என்பது, அதிவிசேட சேவைப் பிரிவாகும். வங்கிகள் மற்றும் நாட்டிலுள்ள ஏனைய அனுமதிபெற்ற நிதி நிறுவனங்களின் கணனி பாதுகாப்பு எச்சரிக்கை சம்பந்தமான தகவல்களைப் பெறுதல், மீளாய்வு செய்தல், ஆராய்தல், பதில் நடவடிக்கை மேற்கொள்ளல் என்பனவற்றுக்கு இது பொறுப்பாகவுள்ளது. வங்கிகளினால் நிதியுதவி வழங்கப்பட்டு வழிநடத்தப்படும் இந்த மையப்படுத்தப்பட்ட நிறுவனம் வங்கித்துறை மற்றும் நிதி நிறுவனங்கள் துறை என்பனவற்றில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒன்றிணைக்கிறது.

சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக அபிவிருத்தி மீளாய்வு

2014 ஆம் வருடத்தில் நாட்டில் கடுமையான பொருளாதார நிலைமைகள் இருந்த போதிலும், லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி குறிப்பிடக்கூடிய வெற்றிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. பல்வேறு சந்தைப்படுத்தல் வழிமுறைகளை நடைமுறைக்கிடுவதன் மூலம், வங்கி சரியான பாதையில் தொடர்ந்து தனது நடவடிக்கை மேற்கொண்டது. தற்போதுள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கையைப் பலப்படுத்துவதும், திட்டவட்டமான முறையில் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்த்துக்கொள்வதும் இவற்றில் அடங்கும். பல்வேறு துறைகளில் முன்னேற்றம் காணப்பட்டது. இதன்மூலம் எதிர்வரும் காலத்திலும் தொடர்ந்து அபிவிருத்தியை நிச்சயிக்க முடியும்.

வருட ஆரம்பத்தில் “லக்செத்த” சிரேஷ்ட பிரஜைகள் நிலையான வைப்புக்கள் மற்றும் சேமிப்புத் திட்டங்களை ஆரம்பித்ததன் மூலம் ஆக்கபூர்வமான நிலைமை உருவாக்கப்பட்டது. எமது நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தத் திட்டங்களின் மூலம் கவர்ச்சிகரமான வட்டி வீதம் மற்றும் பெறுமானம் மிக்க சேவை என்பன வழங்கப்பட்டன.

வாடிக்கையாளர் சாசனம்

வாடிக்கையாளர்களுக்கு அதிவிட சேவைகளை வழங்குவது வங்கியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். இதனைக் கருத்திற்கொண்டு, 2013 ஆம் ஆண்டில் “வாடிக்கையாளர் சாசனத்தையும்”, “நடத்தை விதிக் கோவையையும்” தயாரிக்க நாம் ஆரம்பித்தோம். இதன்மூலம் எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு உச்சக்கட்ட சேவை வழங்கப்படுவது நிச்சயிக்கப்படும். அதேசமயத்தில், வங்கி வழங்கும் பல்வேறு சேவைகள் பற்றிய விபரங்களுடன், வாடிக்கையாளர் வங்கிக்குத் தமது பின்னூட்டல்களைத் தெரிவிக்கும் வழிமுறைகளிலும் தெரிவிக்கப்பட்டன. 2014 ஆம் ஆண்டில் இதனை நடைமுறைக்கிடுவதில் நாம் வெற்றிகண்டோம். வாடிக்கையாளர் சாசன பயிற்சி நடவடிக்கைகள் தலைமை அலுவலகத்திலும், வங்கியின் சகல கிளைகளிலும் நடைபெற்றன. வங்கி ஊழியர்கள் அனைவருக்கும் இவை பற்றி தெரிவிப்பதே இதன் நோக்கமாகும்.

வியாபார ஊக்குவிப்பு நடவடிக்கைகள்

பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி போன்ற பாரம்பரிய ஊடகங்களில் மிகத் தீவிரமாக விளம்பரங்கள் செய்யப்படுவதற்குப் பதிலாக, நேரடியாக வாடிக்கையாளர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்வதற்கு லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி முக்கியத்துவம் அளித்து வந்துள்ளது. வருடம் முழுவதிலும் வங்கிக் கிளைகள் அனைத்தும் வீட்டுக்கு வீடு மற்றும் வீதிப்பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டன. வங்கியின் பலதரப்பட்ட உற்பத்திகளையும், சேவைகளையும், கிராம மக்களுக்கு அறிவிப்பதிலும், அவர்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதிலும் இந்த நடவடிக்கைகள் வெற்றி கண்டன. மக்கள் தொடர்பு ஊடகத்தில் வந்த வங்கியின் ஒரே ஒரு விளம்பர நடவடிக்கை அதன் “மக்கள் மனது விம்பத்தைக்” கட்டியெழுப்புவதற்காகவிருந்தது. இது நன்கு திட்டமிடப்பட்டு ஆக்கபூர்வமான பெறுபேற்றைத் தந்தது.

உற்பத்திகளுக்குப் பெறுமதி சேர்த்தல்

சிறுவர்களுக்கான பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கவேன சேமிப்புப் பழக்கத்திற்கு ஊக்கமளிக்கும் “லக்சுமுத்து” சிறுவர் சேமிப்புக் கணக்கு என்பது, பல்வேறு கவர்ச்சிகரமான பரிசுப் பொருட்களுடன் மீள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சேமிப்பு உண்டியல்கள், தொப்பிகள், அகராதிகள், பாடசாலை பைகள், புத்தகங்களை வாங்குவதற்கான பெறுமதிமிக்க அன்பளிப்பு வவுச்சர்கள் என்பன இதில் அடங்கும்.

கண்காட்சிகள்

இந்த வருட தேசத்திற்கு மகுடம் கண்காட்சி குளியாப்பிட்டியில் நடைபெற்றது. அங்கு அமைக்கப்பட்டிருந்த காட்சிக் கூடங்களைப் பார்வையிடவேன ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டிருந்தனர். வங்கியின் வென்னப்புவ மற்றும் கேகாலை கிளைகளின் தலைமையில் வங்கியும் இந்தக் கண்காட்சியில் பங்குபற்றியது. அங்கு வருகை தருவோருடன்

வங்கிச் சேவை சம்பந்தமாக உரையாடுவதே இதன் நோக்கமாகும். கண்காட்சியுடன் தொடர்புபட்ட வகையில் விசேட கடன் வசதிகளும் வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதேவேளை, வங்கியின் ஏனைய உற்பத்திகளும் சேவைகளும் மக்கள் மத்தியில் பெருமளவு அக்கறைகள் ஏற்படுத்தியுள்ளன.

லங்காபுத்ர “வங்கிக் காப்புறுதி” திட்டம்

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் தலைமை அலுவலகத்தில் சேவை நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துடன் வங்கி கைச்சாத்திட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வரும் சமயம், அவர்களது காப்புறுதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உதவும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ஆயுள், தீ விபத்து, உறுதி உரிமை, வாகனங்கள் உட்பட சகல காப்புறுதிகளையும், சிக்கனமான கொடுப்பனவில் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

கிளை மீளமைப்பு

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்புக் கிளை, புதிய கல்முனை வீதி, 28 ஆம் இலக்கத்தில் உள்ள புதிய கட்டடத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. விஸ்தீரணமான பிரதேசத்தைக் கொண்ட இந்தக் கட்டடம், கிழக்கு மாகாண மக்களுக்கு மேலதிக இடவசதியையும், ஏனைய சேவை வசதிகளையும் வழங்குகிறது. மட்டக்களப்பு கிளையின் இடமாற்றத்துடன், லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியில் வங்கித் தொழில் சம்பந்தமான சம்பந்திய அபிவிருத்திகள், உற்பத்திகள் மற்றும் சேவைகள் என்பன பற்றி மக்களுக்கு விளக்கும் வகையில் வெற்றிகரமான நடவடிக்கை வீட்டுக்கு வீடு மேற்கொள்ளப்பட்டது.

லக்சவிய குத்தகை வசதி ஊக்கவிப்பு

தொழில் அதிபர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், தொழிலாளர்கள், சுயதொழில் மேற்கொள்ளும் தனி நபர்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளித்து, மிகக் குறைந்த வட்டி வீதத்தில் “லக்சவிய” குத்தகை நடவடிக்கையை வங்கி ஆரம்பித்தது. லக்சவிய குத்தகைத் திட்டத்தின் கீழ் குத்தகை பெறுவோர் பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத வாகனத்தையோ அல்லது இயந்திர சாதனங்களையோ குத்தகைக்குப் பெற்றுக்கொள்ள முடியும். முச்சக்கர வண்டிகள், பஸ் வண்டிகள் அல்லது ஆடம்பர பஸ் வண்டிகள் என்பனவற்றை சுற்றுலா நடவடிக்கைகள், விவசாயம், கட்டட நிர்மாணம் போன்ற துறைகளுக்கெனப் பெற்றுக்கொள்ள முடியும்.

தொழில் அதிபர் பயிற்சித் திட்டம்

இலங்கை தொழிற்துறையின் அபிவிருத்தி, வளர்ச்சி, போட்டித்தன்மை என்பனவற்றுக்கு ஆதரவளிக்கும் தொடர்ச்சியான பயிற்சித் திட்டங்கள், “லங்காபுத்ர வியவசாயகே அத்வெல்” என்ற தொனிப்பொருளில், தேசிய தொழிற்திறன் அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆக்கபூர்வமான பயிற்சித் திட்டம் தற்போதைய மற்றும் வளர்ச்சியடைந்து வரும் தொழில் அதிபர்களுக்கு உச்சக்கட்ட நிபுணத்துவச் சேவைகளையும், ஆலோசனைச் சேவைகளையும் வழங்கியது. இந்த தொழில் அதிபர் பயிற்சித் திட்டங்களை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கென, தேவையான நிதியுதவியையும், வழிகாட்டல்களையும், தேசிய தொழிற்திறன் அபிவிருத்தி அதிகார சபை வழங்கியது.

தொழில் அதிபர்கள் மகாநாடு

மட்டக்களப்பில் உள்ள வர்த்தகச் சங்கங்கள், கழகங்கள் என்பனவற்றின் ஆதரவுடன் மட்டக்களப்பில் தொழில் அதிபர்கள் மகாநாடுகள் இடம்பெற்றன. அதிக எண்ணிக்கையானோர் சமூகமளித்திருந்த இவற்றின் மூலம் தொழில் அதிபர்கள் தங்களது பிரச்சினைகள் சம்பந்தமாக ஆராய்ந்து உடனடித் தீர்வுகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பமும் அவர்களுக்கு கிடைத்தது.

ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்



1. மட்டக்களப்பு கிளை இடமாற்றம்
- 2,3. 2014 தொழில் அதிபர் மகாநாடு - மட்டக்களப்பு கிளை
- 4,5. வாடிக்கையாளர் சாசனம் தொடர்பான பயிற்சித் திட்டம் -பொலன்னறுவை கிளை

6. நிறுவன சமூகப் பொறுப்பணர்வு 2014 - தலைமை அலுவலகத்தில் இரத்ததான முகாம்
7. சிரேஷ்ட பிரஜைகள் சேமிப்புத் திட்டம் ஆரம்பம்
8. தேசத்துக்கு மகுடம் கண்காட்சி குளியாப்பிட்டி



9. தே.தொ.தி அதிகார சபையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
 10. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
 11. தொழில் அதிபர்களுக்கான பயிற்சி - மட்டக்களப்பு
 12. தொழில் அதிபர்களுக்கான பயிற்சி - தலைமை அலுவலகம்

13. தொழில் அதிபர்களுக்கான பயிற்சி - கண்டி
 14,15. நிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டம். தொழுநோய் வைத்தியசாலை புளரமைப்பு - ஹேக்கித்த, வத்தளை
 16. தொழில் அதிபர் பயிற்சி - கண்டி

Lankaputhra Development Bank offers Laksaviya leasing with affordable instalments

NOW anyone can fulfil their dreams by taking a lease from Lankaputhra Development Bank who offers the lowest interest rates. Entrepreneurs, businessmen, professionals as well as self employed individuals can fulfil their dreams by obtaining a lease. Under this scheme a leasing can be obtained to purchase a registered or unregistered vehicles and plant and machinery.

The repayment period for Laksaviya leasing is up to five years and it can be taken to purchase three wheelers, buses or to purchase luxury coaches used for

tourism. In addition, Laksaviya leasing can be taken for those who engaged in agricultural projects, construction. Professionals, employees who are working in government or semi government sectors and the private sector can also obtain a leasing facility to purchase vehicles.

Fast and speedy service, flexible/low instalment payment schemes, least amount of documents are some of the features of Laksaviya Leasing by Lankaputhra Development Bank.

As a fully fledged government bank

Lankaputhra development Bank was started to support the people engaged in building the local economy. The bank has initiated many projects for the benefit of the SME sector. To cater to the needs of children as well as young adults the bank has initiated many savings schemes with attractive interest rates. In addition the bank is also engaged in pawning.

Lankaputhra Development Bank has branches in Colombo, Hambantota, Polonnaruwa, Kegalle, Kandy, Wannappuwa, Batticaloa and Trincomalee.



CHAIRMAN OF THE LANKAPUTHRA DEVELOPMENT BANK H.S. DHARMA SIRI HANDING OVER THE KEY OF A THREE WHEELER TO AN ENTREPRENEUR IN THE AREA. NIMAL LANKA, WESTERN PROVINCE, MINISTER OF SPORTS, TRANSPORT AND FISHERIES AND UDAI RANATUNGA, WENNAPUWA BRANCH MANAGER LOOK ON

Lankaputhra supports Negombo entrepreneurs

Lankaputhra Development Bank has implemented a special loan project under flexible terms and concessionary interest rates to promote self-employment in the Western Province.

Under this special loan scheme facilities have already been granted to purchase boat engines for the fishing industry as well as for three wheelers to provide basic transport for the tourists in the Negombo area.

Further, loans were also granted to buy sewing machines and agricultural implements to commence self-employment projects in the area and these were handed over at a ceremony held recently at the Negombo Town Hall Auditorium

Present on the occasion were Basil Rajapaksa, Minister of Economic Development, Nimal Lanka, Minister of Sports, Transport and Fisheries, H.S. Dharmasiri, Chairman of Lankaputhra Development Bank and Udai Ranatunga, Manager, Wannappuwa branch.

Provincial Ministry will support the bank in the follow-up of the projects as well as get involved in loan recoveries. This particular project was implemented with the objective of developing self-employment opportunities in

Lankaputhra Development Bank has a network of branch offices situated in Colombo, Hambantota, Polonnaruwa, Kandy, Wannappuwa, batticaloa and Trincomalee

the Negombo area and will under the direct supervision of Wannappuwa Branch Manager Udai Ranatunga.

Lankaputhra Development Bank is owned by the government and was established to strengthen the national economy supporting the small and medium entrepreneurs. So far the bank has initiated many projects for benefit of the small and medium entrepreneurs. In addition, bank offers leasing and pawn facilities together with other financial services such as fixed deposits, normal savings, mutual savings, etc.

Lankaputhra Development Bank has a network of branch offices situated in Colombo, Hambantota, Polonnaruwa, Kandy, Wannappuwa, Batticaloa and Trincomalee.

Top STORY Lankaputhra gets RAM ratings at A-/P1

Lankaputhra gets RAM ratings at A-/P1

RAM Ratings Lanka has reaffirmed the respective long and short-term financial institution ratings of Lankaputhra Development Bank (LDB or the Bank) at A- and P1; the long-term rating carries a stable outlook.

The ratings are supported by the Bank's strong capitalisation, funding and liquidity positions and the financial flexibility derived from its sole shareholder, the Government of Sri Lanka (GOSL).

On the other hand, the ratings are weighed down by the Bank's weak loan quality and average performance.

LDB is a licensed specialised bank (LSB), incorporated in 2006 which falls under the purview of the Central Bank of Sri Lanka (CBSL).

The Bank's was set up primarily with the objective of implementing the Government's policy of facilitating small and medium enterprises (SME) which are usually side-lined by other banks which perceive them as carrying a high level of risk.

In addition to extending SMEs with working capital and project loans, the Bank also funds GOSL-based development projects. LDB is fully-owned by the GOSL, through the Ministry of Finance. As such it derives financial flexibility from the GOSL and we opine that the state support would be forthcoming should the need arise.

Along with the branch opened during the review period, LDB's branches increased to 8. However, it remains to be a relatively small sized player in the LSB industry, accounting for 0.94% of industry assets as at end-FY Dec 2012.

The Bank's asset base continues to be dominated by investments in government securities and deposits in state-owned financial institutions.

These low-risk investments balance its highly risky loan assets. Although it's credit assets have expanded at a relatively moderate pace of 12.53% y-o-y in FY Dec 2012; primarily driven by micro finance loans and pawning, the loan base remained relatively stagnant with a 2.83% (annualised) growth in 9M FY Dec 2013, reflecting the management's inclination to lending.

Overall, the Company's gross non-performing loan (NPL) ratio weakened to 44.63% as at end-9M FY Dec 2013 (end-FY Dec 2011: 41.46%) and continued to remain high against similar rated peers.



සමස්ත මාර්ගගත සේවාවන් සැපයීමේ කැපවීමක් ලෙසින් LANKAPUTHRA DEVELOPMENT BANK

Lankaputhra Development Bank marks Children's Day and Elders' Day

THE Chairman and the management of Lankaputhra Development Bank are ready to celebrate World Children's day and Elder's Day, which fall today.

The bank has introduced the Laksetha Savings account and the Laksetha Fixed Deposit for senior citizens with many attractive benefits. The Laksetha Savings Account offers an attractive interest rate and depending on the balance in the account there is a possibility to get vouchers for health benefits.

In addition the account holder can issue standing orders to elders' homes and charitable organisations free of charge.

A Laksetha Fixed Deposit can be opened by depositing a minimum of Rs. 100,000. An attractive high interest rate and 90% of the deposit value could be obtained as instant loan. Their deposits are fully-protected under the shelter of Lankaputhra Development Bank as the bank is fully Government-owned development bank.

Lakmuthu Diriyva Udana and Lakmuthu Children savings accounts were started by the bank for the benefit of the children of this country and an account can be opened by depositing a minimum of Rs. 200 to Rs. 500. According to the balance in the account the children get attractive gifts. In addition account holders can get discount cards to purchase books from Sarasavi and Godage Bookshops.

Lankaputhra Development Bank marks Children's Day and Elders' Day

To cultivate the savings habit among students Lakmuthu Diriyva Udana School savings program was launched by Lankaputhra Development Bank. Lakmuthu Diriyva Udana school savings program will be held at selected schools as a social responsibility project to teach the habit of savings. Under this program, encouraging parents and children to save, supporting the schools and developing the skills of the students will be undertaken by the bank.

On 1 October, World Children's Day, the branch managers will conduct awareness programs at selected schools.

As a responsible Government bank, Lankaputhra Development Bank has planned the above programs to celebrate World Children's Day. To enjoy these services please visit the nearest Lankaputhra Development Bank branch or for more details call Lalith on 0773635073.

At present the bank has branches in Colombo, Hambantota, Polonnaruwa, Kegalle, Kandy, Wannappuwa, Batticaloa and Trincomalee while the management is planning to open branches in every district covering the entire island to cater to their valued customers.

Lankaputhra Development Bank Batticaloa branch shifts to spacious premises

To serve its customers effectively, Lankaputhra Development Bank (LDB) Batticaloa branch relocated to a spacious and convenient location at No. 2, New Kalmatal Road, Batticaloa.



Lankaputhra Development Bank Chairman handing over a key to the leasing customer. Also present are GM/CEO Lakshma Anura Kumara, AGM/Credit and Operation Respon-Dhananjaya and Manager of Batticaloa Branch Kathan Sundarasingam

The Batticaloa Branch was launched in 2006 with the aim of boosting the national economy. The branch is planning to offer many new services to cater to the needs of its valued customers in the east.

The Batticaloa Branch was launched in 2006 with the aim of boosting the national economy. The branch is planning to offer many new services to cater to the needs of its valued customers in the east.

உற்பத்திகளும் சேவைகளும்

கடன் வசதிகளும் முற்பணைகளும்

“சருசர” புதிய விரிவான கிராமியக் கடன் வசதித் திட்டம் (NCRCS) - SARASARA
“ஐயதிரி” புதிய தொழில் அதிபர் அபிவிருத்திக் கடன் வசதித் திட்டம்
வர்த்தக அடிப்படையிலான பால் பண்ணை அபிவிருத்தி கடன் திட்டம்
“ஷாஸ்திரி” உயர்கல்விக் கடன் திட்டம்
“சௌபாக்கிய” சுபீட்சத்திற்கான கடன் திட்டம்
‘E-Top’ கணனி கடன் திட்டம்
“லக்சஹன” அடகு வசதிகள்
“லக்சவிய” குத்தகை வசதிகள்
“அயசவிய” கடன் திட்டம்
தொழிற்புழு மூலதனக் கடன்கள்
விசேட திட்டக் கடன்கள்
நுண்கடன் நிதியுதவி
திட்டக் கடன்கள்

வைப்பு உற்பத்திகள்

“சுருவிரு” தவணை வைப்புக்கள்
“சந்தலிய” சேமிப்புக் கணக்கு
“தேஷாபிமானி” சேமிப்புக் கணக்கு
“லக்முத்து” சிறுவர் சேமிப்புக் கணக்கு
“லக்செத்த” சிரேஷ்ட பிரஜைகள் சேமிப்புக் கணக்கு
“லக்முத்து திரிய உதான” சிறுவர்கள் சேமிப்புக் கணக்கு

ஏனைய சேவைகள்

“ஐதிக வியவசாயக்க அத்வெல” - தொழில் அதிபர் அபிவிருத்திப் பயிற்சி
“லங்காபுத்ர வங்கிக் காப்புறுதி” வசதிகள்

வைப்புக்களும்
உற்பத்திகளும்

வைப்பு உற்பத்திகள்



நிதித்துறை மீளாய்வு

இதுவரை காலம் உரிய கவனத்தைப் பெற்றிராத பொருளாதாரத்தின் துறைகளை மேம்படச் செய்து, பிரதான அபிவிருத்தி நடவடிக்கைகளில் அவற்றை இணைத்துக் கொள்ளவேன, அரசுடமையான அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்படுவதன் அவசியத்தை உணர்ந்து கொண்ட லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆய்வுக்குட்பட்ட வருடத்தில், இலங்கை மத்திய வங்கி, சந்தையில் வட்டி வீதம் குறைக்கப்படுவதை இலக்காகக் கொண்ட தளர்வான நிதித்துறைக் கொள்கையைக் கடைப்பிடித்தது. 2014 ஆம் ஆண்டின் நிதித்துறைச் செயற்பாடு, 2013 ஆம் ஆண்டின் செயற்பாட்டிலும் பார்க்க ஓரளவு அதிகரித்துக் காணப்பட்டமை முக்கிய அம்சமாகும்.

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் 2014 ஆம் ஆண்டுக்கான நிதித்துறைப் பெறுபேறுகளைச் சமர்ப்பிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இலாபமீட்டும் தன்மை, நிதித் திரவ நிலைமை, சொத்துக்களின் விபரம், வங்கியின் செயற்பாட்டுக்கான முக்கிய சுட்டிகள் உட்பட பிரதான அம்சங்கள் மாத்திரம் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இலாபமீட்டும் தன்மை

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி, 2014 ஆம் ஆண்டில் வரிக்குப் பிந்திய இலாபமாக ரூபா 178.7 மில்லியனைப் பதிவு செய்தது. 2013 ஆம் ஆண்டின் ஒப்பிடுகையில், இது ஓரளவு குறைவானதாகும். இதற்கான காரணம், வட்டி வீதத்தைக் குறைக்கும் அரசாங்கத்தின் தளர்வு அடிப்படையிலான நிதித்துறைக் கொள்கையாகும். இந்த நன்மையை சிறிய மற்றும் நடுத்தர தொழில் அதிபர்களுக்கு லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி வழங்கியதை அடுத்து, இலாபமீட்டும் தன்மையில் எதிர்மறை வளர்ச்சி பதிவு செய்யப்பட்டது. கடன் வழங்கல் மற்றும் நிலையான வைப்புக்களில் முதலீடுகள், அரசு பிணையங்கள் போன்றனவற்றில் முதலீடுகள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட வங்கியின் வட்டி வருமானம் ஓரளவு குறைவடைந்தது.

வரிகளின் மூலம் ரூபா 42.9 மில்லியனை அரசு வருமானத்திற்கு வங்கி செலுத்தியுள்ளது. முந்திய வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் வரி செலுத்துகை ரூபா 30.8 மில்லியனினால் குறைவடைந்துள்ளது. அதேவேளை, 2014 ஆம் ஆண்டின் நிதித்துறைச் சொத்துக்களின் வலுக்குறைவு நட்டம் ரூபா 53.3 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ திரவச் சொத்துக்கள் வீதம் (SLAR) 20% ஆக இருக்க வேண்டும் என்ற சட்டபூர்வ நியதியுடன் ஒப்பிடுகையில், 2014.12.31 இல் வங்கி 1146.2% ஐ உத்தியோகபூர்வ திரவச் சொத்துக்களின் வீதமாகக் கொண்டிருந்தது. இது, வங்கியின் பலமான திரவச் சொத்து நிலைமையை உறுதிப்படுத்தியுள்ளது.

கீழ்க்காணும் அட்டவணையில் 2006 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரையிலான வரிக்கு முந்திய மற்றும் வரிக்குப் பிந்திய இலாபங்கள் தரப்பட்டுள்ளன. (ரூபா மில்.)

வருடம்	வரிக்கு முந்திய இலாபம்	வரிக்குப் பிந்திய இலாபம்
2006	52	23
2007	58	23
2008	227	76
2009	221	63
2010	163	21
2011	118	79
2012	294	218
2013	371	345
2014	186	179

வைப்புத் தளம்

வருட இறுதியளவில், வங்கியின் வைப்புத் தளம் ரூபா 357 மில்லியனாக இருந்தது. முந்திய வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 56% அதிகமானதாகும். அதேவேளை, வங்கியின் வைப்புத் தளத்தில் 74% ஆக சேமிப்பு வைப்பும், எஞ்சியுள்ள 26% ஆக கால வைப்புப் பணங்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆய்வுக்குட்பட்ட வருடத்தில் வைப்புப் பணங்கள் சம்பந்தமான வட்டி வீதத்தை வங்கி ஒழுங்கான அடிப்படையில் கண்காணித்து வந்துள்ளது. சந்தை நிலைமையுடன் ஒத்திருக்கும் வகையில், இந்த வீதங்கள் தேவை ஏற்பட்ட வேளைகளில் மீளாய்வு செய்யப்பட்டன. சந்தை நிலைமையோடு பொருந்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக, வைப்புத் தளத்தில் வட்டிச் செலவினம் குறைவடைந்தது. இருந்த போதிலும், வங்கியின் திரவ நிலைமையைத் தொடர்ந்து பேணவேன, வைப்புத் தளத்தை அதிகரிப்பது பற்றி வங்கி கவனம் செலுத்தியுள்ளது.


கடன் வசதிகளும் முற்பணங்களும்

2013 ஆம் ஆண்டில் ரூபா 1812 மில்லியனாக இருந்த வங்கியின் தேறிய கடன் வசதிகளும் முற்பணங்களும் ரூபா 257 மில்லியனினால் அதிகரித்து, 2014 ஆம் ஆண்டில் ரூபா 2069 மில்லியனாக இருந்தது. இது, 14% அதிகரிப்பாகும். 2013.12.31 இல் 22.8% ஆக இருந்த தேறிய அறவிட முடியாக் கடன்களின் (NPL) வீதம் 2014.12.31 இல் 21.6% ஆக வீழ்ச்சி கண்டது.

இத்தகைய சாதகமான சூழ்நிலை காரணமாக, ஆய்வுக்குட்பட்ட வருடத்தில் மதிப்பீட்டுக் குறைவிற்குப் போதிய ஏற்பாடுகளைச் செய்வதற்கான நிலைமை ஏற்பட்டது. 2013.12.31 இல் 46.7% ஆக இருந்த அறவிட முடியாக் கடன்களின் வீதம் 2014.12.31 இல் 44.6% ஆக இருந்தது. வங்கியின் மொத்த அறவிட முடியாக் கடன்களின் வீதம், தொழிற்துறையின் சராசரிக்கு மேல் மட்டத்தில் தொடர்ந்து இருந்து வந்துள்ளது. இது, வங்கியின் முக்கிய பிரச்சினையாகக் கருதப்பட்டு, தொடர்ச்சியாகவும், தீவிரமாகவும் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளது.

வருடம்	தேறிய கடன் வசதிகளும் முற்பணங்களும் ரூபா மில்.
2006	427
2007	1,656
2008	2,430
2009	2,301
2010	1,910
2011	1,722
2012	1,932
2013	1,812
2014	2,069

தேறிய கடன் வசதிகளும் முற்பணங்களும்




மூலதன போதிய தன்மையும் நிதி திரவத்தன்மையும்

2014 டிசம்பர் 31 ஆம் திகதியளவில் லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் மூலதன போதிய தன்மை வீதங்கள், வரிசை I இல் 74.3% ஆகவும், மொத்த மூலதன மட்டத்தில் 74.7% ஆகவும் பதிவு செய்யப்பட்டது. கடன் இடர் பற்றிய தரப்படுத்தப்பட்ட அணுகுமுறை மற்றும் செயற்பாட்டு இடர் பற்றிய அடிப்படை அணுகுமுறை என்பனவற்றிற்கு அமைவாக இது கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வீதங்கள், இலங்கை மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட ஆகக் குறைந்த மட்டங்களிலும் பார்க்கக் கூடியவையாகும். அதேவேளை, வங்கியின் திரவத்தன்மையும் உயர் மட்டத்தில் பேணப்பட்டது. மத்திய வங்கியின் வழிகாட்டல்களுக்கு அமைய கணக்கிடப்பட்ட சட்டபூர்வ திரவச் சொத்துக்களின் வீதம் 2014 டிசம்பர் 31 இல் 1,146.2% ஆக இருந்தது.

முக்கிய செயற்பாட்டுக் குறியீடுகள்

வங்கியின் செலவினத்திற்கும், வருமானத்திற்கும் இடையிலான வீதம் 2014 ஆம் ஆண்டில் 49% ஆக தொடர்ந்து இருந்தது. முந்திய வருடத்தின் 33% உடன் ஒப்பிடுகையில், இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணங்கள், ஆளணியினரின் செலவின அதிகரிப்பும், சென்ற வருடத்தில் வட்டி வருமானத்தின் வீழ்ச்சியுமாகும்.

செலவின வருமான வீதம்



வருடம்	செலவின வருமான வீதம்
2006	55.00%
2007	65.10%
2008	35.40%
2009	32.84%
2010	36.00%
2011	45.00%
2012	36.00%
2013	33.00%
2014	49.00%

கீழ்க்காணும் அட்டவணை வங்கியின் முக்கிய செயற்பாட்டுக் குறியீடுகள் சம்பந்தமான நடவடிக்கைகளை விளக்குகின்றது.

முக்கிய செயற்பாட்டுக் குறியீடுகள்	2014	2013
வட்டி எல்லை (%)	6.93%	8.90%
சொத்துக்கள் மீதான வருமானம் (%)	2.37%	5.80%
பங்களிப்பு மீதான வருமானம் (%)	4.00%	7.90%
ஒரு பங்குக்கான சம்பாத்தியம் - அடிப்படை (ரூபா)	4.95	9.59
மூலதன போதிய தன்மை வீதம் (%)	74.29%	74.00%
மொத்த மூலதன போதியதன்மை வீதம் (%)	74.72%	74.30%
சட்டபூர்வ திரவச் சொத்துக்களின் வீதம் (%)	1,146.20%	1,341.48%

2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் மேற்குறிப்பிட்ட மூலதன போதிய தன்மை வீதங்களின் மிகத் திருப்திகரமான நிலைமைக்கான காரணம், இடர் அடிப்படையிலான தொகைக்கு மேலதிகமான மூலதனத் தொகையில் ஏற்பட்ட அதிகரிப்பாகும். சட்டபூர்வ திரவச் சொத்துக்களின் வீதம் 2014 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து பலமான நிலையில் இருந்துள்ளது. சம்பாத்தியம் தொடர்பான வீதங்கள், வட்டி வருமான வீழ்ச்சி காரணமாகக் குறைவடைந்து காணப்பட்டன.

இடர் முகாமைத்துவ மீளாய்வு

மீள்பார்வை

தற்போதைய முற்றிலும் புதிய சூழலில் நிதி நிறுவனங்கள் பல்வேறு இடர்களை எதிர்நோக்கியுள்ளன. இவை, பன்முக அடிப்படையில் அமைந்திருந்தாலும், ஒன்றில் ஒன்று தங்கியுள்ளமை முக்கிய அம்சமாகும். பல்வேறு சமயங்களில் இடர் சம்பந்தமான மதிப்பீடுகள் மிக மோசமான முறையில் தீர்க்கொள்ளப்படுவதனால், அதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் அபாயகரமானவை. வங்கி வர்த்தகத் துறையில் சகல பிரிவுகளிலும், அது செயற்படும் சூழலிலும் இடர் இருந்து வருகிறது.

பாசல் II (Basel) வழிமுறையின் அடிப்படையில், கடன் வழங்கல், சந்தை, செயற்பாடு ஆகிய அம்சங்களிலேயே இடர்கள் காணப்படுகின்றன. இருந்த போதிலும் ஏனைய இடர்களான தீரவநிலை, வட்டி வீதம், வெளிநாட்டு நாணயமாற்று விகிதம், சட்டம் ஒழுங்கமைப்பு மற்றும் நன்மதிப்பு தொடர்பான இடர்களை வங்கிகள் எதிர்நோக்கி வருகின்றன.

தற்கால போட்டி அடிப்படையிலான சந்தையில் பலமான இடர் கலாசாரமும், அதற்குத் தீர்வு காணும் சரியான வழிமுறையும் வங்கியின் செயற்பாடுகளை அதிகரிக்கின்றன. ஆக்கபூர்வமான இடர் முகாமைத்துவத்தை நடைமுறைக்கிடுவதற்கான வழிவகைகளுக்கு இவற்றின் காரணமாக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியில் இடர் முகாமைத்துவம்

எமது வங்கி நடவடிக்கைகளில் எந்த நேரத்திலும் இடர்கள் ஏற்படக் கூடும். இதன் காரணமாக, எமது நிதிச் செயற்பாடுகள், வங்கி நடவடிக்கைகள், நிதி நிலைமை, எதிர்காலச் செயற்பாடுகள் என்பனவற்றில் மிக மோசமான தாக்கத்தை இவை ஏற்படுத்தும். கீழே தரப்பட்டுள்ள இடர்களும், நிச்சயமற்ற தன்மைகளுமே நாம் எதிர்நோக்கும் இடர்கள் அல்ல, நாம் அறிந்திராத இடர்களும், பொருத்தமற்றவை எனக் கருதும் இடர்களும் எமது நடவடிக்கைகளைப் பாதிக்கும் முக்கிய காரணிகளாகும்.

எமது செயற்பாட்டிற்கு உந்து சக்தியாக இருக்கும் வர்த்தக நடவடிக்கைகள் சம்பந்தமாக ஏற்படும் இடர்களை லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி முகாமைத்துவத்தில் வெற்றி கண்டுள்ளது. ஆக்கபூர்வமான இடர் முகாமைத்துவத்தில், இடர் சம்பந்தமாக ஒருங்கிணைந்த அணுகுமுறை அடங்கியுள்ளது. நிதித்துறை வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்களை இது அதிகரிப்பதோடு, ஏற்படக்கூடிய நடட்டம் அல்லது சேதத்தையும் இது பெரிதும் குறைக்கிறது. இடர் முகாமைத்துவம் என்பது, சபையின் மேற்பார்வைக்கு உட்பட்ட வகையில், வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவத்தினரின் பொறுப்பு என வரையறுக்கப்பட்ட மிகத் தெளிவான இடர் கலாசாரத்தையும், தெளிவான கொள்கைகளையும் வங்கி உருவாக்கியுள்ளது என்பதையும் சபை நிச்சயிக்கிறது. சபை மட்டத்தில் ஆரம்பித்து, படிப்படியாக வங்கியின் சகல தரப்பினரையும் உள்ளடக்கும் வகையிலான பலமான இடர் ஆளுமை மற்றும் மேற்பார்வை வழிமுறையை வங்கி தொடர்ந்து வைத்துள்ளது.

வங்கியின் நடவடிக்கைகளின் போது இடரை இனங்காணவும், அதனால் எதிர்கொள்ளப்பட்ட இடர்களை அளவிடவும், நிர்வகிக்கவுமென கீழ்க்காணும் சபை மற்றும் முகாமைத்துவ மட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சபை உப குழுக்கள்

- சபை கணக்காய்வு உப குழு
- சபை மனிதவள மற்றும் சம்பள உப குழு
- சபை கடன் உப குழு
- சபை ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவ உப குழு

முக்கிய முகாமைத்துவக் குழுக்கள்

- சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குழு (ALCO)
- கூட்டு நிறுவன முகாமைத்துவக் குழு
- உள்ளக முகாமைத்துவ கடன் குழு (IMCC)
- தகவல் தொழில்நுட்ப வழிகாட்டல் குழு
- ஊழியர் சம்பந்தமான குழு
- பிரசாரம் மற்றும் அபிவிருத்திக் குழு
- கொள்வனவுக் குழு
- ஊழியர் இடமாற்றக் குழு

இடர்களின் வகைகள்

வங்கித்துறை மற்றும் நிதி சேவைகள் துறையில் வங்கி பங்குபற்றுவதனால், வங்கியின் நடவடிக்கைகளில் இருந்து நேரடியாக அதிக எண்ணிக்கையான இடர்கள் ஏற்படுவது வழக்கமாகும். இலங்கை மத்திய வங்கியின் ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவ (IRM) வழிகாட்டியின் அடிப்படையில் கடன், சந்தை, செயற்பாட்டு, தீரவநிலை மற்றும் வட்டி வீத இடர்கள் என்பன பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

கடன் இடர்

வாடிக்கையாளர் அல்லது அவரது மறுபுறத்து ஒருவர் லங்காபுத்ர அபிவிருத்தி வங்கிக்கான நிதிக் கடப்பாடுகளைச் செலுத்தத் தவறும் போது ஏற்படும் நடட்டமே கடன் இடர் எனக் குறிப்பிடப்படும். வங்கியின் பெரும்பாலான கடன் இடர்களுக்கு, அதன் கடன் வழங்கும் நடவடிக்கைகளே பின்னணியில் உள்ளன. இருந்த போதிலும், பொறுப்புக்கள், உத்தரவாதங்களின் நீடிப்பு மற்றும் நடவடிக்கைகளின் தீர்வுகள் உட்பட ஏனைய வழிமுறைகளிலான கடன் இடர்களும் உள்ளன.

எமது கடன் இடரை அளவிடுவதற்கு, செலுத்தப்படாத கடன்களின் வீதம், அவற்றின் எண்ணிக்கை, பாரியளவிலான கடன்கள், தனியார் கடன் பெறும் எல்லைகள் போன்றனவற்றை நாம் உபயோகிக்கின்றோம்.

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் கடன் கொள்கை, கடன் கலாசாரம், சந்தை இலக்கு, தடை செய்யப்பட்ட கடன்கள், ஏற்றுக்கொள்ளக்கூடிய இடர் எல்லைகள், தீர்வு காணக்கூடிய / அறவிட்டு நடவடிக்கைகள் என்பனவற்றை உள்ளடக்கியுள்ளது. இந்த நடவடிக்கைகள் கடன் இடரைக் கட்டுப்படுத்த அல்லது குறைக்க வழிவகுக்கின்றன. நாளாந்த, வாராந்த, மாதாந்த முகாமைத்துவ அறிக்கைகளின் மூலம் வங்கி ஒழுங்கான அடிப்படையில் கடன் இடர்களைக் கண்காணித்து வருகிறது. இந்த நடவடிக்கை, கட்டுப்பாடுகளைப் பலப்படுத்தி, செலுத்தப்படாத கடன்களின் வீதம், 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.1% ஆல் வீழ்ச்சியடைந்துள்ளது. 2014 டிசம்பர் 31 ஆம் திகதியளவில் இது 44.6% ஐ அடைந்துள்ளது.

திரண்ட இடர்

நிதி நிறுவனம் ஒன்றின் நிலைபேறான தன்மை அல்லது அதன் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் சக்தி என்பனவற்றிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடியதாக மறுபுறத்தாரைக் கொண்ட குழுவினருக்கு வழங்கப்பட்ட பெருந்தொகைக் கடன் காரணமாக ஏற்படக்கூடிய நடட்டத்திற்கான சாத்தியமே திரண்ட இடர் எனக் குறிப்பிடப்படும்.

நிதிச் சொத்துக்கள், பொறுப்புக்கள் அல்லது ஐந்தொகை அல்லாத அம்சங்கள் ஆகியவற்றில் (உற்பத்தி அல்லது சேவை) நடவடிக்கைகளின் நிறைவேற்றம் அல்லது பரிவர்த்தனைகளைக் கையாழ்தல் அல்லது இத்தகைய விரிவான பிரிவுகளின் வெளிப்பாடுகளின் இணைப்புக்கள் மூலம் திரண்ட இடர் ஏற்படலாம். குறிப்பிட்ட பாதகமான சூழலில்

ஏற்படக்கூடிய நடவடிக்கை தன்மை எங்கே, எவ்வளவு நட்டம் ஏற்படும் என்ற அளவைப் பிரதிபலிக்கிறது.


கீழ்க்காணும் விடயங்கள் உட்பட பல்வேறு வழிகளில் திரண்ட இடர் ஏற்படக் கூடும்.

- (அ) தனியான மறுபுறத்தார்
- (ஆ) மறுபுறத்தாரை உள்ளடக்கிய குழுக்கள் அல்லது சம்பந்தப்பட்ட பிரிவினர்
- (இ) விசேட புவியியல் இடங்களிலுள்ள மறுபுறத்தார்
- (ஈ) கைத்தொழில் துறைகள்
- (உ) குறிப்பிட்ட பொருட்கள்
- (ஊ) சேவை வழங்குநர்கள் (உதாரணம் அலுவலக பின்னணிச் சேவை)
- (எ) இயற்கை அனர்த்தங்கள் துரதிஷ்ட விளைவுகள்

2014.12.31 இல் துறைகள் அடிப்படையில் வங்கிக்கடன் மற்றும் முற்பணங்களின் விபரம் கீழே தரப்பட்டுள்ளது

துறை	மில்.	%
விவசாயம், கடற்றொழில்	649.15	23.45
உற்பத்தி	1,351.35	48.82
சுற்றுலா	148.81	5.38
போக்குவரத்து	3.42	0.12
கட்டிட நிர்மாணம்	136.77	4.94
வர்த்தகர்கள்	88.21	3.19
நிதி மற்றும் வர்த்தக சேவைகள்	6.22	0.22
உட்கட்டமைப்பு	1.52	0.05
அடகு பிடித்தல்	48.37	1.75
ஏனையவை	334.10	12.08
மொத்தம்	2,767.91	100.00

2014.12.31 இல் துறைகள் அடிப்படையில் கடன் விபரங்கள்



- விவசாயம், கடற்றொழில்
- உற்பத்தி
- சுற்றுலா
- போக்குவரத்து
- கட்டிட நிர்மாணம்
- வர்த்தகர்கள்
- நிதி மற்றும் வர்த்தக சேவைகள்
- உட்கட்டமைப்பு
- அடகு பிடித்தல்
- ஏனையவை

சந்தை இடர்

சந்தைத்துறைக் காரணிகளின் மாற்றங்களால் ஏற்படும் இடரே சந்தை இடர் என அழைக்கப்படும். வெளிநாட்டு நாணயமாற்று வீதம், பொருட்களின் விலைகள், வட்டி வீதம், கடன் வழங்கல், பங்குகள் விலை என்பனவற்றை இவை உள்ளடக்கும். இதன் காரணமாக, எமது வருமானம் அல்லது எமது நிதிச் சொத்துக்களின் பெறுமானம் என்பது குறைவடையும். வங்கித்துறையில் வட்டி வீத இடர், வழமையான வர்த்தக நடவடிக்கைகளின் போது ஏற்படும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களுக்கு இடையிலான கால வேறுபாட்டின் காரணமாக வட்டி வருமானத்தில் ஏற்படும் இடர் என்பன இதில் அடங்கும்.

2014 ஆம் ஆண்டில் சந்தை இடர் முகாமைத்துவம் சம்பந்தமான எமது கொள்கைகளிலும், வழிமுறைகளிலும் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை.

வட்டிவீத இடர்

வட்டிவீத இடர் என்பது, வட்டி வீதங்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக வங்கியின் நிதிச் செயற்பாட்டிலும், நிதி நிலைமையிலும் ஏற்படும் இடராகும். காலக்கிரமத்தில் வட்டி வீதங்களும், வருமானங்களும் மாற்றமடைவதனால் ஐந்தொகையில் வட்டி வீத மாற்றங்கள் காரணமாக வங்கிக்கு சம்பாத்தியம் சம்பந்தமாகவும், பொருளாதாரப் பெறுமானம் தொடர்பாகவும் நட்டங்கள் ஏற்படக் கூடும். வங்கித் தொழில் சம்பந்தப்பட்ட மட்டில், அதன் வைப்புப்பணத் துறைக்கும், வங்கியின் கடன் வழங்கும் முறையின் முதிர்வு நிலைக்கும் இடையிலான ஒப்பீட்டின் போது இது ஏற்படுவது வழக்கமாகும்.

வட்டி வீத இடர் என்பது, விலைகள் மாற்றப்பட வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோருவதால், ஏற்படும் வட்டி வீத இடரும் இதில் அடங்கும். வங்கி சரியான முறையில், எதிர்பாராத வகையில், நண்டகால மற்றும் குறுகியகால வட்டி வீதங்கள் மாற்றமடைவதனாலும் இது ஏற்படக்கூடும். இந்தக் காரணியும், வங்கியின் நிதி நிலைமை மற்றும் நிதிச் செயற்பாடு என்பனவற்றில் மிகவும் பாதிப்பான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

வங்கியின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குழு சந்தையின் சமகால மதிப்பீட்டின் அடிப்படையில் வட்டி வீதத்தை ஒழுங்கமைக்கவென காலத்திற்குக்காலம் பணிப்புரைகளைத் தெரிவிப்பது வழக்கமாகும்.

வெளிநாட்டு நாணயமாற்று வீத இடர்

எதிர்பாராத வெளிநாட்டு நாணயமாற்று மாற்றங்களால் வங்கியின் பெறுமானம் மற்றும் அதன் காசுப் பாய்ச்சலில் ஏற்படக்கூடிய நேரடி அல்லது நேரடியற்ற நட்டம் அதன் சொத்துக்கள் பொறுப்புக்கள் என்பன மீதான தாக்கம், தெரிய இலாயம் தொடர்பானவையே வெளிநாட்டு நாணயமாற்று இடர் எனக் குறிப்பிடப்படும்.

தற்போதைய நிலையில், இலங்கை அரசாங்கத்திலிருந்து பெறப்படும் வெளிநாட்டு நாணயமாற்றுக் கடன்களை வெளிநாட்டு நாணயத்தில் முதலீடுகள் செய்வதன் மூலம் இத்தகைய நிலைமைக்கான தீர்வை வங்கி தொடர்ந்தும் மேற்கொண்டுள்ளதனால், வெளிநாட்டு நாணயமாற்று இடர் வங்கிக்கு ஏற்படுவதில்லை.

திரவநிலை இடர்

வங்கியில் நிதிக் கடப்பாடுகள் ஏற்படும் சமயத்தில், அதனைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை வங்கிக்கு ஏற்படுவதே திரவநிலை இடர் என்று அழைக்கப்படும். இவற்றில், கோரிக்கையின் அடிப்படையிலான மீள் கொடுப்பனவு, கடப்பாடு அல்லது ஒப்பந்த அடிப்படையிலான முதிர்வுகள், கடன்கள் மற்றும் கடன் மூலதனம் என்பன முதிர்வடையும் சமயத்தில், இவற்றை மீளச் செலுத்துதல், கடன்கள் மீதான வட்டிக் கொடுப்பனவு, செயற்பாட்டுச் செலவினம் மற்றும் வரிகள் கொடுப்பனவு என்பனவும் அடங்கும்.

வங்கியின் நிலைபேறான திரவச் சொத்துக்களின் வீதம் 2014 டிசம்பர் 31 இல் ரூபா 3,465 மில்லியனை காண்பித்து, 1.146.2% ஐ அடையும் சமயத்தில் வங்கி திருப்திகரமான நாணய நிலைமையைக் கொண்டுள்ளது என்பது தெரிய வரும்.

இடர் முகாமைத்துவ மீளாய்வு தொடர்ச்சி.

செயற்பாட்டு இடர்

செயற்பாட்டு இடர் என்பது, சட்டங்கள், பிரமாணங்கள் என்பனவற்றை மீறுவதனால் ஏற்படும், அங்கீகரிக்கப்படாத நடவடிக்கைகள், தவறுகள், நீக்கங்கள், திறமையின்மை, மோசடி, செயற்பாட்டு தவறுகை அல்லது வெளிவாரி சம்பங்கள், எமது நடவடிக்கைகளின் சகல அம்சங்களோடும் தொடர்பு கொண்டுள்ளதோடு, பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கியதாகும். முக்கியமாக, சட்டம், இணங்கிப்போதல், பாதுகாப்பு, மோசடி, நடடங்கள் என்பனவும் செயற்பாட்டு இடரின் அடங்கும்.

செயற்பாட்டு இடரைக் குறைப்பதற்கான பொறுப்பு லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் முகாமைத்துவத்தினரையும், ஊழியர்களையும் சார்ந்ததாகும். ஒவ்வொரு வர்த்தகப் பிரிவும், பிரிவினது தலைமைத்துவமும், செயற்பாட்டு இடர் மற்றும் வங்கி நடவடிக்கை சம்பந்தமான உள்ளகக் கட்டுப்பாடு மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகள் என்பன பற்றி கண்காணிப்பை மேற்கொள்ளும்படி கேட்கப்பட்டுள்ளன.

செயற்பாட்டு இடர் முகாமைத்துவம் என்பது, சகல மட்டங்களிலும் உள்ள நாளாந்த முகாமைத்துவப் பொறுப்புகளின் ஒரு பகுதியாகும். முகாமைத்துவ இடர் சம்பந்தமாக உபயோகிப்பதற்கான மூன்று நிலை விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

பாதுகாப்பின் முதலாவது நிலை	லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் ஒவ்வொரு ஊழியரும், அவர்களது நாளாந்த கடமைகளில் ஏற்படக்கூடிய இடர்களுக்குத் தீர்வு காண்பதற்கான பொறுப்புகளைக் கொண்டிருப்பார்கள். பாதுகாப்பின் முதலாவது நிலையில் அவர்களது நடவடிக்கைகளில் முக்கியமான இடர்கள் இனங்காணப்பட்டு, குறைக்கப்பட்டு, பொருத்தமான உள்ளகக் கட்டுப்பாடுகளின் மூலம் கண்காணிக்கப்படுவதாகும்.
பாதுகாப்பின் இரண்டாவது நிலை	பாதுகாப்பின் முதலாவது நிலையில் ஏற்பட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக, உறுதிப்பாடுகள், சவால்கள், தற்செயலாக ஏற்படும் நடவடிக்கைகள், என்பனவற்றுக்குப் பொறுப்பாகவுள்ள இடர், நிதி, மனிதவள, நிர்வாக நடவடிக்கைகள் இதில் அடங்கும்.
பாதுகாப்பின் மூன்றாவது நிலை	பாதுகாப்பின் முதலாவது மற்றும் இரண்டாவது விடயங்கள் சம்பந்தமாக உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு சுதந்திரமான உறுதிப்பாட்டை வழங்குதல்.

சட்ட இடர்

செயற்பாட்டு இடரின் வரைவிலக்கணத்திற்கு உட்பட்ட சட்ட இடரில் கீழ்க்காணும் விடயங்கள் அடங்கும்.

* ஒப்பந்த அடிப்படையிலான இடர் - தாம் பங்காளியாக உள்ள ஒப்பந்தம் தொழில்நுட்ப ரீதியில் பாதிக்கப்படுவதன் காரணமாக, வங்கியின் அங்கத்தவர் ஒருவருக்கு ஏற்படும் நிதி நடடம், சட்டம் அல்லது ஒழுங்கமைப்பு நடவடிக்கை அல்லது நன்மதிப்புக்கு ஏற்பட்ட சேதம் என்பதில் ஏற்படும் இடரே ஒப்பந்த அடிப்படையிலான இடராகும்.

* பிரச்சினைக்குரிய இடர் - வங்கி அங்கத்தவருக்கு எதிராக அல்லது வங்கி அங்கத்தவரினால் அச்சுறுத்தப்பட்ட சட்ட கோரிக்கைகள் அல்லது பாதுகாக்கவும், வழக்குத் தொடரவும் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியமை என்பன காரணமாக உருவாகும் பாதகமான சூழ்நிலையில் வங்கியின் ஊழியர் ஒருவருக்கு ஏற்படக் கூடிய நிதி நடடம் நன்மதிப்பு பாதிக்கப்படும் என்பதே பிரச்சினைக்குரிய இடர் எனப்படும்.

* சட்ட இடர் - லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சட்டங்களுக்கு உட்பட்ட நடக்கத் தவறியதனால் ஏற்படுவதே சட்ட இடர் எனப்படும்.

* ஒப்பந்தமற்ற உரிமைகள் இடர் - வங்கி அங்கத்தவரின் மற்றொரு தரப்பினரின் உரிமைகள் மீது

ஏனையோர் உபயோகிக்கும் செல்வாக்குக் காரணமாக, வங்கி ஊழியரின் சொத்துக்கள் எதிர்நோக்கும் இடரே ஒப்பந்தமற்ற உரிமைகள் இடர் எனப்படும்.

நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் பிரமாணங்கள் சம்பந்தமாக, வங்கி இணங்கிப் போவதை எமது சட்டத் திணைக்களம் நிச்சயிக்கிறது. அதேவேளை, வெளிவாரி சட்ட நிபுணர்களின் சேவைகளும், தேவை ஏற்படும் போது பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

நன்மதிப்பு இடர்

நன்மதிப்பு இடர் என்பது, பொது மக்களின் நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மை, நன்மதிப்பு என்பன இழக்கப்படுவதனால் உருவாகக்கூடிய பொதுமக்களின் எதிர்மறைக் கருத்து காரணமாக, வங்கியின் சம்பாத்தியம் மற்றும் மூலதனத்தில் ஏற்படும் இடரே நன்மதிப்பு இடர் எனக் கூறப்படும். வங்கியினுடைய கொள்கைகள், வழிமுறைகள், பயிற்சித் திட்டங்கள் என்பனவற்றில் நன்மதிப்பு இடர் முகாமைத்துவம் அதனைக் குறைத்தல் சம்பந்தமான விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

காப்புறுதி இடர்

காப்புறுதி செய்யப்பட்ட நிகழ்வுகளில் எதிர்பார்த்த செல்வினங்களையும், காப்புறுதி நிகழ்வுகளின் தவறான எண்ணிக்கையையும் உள்ளடக்கியதே காப்புறுதி இடர் எனப்படும்.

வங்கி நடவடிக்கைகளினால் ஏற்படும் இடர்களை பார-யினவில் ஈடு செய்வதற்கென வங்கியின் உத்தரவாதக் கொள்கை வழிவகுக்கிறது. இதற்கு மேலதிகமாக, தீ அபாயம், இலத்திரனியல் இடர் என்பனவற்றுக்கான காப்புறுதியை இயற்கை அனர்த்தங்கள், ஏனைய தாக்கங்கள் என்பனவற்றினால் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதங்களின் இடர்களுக்குத் தீர்வுகாண வங்கி உபயோகிக்கிறது.

மூலதன போதிய தன்மை

இலங்கை மத்திய வங்கியினால் பாசல் II, Iம் வரிசையின் கீழ் குறித்துரைக்கப்பட்ட மூலதன போதிய தன்மை என்பது, ஒழுங்கமைக்கப்பட்ட ஆகக்குறைந்த மட்டமாகும். கடன், சந்தை மற்றும் செயற்பாட்டு இடர்களுக்கு சராசரி அடிப்படையில் இது தீர்வு காண்கிறது. எனவே, பல்வேறு இடர்கள் சம்பந்தமாகவும், அவற்றை ஈடு செய்வதற்கான போதியளவு மூலதனம் தொடர்பாகவும், வங்கி மதிப்பீடுகளை மேற்கொள்வது அத்தியாவசியமாகியுள்ளது.

பாசல் II இன் கீழ் பலமான மூலதன அடித்தளத்தை வங்கி தொடர்ந்தும் கொண்டுள்ளது. 2014 டிசம்பர் 31 இல் வரிசை I இன் மூலதனமாக ரூபா 4,661.6 மில்லியனையும், மொத்த மூலதன அடித்தளமாக ரூபா 4,688.6 மில்லியனையும் வங்கி கொண்டிருந்தது. 2014 டிசம்பர் 31 இல் ஒழுங்கமைக்கப்பட்ட மூலதன போதிய தன்மையின் வீதம் கீழே தரப்பட்டுள்ளது.

விபரம்	உண்மையான (%)	ஆகக்குறைந்த தேவை (%)
இடர்களை எதிர்நோக்கும் சொத்துக்களில் மூலதன போதிய தன்மை வீதம்	74.3	5
இடர்களை எதிர்நோக்கும் சொத்துக்களில் மொத்த மூலதன போதிய தன்மை வீதம்	74.7	10

எதிர்கால நடவடிக்கைகள்

உச்சக்கட்ட தரத்திற்கு ஊக்கமளித்து ஆதரவளிக்கும் கலாசாரத்தை உருவாக்கிப் பாதுகாப்பதில் லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி அர்ப்பணித்துச் சேவையாற்றி வருகிறது. வங்கியின் இடர் நிலைமையை முகாமைத்துவப்படுத்தவேண்டி அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மிகக் கவனமாக மதிப்பீடு செய்யப்படுகின்றன. சிறந்த முறையில் அவை தயாரிக்கப்பட்டு, தீர்க்கமான முறையில் அவை நடைமுறைக்கிடப்படுவதை நிச்சயிப்பதே இதன் நோக்கமாகும். இடர் முகாமைத்துவக் கலாசாரத்தை அபிவிருத்தி செய்து பேணுவதன் மூலம், வங்கியின் இடர் முகாமைத்துவம் கவனமாக மதிப்பீடு செய்யப்படுகிறது.

தொடர்ச்சியான அடிப்படையில் மாறிவரும் கொள்கைகள், ஸ்தாபக அமைப்புகள், குழு அணுகுமுறைகள், ஏனைய வழிமுறைகள் என்பனவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வங்கி பல்வேறு இடர்களுக்கும் தீர்வுகண்டு வந்துள்ளது.

சமூகப் பொறுப்புணர்வு

இன்றைய உலகம் துரிதமாக மாற்றமடைந்து வரும் நிலையில் உள்ளது. இலங்கை போன்ற அபிவிருத்தியடையும் நாடுகளில் ஏற்படும் துரித நவீன மயப்படுத்தல் காரணமாக, சமூகத்தின் சில பிரிவுகளும், சுற்றாடலின் பல்வேறு அம்சங்களும், ஸ்தாபனங்களினாலும், தனி நபர்களினாலும் பாதுகாக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. சமூகம் மற்றும் சுற்றாடல் சம்பந்தமான இத்தகைய விழிப்புணர்ச்சி, லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் சகல ஊழியர்கள் மத்தியிலும் காணப்படுவது பாராட்டத்தக்க விஷயமாகும். வாடிக்கையாளர்கள், விநியோகத்தர்கள் உட்பட ஏனையோருடன் நடவடிக்கை மேற்கொள்ளும் சமயத்தில், தங்களது பங்களிப்பு சம்பந்தமாக வங்கியின் ஊழியர்கள் தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளனர். காரணம் என்ற உணர்வை இத்தகைய நல்விளக்கம் ஏற்படுத்துகிறது. தங்களிலும் பார்க்க அதிஷ்டம் குறைந்த ஏனையோரின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான உந்துசக்தி இதன்மூலம் பெற்றுக்கொள்ளப்படுகிறது.

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி ஆரம்பிக்கப்பட்ட சில வருடங்களே ஆனாலும், சமூகத்திற்கும், தேசத்திற்குமான எமது பொறுப்புணர்ச்சியையும், பங்களிப்பையும் நாம் ஒருபோதும் கைவிடவில்லை. இலாபமீட்டுதல் என்ற கொள்கைக்கு அப்பாலும் கவனத்தைச் செலுத்தி, சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படச் செய்வது தொடர்பாக, மிகுந்த காரணியத்துடன் நாம் நடவடிக்கை மேற்கொள்கின்றோம். எமது சகல கிளைகளிலும் உள்ள அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள வாடிக்கையாளர்களுடன் மாத்திரமல்லாமல், ஸ்தாபனங்கள், சமூக அமைப்புகள், சமுதாயத் தலைவர்கள் ஆகியோருடனும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்றனர். இதன்மூலம், மக்களின் அபிலாஷைகள் நன்கு விளங்கிக் கொள்ளப்படுவது மாத்திரமல்லாமல், நாளாந்த வாழ்க்கையில் அவர்கள் எதிர்நோக்கும் கஷ்டங்களையும் அறிந்து கொள்ள முடியும். இதனையடுத்து, அவர்களின் கஷ்டங்களின் நிவாரணத்திற்கென பல்வேறு திட்டங்களை நாம் உருவாக்கியுள்ளோம்.

சமூகப் பொறுப்புணர்ச்சியுள்ள வங்கி என்ற வகையில், கருத்தாழமிக்க பங்களிப்பையும், உண்மையான மேம்பாட்டையும் நிச்சயிக்கும் பல்வேறு திட்டங்களை நாம் இனங்கண்டுள்ளோம். ஆய்வுக்குட்பட்ட வருடத்தில் நாம் மேற்கொண்ட பல்வேறு திட்டங்களின் இலக்குகள் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. வழமைபோல எமது ஒவ்வொரு திட்டத்திலும் சகல ஊழியர்களும் தங்களது முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர். வார இறுதிகளின் போதும், விடுமுறை நாட்களிலும், குடும்பத்தினருடன் மகிழ்ச்சிகரமாகத் தங்கியிருப்பதைக் கைவிட்டு, எமது சகல திட்டங்களுக்கும் அனுசரணை வழங்குவென அதிக எண்ணிக்கையில் அவர்கள் வந்தமை பாராட்டுதற்குரியதாகும். வாழ்க்கையில் வசதி குன்றிய நிலையில் உள்ளவர்களுக்குச் சேவையாற்றும் இத்தகைய ஊழியர்களின் ஆர்வமே எமது திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதற்கான அடிப்படைக் காரணமாகும்.

மிக மோசமான சிறுநீரக நோயினால் இலங்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக வடமத்திய மாகாணத்தில் வாழும் மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களுக்கும் இந்த நோய் ஒரு அச்சுறுத்தலாக வந்துள்ளது. சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணம், பல்வேறு தேவையற்ற பொருட்கள் கலந்த அசுத்தமான நீரைப் பருகுவதாகும். எனவே, சுத்தமான குடிநீரை மக்களுக்கு வழங்குவென சிறுநீரக நோயினால்

பாதிக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்டம், ஹிங்குராக்கோட பிரதேச செயலகத்தின் உணகலவெஹு பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு பெரிதும் தேவைப்பட்ட நீர் சுத்திகரிப்பு சாதனமும் வழங்கப்பட்டது.

தேசிய தொழிற்திறன் அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து, லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி சென்ற வருடத்தின் “வியவசாய அத்வேல” பயிற்சித் திட்டத்தை இந்த வருடமும் தொடர்ந்து மேற்கொண்டது. இதன்மூலம் புதிதாக இணைந்து கொண்டவர்கள், வங்கித் தொழிலின் பல்வேறு அம்சங்கள் பற்றி நன்கு அறிந்து கொண்டனர். உற்பத்திகளுக்கான சந்தை வசதிகள், வெற்றிகரமான வர்த்தகத் திட்டம், நிதித்துறைப் பதிவேடுகளின் பராமரிப்பு, வரிவிதிப்பது பற்றி அறிந்து கொள்ளல், தலைமைத்துவத் திறனை அபிவிருத்தி செய்தல், வங்கிக் கடன் பெறுவதற்கான தகவல்களைத் தயாரித்தல் உட்பட பல்வேறு விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கொழும்பு, கண்டி, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை கிளைகளில் இந்தப் பயிற்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஆய்வுக்குட்பட்ட வருடத்தில் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக மக்களுக்கு பல்வேறு கஷ்டங்கள் ஏற்பட்டன. இவற்றில் பலவற்றுக்குத் தீர்வு காணவென, அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்ட அதேசமயத்தில் நெருக்கடி நிறைந்த இந்தக் காலகட்டத்தில் மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதில் வங்கியும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது. டிசம்பர் மாதத்தில் திருகோணமலை மாவட்டத்தில் பெரு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் உலர் உணவுப் பொருட்களை வழங்கினோம்.

வத்தளை ஹேக்கித்த தொழுநோய் வைத்தியசாலையுடனான எமது தொடர்புகள் இந்த வருடத்தில் மேலும் பலமடைந்தன. ஏனைய ஸ்தாபனங்களினால் தெரிவு செய்யப்படாததும் அல்லது கைவிடப்பட்டதுமான திட்டங்களைப் பொறுப்பேற்பது என்ற வங்கியின் தீர்மானத்திற்கு உட்பட்ட வகையில் இந்த வைத்தியசாலையின் புனரமைப்பை வங்கி பொறுப்பேற்றுக் கொண்டது. வைத்தியசாலை அதிகாரிகளுடன் ஒழுங்கான தொடர்புகளை ஏற்படுத்துவதில் வங்கி ஊழியர்கள் முக்கிய பங்கை வகித்தனர். அவர்களின் அத்தியாவசியத் தேவைகளை அறிந்து, அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், வைத்தியசாலை நோயாளிகளுக்கு உதவுவதிலும், வங்கி ஊழியர்கள் அர்ப்பணித்துச் சேவை புரிந்துள்ளனர்.

வங்கியின் தலைமை அலுவலகத்தில் ஒக்டோபர் மாதத்தில் இரத்ததான முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது. வங்கியின் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இரத்ததான முகாம் நடவடிக்கைகளுக்கு உதவுவதிலும், இரத்ததானம் செய்வதிலும் ஈடுபட்டிருந்தனர். முகாமுக்கு வருகைதந்த பொது மக்களின் ஆர்வத்துடன் கூடிய ஆக்கபூர்வமான பங்களிப்பும் வரவேற்கப்பட்டது.

வங்கி ஊழியர்களின் இன அடிப்படையிலான பன்முகத்தன்மையையும், சமய ஒற்றுமையையும் பேணுவது வங்கியின் முக்கிய கடமைகளுள் ஒன்றாகும். இந்த வருடமும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை தமிழ் பிரதேசங்களில் தீபாவளி நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம், அங்கு வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்கப்பட்டது. அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களும் வங்கி அதிகாரிகளும், ஊழியர்களும் இந்த நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்குபற்றியுள்ளனர்.

கூட்டிணைப்பு ஆளுமை

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி என்பது, 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்டு, 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் மீள் பதிவு செய்யப்பட்டு (மீள் பதிவு இல. PB 52) நுகேகொட, நாவல வீதி, 80 ஆம் இலக்கத்தில் பதிவு பெற்ற அலுவலகத்தைக் கொண்டுள்ள, அனுமதி பெற்ற விசேட தன்மை கொண்ட வங்கியாகும்.

அதன் நடவடிக்கைகளை வங்கி மேற்கொள்ளும் போது, கூட்டிணைப்பு ஆளுமைக்கு உச்சக்கட்ட முன்னுரிமை வழங்குகிறது. பணிப்பாளர் சபையில் இருந்து ஆரம்பித்து சிரேஷ்ட முகாமைத்துவம், அதன் கீழான செயற்பாட்டு மட்ட அதிகாரிகள் வரை கூட்டிணைப்பு ஆளுமை பெறுமானத்தை வங்கி கடைப்பிடிக்கிறது.

கூட்டிணைப்பு ஆளுமை சம்பந்தப்பட்ட மட்டில் கீழ்க்காணும் சட்டவாதிகள், சட்டங்கள், சமூகக் கோட்பாடுகள், சிறந்த வழிமுறைகள் என்பனவற்றை நாம் இணைத்துக் கொண்டுள்ளோம்.

1. 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டம்
2. இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட கூட்டிணைப்பு ஆளுமை சம்பந்தமான நியதி விதிகளும் வங்கிச் சட்டத்தின் கீழான சம்பந்தப்பட்ட சட்டங்களின் இணக்கப்பாடும்.

சட்டபூர்வத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் போது, எமது கூட்டிணைப்பு ஆளுமை அறிக்கை கீழ்க்காணும் விடயங்களைக் கொண்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட கூட்டிணைப்பு ஆளுமை சம்பந்தமான நியதி விதிகளும், வங்கிச் சட்டத்தின் கீழான சம்பந்தப்பட்ட சட்டங்களின் இணக்கப்பாடும்.

மேலதிகமாக, அரசு உடைமையான வங்கி என்ற வகையில், அரசாங்கத்தின் நிதி திட்டமிடல் அமைச்சின் ஏற்பாடுகள் மற்றும் நிருவாகச் சட்டங்கள் என்பனவற்றினாலும் வங்கி ஆட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் கூட்டிணைப்பு ஆளுமை பணிப்புரைகளுக்கு இணங்கும் வகையில் SJMS அசோசியேட்ஸ் வெளிவாரி கணக்காய்வு நிறுவனத்தின் அறிக்கையையும் நாம் பெற்றுக் கொண்டுள்ளோம்.

.SJMS.ASSOCIATES
Independent Correspondent Firm to
Deloitte Touche TohmatsuSJMS Associates
Chartered Accountants
No. 02, Castle Lane,
Colombo 04, Sri Lanka.
Tel: + 94(11) 2580409, 2503262
Fax: + 94(11) 2582452Restructure & Corporate Recovery
Tel: 5364293, 5444420 Fax: 5364295
E-mail: sjmsa@sjmsassociates.com
Website: www.sjmsassociates.lk**கண்டறிந்த உண்மைத் தகவல்கள் சம்பந்தமான அறிக்கை**

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் சபைக்கு

தங்களுடன் உடன்பட்டுக்கொண்ட வகையிலான வழிமுறைகளுக்கமைய, நாம் நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்து, இலங்கை மத்திய வங்கியினால் விடுக்கப்பட்ட கூட்டிணைப்பு ஆளுமை வழிகாட்டல் சம்பந்தமாக இந்த அறிக்கைக்கான அனுபந்தம் ஒன்றையும் வழங்கியுள்ளோம். எமது நடவடிக்கைகள் அனைத்தும், சம்பந்தப்பட்ட சேவைகள் 4400 (SLSRS 4400) மீதான இலங்கை தர நிர்ணயங்களின் கொள்கைகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டன. கூட்டிணைப்பு ஆளுமை பணிப்புரையின் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்வதற்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

எமது கண்டுபிடிப்புகள் இந்த அறிக்கையின் அனுபந்தமாக இணைக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் இலங்கை கணக்காய்வுத் தரங்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வாகவோ அல்லது மீளாய்வாகவோ அமைய மாட்டா. இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட கூட்டிணைப்பு ஆளுமை தொடர்பான பணிப்புரைகள் கடைப்பிடிக்கப்பட்டது பற்றியும் எத்தகைய உறுதிப்பாட்டையும் நாம் வழங்கவில்லை.

மேலதிக நடவடிக்கைகளை நாம் பூர்த்தி செய்திருந்தாலும், இலங்கை கணக்காய்வுத் தரங்களுக்கு அமைய நிதி அறிக்கைகளின் கணக்காய்வை அல்லது மீளாய்வைச் செய்திருந்தாலும், எமது கவனத்திற்கு வேறு சில விடயங்கள் வந்திருக்கக் கூடும். அவ்வாறான விடயங்களும் உங்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும்.

எமது அறிக்கை, இந்த அறிக்கையின் முதலாவது பந்தியில் தெரிவிக்கப்பட்ட விடயத்தைப் பூர்த்தி செய்யும் வகையிலேயே அமைந்துள்ளது. எனவே, இதனை வேறு எந்தக் காரணங்களுக்காகவும் உபயோகிப்பதையும், வேறு தரப்பினருக்கு விநியோகிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் உங்களது கவனத்திற்கு நாம் கொண்டு வருகின்றோம்.

விசேடமாக மேலே குறிப்பிட்ட விடயங்கள் சம்பந்தமாகவே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் நிதி அறிக்கைகளுடன் இதனைத் தொடர்புபடுத்த முடியாது.

SJMS அசோஸியேட்ஸ்

பட்டயக் கணக்காளர்கள்



கொழும்பு

2015 மே 28

கூட்டிணைப்பு ஆளுமை தொடர்ச்சி.

உண்மைகளைக் கண்டறிதல்கள் மீதான அறிக்கைக்கான இணைப்பு

குறிப்பு: கீழே குறிப்பிடப்பட்டுள்ள இலக்கமிடல் இலங்கையின் மத்திய வங்கியால் வழங்கப்பட்ட 2007, 12 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் பிரிவு 3 வழிகாட்டலுடன் இணங்கிப் போகக்கூடிய வகையில் உள்ளது. பிரிவுகள் 1 மற்றும் 2 என்பன இந்த ஆவணத்திற்கு பிரயோகக்கப்படவில்லை.

3(1)	சபையின் பொறுப்புகள்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
3(1)(i)	வங்கியின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை சபை பலப்படுத்துவதற்கு பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள்		
(a)	வங்கியின் உபாய இலக்குகள் மற்றும் கூட்டுறவுப் பெறுமதிகளுக்கான சபையின் அங்கீகாரத்தைப் பரீட்சித்தல் வங்கி நடவடிக்கைகள் ஊடாக அதன் உபாய இலக்குகளும், கூட்டுறவுப் பெறுமானங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளதா என்பதைப் பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
(b)	வங்கியின் முழுமையான வியாபார நுட்பம் தொடர்பான சபையின் அங்கீகாரத்தைப் பரீட்சித்தல் முழுமையான வியாபார தொழில்நுட்பம், முழுமையான இடர் கொள்கை, இடர் முகாமைத்துவ நடவடிக்கை மற்றும் பொறிமுறைகள் என்பவற்றை ஆவணப்படுத்தியுள்ளதா என்பதைப் பரீட்சித்தல் வங்கியின் முழுமையான வியாபார தொழில்நுட்பம் குறைந்தபட்சம் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குரிய அளவிடப்படக்கூடிய இலக்குகளை உள்ளடக்கியுள்ளதா என்பதைப் பரீட்சித்தல்.	வங்கி பிரத்தியேகமான இடர் கொள்கை மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட இடர் முகாமைத்துவ நடவடிக்கைகள் மற்றும் பொறிமுறைகளைப் பேணிப் பாதுகாக்கவில்லை. எவ்வாறாயினும், சபையின் உப குழுக்கள் மற்றும் முகாமைத்துவக் குழுக்கள் வங்கியின் கடன்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான இடர் அணுகுதல்களை மேற்பார்வை செய்துள்ளன.	எதுவுமில்லை
(c)	சபையினால் இனங்காணப்பட்ட இடர்பாடுகளை முகாமைத்துவம் செய்வதற்கான பொருத்தமான முறைமைகள் உண்மையானது மற்றும் முறையாக செயற்படுத்தப்பட்டுள்ளதா என்பதைப் பரீட்சித்தல்.	சபை, இடர்களை முகாமைத்துவம் செய்வதற்காக முறைமைகளை இனங்காணவில்லை. எவ்வாறாயினும், சபை, உப குழுக்கள் மற்றும் முகாமைத்துவக் குழுக்கள் என்பனவற்றால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக அவை பொருத்தமான திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.	எதுவுமில்லை
(d)	சபை அதன் பணவப்புச் செய்தவர்கள் கடன் பெற்றவர்கள், பங்குதாரர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துப் பங்குபற்றுகளுடனும் தொடர்பாடலை மேற்கொள்வதற்கான கொள்கை ஒன்றை அங்கீகரித்து நடைமுறைப்படுத்தியுள்ளதா என்பதைப் பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
(e)	சபை வங்கியின் உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் தகவல் முறைமையின் நேர்மை ஆகியவற்றின் போதுமான அளவை மீளாய்வு செய்துள்ளதா என்பதைப் பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
(f)	இலங்கை கணக்கியல் நியமங்களுக்கு அமைவாக வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ள பின்வரும் பகுதிகளில் உள்ள முக்கிய முகாமைத்துவ ஆட்களை இனங்கண்டு அவர்களுக்குரிய கடமைகளை வழங்கியுள்ளதா என்பதைப் பரீட்சித்தல். (i) கொள்கைகளில் குறிப்பிடத்தக்களவு செல்வாக்குச் செலுத்துதல் (ii) நேரடியான செயற்பாடுகள் மற்றும் (iii) வியாபார நடவடிக்கைகள், செயற்பாடுகள் மற்றும் இடர் முகாமைத்துவம் என்பவற்றின் மீது கட்டுப்பாடு செலுத்துதல்	ஆம்	எதுவுமில்லை
(g)	சபை தனது சபை இயக்குநர்கள் மற்றும் முக்கிய முகாமைத்துவ ஆட்களுக்கு அவர்களுக்குரிய அதிகாரங்கள் மற்றும் முக்கியமான கட்டப்பாடுகளை வரைவிலக்கணப்படுத்தியுள்ளதா என்பதைப் பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
(h)	சபையின் கொள்கையுடன் ஒத்துப்போகக்கூடிய வகையிலான முக்கிய முகாமைத்துவ ஆட்கள் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டனரா என்பதனை சபை பொருத்தமான வகையில் மேற்பார்வை செய்துள்ளதா என்பதைப் பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை

3(1)	சபையின் பொறுப்புக்கள்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
	<p>i) காலக்கிரம அடிப்படையில் சபை இயக்குநர்களின் சொந்த ஆட்சி நடபடி முறைகள் சபை கொள்கைகளுடன் ஒத்துப்போயுள்ளதா என்பதை மதிப்பீடு செய்துள்ளதா எனப் பரிசீலித்தல். அவை பின்வருவனவற்றை உள்ளடக்கும்.</p> <p>(i) இயக்குநர்கள் மற்றும் முக்கிய முகாமைத்துவ ஆட்களுடைய தெரிவு, நியமனம் மற்றும் தேர்தல்</p> <p>(ii) அக்கறைகளுக்கு இடையிலான முரண்பாடுகள் தொடர்பான முகாமைத்துவம்.</p> <p>(iii) பலவீனங்களைத் தீர்மானித்தலும் தேவையான இடங்களில் மாற்றங்களை நடைமுறைப்படுத்துதலும்.</p>	<p>அனைத்து இயக்குநர்களும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினால் நியமிப்பதன் காரணமாக, இந்தப் பிரிவு பொருத்தமில்லை என இயக்குநர் சபை தனது கருத்தை தெரிவித்தது.</p>	<p>அனைத்து இயக்குநர்களும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினால் நியமிக்கப்படுகின்றனர்.</p>
	<p>j) முக்கிய முகாமைத்துவ ஆட்கள் தொடர்பாக பின்னூதி திட்டம் ஒன்றை சபை கொண்டுள்ளது என்பதை பரிசீலித்தல்.</p>	<p>ஆம்</p>	<p>எதுவுமில்லை</p>
	<p>k) முக்கிய முகாமைத்துவ ஆட்களுடன் கொள்கைகளை மீளாய்வு செய்ய, தொடர்பாடலை நிர்வகிக்க மற்றும் கூட்டுறவு இலக்குகள் மீதான முன்னேற்றத்தை மேற்பார்வை செய்வதற்காக சபை கிரமமான கூட்டங்களை நடத்தியுள்ளது என்பதை பரிசீலித்தல்.</p>	<p>ஆம்</p>	<p>எதுவுமில்லை</p>
	<p>l) சபை கட்டுப்படுத்தும் சுற்றுச் சூழலை விளங்கிக் கொள்ள மற்றும் வங்கி ஒழுங்குபடுத்துநர்களுடன் உறவை பேணிப் பாதுகாப்பதற்காக நடவடிக்கைகளை எடுத்துள்ளதா என்பதை பரிசீலித்தல்.</p>	<p>ஆம்</p>	<p>எதுவுமில்லை</p>
	<p>m) சபை வெளிவாரி கணக்காய்வாளர்களை வாடகைக்கு அமர்த்தும் நடவடிக்கையிலும் மேற்பார்வை செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதா என்பதைப் பரிசீலித்தல்</p>	<p>ஆம்</p>	<p>எதுவுமில்லை</p>
<p>3(1)(ii)</p>	<p>சபை, தலைவரையும், பிரதம நிறைவேற்று அதிகாரியையும் நியமித்துள்ளதா என்பதை பரிசீலித்தல்</p>	<p>சபை பிரதம நிறைவேற்று அதிகாரியை நியமித்துள்ளது. நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு தலைவரை நியமித்துள்ளது.</p>	<p>பிரதம நிறைவேற்று அதிகாரி சபையினாலும் தலைவர் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினாலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p>
	<p>தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியின் செயற்பாடுகளும் பொறுப்புக்களும் இங்குள்ள வழிகாட்டுதல்களின் 3(5) உடன் இணங்கி மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதைப் பரிசீலித்தல்</p>	<p>ஆம்</p>	<p>எதுவுமில்லை</p>
<p>சபைக் கூட்டங்கள்</p>			
<p>3(1)(iii)</p>	<p>மாதாந்த இடைவேளைகள் அடிப்படையில் சபை குறைந்தபட்சம் வருடத்தில் 12 முறைகள் கிரமமாக சபைக் கூட்டங்களை நடத்தியுள்ளது என்பதை பரிசீலித்தல். அத்தகைய கிரமமான சபை கூட்டங்கள் சாதாரணமாக சபைக் கூட்டத்திற்கு சமூகமளிக்கத் தகுதி பெற்ற இயக்குநர்களில் பெரும்பான்மையானோர் பங்குபற்றியிருத்தல் வேண்டும். சபையின் சம்மதத்தை பெற்றுக்கொள்வதற்கு இயலுமான வரையில் எழுதப்பட்ட தீர்மானங்களை சபையிடம் வழங்கியிருத்தலை தவிர்த்திருத்தல் வேண்டும்.</p>	<p>ஆம்</p>	<p>எதுவுமில்லை</p>
<p>3(1)(iv)</p>	<p>சபை, அனைத்து இயக்குநர்களும் முக்கியமான விடயங்களையும் உத்தேசிக்கப்பட்ட திட்டங்களையும் கிரமமான சபைக் கூட்ட நிகழ்ச்சிகளையும் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கி இருக்கக்கூடிய நடபடி முறையை வைத்திருக்கின்றது என்பதை பரிசீலித்தல். இந்நடவடிக்கைகள் அல்லது உத்தேசிக்கப்பட்ட திட்டங்கள் வங்கியின் வியாபாரத்தை ஊக்குவித்தல் மற்றும் இடர் முகாமைத்துவம் என்பன தொடர்பானதாக இருக்கும்.</p>	<p>ஆம்</p>	<p>எதுவுமில்லை</p>
<p>3(1)(v)</p>	<p>சபை அனைத்து இயக்குநர்களும் பங்குபற்றக்கூடிய வகையில் கிரமமான சபைக் கூட்டத்திற்கு குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு முன் அறிவித்தல் வழங்கியுள்ளதா என்பதை பரிசீலித்தல். மேலும் ஏனைய சபைக் கூட்டங்களுக்கு நியாயமான முன்னறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதா என்பதை பரிசீலித்தல்.</p>	<p>ஆம்</p>	<p>எதுவுமில்லை</p>

கூட்டிணைப்பு ஆளுமை தொடர்ச்சி.

3(1)	சபையின் பொறுப்புகள்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
சபைக் கூட்டங்கள்			
3(1)(vi)	12 மாத கால எல்லைக்குள் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பகுதி கூட்டங்களுக்கு பங்குபற்றாத இயக்குநர்கள் மீது அவசியமான நடவடிக்கைகளை சபை எடுத்துள்ளதா என்பதை பரீட்சித்தல். அல்லது அடுத்தடுத்து வரக்கூடிய மூன்று கூட்டங்களுக்கு சமூகமளிக்கத் தவறும் இயக்குநர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதை பரீட்சித்தல். எவ்வாறாயினும், இயக்குநர்களின் கூட்டங்களில் பதில் இயக்குநர் ஒருவர் பங்குபற்றாத சமூகமளித்ததாக கருதப்படலாம்.	ஆம்	எதுவுமில்லை
3(1)(vii)	1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் 76-ம் உடன் சேர்த்து வாசிக்கக்கூடிய பிரிவு 43 இலுள்ள ஏற்பாடுகளை திருத்திப்படுத்தும் பொருட்டு கம்பனி செயலாளர் ஒருவரை சபை நியமித்துள்ளதா என்பதைப் பரீட்சித்தல். குறிப்பிட்ட செயலாளர் சபைக் கூட்டம், பங்குதாரர்கள் கூட்டம் என்பவற்றிற்கு தேவையான செயலாளர் சார் செயற்பாடுகளையும், நியதிச்சட்டம் மற்றும் ஏனைய ஒழுங்கு விதிகளில் குறித்துரைக்கப்பட்ட ஏனைய செயற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளாரா என்பதைப் பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
3(1)(viii)	கம்பனி செயலாளருடைய அறிவுரை மற்றும் சேவைகளை அனைத்து இயக்குநர்களும் பெற்றுக்கொள்ளக்கூடிய நடபடி முறை உள்ளதா என்பதைப் பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
3(1)(ix)	கம்பனி செயலாளர் சபைக் கூட்ட நடவடிக்கைக் குறிப்புகளை பேணிப் பாதுகாத்துள்ளார் என்பதையும் அனைத்து இயக்குநர்களும் அத்தகைய நடவடிக்கை குறிப்புகளை மேற்பார்வை செய்துள்ளாரா என்பதையும் பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
3(1)(x)	சபைக் கூட்ட நடவடிக்கைக் குறிப்பு பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளதா என்பதைப் பரீட்சித்தல். (a) சபை மற்றும் அதன் கலந்தாராய்வுகளில் பயன்படுத்தப்பட்ட தரவுகள் மற்றும் தகவல்களின் சாராம்சம் (b) சபையினால் கருத்திற் கொள்ளப்பட்ட விடயங்கள் (c) சபை அதன் கடமைகளை நியாயமான கவனத்துடன் செயற்படுத்துகின்றதா என்பதை விளங்கப்படுத்தக்கூடிய விவாதிக்கப்பட்ட அல்லது கருத்தொருமைப்பாடு அல்லாத மேலதிக கண்டறிதல்கள் தேவைப்படக்கூடிய கலந்தாராய்வுகள். (d) சபையின் நுட்பங்கள் மற்றும் கொள்கைகள் என்பவற்றுடன் இணங்கிச் செல்லக்கூடிய விடயங்களும், பொருத்தமான சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளை இணங்கி ஒழுக்குத் தொடர்பான விடயங்கள் (e) வங்கி எதிர்கொள்ளக்கூடிய இடர் சம்பந்தமான விளக்கம் மற்றும் வங்கியால் கையாளப்பட்ட இடர் முகாமைத்துவம் தொடர்பான ஒரு மேற்பார்வை மற்றும் சபையின் தீர்மானங்களும் முடிவுகளும்	ஆம்	எதுவுமில்லை
3(1)(xi)	நியாயமான வேண்டுகோளின் அடிப்படையில் இயக்குநர் தமக்குத் தேவையான தொழில்சார் அறிவுறுத்தல்களை அவசியமான சந்தர்ப்பங்களில் வங்கியின் செலவின் கீழ் பெற்றுக்கொள்ளுதலை உறுதிப்படுத்தக்கூடிய நடபடி முறைகள் உள்ளதா என்பதைப் பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
3(1)(xii)	அக்கறைகளுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தவிர்க்கும் பொருட்டு அதனைத் தீர்மானித்தல், அறிக்கை இடல், பிரச்சினையைத் தீர்த்தல் என்பன தொடர்பான நடபடி முறை உள்ளதா என்பதைப் பரீட்சித்தல். இயக்குநர் ஒருவர் தனது நெருங்கிய உறவினர் அல்லது அக்கறை இருக்கக்கூடிய ஒரு நபர் சம்பந்தப்படும் விடயங்களில் சபை மேற்கொள்ளப்படும் ஏதேனும் தீர்மானம் தொடர்பாக வாக்களித்தலில் இருந்து விலகியுள்ளார் என்பதைப் பரீட்சித்தல். அத்தகைய சூழ்நிலை ஒன்றில் நடைபெறக்கூடிய சபைக் கூட்டத்தில் உள்ள சமூகமளித்தவர்களின் எண்ணிக்கையில் இவர் தவிர்க்கப்பட்டுள்ளார் என்பதைப் பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை

3(1)	சபையின் பொறுப்புக்கள்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
சபைக் கூட்டங்கள்			
3(1)(xiii)	சபை, வங்கியின் வழிகாட்டல் மற்றும் கட்டுப்பாடு என்பன உறுதியாக அதன் அதிகாரத்தின் கீழ் உள்ள விடயங்களை அடையாளம் காணும் தீர்மானத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய விடயங்களை உள்ளடக்கி விதிமுறையான அட்டவணையைக் கொண்டுள்ளது என்பதைப் பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
3(1)(xiv)	வைப்பாளர்கள் மற்றும் ஏனைய கடன் பெறுநர்களின் கொடுப்பனவுகள் காரணமாக வங்கி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்ட போகின்றது அல்லது வங்கி வங்குரோத்து நிலையை அடையக்கூடிய நிலையில் உள்ளது அல்லது அதனுடைய கட்டுப்பாடுகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது என சபை அவதானிக்கக்கூடிய சந்தர்ப்பங்களில் அது தொடர்பாக எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ள முன்பு அல்லது நடவடிக்கைகளை எடுக்க முன்னர் உடனடியாக அத்தகைய வங்கியின் நிலையை வங்கி மேற்பார்வை இயக்குநருக்கு அறிவித்துள்ளதா என்பதைப் பரீட்சித்தல்	இதுவரை இத்தகைய பிரச்சினை எழவில்லை	எதுவுமில்லை
3(1)(xv)	நிதிச் சபையினால் தேவைப்படுத்தப்பட்ட மட்டங்களில் வங்கி முதலீடுகளைக் கொண்டுள்ளது என்பதை சபை அவதானித்துள்ளதா என்பதைப் பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
3(1)(xvi)	வங்கி அதன் வருடாந்த அறிக்கையில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களில் 3 வது வழிகாட்டல்களுக்கு அமைவாக செயற்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு ஒரு வருடாந்த கூட்டாண்மை ஆளுகை அறிக்கை ஒன்றைப் பிரசுரித்துள்ளதா என்பதை பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
3(1)(xvii)	ஒவ்வொரு இயக்குநரும் வருடம் தோறும் சுய மதிப்பீட்டுத் திட்டம் ஒன்றைச் செயற்படுத்தியுள்ளார் என்பதையும், அத்தகைய மதிப்பீடுகளின் பதிவுக் குறிப்புகளையும் பேணிப் பாதுகாத்துள்ளார் என்பதை உறுதிப்படுத்துவதற்குரிய திட்டம் ஒன்றை சபை வைத்துள்ளதா என்பதை பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
3(2)	சபையின் உள்ளடக்கம்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
3(2)(i)	சபை 7 பேருக்கு குறையாத 13 பேருக்கு மேற்படாத இயக்குநர்களை உள்ளடக்கியுள்ளதா என்பதைப் பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
3(2)(ii)	(a) பிரதம நிறைவேற்று அலுவலர் அந்தஸ்து அல்லாத ஏனைய இயக்குநர் ஒருவருடைய மொத்த சேவைக்காலம் 9 வருடங்களுக்கு மேல் இல்லை என்பதை பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
	(b) எவரேனும் ஒரு இயக்குநர் 9 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் சேவை செய்திருப்பின் இடைமாயுபாட்டுக்கால எற்பாடுகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
3(2)(iii)	பிரதம நிறைவேற்று அலுவலர் உட்பட நிறைவேற்று இயக்குநர்களின் எண்ணிக்கை சபையின் இயக்குநர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒன்றுக்கு மேற்படவில்லை என்பதை பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
3(2)(iv)	சபை குறைந்தபட்சம் மூன்று சுதந்திரமான நிறைவேற்றுநர் அல்லாத இயக்குநர்களை அல்லது மொத்த இயக்குநர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒன்றை இவ்விரண்டில் எது கூடியதோ அதனை கொண்டுள்ளது என்பதை பரீட்சித்தல். நிறைவேற்றுநர் அல்லாத இயக்குநர் பின்வரும் சூழ்நிலைகளில் சுதந்திரமானவராகக் கருதப்படுவாரா எனப் பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
a)	வங்கியின் பங்குரிமையில் ஒரு வீதத்திற்கு மேற்பட்ட நேரடியான அல்லது மறைமுகமான பங்குரிமையைக் கொண்டிருத்தல்	ஆம்	எதுவுமில்லை
b)	வழிகாட்டுதல் 3(7) இல் குறித்துரைக்கப்பட்டவாறு வங்கியினுடைய ஏதேனும் வியாபார நடவடிக்கைகளில், வங்கியின் கட்டுப்பாட்டு மூலதனத்திற்கு 10 வீதத்திற்கு மேற்படாத பங்கினை தற்போதோ அல்லது இயக்குநராக நியமனம் பெறுவதற்கு முன்பு இரண்டு வருட காலப்பகுதியைக் கொண்டிருத்தல்.	ஆம்	எதுவுமில்லை
c)	இயக்குநராக நியமிக்கப்படுவதற்கு முன்னைய உடனடுத்த இரண்டு வருட காலப்பகுதிக்குள் வங்கியினால் வேலைக்கு அமர்த்தப்பட்டிருத்தல்.	ஆம்	எதுவுமில்லை

கூட்டிணைப்பு ஆளுமை தொடர்ச்சி.

3(2)	சபையின் உள்ளடக்கம்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
	d) குறிப்பிட்ட இயக்குநர் நெருங்கிய உறவினரை கொண்டிருந்தல், அவர் இயக்குநராக அல்லது பிரதம நிறைவேற்று அலுவலராக அல்லது முக்கிய முகாமைத்துவ ஆட்களில் ஒருவராக அல்லது வங்கியின் அல்லது வேறொரு வங்கியின் மூலதனப் பங்குதாரராக இருந்தல். (இந்நோக்கத்திற்காக “நெருங்கிய உறவினர்” என்பது வாழ்க்கைத்துணை அல்லது நிதி ரீதியாக தங்கியிருக்கும் பிள்ளையைக் குறிக்கும்)	ஆம்	எதுவுமில்லை
	e) வங்கியின் விசேட பங்குதாரரைப் பிரதிநிதித்துவப்படுத்தல்.	ஆம்	எதுவுமில்லை
	f) பின்வருமாறு விபரிக்கப்படும் கம்பனி அல்லது வியாபார நிறுவனத்தின் ஊழியர் அல்லது இயக்குநர் அல்லது மூலதன பங்குதாரராக இருந்தல் i) வழிகாட்டல் 3(7) இல் குறித்துரைக்கப்பட்டவாறு வங்கியுடன் தற்போது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுதல், வங்கியின் கட்டுப்பாட்டு மூலதனத்தில் 10 வீதத்திற்கு மேற்படாத பங்கினைக் கொண்டிருந்தல். அல்லது ii) குறிப்பிட்ட நிறுவனத்தில் வங்கியின் ஏனைய இயக்குநர்களில் எவரேனும் தொழில் புரிதல் அல்லது இயக்குநர்களாக அல்லது மூலதன பங்குதாரர்களாக இருந்தல் அல்லது iii) குறிப்பிட்ட நிறுவனத்தில் ஏனைய இயக்குநர்கள் வழிகாட்டல் 3(7) இல் குறித்துரைக்கப்பட்டவாறு வங்கியுடன் தற்போது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுதல், வங்கியின் கட்டுப்பாட்டு மூலதனத்தில் 10 வீதத்திற்கு மேற்படாத பங்கினைக் கொண்டிருந்தல்.	ஆம்	எதுவுமில்லை
3(2)(v)	சுதந்திரமான இயக்குநர் ஒருவரை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக இன்னொரு பதில் இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ள வேளையில் அவ்வியக்குநர் சுதந்திர இயக்குநருக்குப் பொருத்தமான தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்கின்றாரா என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
3(2)(vi)	சுதந்திர இயக்குநர்களை நியமனம் செய்வதற்கான பொறிமுறை ஒன்றை வங்கி கொண்டுள்ளது என்பதை பரீட்சித்தல்.	அனைத்து இயக்குநர்களும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினால் நியமிப்பதன் காரணமாக இந்தப் பிரிவு பொருத்தமில்லை என இயக்குநர் சபை தனது கருத்தை தெரிவித்தது. ஆகவே, வங்கி சுதந்திர இயக்குநர்களை நியமிப்பதற்காக பிரத்தியேகமான நடைமுறை ஒன்றை வைத்திருக்கவில்லை.	அனைத்து இயக்குநர்களும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினால் நியமிக்கப்படுகின்றனர். ஆகவே, வங்கி சுதந்திர இயக்குநர்களை நியமிப்பதற்காக பிரத்தியேகமான நடைமுறை ஒன்றை வைத்திருக்கவில்லை.
3(2)(vii)	தற்போது வங்கியின் கூட்டம் ஒன்றில் உறுப்பினர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கையுடைய இயக்குநர்கள் சமூகமளிக்க வேண்டும் என்ற தேவைப்பாடு இருந்த போதிலும், அத்தகைய கூட்டம் ஒன்றில் அரைவாசிக்கும் மேற்பட்ட இயக்குநர்கள் பங்குபற்றாத போது, அவர்கள் நிறைவேற்றார் அல்லாத இயக்குநர்களாக கருதப்படுகின்றாரா என்பதைப் பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
3(2)(viii)	வங்கி தனது வருடாந்த கூட்டு நிறுவன ஆட்சி அறிக்கையில் இயக்குநர்கள், தலைவரின் பெயர், நிறைவேற்று இயக்குநர்கள், நிறைவேற்றினர் அல்லாத இயக்குநர்கள் மற்றும் சுதந்திர நிறைவேற்றார் அல்லாத இயக்குநர்கள் ஆகியோர் பற்றிய விபரங்களை வெளிப்படுத்துகின்றதா என்பதைப் பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை

3(2)	சபையின் உள்ளடக்கம்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
3(2)(ix)	சபைக்கு புதிய இயக்குநர்களை நியமிப்பதற்கான நடைமுறையை கொண்டுள்ளதா என்பதை பரீட்சித்தல்	அனைத்து இயக்குநர்களும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினால் நியமிப்பதன் காரணமாக, இந்தப் பிரிவு பொருத்தமில்லை என இயக்குநர் சபை தனது கருத்தை தெரிவித்தது. ஆகவே, வங்கி சுதந்திர இயக்குநர்களை நியமிப்பதற்காக பிரத்தியேகமான நடைமுறை ஒன்றை வைத்திருக்கவில்லை.	அனைத்து இயக்குநர்களும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினால் நியமிக்கப்படுகின்றனர். ஆகவே, வங்கி சுதந்திர இயக்குநர்களை நியமிப்பதற்காக பிரத்தியேகமான நடைமுறை ஒன்றை வைத்திருக்கவில்லை.
3(2)(x)	இயக்குநர்கள் நியமனத்தின் பின்னர் முதலாவது பொதுக்கூட்டத்தில் பங்குதாரர்களின் தெரிவுக்கு அமைவாக அனைத்து இயக்குநர்களும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பயன்படுத்தப்பட்டது என்பதை பரீட்சித்தல்.	அனைத்து இயக்குநர்களும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினால் நியமிக்கப்படுவதன் காரணமாக, இந்தப் பிரிவு பொருத்தமில்லை என இயக்குநர் சபை தனது கருத்தை தெரிவித்தது.	அனைத்து இயக்குநர்களும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினால் நியமிக்கப்படுகின்றனர்.
3(2)(xi)	குறிப்பிட்ட ஒரு இயக்குநர் ராஜினாமா செய்ததால் அல்லது நீக்கப்பட்டால் சபை (a) இயக்குநருடைய ராஜினாமா அல்லது நீக்கத்திற்கு உள்ள காரணங்களை அறிவித்தல் வேண்டும். இது, குறிப்பிட்ட இயக்குநர் வங்கியுடன் ஏற்படுத்திக்கொண்ட முரண்பாடான நிலைமையை மாத்திரம் உள்ளடக்காது. அத்துடன், (b) இதனுடன் தொடர்புபட்ட ஏதேனும் விடயங்கள் பங்குதாரர்களுடைய பார்வைக்கு கொண்டுவரப்பட வேண்டியமைக்கான அவசியமில்லை என்பது தொடர்பான ஒரு கூற்றை வெளியிடுதல்.	அனைத்து இயக்குநர்களும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினால் நியமிக்கப்படுவதன் காரணமாக இந்தப் பிரிவு பொருத்தமில்லை என இயக்குநர் சபை தனது கருத்தை தெரிவித்தது.	அனைத்து இயக்குநர்களும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினால் நியமிக்கப்படுகின்றனர்.
3(2)(xii)	வங்கியின் ஒரு இயக்குநர் அல்லது ஒரு பணியாளர் வேறொரு வங்கியில் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாரா அல்லது தெரிவு செய்யப்பட்டுள்ளாரா என்பதை இணங்கிப்பதற்கான நடைமுறையை கொண்டுள்ளதா என்பதை பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
3(3)	இயக்குநர்களின் தகுதி, பொருத்தம் என்பனவற்றை மதிப்பிடுவதற்கான தராதர விதிகள்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
3(3)(i)	இயக்குநராக செயற்படும் ஒரு நபர் 70 வயதுக்கு மேற்படாத ஒருவர் என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
	(A) இடைமாறுபாட்டுக்கால ஏற்பாடுகள் பின்பற்றப்பட்டதா என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
	(B) இடைமாறுபாட்டுக்கால ஏற்பாடுகள் பின்பற்றப்பட்டதா என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
3(3)(ii)	ஒரு நபர் இயக்குநராக குறிப்பிட்ட வங்கியின் துணைக் கம்பனிகள் அல்லது கூட்டுக் கம்பனிகள் உட்பட 20 க்கும் மேற்பட்ட கம்பனிகள் / தொழில் முயற்சி / நிறுவனங்களில் இயக்குநராக இருக்கின்றாரா என்பதை பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
3(4)	சபையினால் கையளிக்கப்பட்ட முகாமைத்துவச் செயற்பாடுகள்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
3(4)(i)	கையளிக்கப்பட்ட ஏற்பாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதைப் பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
3(4)(ii)	அத்தகைய செயற்பாடுகள் கையளிக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலும் கூட சபை விதி 3(1)(i) இல் உள்ள விடயங்கள் தொடர்பாக பொறுப்புக்களை எடுத்துள்ளது என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை

கூட்டிணைப்பு ஆளுமை தொடர்ச்சி.

3(4)	சபையினால் கையளிக்கப்பட்ட முகாமைத்துவச் செயற்பாடுகள்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
3(4)(iii)	குறிப்பிட்ட கையளிப்புக்கள் வங்கியின் தேவைக்குப் பொருத்தமானது என்பதை உறுதிப்படுத்தும் பொருட்டு சபை காலக்கிரம அடிப்படையில் மீளாய்வு செய்யும் என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
3(5)	தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியும்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
3(5)(i)	தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியின் கடமைகள் ஒரே நபரால் அல்லாமல் வெவ்வேறு தனிப்பட்ட நபர்களால் புரியப்படுகின்றது என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
3(5)(ii)	தலைவர் நிறைவேற்றுநர் அல்லாத இயக்குநர் என்பதையும், சுதந்திரமான இயக்குநர் என்பதையும் பரீட்சித்தல். தலைவர் சுதந்திரமான இயக்குநராக அல்லாத சூழ்நிலையில் சபை பொருத்தமான ஆவணங்களுடன் சுதந்திரமான இயக்குனரை சிரேஷ்ட இயக்குநராக நியமித்துள்ளது என்பதை பரீட்சித்தல். சிரேஷ்ட இயக்குனரின் பதவி வங்கியின் வருடாந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
3(5)(iii)	சபை அதன் வருடாந்த அறிக்கையில் ஒரு பகுதியான கூட்டு நிறுவன ஆட்சி அறிக்கையில் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அலுவலர் மற்றும் சபை உறுப்பினர்கள் ஆகியோரின் ஏதேனும் உறவு முறையையும் (நிதி, வியாபார, குடும்ப அல்லது ஏனைய மூலதன / பொருத்தமான உறவுகள்) சபை உறுப்பினர்களுக்கு இடையிலான உறவு முறையின் இயல்பினையும் இனங்காண்பதற்கான நடைமுறையைக் கொண்டுள்ளது என்பதை பரீட்சித்தல்.	தற்போது எத்தகைய உறவுகளும் இல்லை. இயக்குநர்கள் வங்கியுடனான தமது உறவுகளை வெளிப்படுத்துவதற்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைக் கோவையை வங்கி தயாரித்துள்ளது.	எதுவுமில்லை
3(5)(iv)	தலைவர் பின்வருவனவற்றைப் பூர்த்தி செய்கின்றாரா என்பதை மதிப்பிடுவதற்கு சுயமதிப்பீட்டு நடவடி முறையொன்றை சபை கொண்டுள்ளதா என்பதைப் பரீட்சித்தல் (a) சபைக்கு தலைமைத்துவத்தை வழங்குதல், (b) சபை செயற்திறனுடனும் செயற்படுகின்றது என்பதை அதன் பொறுப்புக்களை முறையாக நிறைவேற்றுகிறது என்பதையும், (c) அனைத்து முக்கிய மற்றும் பொருத்தமான விடயங்கள் சபையினால் உரிய நேரங்களில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளனவா என்பதைப் பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
3(5)(v)	தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறையான நிகழ்ச்சி நிரல் கம்பனி செயலாளரால் பகிர்நதளிக்கப்பட்டது என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
3(5)(vi)	சபைக் கூட்டத்தில் எழக்கூடிய விடயங்கள் தொடர்பாக அனைத்து இயக்குநர்களுக்கும் காலதாமதமின்றி அறிவிக்கப்பட்டது பற்றி தலைவர் உறுதிப்படுத்துகிறார் என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
3(5)(vii)	அனைத்து இயக்குநர்களும் முழுமையான மற்றும் வினைத்திறமான பங்களிப்பை சபை நடவடிக்கை தொடர்பாக வழங்கியுள்ளனர் என்பதையும், வங்கியின் சிறந்த அக்கறைக்காக தலைவர் தலைமைத்துவம் வகிக்கின்றார் என்பதையும் ஊக்குவிப்பதற்காக சபை சுய மதிப்பீட்டு நடைமுறையைக் கொண்டுள்ளது என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
3(5)(viii)	நிறைவேற்றுநர் அல்லாத இயக்குநர்களின் பங்களிப்புக்களை மதிப்பீடு செய்வதற்காக சபை ஒரு சுயமதிப்பீட்டு நடைமுறையைக் கொண்டுள்ளது என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
3(5)(ix)	முக்கிய முகாமைத்துவத்தினர் அல்லது ஏதேனும் ஏனைய நிறைவேற்றுக் கடமைகளை உள்ளடக்கிய எந்தவொரு நடவடிக்கைகளிலும் தலைவர் ஈடுபடவில்லை என்பதை பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
3(5)(x)	அனைத்துப் பங்குபற்றினர்களுடனும் செயற்திறனுடன் கூடிய தொடர்பை மேற்கொள்வதற்கான நடைமுறையின் மற்றும் பங்குதாரர்களின் கருத்துக்கள் சபைக்கு தெரிவிக்கப்பட்டது என்பதைப் பேணிப் பாதுகாக்கக்கூடிய ஒரு முறையை சபை கொண்டுள்ளது என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
3(5)(xi)	பிரதம நிறைவேற்று அலுவலரின் செயற்பாடுகள் வங்கியின் செயற்பாடுகள் மற்றும் வியாபாரம் தொடர்பான நாளாந்த முகாமைத்துவத்திற்கு உயர் நிர்வாக அலுவலராக செயற்பட்டார் என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை

3(6)	தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
3(6)(i)	<p>இங்கு குறிப்பிட்ட வழிகாட்டல்களின் 3(6)(ii), 3(6)(iii), 3(6)(iv) மற்றும் 3(6)(v) ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டவாறு வங்கி குறைந்தபட்சம் 4 சபைக் குழுக்களை ஸ்தாபித்துள்ளதா என்பதை பரீட்சித்தல்</p> <p>ஒவ்வொரு சபைக் குழுவினருடைய அறிக்கையும் நேரடியாக சபைக்கு விலாசமிடப்பட்டுள்ளதா என்பதை பரீட்சித்தல்</p> <p>சபை அது சமர்ப்பிக்கும் வருடாந்த அறிக்கையில் ஒவ்வொரு குழுவின் கடமைகள், பங்குகள் மற்றும் அதன் நிறைவேற்றுதல்கள் என்பவை பற்றி அறிக்கையிடுகின்றதா என்பதை பரீட்சித்தல்</p>	<p>வங்கி ஒன்றிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவ குழு தவிர்ந்த ஏனைய விடயங்களுடன் இணங்கிச் செயற்பட்டுள்ளது. 2014 ஆம் நிதியாண்டு காலப்பகுதியின் போது மாத்திரம் இரண்டு சபைக் குழுக்கள் செயற்பட்டுள்ளன. அவையாவன: மனிதவள மற்றும் சம்பளக் குழு, சபைக் கணக்காய்வுக் குழு.</p>	<p>2014 ஆம் நிதியாண்டு காலப்பகுதியின் போது மாத்திரம் இரண்டு சபைக் குழுக்கள் செயற்பட்டுள்ளன. அவையாவன: மனிதவள மற்றும் சம்பளக் குழு, சபைக் கணக்காய்வுக் குழு.</p>
3(6)(ii)	கணக்காய்வுக் குழு		
a)	இக்குழுவின் தலைவர் ஒரு சுதந்திர நிறைவேற்றினர் அல்லாத இயக்குநர் என்பதையும் தேவையான தகுதிகளையும் அனுபவத்தினையும் கொண்டுள்ளார் என்பதை பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
b)	குழுவின் அனைத்து உறுப்பினர்களும் நிறைவேற்றினர் அல்லாத இயக்குநர்கள் என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
c)	<p>குழு பின்வரும் விடயங்களுடன் தொடர்புபட்ட சிபார்சுகளை மேற்கொண்டுள்ளது என்பதை பரீட்சித்தல்.</p> <p>i) பொருத்தமான நியதிச் சட்டங்களுடன் இணங்கி ஒழுக்கக்கூடிய வகையில் கணக்காய்வுச் சேவைகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு வெளியக கணக்காய்வாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.</p> <p>ii) காலத்திற்குக் காலம் கணக்காய்வாளர்கள் தொடர்பாக மத்திய வங்கியினால் வழங்கப்பட்டு வருகின்ற வழிகாட்டல் விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டது.</p> <p>iii) பொருத்தமான கணக்கியல் நியமங்களை பிரயோகித்தல் மற்றும்</p> <p>iv) கணக்காய்வாளருடன் தொடர்புபட்ட சேவைக்காலம், கணக்காய்வுக் கட்டணம் மற்றும் ஏதேனும் ராஜினாமா அல்லது நீக்கம். எவ்வாறாயினும், கணக்காய்வு பங்காளர் ஐந்து வருட காலப்பகுதிக்கு மேல் சேவையில் ஈடுபட்டிருத்தல் முடியாது. அத்துடன், குறிப்பிட்ட கணக்காய்வு பங்காளர் தனது முந்திய சேவைக்காலம் முடிவடைந்து மூன்று வருடகாலங்கள் பூர்த்தியடைய முன்பு கணக்காய்வில் மீண்டும் ஈடுபட முடியாது.</p>	ஆம்	எதுவுமில்லை
d)	குழு வெளியக கணக்காய்வாளர்களிடமிருந்து தமது சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டது என்பதையும், குறிப்பிட்ட கணக்காய்வு SLAuS க்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டது என்பதையும் பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
e)	பொருத்தமான ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக வெளியக கணக்காய்வாளர் கணக்காய்வு சம்பந்தப்படாத சேவைகளை வழங்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான கொள்கை ஒன்றை நடைமுறைப்படுத்தியது என்பதை பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
f)	கணக்காய்வு ஆரம்பிக்கும் முன்பு SLAuS க்கு அமைவாக வெளியக கணக்காய்வாளர்களுடன் குழு கணக்காய்வின் இயல்பையும் எல்லையையும் ஆராய்ந்து இறுதியாக்கப்பட்டது என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை

கூட்டிணைப்பு ஆளுமை தொடர்ச்சி.

3(6)	தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
3(6)(ii)	ஆய்வுக் குழு		
	<p>g) குழு வங்கியின் நிதிக்கூற்றுக்கள், வருடாந்த அறிக்கை, கணக்கியல் மற்றும் வெளிப்படுத்துகைக்காக தயார்படுத்தப்பட்ட காலாண்டு அறிக்கைகள் என்பவற்றின் நம்பகத்தன்மையை மேற்பார்வை செய்யும் பொருட்டு வங்கியின் நிதித் தகவல்களை மீளாய்வு செய்வதற்கான நடைமுறையை கொண்டுள்ளது என்பதை பரீட்சித்தல். மேலும் ஊக்கு விடமிருந்து பின்வருவனவற்றை பெற்றுக்கொள்வதற்காக நடைமுறையைக் கொண்டுள்ளது என்பதை பரீட்சித்தல்.</p> <p>i) பிரதான தீர்மானம் எடுக்க வேண்டிய துறைகள் ii) கணக்கியல் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளில் ஏதேனும் மாற்றங்கள் iii) நிறுவன தொடர்ச்சி ஊகம் மற்றும் iv) பொருத்தமான கணக்கியல் நியமங்கள் மற்றும் ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் என்பவற்றுடனான இணக்கம் மற்றும் v) வருடாந்த நிதிக் கூற்றுக்கள், கணக்காய்வில் இருந்து எழக்கூடிய விசேட சீர்படுத்தல்கள்</p>	ஆம்	எதுவுமில்லை
	h) கணக்காய்வு தொடர்பாக நிறைவேற்று முகாமைத்துவம் இல்லாத குழுவில்களில் ஏதேனும் விடயம் தொடர்பாக வெளியக கணக்காய்வாளர்களை குழு சந்தித்துள்ளது என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
	i) குழு வெளியக கணக்காய்வு முகாமைத்துவத்தின் கடிதம் மற்றும் அது தொடர்பாக முகாமைத்துவத்தின் பதில்கள் என்பவற்றை மீளாய்வு செய்துள்ளது என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
	<p>j) வங்கியின் உள்ளகக் கணக்காய்வு செயற்பாடு தொடர்பாக குழு பின்வரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை பரீட்சித்தல்.</p> <p>i) உள்ளகக் கணக்காய்வு திணைக்களத்தின் எல்லைச் செயற்பாடுகள், வளங்கள் என்பவற்றின் போதுமான தன்மையை மீளாய்வு செய்தல், குறிப்பிட்ட திணைக்களம் அதன் பணியை தொடர்ந்து நடத்துவதற்குத் தேவையான அதிகாரத்தைக் கொண்டுள்ளது என்பது தொடர்பாக திருப்தியடையாதல்.</p> <p>ii) உள்ளகக் கணக்காய்வு நிகழ்ச்சி மற்றும் உள்ளகக் கணக்காய்வு நடைமுறையின் பெறுபெறுகள் என்பவற்றை மீளாய்வு செய்வதுடன் தேவையான இடங்களில் உள்ளகக் கணக்காய்வுத் திணைக்களத்தின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதற்குப் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை உறுதிப்படுத்துதல்.</p> <p>iii) உள்ளகக் கணக்காய்வு நிறுவனத்தின் தலைவர் மற்றும் ஏனைய சிரேஷ்ட ஊழியர்களின் செயற்திறனை மதிப்பீடு செய்தல்</p> <p>iv) உள்ளகக் கணக்காய்வுச் செயற்பாடுகள் தொடர்பான ஏதேனும் நியமனம் அல்லது தலைவர் மற்றும் சிரேஷ்ட ஊழியர்கள் மற்றும் வெளிவள சேவை வழங்குநர்களின் தொழில் முடிவுறுத்தல் தொடர்பான சிபார்சுகளை வழங்குதல்</p> <p>v) குழு பிரதான உள்ளகக் கணக்காய்வாளர் மற்றும் ஏதேனும் வெளிவள சேவை வழங்குநர்கள் உட்பட உள்ளகக் கணக்காய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட ஊழியர்களின் ராஜினாமாக்களை மதிப்பீடு செய்துள்ளதா என்பதைப் பரீட்சித்தல். அத்துடன், ராஜினாமாச் செய்த சிரேஷ்ட ஊழியர்கள் மற்றும் வெளிவள சேவை வழங்குநர்கள் தமது ராஜினாமாவுக்கான காரணங்களை வழங்குவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளதா என்பதை பரீட்சித்தல்</p>	ஆம்	எதுவுமில்லை

3(6)	தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
3(6)(ii)	ஆய்வுக் குழு		
	vi) உள்ளகக் கணக்காய்வு செயற்பாடு சுதந்திரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதைப் பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
	k) குழு உள்ளக விசாரணைகள் பிரதான கண்டறிதல்களை கூட்டத்தில் கருத்தில் எடுத்துள்ளதா என்பதை குறிப்புகள் ஊடாக பரீட்சித்தல். அத்துடன் அதற்கான முகாமைத்துவத்தின் பதில்களைப் பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
	l) குழு நிறைவேற்று இயக்குநர்களின் சமூகம் இன்றி வெளிவாரி கணக்காய்வாளர்களுடன் குறைந்தபட்சம் இரண்டு கூட்டங்களை நடத்தியுள்ளதா என்பதைப் பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
	m) பின்வரும் விடயங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக குழுவின் ஆய்வெல்லையை (Terms of reference)ப் பரீட்சித்தல். i) அதன் ஆய்வெல்லைக்குள் உட்பட்ட ஏதேனும் விடயங்களை விசாரிப்பதற்கான வெளிப்படையான அதிகாரம் ii) அதற்குத் தேவையான வளங்கள் iii) தகவல்கள் தொடர்பான முழுமையான அணுகுதல் மற்றும் iv) தேவையான போது வெளிவாரியான தொழில் ரீதியான அறிவுத்தல்களைப் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரமும் தேவையான அனுபவமுடைய வெளியாட்களை வரவேற்றலும்	ஆம்	எதுவுமில்லை
	n) குழு குறைந்தபட்சம் நான்கு தடவைகள் சந்தித்துள்ளதா கூட்டக் குறிப்புகளை பேணிப் பாதுகாத்துள்ளதா என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
	o) குழு வருடாந்த அறிக்கையில் பின்வரும் விடயங்களை வெளிப்படுத்தியுள்ளதா என்பதை பரீட்சித்தல். i) கணக்காய்வுக் குழுவின் செயற்பாடுகளின் விபரம் ii) ஒரு வருடத்தில் நடைபெறும் கணக்காய்வுக் கூட்டத்தின் எண்ணிக்கை மற்றும் iii) அத்தகைய கூட்டங்களின் ஒவ்வொரு தனிப்பட்ட இயக்குநர்களும் சமூகமளித்தமை தொடர்பான விபரங்கள்	ஆம்	எதுவுமில்லை
	p) குறிப்பிட்ட குழுவின் செயலாளர் கம்பனி செயலாளர் அல்லது உள்ளகக் கணக்காய்வு செயற்பாட்டின் தலைவரா என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
	q) பின்வரும் நடவடிக்கைகளின் போது “விசில் பிளோவர்” கொள்கை பின்பற்றப்பட்டது என்பதை பரீட்சித்தல். i) நிதி அறிக்கையிடலின் போதான முறைகேடுகள் உள்ளகக் கட்டுப்பாடு அல்லது ii) அத்தகைய விடயங்கள் தொடர்பாக நியாயமான மற்றும் சுதந்திரமான விசாரணைகள் நடைபெறுவதற்கான முறையான ஏற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பான ஏனைய விடயங்கள் மற்றும் iii) பொருத்தமான பின்தொடர் நடவடிக்கைகள்	ஆம்	எதுவுமில்லை
3(6)(iii)	பின்வரும் விதிகள் மனிதவளங்கள் மற்றும் சம்பளக் குழு தொடர்பாக பிரயோகிக்கப்படுமா?		
	a) குழு “ஆய்வெல்லை” மற்றும் கூட்டக் குறிப்புகள் என்பவற்றை மீளாய்வு செய்வதன் மூலமாக இயக்குநர்கள், பிரதம நிறைவேற்று அலுவலர் மற்றும் முக்கிய முகாமைத்துவத்தினர் ஆகியோர் தொடர்பான ஊதியங்களை (சம்பளம், கொடுப்பனவு மற்றும் ஏனைய நிதி கொடுப்பனவுகள்) தீர்மானிப்பதற்கு ஒரு கொள்கையை அமுல்படுத்தியது என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை

கூட்டிணைப்பு ஆளுமை தொடர்ச்சி.

3(6)	தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
3(6)(iii)	ஆய்வுக் குழு		
	b) இயக்குநர்கள், பிரதம நிறைவேற்று அலுவலர் மற்றும் முக்கிய முகாமைத்துவத்தினர் ஆகியோரின் இலக்குகளும், எல்லைகளும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்பதைப் பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
	c) பிரதம நிறைவேற்று அலுவலர் மற்றும் முக்கிய முகாமைத்துவ ஆட்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பூர்த்தி செய்யப்பட வேண்டிய வேலை எல்லைகள் மற்றும் இலக்குகளுக்கு எதிராக அவர்களின் செயற்திறனை காலக்கிரம அடிப்படையில் தீர்மானித்து அவர்களுக்குரிய ஊதியம், நன்மைகள் மற்றும் செயற்திறன் அடிப்படையிலான ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் என்பவற்றை மீளாய்வு செய்வதற்கான மதிப்பீடுகளை குழு கருத்திற் கொண்டுள்ளது என்பதைப் பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
	d) பிரதம நிறைவேற்று அலுவலர், பிரதம நிறைவேற்று அலுவலருடன் தொடர்புபட்ட விடயங்களை கலந்தாலோசிக்கும் கூட்டங்களில் சமூகமளிக்க முடியாது என “ஆய்வெல்லை”யில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதைக் குறிப்புகளை மீளாய்வு செய்தவதன் மூலம் பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
3(6)(iv)	சம்பந்தப்பட்ட விதிகள் நியமனக் குழு மீது பிரயோகிக்கப்படுமா?	அனைத்து இயக்குநர்களும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினால் நியமிக்கப்படுகின்றனர். முக்கிய முகாமைத்துவ ஆட்கள் தொடர்பான விடயங்கள், மனித வளங்கள் சபை மற்றும் சம்பளக் குழுவினால் மேற்பார்வை செய்யப்படுகின்றது. நியமனக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் 2014 இல் கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை.	எதுவுமில்லை
3(6)(v)	கீழ்க்காணும் விதிகள் ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவக் குழுவுக்கு (IRMC) பிரயோகிக்கப்படுமா?	இல்லை. எவ்வாறாயினும், அனைத்து இடர் முகாமைத்துவம் தொடர்பான அணுகுமுறைகளும் சபை, சபையின் உபகுழுக்கள் மற்றும் முகாமைத்துவக் குழுக்களினால் கவனமாக மேற்பார்வை செய்யப்படும்.	எதுவுமில்லை
3(7)	தொடர்புபட்ட திறத்தவர்களுடனான கொடுக்கல் வாங்கல்கள்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
3(7)(i)	இவ்வழிகாட்டிக்கு அமைய வங்கியினால் ஏதேனும் ஒரு நபருடன் இடம்பெறும் கொடுக்கல் வாங்கல் ஊடாக அக்கறைகளுக்கு இடையிலான முரண்பாடுகள் ஏதேனும் தோன்றுமிடத்து, அவற்றைத் தவிர்த்துக்கொள்வதற்காக சபையினால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு ஆவண ரீதியான நடவடிக்கை உள்ளதா என்பதைப் பரீட்சித்தல். மேற்கூறப்பட்ட ஏதேனும் நபர் என்பது குறிப்பாக கீழே தரப்பட்டுள்ள வகைப்பாடுகளுள் உள்ளடக்கப்படக்கூடிய “தொடர்புபட்ட திறத்தவர்கள்” எனக் கருதப்படும். (a) வங்கியின் ஏதேனும் துணைக் கம்பனிகள் (b) வங்கியின் ஏதேனும் இணைக் கம்பனிகள் (c) வங்கியின் ஏதேனும் பணியாளர்கள் (d) வங்கியின் ஏதேனும் முக்கிய முகாமைத்துவத்தினர் (e) வங்கியின் பணியாளர்கள் அல்லது முக்கிய முகாமைத்துவத்தினரின் நெருங்கிய உறவினர் (f) வங்கியின் மூலதனம் மீதான அக்கறையை உரிமையாக்கிக் கொண்டிருக்கும் ஒரு பங்குதாரர் (g) வங்கியின் இயக்குநர்கள் அல்லது வங்கியின் இயக்குநர்களுடைய எவரேனும் நெருங்கிய உறவினர் அல்லது வங்கியினுடைய மூலதனம் மீது அக்கறை கொண்டிருக்கும் பங்குதாரர்கள் தொடர்பான அக்கறை	ஆம்	எதுவுமில்லை
3(7)(ii)	இந்த வழிகாட்டியின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள தொடர்புபட்ட திறத்தவர்களுடனான கொடுக்கல் வாங்கல்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள பின்வரும் நடவடிக்கைகளை இணங்கண்டு அறிக்கை இடுவதற்குரிய நடைமுறை ஒன்று உள்ளனவா என்பதைப் பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
	a) நாணயச் சபையின் வழிகாட்டலில் வரைவிலக்கணப்படுத்தப்பட்டவாறான உள்ளெடுக்கப்படக் கூடிய ஆகக்கூடிய தொகைக்கு அமைவாக வழங்கப்பட்டிருக்கும் ஏதேனும் பணவசதி	ஆம்	எதுவுமில்லை

3(7)	தொடர்புபட்ட திறத்தவர்களுடனான கொடுக்கல் வாங்கல்கள்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
	b) வங்கியினால் வைப்புக்கள், கடன்கள் மற்றும் முதலீடுகள் என்றவாறு உருவாக்கப்பட்டுள்ள ஏதேனும் பொறுப்புக்கள்	ஆம்	எதுவுமில்லை
	c) வங்கியினால் வழங்கப்பட்ட அல்லது பெற்றுக்கொள்ளப்பட்ட நிதிசார் அல்லது நிதி சாரா இயல்பை உடைய ஏதேனும் சேவைகள் தொடர்பான ஏற்பாடு	ஆம்	எதுவுமில்லை
	d) வங்கி மற்றும் வங்கியுடன் தொடர்புபட்ட திறத்தவர்களுக்கு இடையிலான அறிக்கையிடப்படும் வழிகள் மற்றும் தகவல் பரிமாற்றங்களின் உருவாக்கம். இத்தகைய விடயங்கள் வங்கியின் நிலையான உரிமை, உடைமை, இரகசியத்தன்மை அல்லது வங்கிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் எவையேனும் அத்தகைய தொடர்புபட்ட திறத்தவர்களுக்கு அனுகூலங்களை வழங்கக்கூடியதாக இருக்குமென்று.	ஆம்	எதுவுமில்லை
3(7)(iii)	வங்கி தொடர்புபட்ட திறத்தவர்களுடன் மேலே கூறப்பட்ட வழிகாட்டி 3(7)(i) இல் குறித்துரைக்கப்பட்டவாறு அத்தகைய திறத்தவர்களுக்கு வங்கியின் அதே வியாபாரத்தைக் கொண்டு நடத்துகின்ற ஏனைய ஆக்கக் கூறுகளுடன் ஒப்பிடுகின்றவிடத்து “அதிக சலுகையுடன் நடத்துதலுடன்” தொடர்புபட்ட கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக சபை ஏதேனும் நடைமுறையை கொண்டிருக்கின்றதா.	ஆம்	எதுவுமில்லை
	a) தொடர்புபட்ட திறத்தவர்களுக்கு சபையினால் தீர்மானிக்கப்படக்கூடிய கட்டுப்பாட்டு மூலதனத்தில் நியாயமான விகிதத்தைவிட அதிகமான தொகையை “மொத்த நிகர பண வசதியாக” வழங்குதல். இந்த உப வழிகாட்டியின் நோக்கத்திற்காக i) “பணவசதி” என்பது 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க பணவசதியின் ஆக்கக்கூடிய தொகை என்பதை வரைவிலக்கணப் படுத்துகின்ற வங்கிச்சட்ட வழிகாட்டலில் குறித்துரைக்கப்பட்ட அர்த்தத்தைக் குறிக்கும். ii) “மொத்த நிகர பணவசதி” என்பது, மொத்த பண வசதியில் இருந்து பிணையத்தொகை மற்றும் வங்கியின் பங்குமூலதனத்தில் இருந்து தொடர்புபட்ட திறத்தவர்களால் செய்யப்பட்ட மூலதனம் மற்றும் ஐந்து வருடங்கள் அல்லது அதற்கு மேலதிக காலப்பகுதிக்கு முதிர்ச்சியுடைய கடன் சாதனங்கள் ஆகியவற்றைக் கழித்து கணக்கிடப்படும்.	ஆம்	எதுவுமில்லை
	b) வங்கியின் சிறந்த கடன் விகிதத்தைவிட குறைந்த விகிதத்தில் வட்டியை அறவிடுதல் அல்லது ஒரு தொடர்பற்ற ஒப்பிடக்கூடிய ஒத்த நிலையை உடைய திறத்தவருடனான ஒப்பிடக்கூடிய கொடுக்கல் வாங்கல் ஒன்றுக்கு வங்கியின் வைப்பு விகிதத்தைவிட அதிகமாக செலுத்துதல்.	ஆம்	எதுவுமில்லை
	c) தொடர்பற்ற திறத்தவர்களுடன் சாதாரண வியாபார நடவடிக்கையின் போது வழங்கப்படுகின்ற வர்த்தக நியதிகளுக்கு அப்பால் அவர்களுக்கு சாதகமான நியதிகள், வியாபார நடத்தை ஈடு செய்தல், கட்டணங்களில் இருந்து விடுவித்தல், தரகு வழங்குதல் போன்ற முன்னுரிமைகளை அளித்தல்.	ஆம்	எதுவுமில்லை
	d) மதிப்பீட்டு நடைமுறை ஒன்றைத் தவிர்த்து தொடர்புபட்ட திறத்தவருக்கு சேவைகளை வழங்குதல் அல்லது அவரிடமிருந்து சேவைகளை பெற்றுக்கொள்ளுதல்.	ஆம்	எதுவுமில்லை
	e) நெறிமுறையான கடமைகளையும், செய்பாடுகளையும் நிறைவேற்றுவதற்கு தேவைப்படும் விடயங்களைத் தவிர்த்து வங்கி மற்றும் வங்கியுடன் தொடர்புள்ள திறத்தவர்களுக்கு இடையிலான அறிக்கையிடப்படும் வழிகள் மற்றும் தகவல் பரிமாற்றங்களின் உருவாக்கம். இத்தகைய விடயங்கள் வங்கியின் நிலையான உரிமை, உடைமை, இரகசியத்தன்மை அல்லது வங்கிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் என்பவற்றைப் பேணிப் பாதுகாத்தல்.	ஆம்	எதுவுமில்லை

கூட்டிணைப்பு ஆளுமை தொடர்ச்சி.

3(7)	தொடர்புபட்ட திறத்தவர்களுடனான கொடுக்கல் வாங்கல்கள்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
3(7)(iv)	வங்கி தனது இயக்குநர்கள் மற்றும் முக்கிய முகாமைத்துவத்தினருக்கு பணவசதியை வழங்கும் நடைமுறையையும் அத்தகைய நடைமுறை இயக்குநர் சபையின் கூட்டம் ஒன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வாக்களிக்கப்பட்டு (சம்பந்தப்பட்ட இயக்குநர் தவிர்ந்த) பெறப்பட்டுள்ளதா என்பதை பரீட்சித்தல். அத்தகைய பண வசதியை வழங்குவதற்கு சார்பாக வாக்களிக்கப்படுகின்றவிடத்து அது, அத்தகைய பிணயம் மூலமாக பாதுகாக்கப்படுவதுடன், காலத்திற்குக் காலம் நாணயச் சபையினாலும் தீர்மானிக்கப்படும்.	ஆம்	எதுவுமில்லை
3(7)(v)	a) வங்கியினால் ஏதேனும் ஒரு நபருக்கு அல்லது ஒரு நபருடைய நெருங்கிய உறவினர் ஒருவருக்கு ஏதேனும் பண வசதி வழங்கப்பட்டிருக்குமிடத்து அந்த நபருக்கு அவ்வசதி மீது நியாயமான அக்கறை இருக்குமிடத்தும் அந்த குறிப்பிட்ட நபர் வங்கியினுடைய இயக்குநராக நியமிக்கப்படுகின்றவிடத்து நிதிச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டவாறு குறிப்பிட்ட நபர் இயக்குநராக நியமிக்கப்பட்ட திகதியில் இருந்து ஒரு வருட காலப்பகுதிக்குள் வங்கி தேவையான பிணையத்தை அந்நபரிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை தொடர்பான நடைமுறையை வங்கி வைத்துள்ளதா என்பதைப் பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
	b) மேலே வழிகாட்டி 3(7)(எ) இல் குறிப்பிடவாறான அத்தகைய பிணையத்தை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் வழங்கப்பட்டிருக்காதவிடத்து வங்கி ஏதேனும் பணவசதி கணக்கில் வரவேண்டிய தொகையை வட்டியுடன் மீள்பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதை பரீட்சித்தல். அவ்வாறு இருக்குமிடத்து பணவசதியை வழங்குகின்ற போது குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதிக்குள் அல்லது அத்தகைய இயக்குநரின் நியமனத் திகதியிலிருந்து 18 மாதகாலப் பகுதிக்குள் (எது முந்தியதோ) அறவிடப்படுவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதா என்பதை பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
	c) எவரேனும் இயக்குநர் மேலே குறிப்பிடப்பட்ட உப வழிகாட்டிகளுக்கு அமைய செயற்படாதவிடத்து அதனை இனங்காண்பதற்கு வங்கி நடைமுறை ஒன்றைக் கொண்டுள்ளதா என்பதையும் அவ்வாறு அடையாளம் காணப்பட்ட இயக்குநர், இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாரா என்பதையும் அத்தகைய விடயத்தை வங்கி பொதுமக்களுக்கு அறிவித்துள்ளதா என்பதையும் பரீட்சித்தல்.	அவ்வாறான பிரச்சினை இதுவரை எழவில்லை	எதுவுமில்லை
	d) மேலே 3(7)(v)(c) இல் குறிப்பிடப்பட்ட நடைமுறை பணவசதியை பெற்றுக்கொள்ளும் போது இயக்குநர் குறிப்பிட்ட வங்கியின் தொழிலாளியாகவும் குறிப்பிட்ட பண வசதி வங்கியின் அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருத்தமுடைய ஒரு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டிருப்பின் பொருத்தமற்றது என்பதை உறுதிப்படுத்துவதற்கான நடைமுறை ஒன்று உள்ளதா என்பதை பரீட்சித்தல்.	அவ்வாறான பிரச்சினை இதுவரை எழவில்லை	எதுவுமில்லை
3(7)(vi)	எவரேனும் தொழிலாளி அல்லது தொழிலாளியுடைய உறவினருக்கு வங்கி ஏதேனும் கட்டணத்தில் இருந்து விடுவித்தல் அல்லது ஏதேனும் அக்கறை ஒன்றில் அத்தொழிலாளிக்கோ அல்லது அவருடைய நெருங்கிய உறவினருக்கோ வங்கியின் ஏனைய தொழிலாளிகளுக்கு ஏற்புடையதாகும் திட்டம் ஒன்றின் கீழ் பெறக்கூடிய அனுசூலங்களுக்கு அப்பால் ஏதேனும் அக்கறை உள்ளதா என்பதை ஏதேனும் பணவசதியை வங்கி வழங்குமிடத்து இனங்காண்பதற்கு உரிய நடைமுறையை கொண்டுள்ளதா என்பதை பரீட்சித்தல். அல்லது வழிகாட்டி 3(7)(v) இல் குறிப்பிடவாறு நிதிச் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட பண வசதிக்கு உரிய பிணையம் வழங்கப்பட்டிருக்குமிடத்து அதனை இனங்காண்பதற்கு பொறிமுறை ஒன்றை வங்கி கொண்டுள்ளதா என்பதைப் பரீட்சித்தல்.	அவ்வாறான பிரச்சினை இதுவரை எழவில்லை	எதுவுமில்லை

3(7)	தொடர்புபட்ட திறத்தவர்களுடனான கொடுக்கல் வாங்கல்கள்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
3(7)(vii)	வழிகாட்டி 3(7)(v) மற்றும் 3(7)(vi) இன் கீழ் குறிப்பிடப்பட்ட ஏதேனும் வங்கியினால் வழங்கப்படும் ஏதேனும் பண வசதி அல்லது ஏதேனும் பணவசதியின் ஒரு பகுதி அல்லது அவற்றுக்கு வரவேண்டிய வட்டி என்பன தொடர்பாக நாணய சபையின் முன் அங்கீகாரத்தை பெறுவதற்குரிய நடைமுறையை கொண்டுள்ளதா என்பதை பரிசீலித்தல். அத்தகைய முன் அனுமதி இன்றி பெறப்படும் ஏதேனும் வருவாய்கள் எத்தகைய விளைவையும் கொடுக்காது.	ஆம்	எதுவுமில்லை
3(8)	வெளிப்படுத்தல்கள்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
3(8)(i)	சபை பின்வருவனவற்றை வெளிப்படுத்தியுள்ளதா என்பதை பரிசீலித்தல். (a) கண்காணிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தல்கள் அதிகார சபையினால் குறித்துரைக்கப்பட்ட வடிவமைப்பிலும் பொருத்தமான கணக்கியல் நியமங்களுக்கும் அமைவாக வருடாந்த கணக்காய்வு நிகழ் கூற்றுக்கள் தயார்படுத்தப்படுதல் வேண்டும். அத்துடன், அத்தகைய கூற்றுக்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் சுருக்க அறிக்கையாக பிரசுரிக்கப்படல் வேண்டும்.	ஆம்	எதுவுமில்லை
	(b) காலாண்டு நிகழ் கூற்றுக்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பத்திரிகைகளில் சுருக்க அறிக்கையாக பிரசுரிக்கப்படல் வேண்டும்.	ஆம்	எதுவுமில்லை
3(8)(ii)	சபை தனது வருடாந்த அறிக்கையில் பின்வரும் குறைந்தபட்ச வெளிப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளதா என்பதை பரிசீலித்தல்.		
	a) குறிப்பிட்ட அறிக்கையில் வருடாந்த கணக்காய்வு நிகழ் கூற்றுக்கள் பொருத்தமான கணக்கியல் நியமங்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுடன் விசேட வெளிப்படுத்தல்கள் உள்ளடங்கலாக தயார்படுத்தப்பட்டுள்ளது.	ஆம்	எதுவுமில்லை
	b) வங்கியின் உள்ளகக் கட்டுப்பாட்டு பொறிமுறை தொடர்பான சபையின் அறிக்கை நிதி அறிக்கையிடல் முறைமை நிதி அறிக்கையிடலின் உண்மைத் தன்மையை நியாயமாக உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதையும் வெளிவாரி நோக்கங்களுக்காக நிதி கூற்றுக்கள் பொருத்தமான கணக்கியல் கொள்கைகள் மற்றும் ஒழுங்குபடுத்தல்கள் தேவைப்பாடுகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் உறுதிப்படுத்துகின்றது.	ஆம்	எதுவுமில்லை
	c) மேலே வழிகாட்டி 3(8)(ii)(b) இல் குறித்துரைக்கப்பட்ட உள்ளக கட்டுப்பாட்டு பொறிமுறையின் வினைத்திறன் மீதான வெளிவாரி கணக்காய்வு அறிக்கையை சபை பெற்றுக்கொண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துதல்	ஆம்	எதுவுமில்லை
	d) பெயர்கள் உள்ளடங்கலாக இயக்குநர்களின் தகுதிகள், வயது, பொருத்தம் மற்றும் உரிமையாண்மை தொடர்பான தேவைப்பாடுகள், அனுபவம், வங்கியினுடனான நடவடிக்கைகள் மற்றும் வங்கியினால் செலுத்தப்பட்ட கட்டணங்கள் சம்பளங்கள் உட்பட்ட இயக்குநர்களின் விபரங்கள்	ஆம்	எதுவுமில்லை
	e) வழிகாட்டி 3(7)(iii)இல் குறிப்பிடப்பட்டவாறு தொடர்புபட்ட திறத்தவர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த நிகர பண வசதி. தொடர்புபட்ட திறத்தவர்களுக்கு வழங்கப்பட்ட நிகர பண வசதி வங்கியினுடைய கட்டுப்பாட்டு மூலதனத்தின் எத்தனை விகிதம் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.	இப்பிரச்சினை இதுவரை எழவில்லை	எதுவுமில்லை

கூட்டிணைப்பு ஆளுமை தொடர்ச்சி.

3(8)	னுளைஉடழளரசநள	ஊழாிடநைன ளவயவரள யள ிநச அயயெபநஅநவெ	குனைபெள
f)	வழங்கப்பட்ட ஊதியம், பணவசதி மற்றும் வைப்புக்கள் அல்லது வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் என்ற வகையில் வங்கி தனது முக்கிய முகாமைத்துவத்தினருக்கு செலுத்தப்பட்ட ஊதியத்தின் சராசரி பெறுமதி மற்றும் வங்கியின் முக்கிய முகாமைத்துவத்தினருக்கு வங்கி மேற்கொண்ட வியாபார நடவடிக்கைகளின் சராசரி பெறுமதிகள்	ஆம்	எதுவுமில்லை
g)	சபை கூட்டாண்மை ஆளுமை வழிகாட்டிகளுடன் இணங்கி உள்ளது என்பது தொடர்பாக வெளிவாரி கணக்காய்வு அறிக்கையை பெற்றுள்ளதா என்பதை பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
h)	வங்கி நியாயமான தேவைப்பாடுகள், ஒழுங்கு விதிகள், சட்டங்கள், உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றுடன் இணங்கி ஒழுக்கி உள்ளமை தொடர்பாகவும், ஏதேனும் தேவைப்பாடுகளுடன் இணங்கி ஒழுக்காதவிடத்து அதனை சீர்செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கை	ஆம்	எதுவுமில்லை
i)	நிதிச் சபையினால் பொது மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென கட்டளையிடப்பட்டுள்ள வேளையில் வங்கியுடைய இடர் முகாமைத்துவம் மீதான ஒழுங்குபடுத்தல்கள் மற்றும் மேற்பார்வை செய்தல் அல்லது வங்கி மேற்பார்வை இயக்குநரினால் சுட்டிக்காட்டப்பட்ட அத்தகைய வழிகாட்டல்களுடன் இணங்கி ஒழுக்காமை என்பவற்றில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் அவற்றைச் சீர்செய்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஒரு கூற்று.	பணிப்பாளர் அறிக்கையில் ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவக் குழுவின் குறிப்பைப் பார்க்கவும்.	எதுவுமில்லை

சபைக் கூட்ட வரவு - 2014

பெயர்கள்	2014.12.31 இல் பணிப்பாளர் தகமை	2014 இல் கூட்டங்களின் எண்ணிக்கை	தகைமை பெற்ற கூட்டங்கள்	பங்குபற்றியவை
திரு. எச்.எஸ். தர்மசிறி	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர் (தலைவர்)	12	12	12
திரு. எம்.எம்.எம்.மெளஜுத்	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	12	12	12
திரு. எஸ்.கே.பத்திரண	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	12	12	10
திருமதி விஷாகா வனசிங்க	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	12	12	12
திரு. ஹெக்டர் ஹேமச்சந்திர	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	12	12	9
திரு. எம்.கே. நந்தசிறி	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	12	12	12
கலாநிதி என்.ஆர். ஜயதிலக	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	12	5	5

மனிதவளம் / சம்பளக்குழுக் கூட்டங்கள் - 2014

பெயர்கள்	2014.12.31 இல் பணிப்பாளர் தகமை	2014 இல் கூட்டங்களின் எண்ணிக்கை	தகைமை பெற்ற கூட்டங்கள்	பங்குபற்றியவை
திருமதி கே.குலதாங்க	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர் (தலைவர்)	08	01	01
திரு. ஹெக்டர் ஹேமச்சந்திர	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	08	08	06
திரு. எச்.எஸ். தர்மசிறி	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	08	08	08
திரு. ஏ.எம்.பி.எம்.பி.அத்தபத்து	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	08	01	0
திரு. எம்.கே. நந்தசிறி	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	08	07	07
கலாநிதி என்.ஆர். ஜயதிலக	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	08	02	02
திருமதி விஷாகா வனசிங்க	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	08	07	07

சபை கணக்காய்வுக் கூட்டங்கள் - 2014

பெயர்கள்	2014.12.31 இல் பணிப்பாளர் தகமை	2014 இல் கூட்டங்களின் எண்ணிக்கை	தகைமை பெற்ற கூட்டங்கள்	பங்குபற்றியவை
திரு. எம்.எம்.எம்.மௌஜுத்	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர் (தலைவர்)	04	04	04
திருமதி விஷாகா வனசிங்க	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	04	04	04
திரு. எம்.கே. நந்தசிறி	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	04	04	04

சபை கடன் குழுக் கூட்டங்கள் - 2014

பெயர்கள்	2014.12.31 இல் பணிப்பாளர் தகமை	2014 இல் கூட்டங்களின் எண்ணிக்கை	தகைமை பெற்ற கூட்டங்கள்	பங்குபற்றியவை
திரு. எம்.கே. நந்தசிறி	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர் (தலைவர்)	15	15	15
திரு. எம்.எம்.எம்.மௌஜுத்	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	15	15	15
திருமதி விஷாகா வனசிங்க	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	15	15	12
கலாநிதி என்.ஆர். ஜயதிலக	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	15	08	07

பணிப்பாளர்களின் அறிக்கை

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர்கள் தங்களது அறிக்கையைச் சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சியடைகின்றனர்.

முக்கிய நடவடிக்கைகள்

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறைகளை அபிவிருத்தி செய்தல் என்ற வங்கியின் முக்கிய நோக்கத்திற்கு அமைய எமது சேவைகளும், உற்பத்திப் பொருட்களும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நட்புறவை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

சுயதொழில் திட்டங்களுக்கென சிறிய அளவிலான கடன் வசதி என்ற வகையில் குறுகிய கால மற்றும் இடைக்காலக் கடன்கள் / முற்பணங்கள் என்பனவற்றையும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான திட்டங்களுக்கு செயற்படு மூலதனக் கடன்கள், திட்டக் கடன்கள் என்பனவற்றையும் வங்கி வழங்குகின்றது. தூர இடங்களிலுள்ள உற்பத்தி மற்றும் சேவை அடிப்படையிலான திட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்தில், முக்கியமாக பிராந்திய அபிவிருத்தித் துறையில் விவசாயம், கடற்றொழில், உற்பத்தி, கைத்தொழில், உட்கட்டமைப்பு அபிவிருத்தி உட்பட சகல பிரிவுகளுக்கும், உப பிரிவுகளுக்கும் முற்பணங்கள் வழங்கப்படுவதோடு, சகலவித முற்பணங்களுக்கும் மேல் மாகாணத்திலும் பார்க்க குறைந்த வட்டி வீதத்தை வங்கி வழங்குகிறது.

குறைந்த வட்டி வீதத்துடன் கூடிய புதிய விரிவான கிராமியக் கடன் திட்டம் (NCRCS), சருசார, செளபாக்கிய மற்றும் வர்த்தக அடிப்படையிலான பண்ணை அபிவிருத்திக் கடன் திட்டம் (CSDDL) என்பன கிராமப்புற மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளன. முக்கியமாக திட்ட அடிப்படையிலான நோக்கங்களுக்கென, வங்கி குத்தகை வசதிகளை வழங்குகிறது. சிறிய அளவிலான, வருமானத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை இலக்கு வைத்து, தங்க ஆபரண அடகுத் தொழில் வசதியும் வழங்கப்படுகிறது. தொழில் அதிபர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்திற்கு ஊக்கமளிக்கவென, வாடிக்கையாளர்கள் எம்முடன் வங்கி நடவடிக்கைகளை ஆரம்பித்த சமயத்தில் இருந்து படிப்படியாக வைப்புப் பணங்களை அதிகரிக்கும்படியும் ஊக்கமளிக்கப்படுகிறது.

மூலதனச் செலவினம்

ஆதனம், இயந்திரங்கள், மற்றும் உபகரணங்களின் விபரங்கள் நிதி அறிக்கையில் தரப்பட்டு இருக்கின்றன.

பங்கு மூலதனம்

நிறுவனத்தின் வழங்கப்பட்ட மற்றும் செலுத்தப்பட்ட பங்கு மூலதனம் ரூபா 3,671,972,223 ஆகும். இதில் 2014 டிசம்பர் 31 ஆம் திகதியிலான 36,071,028 சாதாரண பங்குகளும் அடங்கும். சாதாரண பங்குரிமையின் அடிப்படையில் வாக்களிக்கும் தகைமையை 7 பங்காளிகள் கொண்டுள்ளனர்.

இலாபங்களும் ஒதுக்கீடுகளும்

முக்கிய செயற்பாட்டுக் குறியீடுகள் (ரூபி)	2014
தேய்மானம் உட்பட சகல செலவினங்களும் கணக்கிடப்பட்டதை அடுத்து வரிக்கு முன்னரான டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டின் இலாபம்	185,558,739
வரி ஏற்பாடு	6,903,018
வரிக்குப் பிந்திய டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான இலாபம்	178,655,721
கட்டளையிடப்பட்ட ஒதுக்கீடுகளுக்கு மாற்றம்	8,932,786
வழங்கிய பங்குலாபம்	36,071,028
வருட ஆரம்பத்தில் நிறுத்தி வைத்த இலாபம்	703,501,585
கொண்டு சென்ற நிறுத்தி வைத்த இலாபம்	938,309,575

மனித வளங்கள்

2014 டிசம்பர் 31 இல் 147 ஊழியர்கள் வங்கியில் கடமையாற்றினார்கள்.

தரம்	2014
பொது முகாமையாளர்	1
உதவி முகாமையாளர்	2
சிரேஷ்ட முகாமையாளர்	6
முகாமையாளர்	6
உதவி முகாமையாளர்	14
நிறைவேற்றத்தர ஊழியர்	18
நிறைவேற்றுத் தரமற்ற ஊழியர்	68
செயலாளர்களும் ஏனைய உதவி அதிகாரிகளும்	32

2006 ஆம் ஆண்டில் 45 ஊழியர்களுடன் வங்கி ஆரம்பித்திருந்த அதேசமயத்தில், அதன் தற்போதைய சேவையாளரின் எண்ணிக்கை 147 ஆகும். 100% அரசாங்கத்திற்குச் சொந்தமான விசேட அபிவிருத்தி வங்கியான லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி, 2008 ஆம் ஆண்டில் PSIDC யுடனும் SME வங்கியுடனும் இணைந்து கொண்டது. தெற்கு, மத்திய, வட மத்திய, வட மேல், கிழக்கு, மேல் மாகாணங்களில் 08 கிளைகளுடன் வங்கி அதன் நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ளது. அதன் நோக்கத்தை அடைவதற்கென ஊழியர்களின் உற்சாகத்துடன் கூடிய நடவடிக்கைகளினதும், தொழில் அபிவிருத்தியினதும் அவசியத்தை வங்கி திட்டவாடமாக வற்புறுத்தித் தெரிவித்துள்ளது.

வெளிவாரி தொழில் ரீதியான ஆட்சேர்ப்புக்களுக்குப் பதிலாக, தற்போதைய வங்கி ஊழியர்கள் உயர் பதவிகளை பொறுப்பேற்பதற்கென தங்களது தொழிற்திறனை அபிவிருத்தி செய்வதில் வங்கி நம்பிக்கை கொண்டுள்ளது. ஆட்சேர்ப்பு, இடமாற்றம், பதவி உயர்வு, கஷ்டநிலைக்குத் தீர்வுகாணல், ஒழுக்காற்று நடவடிக்கை போன்ற அம்சங்கள் கொள்கை அம்சங்களாக சம்பந்தப்பட்ட வழிகாட்டி நெறிகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

ஊழியர்களின் சக்திவளத்தை மேம்படச் செய்யவென குறைந்த வட்டி வீதத்திலான வீடமைப்புக்கடன் திட்டம், ஊழியர் சுகாதாரக் காப்புறுதித் திட்டம், சொந்த அடிப்படையிலான கடன் வசதித் திட்டம் மற்றும் கல்விசார் செலவினங்களை மீள வழங்குதல் போன்றனவற்றை அறிமுகம் செய்துள்ளது.

பணிப்பாளர் பீடம்

2014 ஜனவரியில் லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் சபை அதன் தலைவரையும், 6 பணிப்பாளர்களையும் கொண்டிருந்தது. சகல பணிப்பாளர்களும் நிதி திட்டமிடல் அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்டவர்களாவர்.

பணிப்பாளர்களின் பதவி விலகல்

- திருமதி குமுதினி குலதுங்க, தலைவர், 2014 ஜனவரி 21 இல் பதவி விலகியுள்ளார்.
- திரு. எம்.எம்.எம். மௌஜூத், பணிப்பாளர், 2014 ஜனவரி 16 இல் பதவி விலகியுள்ளார்.
- திரு. ரீ.கே.எச். ஹேமச்சந்திர, பணிப்பாளர், 2014 ஜனவரி 16 இல் பதவி விலகியுள்ளார்.
- திரு. எஸ்.கே.பத்திரண, பணிப்பாளர், 2014 ஜனவரி 16 இல் பதவி விலகியுள்ளார்.
- திரு. டபிள்யூ.ஏ.டி.எஸ். குணசிங்க, பணிப்பாளர், 2014 ஜனவரி 21 இல் பதவி விலகியுள்ளார்.
- திரு. ஏ.எம்.பீ.எம்.பி.அத்தபத்து, பணிப்பாளர், 2014 ஜனவரி 21 இல் பதவி விலகியுள்ளார்.

பணிப்பாளர்களின் நியமனமும் மீள் நியமனங்களும்

நிதி திட்டமிடல் அமைச்சின் செயலாளர் கீழ்க்காணும் அங்கத்தவர்களை பணிப்பாளர் சபைக்கு நியமித்துள்ளார் / மீள் நியமனம் செய்துள்ளார்.

- திரு. எம்.எம்.எம். மௌஜூத், பணிப்பாளர், 2014 ஜனவரி 30 இலிருந்து மீள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- திரு. ரீ.கே.எச். ஹேமச்சந்திர, பணிப்பாளர், 2014 ஜனவரி 30 இலிருந்து மீள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- திரு. எஸ்.கே.பத்திரண, பணிப்பாளர், 2014 ஜனவரி 30 இலிருந்து மீள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- திருமதி டபிள்யூ.எம்.வீ.வனசிங்க, பணிப்பாளர், 2014 ஜனவரி 29 இலிருந்து மீள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- திரு. எம்.கே.நந்தசிரி, பணிப்பாளர், 2014 ஜனவரி 30 இலிருந்து மீள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- கலாநிதி என்.ஆர்.ஐயதிலக, பணிப்பாளர், 2014 ஆகஸ்ட் 18 இலிருந்து மீள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2014 டிசம்பர் 31 இல் பங்கு நிலைமை வருமானம்:

KPI	2014
திறைசேரி செயலாளர்	36,071,022
திரு. ஏ. டீ வான் குணவர்தன	1
திரு. எம்.பீ.ரீ.குரே	1
திரு. எஸ்.ஆர்.ஆட்டிகல்	1
திரு. எஸ்.பி.திவார்தன	1
திரு. ஆர்.ஏ.ஐயதிலஸ்	1
திரு. சுமித் அபேசிங்க	1
மொத்தம்	36,071,028

ஒப்பந்தங்களில் பணிப்பாளர்களின் ஈடுபாடு

ஆய்வுக்குட்பட்ட நிதியாண்டில் வங்கியின் எந்தவொரு ஒப்பந்தம் அல்லது எதிர்கால ஒப்பந்தம் சம்பந்தமாக நேரடியாகவோ அல்லது நேரடியற்ற வகையிலோ பணிப்பாளர்கள் எவரும் தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை. 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் பிரகாரம் தொடர்புகள் அல்லது அக்கறை சம்பந்தமான பதிவேடு ஒன்று தற்சமயம் பேணப்பட்டுள்ளது.

பணிப்பாளர்களின் கொடுப்பனவுகளும் ஏனைய நன்மைகளும்

2014 டிசம்பர் 31 இல் முடிவடைந்த நிதி வருடத்திற்கான பணிப்பாளர்கள் கொடுப்பனவு ரூபா 1,518,000 ஆகும்.

கொடுப்பனவு - முக்கிய முகாமைத்துவ அதிகாரிகள்

2014 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டில் முக்கிய முகாமைத்துவ அதிகாரிகளின் கொடுப்பனவாக ரூபா 6,297,500 ஐ வங்கி வழங்கியுள்ளது.

ஒன்றிணைந்த இடர் முகாமைத்துவம்

சுதந்திரமான இடர் முகாமைத்துவ அமைப்பு இல்லாத போதிலும், வங்கியின் இடர் முகாமைத்துவம் சம்பந்தமான நடவடிக்கைகள் முகாமைத்துவ / சபை குழுக்களினால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ சோதனை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட பிரகாரம் உதவிப் பொது முகாமையாளரின் கீழ், ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவ அமைப்பை உருவாக்கவேண்டி 2015 பெப்ரவரி மாதத்தில் வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

ஐந்தொகைக்கு பின்னரான நிகழ்வுகள்

ஐந்தொகைக்குப் பின்னரான நிகழ்வுகள் நிதி அறிக்கைகளில் தெரிவிக்கப்படும்.

கணக்காய்வாளர்களின் மீள் நியமனம்

2013 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான நிதி அறிக்கைகள் SJMS அசோஸியேட்ஸ் நிறுவனத்தினால் கணக்காய்வு செய்யப்பட்டுள்ளன. தங்களை கணக்காய்வாளராக மீள் நியமிக்கும்படி அவர்கள் கேட்டுள்ளனர். கணக்காய்வாளர் கணக்காய்வுக் கட்டணம், ஏனைய செலவுகள் என்ற வகையில் 2014 ஆம் ஆண்டில் SJMS அசோஸியேட்ஸ் நிறுவனத்திற்கு வங்கியினால் கொடுக்கப்பட வேண்டிய தொகை ரூபா 636,862.50 (வரிகள் உட்பட) ஆகும். மேற்குறிப்பிட்ட விடயங்கள் அல்லாமல் வேறு எத்தகைய தொடர்புகளையும் கணக்காய்வாளர்கள் கொண்டிருக்கவில்லை என்பதை பணிப்பாளர்கள் நன்கு தெரிந்துள்ளனர். 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் பிரகாரம் அவர்களின் மீள் நியமனம் சம்பந்தமாக கணக்காய்வு குழுவினரும், வங்கியின் பணிப்பாளர்களும் பரிந்துரை செய்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது தீர்மானம் ஒன்று சமர்ப்பிக்கப்படும்.

சபையின் உத்தரவின் பிரகாரம்

S. Subram

சிரவந்தி இந்திரகுமார்

கம்பனி செயலாளர்

கொழும்பு

2015 மே 28





கணக்காய்வுக் குழு அறிக்கை

இலங்கை பங்குப்பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகம் என்பனவற்றினால் இணைந்து வெளியிடப்பட்ட 2008 ஆம் ஆண்டின் “கூட்டு நிறுவன ஆளுமைக்கான சிறந்த வழிமுறைகள் மற்றும் கூட்டு நிறுவன ஆளுமை பற்றி 2007 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க வங்கிச் சட்ட வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டவாறு” கணக்காய்வுக் குழுவின் சபை அறிக்கை தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சபையின் கணக்காய்வுக் குழு கீழ்க்காணும் பொறுப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நிதி அறிக்கைகள் தயாரிக்கப்படுவதில் சபையின் பொறுப்புக்களைப் பூர்த்தி செய்வதில் உதவுதல், உள்ளகக் கட்டுப்பாட்டு வழிமுறைகள், சட்டங்கள், பிரமாணங்கள், கணக்காய்வு நடவடிக்கைகள், நல்லெண்ண வழிமுறைகள் என்பனவற்றுடன் இணங்கி நடப்பதைக் கண்காணித்தலும் என்பனவே அவையாகும்.

வருடாந்த கணக்காய்வு நடவடிக்கைகள், கணக்காய்வு இலக்குகள், கணக்காய்வின் பின்னரான நடவடிக்கைகள் என்பனவற்றை குழு மீளாய்வு செய்து பரிந்துரை செய்துள்ளது. கணக்காய்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் அனைத்தும் சுதந்திரமாகவும், திட்டவாட்டமாகவும் மேற்கொள்ளப்படுவதும் இதனால் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கைகள், கடன்கள், நிர்வாகம் போன்ற முக்கிய பிரிவுகள் சம்பந்தமான வங்கியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் தாக்கத்தை குழு முக்கியமாக அவதானித்துள்ளதோடு, வங்கியின் ஒழுங்கமைப்புத் தேவைகளுக்கு இவையனைத்தும் இணங்கியிருப்பதையும் நிச்சயித்துள்ளது.

கட்டுப்பாட்டுச் சூழலைப் பாதுகாப்பதற்கும், விரையம், திறமையின்மை, அலட்சியம், தவறுகள், மோசடி நடவடிக்கைகள் என்பனவற்றின் பலனாக ஏற்படும் நட்டங்களுக்கு எதிராக, வங்கியின் சொத்துக்களைப் பாதுகாக்கும் முகாமைத்துவத்தினருக்கு, கட்டுப்பாடு மற்றும் ஆதரவு வழங்கலை அபிவிருத்தி செய்வதற்கான பரிந்துரைகளை இந்தப் பிரிவு வழங்குகிறது.

குழுவின் அமைப்பு

மூன்று நிறைவேற்றுத் தரம் கொண்டிராத பணிப்பாளர்களை கணக்காய்வுக் குழுவுக்கு பணிப்பாளர் சபையினர் நியமித்துள்ளனர். கணக்காய்வுக் குழுவின் அங்கத்தவர்களின் விபரங்கள் வருமாறு:

திரு. எம்.எம்.எம்.மொஜுட் - தலைவர்
(கணக்காய்வுக் குழு)

திரு. எம்.கே.நந்தசிரி - உறுப்பினர்

திருமதி டபிள்யூ.எம்.வீ.வனசிங்க - உறுப்பினர்

ஆய்வுக்குட்பட்ட வருடத்தில் குழு ஒழுங்கான அடிப்படையில் கூட்டங்களை நடத்தியுள்ளது. கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள் பற்றி முன்னறிவித்தல் கொடுக்கப்பட்டதுடன், அவை சம்பந்தமான பத்திரங்களும் முன்கூட்டியே வழங்கப்பட்டன. 2014 ஆம் ஆண்டில் நான்கு கூட்டங்களை குழு நடத்தியுள்ளது. இந்தக் கூட்டங்கள் அனைத்திலும் பொது முகாமையாளர் / பி.நி.அ, CFO, கணக்காய்வுப் பிரிவின் தலைவர், வெளிவாரி கணக்காய்வாளர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.

- இடர் அடிப்படையிலான உள்ளக கணக்காய்வுகளின் முன்னேற்றத்தை குழு மீளாய்வு செய்ததோடு, 2014 ஆம் ஆண்டின் உள்ளகக் கணக்காய்வுத் திட்டத்திற்கு அமைய சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
- வங்கியின் தற்போதைய வழிமுறைகளையும், நடைமுறைகளையும் அவ்வப்போது மீளாய்வு செய்ததோடு, தேவை ஏற்படுமிடத்து மேலதிகக் கட்டுப்பாடுகளையும் தெரிவித்துள்ளது.
- உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டிய உள்ளகக் கணக்காய்வுப் பிரிவினால் குறித்துரைக்கப்பட்ட உயர்மட்ட இடரை மீளாய்வு செய்துள்ளது.
- தரம் மற்றும் கணக்கியல் கொள்கைகள், வழிமுறைகள் என்பனவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து ஆண்டுக்கான நகல் நிதி அறிக்கைகளை மீளாய்வு செய்துள்ளது.

டபிள்யூ.டபிள்யூ.ஆர்.என்.பர்ணாந்து

தலைவர், கணக்காய்வுக் குழு

நியமனம் - 25.02.2015 தொடக்கம்

கொழும்பு.

28 மே, 2015

உடன்பாட்டு அறிக்கை

வங்கியின் ஒழுங்கமைப்புத் தேவைகள் மீறப்படுவதையும், நீக்கப்படுவதையும், வங்கியின் நன்மதிப்புக்கு ஏற்படும் சேதத்தையும் குறைப்பதற்கு அல்லது முற்றாக நீக்குவதற்குத் தேவையான கொள்கைகளையும், வழிமுறைகளையும் அபிவிருத்தி செய்வதற்கென உடன்பாட்டுப் பிரிவு வங்கியில் ஏற்படுத்தப்பட்டது. இந்தக் கொள்கைகளும், சட்டங்களும் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதை நிச்சயிப்பதும் இதன் கடமையாகும். இதன்மூலம் உள்ளூர் ஒழுங்கமைப்புச் சேவைகளும் உள்ளக உடன்பாடுகளும் தார்மிகத் தரங்களும் முழு அளவில் கடைப்பிடிக்கப்படுவது நிச்சயிக்கப்படுகிறது.

ஒழுங்கமைப்பாளரின் நோக்கங்கள் சம்பந்தமான பரஸ்பர விளக்கம் மற்றும் தொடர்பாடல் என்பனவற்றில் அமைந்த ஒழுங்கான தொடர்பையும் சிறந்த உறவுகளையும் ஒழுங்கமைப்பாளருடன் வங்கி பேணி வந்துள்ளது.

ஒழுங்கமைப்புச் சட்டங்கள் மற்றும் உள்ளக உடன்பாட்டுத் தரங்கள் என்பனவற்றுடன் இணைந்துள்ளதா என்பதை மதிப்பீடு செய்வதற்கென பொருத்தமான காலகட்டங்களில் உள்ளகக் கணக்காய்வுத் திணைக்களம் கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. எந்தவொரு இணங்கிப் போகாமையும், உடனடியாக அதற்குத் தீர்வுகாணவென, முகாமைத்துவத்திற்கும் ஊழியர்களுக்கும் அறிவிக்கப்படுகின்றது.

வங்கியின் வர்த்தக நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட சகல புதிய சட்ட மற்றும் ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளும் நன்கு விளங்கிக் கொள்ளப்பட்டு, சட்ட மற்றும் ஏனைய திணைக்களங்களின் உதவியுடன் செயற்படுத்தப்படுகின்றன.

ஆய்வுக்குட்பட்ட நிதியாண்டின் போது கீழ்க்காணும் விடயங்களில் வங்கி உடன்பட்டுள்ளது.

- இலங்கை மத்திய வங்கியினால் கோரப்பட்ட சகல அறிக்கைகளையும் வங்கி சமர்ப்பித்துள்ளது.
- வங்கி சம்பந்தமான மற்றும் ஊழியர்கள் தொடர்பான சகல சட்டபூர்வமான கொடுப்பனவுகளும், வரிகளும் வங்கியினால் செலுத்தப்பட்டுள்ளன அல்லது நிதி அறிக்கையில் அவற்றுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
- 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தினால் விதிக்கப்பட்ட கம்பனிகள் பதிவாளருக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டிய பலதரப்பட்ட அறிக்கைகளும், ஆவணங்களும் உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அத்துடன், மேலே குறிப்பிட்ட கம்பனிகள் சட்டத்தின் ஏனைய சகல சட்டத் தேவைகளுடனும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.
- மேற்பார்வை நடைமுறைக் குழு (பாசல் குழு), இலங்கை மத்திய வங்கி என்பனவற்றின் கீழான மூலதன அளவு மற்றும் வங்கிச் சட்டங்களின் தரங்கள் என்பனவற்றுடன்

உடன்பட்டுள்ளது. தற்போதைய சர்வதேச வழிமுறைகளுக்கு ஏற்ற வகையில் இலங்கை மத்திய வங்கியின் தீர்மானத்திற்கமைய சகல அனுமதிபெற்ற விசேட வங்கிகளினாலும் பேணப்பட வேண்டிய ஆகக் குறைந்த மூலதனத் தொகை பேணப்பட வேண்டும். இது வங்கியின் இடர் அடிப்படையிலான சொத்தின் 10% ஆகக் கருதப்படும். இந்தத் தொகை மூல மூலதனத்தின் 5% இலும் பார்க்கக் குறைவடைய மாட்டாது. 2014 டிசம்பர் 31 ஆம் திகதியில் வங்கியின் மூலதன போதிய அளவு வீதங்கள் வருமாறு: வரிசை 1 க்கு 74.3%, வரிசை 2 க்கு 74.8% இந்த வீதங்கள் அனைத்தும் இலங்கை மத்திய வங்கியினால் தெரிவிக்கப்பட்ட ஆகக்குறைந்த தொகையிலும் பார்க்க மேலானவை.

- ஸ்திரமான வங்கி வழிமுறைகளின் செயற்பாட்டை தொடர்ந்து பேணுவதில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பணத் தூய்மையாக்கல் தவிர்ப்புச் சட்டங்களையும், ஏனைய சட்டங்களையும் வங்கி கடைப்பிடித்துள்ளது. 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க பணத் தூய்மையாக்கல் (PMLA) தவிர்ப்பு போன்ற சட்டங்களை வங்கி கடைப்பிடித்து வந்துள்ளது. 2005 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்கல், அடக்குமுறைச் சட்டம் (CSFTA), 2006 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நிதிப் பரிமாற்றங்கள் அறிவுறுத்தல் சட்டம் (FTRA), மத்திய வங்கியின் நிதி அறிவாற்றல் பிரிவின் (FIU) சட்டங்களும் பிரமாணங்களும் தேவையேற்படும் போது கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளன. இந்தச் சட்டங்களுக்கு உடன்படும் நடவடிக்கையில் ஒரு பகுதியாக கீழ்க்காணும் உள்ளகக் குழுக்களையும் வங்கி கொண்டுள்ளது. இத்தகைய குழுக்களின் விபரங்கள் வருமாறு: கூட்டு நிறுவன முகாமைத்துவக் குழு, ஊழியர் குழு, சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குழு, கொள்வனவுக் குழு, உள்ளக முகாமைத்துவ கடன்வசதிக் குழு, தொழில்நுட்பக் கொள்கை மற்றும் மீளாய்வுக் குழு, பிரசாரம் மற்றும் அபிவிருத்திக் குழு, மனிதவள மற்றும் சம்பளக் குழு என்பனவாகும்.



பி.எஸ்.எதிரிகுரிய

உடன்பாட்டு அதிகாரி

கொழும்பு

2015 மே 28

நிதி அறிக்கைகளைத் தயாரிப்பதில் பணிப்பாளர்களின் பொறுப்பு சம்பந்தமான அறிக்கை

வங்கியின் நிதி அறிக்கைகள் சம்பந்தமான பணிப்பாளர்களின் பொறுப்புக்களை இந்த அறிக்கை தெரிவிக்கிறது. நிதி அறிக்கைகள் தொடர்பான கணக்காய்வாளர்களின் பொறுப்புக்களும், ஆண்டறிக்கையின் 74வது பக்கத்தில் கணக்காய்வாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் ஏற்பாடுகளின் அடிப்படையில் கீழ்க்காணும் விடயங்களின் உண்மையான மற்றும் நீதியான கருத்தைத் தெரிவித்து ஒவ்வொரு நிதியாண்டிற்கும் நிதி அறிக்கைகளை பணிப்பாளர்கள் தயாரிப்பது அவசியமாகும்.

- நிதியாண்டின் இறுதியில் வங்கி நடவடிக்கைகளின் நிலைமையுடன் கீழ்க்காணும் விபரங்களும்
- நிதியாண்டில் வங்கியினது இலாபம் அல்லது நட்டம். இவற்றை பொதுக் கூட்டத்தில் சமர்ப்பிப்பது அவசியமாகும்.

வங்கியின் நிதி அறிக்கைகள் தயாரிக்கப்படுவதற்கு உதவுவதோடு, நிதி நிலைமை சம்பந்தமாக நியாயமான அளவில் வெளிப்படுத்தும் கணக்கியல் பதிவேடுகள் பேணப்படுவதை நிச்சயிப்பது பணிப்பாளர்களின் கடமையாகும்.

2. நிதி அறிக்கைகளைத் தயாரிப்பதில் பணிப்பாளர்கள் கீழ்க்காணும் விடயங்களைப் பூர்த்தி செய்தல் அவசியமாகும்.

- பொருத்தமான கணக்கியல் கொள்கைகளைத் தெரிவுசெய்து, அவற்றைத் தொடர்ச்சியாகக் கடைப்பிடித்தல் (மாறுபட்ட நிலைமை ஏதாவது காணப்பட்டால் அவை தெரிவிக்கப்பட்டு அவற்றிற்கான விளக்கம் வழங்கப்பட வேண்டும்).
- விவேகமான மற்றும் நியாயமான தீர்வுகளையும், மதிப்பீடுகளையும் மேற்கொள்ளல்
- கடைப்பிடிக்கப்பட வேண்டிய சகல கணக்கியல் தரங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டதை நிச்சயித்தல்

3. இந்த நிதியறிக்கைகளைத் தயாரிக்கும்படி, தொடர்ந்து செயற்படும் அடிப்படையை நியாயப்படுத்தவேன அதற்கான போதிய வளங்களை வங்கி கொண்டுள்ளது என்பதை பணிப்பாளர்கள் நிச்சயிப்பது அவசியமாகும்.

4. இவற்றுக்கு மேலதிகமாக, சமர்ப்பிக்கப்பட்ட நிதி அறிக்கைகள் 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் கம்பனிகள் சட்டம் மற்றும் வங்கிச் சட்டம் என்பனவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன என்பதை நிச்சயிப்பதற்கான பொறுப்பு பணிப்பாளர்களுக்கு உண்டு.

5. பணிப்பாளர்கள் திட்டவட்டமான, விரிவான, உள்ளகக் கட்டுப்பாட்டு வழிமுறையைக் கடைப்பிடித்தல் அவசியம். இதில், உள்ளக சோதனைகள், உள்ளகக் கணக்காய்வு, ஒழுங்கான அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான நிதி மற்றும் ஏனைய கட்டுப்பாடுகள், வங்கியின் சொத்துக்களைப் பாதுகாத்தல், பதிவேடுகளின் சரியான தன்மை மற்றும் நம்பகத்தன்மை என்பனவற்றை இயன்றளவு நிச்சயித்தல் என்பன அடங்கும்.

6. கணக்காய்வாளர்கள் தங்களது அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு உதவும் வகையில், தேவையான கணக்காய்வு நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்வதற்கு சகல சந்தர்ப்பங்களையும் வழங்குவது பணிப்பாளர்களின் கடமையாகும்.

மேற்குறிப்பிட்ட இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட சகல பொறுப்புக்களையும் தாங்கள் பூர்த்தி செய்துள்ளோம் என்பது பணிப்பாளர்களின் கருத்தாகும்.

சபையின் உத்தரவின் பிரகாரம்



எஸ்.இந்திரகுமார்

கம்பனி செயலாளர்

கொழும்பு

2015 மே 28

.SJMS.ASSOCIATES
Independent Correspondent Firm to
Deloitte Touche TohmatsuSJMS Associates
Chartered Accountants
No. 11, Castle Lane,
Colombo 04, Sri Lanka.
Tel: + 94(11) 2580409, 2503262
Fax: +94(11) 2582452Restructure & Corporate Recovery
Tel: 5364293, 5444420 Fax: 2504008E-mail: sjmsa@sjmsassociates.com
Website: www.sjmsassociates.lk**சுதந்திரமான உறுதிமொழி அறிக்கை****லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் சபையினருக்கு,****அறிமுகம்**

2014 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் இடம்பெற்ற உள்ளகக் கட்டுப்பாடு சம்பந்தமான பணிப்பாளர் அறிக்கைக்கான (அறிக்கை) உறுதிப்பாட்டை வழங்கும்படி லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் சபையினரால் நாம் நியமிக்கப்பட்டுள்ளோம்.

உள்ளகக் கட்டுப்பாட்டு அறிக்கை சம்பந்தமான முகாமைத்துவத்தினரின் பொறுப்பு

வங்கித்துறைச் சட்டத்தின் (கூட்டிணைப்பு ஆளுமை) 2007 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பணிப்புரையில் (பணிப்புரை) குறித்துரைக்கப்பட்ட பிரகாரம், வங்கியிலுள்ள உள்ளகக் கட்டுப்பாடுகளின் போதிய தன்மை மற்றும் நம்பகத்தன்மை என்பனவற்றுக்கு முகாமைத்துவமே பொறுப்பாகும். பணிப்புரையின் பந்தி இல.3(8)(ii)(b) உட்பட்ட வகையில் அறிக்கையொன்றைத் தயாரித்துச் சமர்ப்பிக்கும்படி நாம் கோரப்பட்டுள்ளோம்.

SLSAE 3050 உடனான எமது பொறுப்புக்களும் இணக்கப்பாடும்

பூர்த்தி செய்யப்பட்ட வேலையின் அடிப்படையில் அறிக்கையொன்றை சபைக்குச் சமர்ப்பிப்பது எமது பொறுப்பாகும். இலங்கை ஈடுபாட்டின் உறுதிப்பாடு 3050 இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட தரம் - உள்ளகக் கட்டுப்பாடு சம்பந்தமான பணிப்பாளர் அறிக்கையின் வங்கிகளுக்கான உறுதிப்பாட்டு அறிக்கை (SLSAE 3050) என்பனவற்றின் அடிப்படையில் நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

பூர்த்தி செய்யப்பட்ட வேலைகளின் தொகுப்பு

சம்பந்தப்பட்ட அறிக்கை, பணிப்பாளர்களினால் அல்லது பணிப்பாளர்களுக்கென தயாரிக்கப்பட்ட ஆவணங்களினால் ஆதாரமளிக்கப்பட்டுள்ளதா என்பதை மதிப்பீடு செய்யவென நாம் நடவடிக்கை மேற்கொண்டோம். அத்துடன், வங்கியின் நிதித்துறை அறிக்கை சம்பந்தமான உள்ளகக் கட்டுப்பாட்டு வழிமுறையை மீளாய்வு செய்வதில் பணிப்பாளர்கள் கடைப்பிடித்த வழிமுறைகளும், பொருத்தமான முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளனவா என்பதையும் நாம் மதிப்பீடு செய்துள்ளோம்.

கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகள், வங்கி ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் என்ற வகையிலேயே மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. பணிப்பாளர் சபையினரால் கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகளுக்கு ஆதரவளிக்கும் மாதிரி அடிப்படை ஆவணப்படுத்தல் இருந்ததா என்பதையிடும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

SLSAE 3050 இன் அடிப்படையில் சகல இடங்களையும், கட்டுப்பாடுகளையும் குறிப்பிட்ட அறிக்கை ஈடு செய்கிறதா என்பது பற்றி நாம் ஆலோசனை மேற்கொள்ளவோ அல்லது வங்கியின் இடர் மற்றும் கட்டுப்பாட்டு வழிமுறைகளின் தாக்கம் சம்பந்தமாக கருத்தொன்றை வெளிப்படுத்தவோ அவசியமில்லை. ஆண்டறிக்கையில் வெளியிடப்பட்ட எந்தவொரு முக்கியமான பிரச்சினைகளினதும், எந்தவொரு முக்கியமான பிரச்சினை சம்பந்தமாகவும், உள்ளகக் கட்டுப்பாட்டு அம்சங்கள் பற்றி நடவடிக்கை மேற்கொள்வதென தெரிவிக்கப்பட்ட வழிமுறைகளையிடும் நாம் ஆராய்வதும் அவசியமற்றதாகியுள்ளது.

நிறைவாக

நடைமுறைக்கிடப்பட்ட வழிமுறைகளின் அடிப்படையில் வங்கியின் நிதித்துறை சம்பந்தமான அறிக்கையின் உள்ளகக் கட்டுப்பாட்டு வழிமுறையினது வடிவமைப்பு மற்றும் தாக்கம் என்பனவற்றை மீளாய்வு செய்வதற்கு பணிப்பாளர் சபையினர் கடைப்பிடித்த வழிமுறைகளுடன் ஆண்டறிக்கையில் இணைக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட அறிக்கை இணங்கிடுக்கவில்லை என நாம் நம்புவதற்கு ஆதாரமாக எந்தவொரு விடயமும் எமது கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை.

**SJMS அசோஸியேட்ஸ்**

பட்டயக் கணக்காளர்கள்

கொழும்பு

2015 மே 28

P.E.A. Jayewickreme, M. B. Ismail, Ms. A. M. J. Patrick, Ms. S. L. Jayasuriya, D. S. W. Andradi,
G. J. David, Ms. F. M. Marikkar, Ms. M. S. J. Henry, Ms. A. U. M. Keppetipola, R. H. M. Minfaz, Ms. S. Y. Kodagoda

வங்கியின் உள்ளகக் கட்டுப்பாட்டு வழிமுறை சம்பந்தமான பணிப்பாளர்களின் அறிக்கை

பொறுப்பு

2007 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் பிரிவு 3(8)(II)(ஆ) பணிப்புரைக்கு அமைய, பணிப்பாளர் சபையினர் உள்ளகக் கட்டுப்பாடு சம்பந்தமாக இந்த அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்.

வங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் உள்ளகக் கட்டுப்பாட்டு வழிமுறையின் போதிய நிலைமைக்கும், செயற்பாட்டின் திறமைக்கும் பணிப்பாளர்கள் சபை ("சபை") பொறுப்பாகவுள்ளது. எவ்வாறாயினும், செயலிழப்பின் இடரை இல்லாதொழிப்பதற்குப் பதிலாக, இடர் அமைப்பிலுள்ள இடர்களின் முக்கிய பிரிவுகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைமைக்குட்பட நிர்வகிக்கும் வகையில் இத்தகைய வழிமுறை தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, நிதித் தகவல்கள், பதிவேடுகள் மற்றும் முகாமைத்துவம் என்பனவற்றின் தவறான அறிக்கை அல்லது நிதித்துறை நடடம் அல்லது மேசடி என்பனவற்றுக்கு எதிராக நியாயமான உறுதிப்பாட்டை, உள்ளகக் கட்டுப்பாடுகள் வழிமுறை வழங்க முடியும். முழு அளவிலான உறுதியை இவை வழங்க மாட்டா.

வங்கி எதிர்நோக்கியுள்ள முக்கியமான இடர்களை முகாமைத்துவப்படுத்துவதில் அவற்றை இனங்கண்டு, மதிப்பீடு செய்து, நிர்வகிப்பதற்கான வழிமுறை ஒன்றை சபை உருவாக்கியுள்ளது. இந்த வழிமுறையில் ஒழுங்கமைப்பு வழிகாட்டிகள் அல்லது வர்த்தக நடவடிக்கைகள் என்பனவற்றில் மாற்றங்கள் ஏற்படும் போது, உள்ளகக் கட்டுப்பாட்டை மேம்படுத்துவதும் இதில் அடங்கும். உள்ளகக் கட்டுப்பாட்டு வழிமுறையின் மதிப்பீடு என்ற கொள்கையைக் கருத்திற்கொண்டு, அதனை சபை மதிப்பீடு செய்துள்ளது.

எதிர்நோக்கப்பட்ட இடர்களை இனங்கண்டு, மதிப்பீடு செய்தலின் மூலம், இத்தகைய இடர்களைக் குறைக்கவும், கட்டுப்படுத்தவும் தேவையான பொருத்தமான உள்ளகக் கட்டுப்பாடுகளை நடைமுறைக்கிடுவதில் முகாமைத்துவம் சபைக்கு உதவுகிறது.

வெளிவாரி காரணங்களின் அடிப்படையிலும், பொதுவாகவும், நிதி அறிக்கைகளைத் தயாரிப்பதில், நம்பகத்தன்மையை நியாயமான அளவில் உறுதிப்படுத்தவேண்டி உள்ளகக் கட்டுப்பாட்டு வழிமுறை சக்திவாய்ந்ததாகவும், போதியதாகவும் உள்ளது என்பது சபையின் கருத்தாகும். சம்பந்தப்பட்ட கணக்கியல் கொள்கைகள் மற்றும் ஒழுங்கமைப்புத் தேவைகள் என்பனவற்றுக்கு உட்பட்ட வகையிலும் இது அமைந்துள்ளது.

முக்கிய உள்ளகக் கட்டுப்பாட்டு வழிமுறைகள்

நிதி நிலைமையை அறிக்கையிடல் தொடர்பில் உள்ளகக் கட்டுப்பாட்டு வழிமுறையின் போதிய தன்மை மற்றும் நேர்மை என்பனவற்றை மீளாய்வு செய்வதில் இடம்பெறும் முக்கிய வழிமுறைகள் வருமாறு:

- வங்கியின் நாளாந்த நடவடிக்கைகளில் திறமையையும், வங்கியின் நடவடிக்கைகள் கூட்டிணைப்பு நோக்கங்களுக்கும் வழிமுறைகளுக்கும் உட்பட்ட வகையில் அமைந்துள்ளதையும் நிச்சயிக்கவும், வருடாந்த வரவு செலவுத் திட்டம் மற்றும் கொள்கைகள், அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகப் பணிப்புரைகள் என்பனவற்றின் திறமையை நிச்சயிக்கவேண்டி சபைக்கு உதவி வழங்கும் விதத்தில் பலதரப்பட்ட குழுக்கள் சபையினால் நியமிக்கப்பட்டுள்ளன.

- கொள்கைகள், வழிமுறைகள் என்பனவற்றின் இணக்கப்பாடு சம்பந்தமாகவும், உள்ளகக் கட்டுப்பாட்டு வழிமுறைகளின் வினைப்பயன் பற்றியும், மாதிரிகளும் சுற்றுவட்ட வழிமுறைகளும் உபயோகிக்கப்பட்டு, இணக்கமற்ற முக்கிய நடவடிக்கைகள் பற்றி கவனம் செலுத்தப்பட்டு, வங்கியின் உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு சோதனைகளை மேற்கொண்டுள்ளது. சுதந்திரமான நோக்கத்தை நிறைவேற்றக்கூடிய அறிக்கையைத் தயாரிக்கவேண்டி சகல பிரிவுகளிலும், கிளைகளிலும் கணக்காய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மதிப்பிடப்பட்ட இடரின் மட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கையின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டது. வருடாந்த கணக்காய்வுத் திட்டம், சபை கணக்காய்வுக் குழுவினால் மீளாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. உள்ளகக் கணக்காய்வுப் பிரிவின் அறிக்கைகள் சபை கணக்காய்வுக் குழுவின் கூட்டங்களின் போது மீளாய்வுக்கென சமர்ப்பிக்கப்பட்டன.

- உள்ளகக் கணக்காய்வுப் பிரிவினாலும், ஒழுங்கமைப்பு அதிகார மற்றும் முகாமைத்துவ அமைப்புகளினாலும் இனங்காணப்பட்ட உள்ளகக் கட்டுப்பாட்டு விடயங்களை வங்கியின் உள்ளகக் கணக்காய்வுக் குழு மீளாய்வு செய்வதோடு, உள்ளகக் கட்டுப்பாட்டு வழிமுறைகளின் போதிய தன்மை, வினைத்திறன் என்பனவற்றை மதிப்பீடு செய்கிறது. மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வுகளின் தரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, உள்ளகக் கணக்காய்வு வழிமுறைகளும் மீளாய்வு செய்யப்படுகின்றன. கணக்காய்வுக் குழுக் கூட்டங்களின் அறிக்கைகள் வங்கியின் பணிப்பாளர் சபைக்கு ஒழுங்கான அடிப்படையில் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்த வழிமுறைகளின் வினைத்திறன் மற்றும் வடிவமைப்பு என்பனவற்றின் பொருத்தம் சம்பந்தமாக கணக்காய்வு வழிமுறைகளின் போது உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு சோதனைகளை மேற்கொள்கிறது.

- அவசியம் எனக் கருதப்பட்ட சமயங்களில், தத்தமது பிரிவுகளில் செயற்திறனையும், வினைத்திறனையும் அதிகரிக்கவேண்டி, உள்ளகக் கட்டுப்பாட்டு வழிமுறைகளில் அவசியமான திருத்தங்களை சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் வழங்குகின்றனர். நடடங்கள், மற்றும் முகாமைத்துவத்தினர் மத்தியில் கருத்து வேறுபாடுகள் என்பனவற்றுக்குக் காரணமாகவுள்ள தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான வழிமுறைகளும், நடைமுறைகளும் உள்ளகக் கணக்காய்வாளர்களினால் சபை கணக்காய்வுக் குழுவுக்கு அறிவிக்கப்படுகின்றன.

- வங்கியின் நிதி அறிக்கைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் வழிமுறைகள் இனங்காணப்பட்டு, தவறுகள் ஏற்படக்கூடிய பாதிக்கப்படும் பிரிவுகளை இனங்காணவேண்டி மேற்குறிப்பிடப்பட்ட வழிமுறைகளுக்கான அட்டவணைகள் உபயோகிக்கப்பட்டுள்ளன. இத்தகைய தவறுகளை இனங்கண்டு அவை ஏற்படுவதைத் தடுக்கவேண்டி கட்டுப்பாடுகளும் அறிமுகம் செய்யப்பட்டன. நிதி அறிக்கைகளைத் தயாரிப்பதிலும், நிதித்துறை நடவடிக்கைகளை அறிவிப்பதிலும் ஏற்படும் நம்பகத்தன்மை சம்பந்தமாக நியாயமான உறுதிப்பாட்டை முகாமைத்துவத்தினருக்கு வழங்குவதில் இந்த வழிமுறைகள் பேருதவியாக அமைந்தன.

உறுதிப்படுத்தல்

வங்கியின் நிதித்துறை அறிக்கை வழிமுறைகள் நிதித்துறை அறிக்கையின் நம்பகத்தன்மை சம்பந்தமாக நியாயமான உறுதிப்பாட்டை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை மேற்குறிப்பிட்ட வழிமுறைகளின் அடிப்படையில் வங்கி உறுதிப்படுத்துகின்றது. வெளிவாரி காரணங்களுக்கான நிதி அறிக்கைகளின் தயாரிப்புக்கள், இலங்கை கணக்கியல் தரங்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்கமைப்புத் தேவைகள் என்பனவற்றிற்கு இணங்கிய வகையில் இடம்பெற்றுள்ளன.

அறிக்கையின் மீளாய்வு - வெளிவாரிக் கணக்காய்வாளர்களினால் வழங்கப்பட்டது

2014 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான வங்கியின் ஆண்டறிக்கையில் இடம்பெற்ற உள்ளகக் கட்டுப்பாடு சம்பந்தமான பணிப்பாளர்களின் அறிக்கையை வெளிவாரி கணக்காய்வாளர்கள் மீளாய்வு செய்துள்ளனர். வங்கியின் உள்ளகக் கட்டுப்பாட்டு வழிமுறைகளின் வடிவமைப்பு மற்றும் சக்திவளம் என்பனவற்றின் மீளாய்வில் சபையினால் கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகள் சம்பந்தமான தங்களது விளக்கத்தோடு இந்த அறிக்கை ஒவ்வாது இருப்பதாக தாங்கள் நம்பக்கூடிய எந்தவொரு விடயமும் தங்களது கவனத்திற்கு வரவில்லை என்பதையும் அறிவித்துள்ளனர்.

சபையின் உத்தரவின் பிரகாரம்

கே.எச்.எல்.குணவர்தன
தலைவர்

எஸ்.இந்திரகுமார்
கம்பனிச் செயலாளர்

டபிள்யூ.டபிள்யூ.ஆர்.என்.பெர்னாண்டோ
பணிப்பாளர்

தலைவர் - சபையின் கணக்காய்வுக் குழு

2015 மே 28

சுதந்திரமான கணக்காய்வாளர் அறிக்கை

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் பங்குதாரர்களுக்கு

நிதி அறிக்கை மீதான விபர அறிவிப்பு

2014 டிசம்பர் 31 ஆம் திகதியன்று, வங்கியின் நிதி நிலைமை சம்பந்தமான அறிக்கை, மொத்த வருமானம் சம்பந்தமான அறிக்கை, பங்குப் பரிமாற்றம் பற்றிய அறிக்கை, முடிவடைந்த வருடத்தின் காசுப்பாய்ச்சல், முக்கிய கணக்காய்வுக் கொள்கைகளின் தொகுப்பு மற்றும் ஏனைய விளக்கமளிக்கும் தகவல்கள் என்பன அடங்கிய லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் ("வங்கி") நிதி அறிக்கைகளை நாம் கணக்காய்வு செய்துள்ளோம்.

நிதி அறிக்கைகள் சம்பந்தமான வங்கியின் சபையின் பொறுப்பு

பணிப்பாளர் சபை ("சபை") என்பது, மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாகப் பொருள் ரீதியான பொய்யான தகவல்கள் அற்ற, நிதி அறிக்கைகள் தயாரிக்கப்படுவதற்கு அவசியமானவை என சபை தீர்மானிக்கும் உள்ளகக் கட்டுப்பாடுகளுக்கும் இலங்கை கணக்கியல் தரங்களுக்கு அமைய உண்மையான, நீதியின் அடிப்படையிலான நிலைப்பாட்டை வழங்கும் இந்த நிதி அறிக்கைகளின் தயாரிப்பிற்குப் பொறுப்பாகவுள்ளது.

கணக்காய்வாளரின் பொறுப்புகள்

இந்த நிதி அறிக்கைகள் சம்பந்தமாக, எமது கணக்காய்வின் அடிப்படையில், அபிப்பிராயம் ஒன்றை வெளியிடுவது எமது பொறுப்பாகும். இலங்கை கணக்கியல் தரங்களுக்கு அமைய நாம் கணக்காய்வை மேற்கொண்டோம். தார்மிக அடிப்படையிலான தேவைகளுக்கு நாம் இணங்கிப் போவதையும், பொருள் ரீதியாகப் பொய்யான அறிக்கைகள் அற்ற வகையில் இந்த நிதி அறிக்கைகள் உள்ளனவா என்பதையிட்டு நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்ளவுமே கணக்காய்வைத் திட்டமிட்டு நாம் மேற்கொண்டோம்.

நிதி அறிக்கைகளில் தெரிவிக்கப்படும் தொகைகள் மற்றும் வெளிப்பாடுகள் சம்பந்தமாக கணக்காய்வு ஆதாரங்களைப் பெறுவதற்காகவே கணக்காய்வு மேற்கொள்ளப்படுகிறது. கணக்காய்வாளரின் தீர்மானத்தின் அடிப்படையில், தெரிவு செய்யப்படும் வழிமுறைகள் அமைந்திருக்கும். மோசடி, தவறுகள் காரணமாகவேனும், நிதிப் பிரகடனத்தில் ஏற்படக்கூடிய பொருள் ரீதியான தவறான கூற்றுக்களினால் விளையக்கூடிய இடர்களின் மதிப்பீட்டையும் இது உள்ளடக்கும். இடர் மதிப்பீடுகளை மேற்கொள்ளும் சமயத்தில், நிறுவனத்தின் உள்ளகக் கட்டுப்பாட்டின் விளைப்பயன் சம்பந்தமாகக் கருத்தொன்றை வெளியிடுவதற்குப் பதிலாக, விபரங்களைத் தருகின்ற பொருத்தமான கணக்காய்வு வழிமுறைகளை வடிவமைப்பதற்கென உண்மையான மற்றும் நீதியான விபரங்களைத் தருகின்ற நிதி அறிக்கைகளின் தயாரிப்பிற்கு அவசியமான உள்ளகக் கட்டுப்பாட்டு வழிமுறைகளை கணக்காய்வாளர் தெரிவு செய்கின்றார். உபயோகிக்கப்பட்ட கணக்கியல் கொள்கைகளின் பொருத்தமான தன்மையை மதிப்பீடு செய்தல், சபையினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கியல் மதிப்பீடுகளின் நியாயமான தன்மை, நிதி அறிக்கைகளின் மொத்த தயாரிப்பின் மதிப்பீடு என்பனவும் கணக்காய்வில் அடங்கும்.

கணக்காய்வு சம்பந்தமான எமது கருத்துக்களை வெளியிடுவதில் நாம் பெற்றுக்கொண்ட கணக்காய்வு ஆதாரங்கள் போதியதாக உள்ளன என்பது எமது நம்பிக்கையாகும்.

எமது கருத்து

எமது கணக்காய்வின் அடிப்படையில் நாம் பெற்றுக்கொண்ட அபிப்பிராயம், இலங்கை கணக்கியல் தரங்களுக்கு உட்பட்ட வகையில், 2014 டிசம்பர் 31 ஆம் திகதியன்று வங்கியின் நிதி நிலைமை சம்பந்தமாக உண்மையான மற்றும் நீதியான நிலைப்பாட்டையும், அதன் நிதிச் செயற்பாட்டையும் முடிவடைந்த வருடத்திற்கான காசுப்பாய்ச்சலையும் நிதி அறிக்கைகள் வெளியிடுகின்றன என்பதாகும்.

ஏனைய சட்ட மற்றும் ஒழுங்கமைப்புத் தேவைகள் பற்றிய அறிக்கை

2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் 163(2) ஆம் பிரிவினால் கோரப்பட்ட பிரகாரம் நாம் கீழ்க்காணும் விடயங்களை வெளியிடுகின்றோம்.

(அ) கணக்காய்வு பற்றிய கருத்தின் அடிப்படை அம்சமும், எல்லைகள் மற்றும் கட்டுப்பாடுகளும் மேலே தெரிவிக்கப்பட்ட வகையில் அமைந்துள்ளன

(ஆ) எமது கருத்தின் அடிப்படையில்

- கணக்காய்வுக்குத் தேவையான சகல தகவல்களையும், விளக்கங்களையும் நாம் பெற்றுள்ளோம். எமது கணக்காய்வின் வெளிப்பாட்டின் மூலம் வங்கியினால் சரியான கணக்கியல் பதிவேடுகள் பேணப்பட்டுள்ளன.
- வங்கியின் நிதி அறிக்கைகள், கம்பனிகள் சட்டத்தின் 151 ஆவது பிரிவில் தெரிவிக்கப்பட்ட தேவைகளுக்கு இணங்கியுள்ளன என்பதையும் நாம் தெரிவிக்க விரும்புகின்றோம்.



SJMS அசோஸியேட்ஸ்

பட்டயக் கணக்காளர்கள்

2015 மே 28

விரிவான வருமான அறிக்கை

2014 டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான

	குறிப்பு	2014 ரூபா	2013 ரூபா
வட்டி வருமானம்		606,956,903	714,303,873
வட்டி செலவினம்		(64,212,992)	(63,958,036)
தேறிய வட்டி வருமானம்	4	542,743,911	650,345,837
கட்டணமும் தரகுப்பண வருமானமும்	5	1,239,768	1,464,589
ஏனைய செயற்படு வருமானம் (தேறியது)	6	2,527,214	41,262,358
மொத்த செயற்படு வருமானம்		546,510,893	693,072,785
நிதிச் சொத்துக்கள் மதிப்பிறக்கம்		(53,305,301)	(47,592,532)
தேறிய செயற்படு வருமானம்		493,205,592	645,480,253
ஆளணி செலவினம்	7	(129,269,722)	(102,818,798)
சுற்றுப்புறம், உபகரணம் மற்றும் ஸ்தாபகச் செலவினம்		(115,106,326)	(112,568,437)
ஏனைய செயற்படு செலவினம்		(27,227,656)	(10,513,597)
வருமான வரி நிதிச் சேவைகள் மீதான வற் வரி ஆகியவற்றிற்கு முந்திய வருமானம்		221,601,888	419,579,421
நிதிச் சேவைகள் மீதான வற் வரி		(36,043,149)	(48,334,015)
வருமான வரிக்கு முந்திய இலாபம்	8	185,558,739	371,245,406
வருமான வரி செலவினம்	9	(6,903,018)	(25,357,338)
ஆண்டுக்கான இலாபம்		178,655,721	345,888,068
ஏனைய விரிவான இலாபம்		-	-
ஆண்டுக்கான மொத்த விரிவான இலாபம்		178,655,721	345,888,068
ஒரு பங்கிற்கான சம்பாத்தியம் - அடிப்படை	10	4.95	9.59

கணக்கியல் கொள்கைகளும் 01 லிருந்து 34 வரையிலான குறிப்புக்களும் நிதி அறிக்கையின் ஒரு அங்கமாகும்.

நிதி நிலைமை அறிக்கை

2014 டிசம்பர் 31 இல் உள்ளவாறு

	குறிப்பு	2014 ரூபா	2013 ரூபா
சொத்துக்கள்			
காசம் காசுக்குச் சமமானவையும்	12	32,151,146	56,630,028
நிதிச் சொத்துக்கள் - முதிர்வு வரை	13	138,641,769	137,931,644
REPO இல் முதலீடு	14	2,123,030,403	2,225,603,132
நிலையான வைப்புக்களில் முதலீடு	15	3,342,355,647	3,135,679,291
தெரிவிக்கப்படாத கடன் பத்திரங்களில் முதலீடு	16	2,229,919	2,229,919
வாடிக்கையாளரின் கடன்களும் பெறுகைகளும்	17	2,068,900,402	1,812,262,410
திடமற்ற சொத்துக்கள்	18	1,714,626	4,178,909
சொத்துக்களும் உபகரணங்களும்	19	90,269,146	89,943,262
ஏனைய சொத்துக்கள்	20	111,640,688	128,948,220
கிளைகளில் இருந்து வரவேண்டியவை	22	3,420,514	-
மொத்தச் சொத்துக்கள்		7,914,354,260	7,593,406,815
பொறுப்புக்கள்			
வாடிக்கையாளர்களின் வைப்புக்கள்	21	379,546,648	228,721,709
கிளைகளுக்குச் சேரவேண்டியவை	22	-	7,623,865
மீள் நிதி கடன்கள்	23	2,637,545,570	2,610,661,277
ஏனைய பொறுப்புக்கள்	24	227,978,507	220,409,897
ஓய்வூதிய நன்மைகள் கட்டப்பட்டு	25	7,706,508	6,997,733
மொத்தப் பொறுப்புக்கள்		3,252,777,233	3,074,414,481
பங்குதாரர் நிதியம்			
அறிவிக்கப்பட்ட மூலதனம்	26	3,671,972,223	3,671,972,223
சட்டபூர்வ ஒதுக்கீட்டு நிதியம்	27	51,295,229	42,362,443
முதலீட்டு நிதியம்	28	-	101,156,084
பிடித்து வைக்கப்பட்ட சம்பாத்தியங்கள்		938,309,575	703,501,585
பங்குதாரர் மொத்த நிதியம்		4,661,577,027	4,518,992,335
மொத்தப் பொறுப்புக்களும் பங்கு நிதியும்		7,914,354,260	7,593,406,815
வாக்களிப்புக்களும் அவசர செலவுகளும்	30	22,423,067	16,368,593

2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், நிதி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று நான் இத்தால் உறுதியளிக்கின்றேன்.

பிரதம நிதித்துறை அதிகாரி

இந்த நிதி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படுவதற்கு பணிப்பாளர் சபையே பொறுப்பானதாகும். பணிப்பாளர் சபையினருக்காகவும், பணிப்பாளர் சபையினரின் சார்பிலும் 2015 மே 28 இல் கைச்சாத்திடப்பட்டது.

தலைவர்

பணிப்பாளர் நாயகம்

பொது முகாமையாளர்/பிநிஅ

கணக்கியற் கொள்கைகளும் 01 லிருந்து 34 வரையிலான குறிப்புக்களும் நிதி அறிக்கையின் ஒரு அங்கமாகும்.

பங்குகளின் மாற்றம் பற்றிய அறிக்கை

2014 டிசம்பர் 31 இல் உள்ளவாறு

	அறிவித்த மூலதனம்	ஒதுக்கிய நிதியம்	முதலீட்டு நிதியக் கணக்கு	பிடித்து வைக்கப்பட்ட சம்பாத்தியம்	மொத்தம்
2012 டிசம்பர் 31 இல் நிலுவை	3,671,972,223	25,068,040	69,775,757	442,359,274	4,209,175,294
ஆண்டுக்கான இலாபம்	-	-	-	345,888,068	345,888,068
ஆண்டுக்கான ஏனைய விரிவான இலாபங்கள்	-	-	-	-	-
ஆண்டின் மாற்றங்கள்	-	17,294,403	31,380,327	(48,674,730)	-
வழங்கிய பங்குலாபம்	-	-	-	(36,071,028)	(36,071,028)
2013 டிசம்பர் 31 இல் நிலுவை	3,671,972,223	42,362,443	101,156,084	703,501,585	4,518,992,334
ஆண்டுக்கான இலாபம்	-	-	-	178,655,721	178,655,721
ஆண்டின் மாற்றங்கள்	-	8,932,786	19,279,197	(28,211,983)	-
பிடித்து வைக்கப்பட்ட வருமானங்களுக்கு மாற்றம்	-	-	(120,435,281)	120,435,281	-
வழங்கிய பங்குலாபம்	-	-	-	(36,071,028)	(36,071,028)
2014 டிசம்பர் 31 இல் நிலுவை	3,671,972,223	51,295,229	-	938,309,575	4,661,577,027

1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் 20 (1) மற்றும் (2) பிரிவின் தேவைகளை ஒதுக்கிய நிதியம் பிரதிநித்துவம் செய்கிறது.

ஆண்டிற்கான பெறுமதி சேர்க்கப்பட்ட வரிக் கொடுப்பனவுக்கென கணக்கிடப்பட்ட இலாபத்தின் 8% மும், வருமான வரி கொடுப்பனவுக்கென கணக்கிடப்பட்ட வரிக்கு முந்திய இலாபத்தில் 5% மும் முதலீட்டு நிதியக் கணக்கில் அடங்கியுள்ளன.

இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட முதலீட்டு நிதியக் கணக்கின் (IFA) நடவடிக்கைகள் சம்பந்தமான வழிகாட்டி நெறிகளின் அடிப்படையில் IFA யின் நடவடிக்கைகள் 2014 ஓக்டோபர் 01 ஆம் திகதியிலிருந்து முடிவுக்கு வந்துள்ளன. இதற்கமைய IFA இல் உள்ள நிலுவைத் தொகையை பங்குகளின் மாற்றங்கள் சம்பந்தமான அறிக்கை மூலம் பிடித்து வைக்கப்பட்ட வருமானக் கணக்கிற்கு நிறுவனம் மாற்றியுள்ளது.

கணக்கியற் கொள்கைகளும் 01 லிருந்து 34 வரையிலான குறிப்புக்களும் நிதி அறிக்கையின் ஒரு அங்கமாகும்.

காசுப் பாய்ச்சல் அறிக்கை

2014 டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான

	2014 ரூபா.	2013 ரூபா.
செயற்பாட்டு நடவடிக்கைகள் மூலம் காசுப்பாய்ச்சல்		
வரிக்கு முந்திய இலாபம்	185,558,739	371,245,406
சீராக்கல்கள் :		
வரிக்கு முந்திய இலாபத்தில் இடம்பெற்ற காசற்ற கொடுப்பனவுகள் (A)	70,423,328	65,034,992
செயற்படு சொத்துக்களில் மாற்றம் (B)	(388,897,229)	(646,663,705)
செயற்படு பொறுப்புக்களில் மாற்றம் (C)	200,672,145	277,508,006
பங்குலாப வருமானம்	(488,400)	(244,200)
நலன்புரித் திட்டங்களுக்கான பங்களிப்பு	(491,225)	(346,050)
செலுத்திய வரி	(41,893,983)	(2,339,158)
செயற்படு நடவடிக்கைகளிலிருந்து பெறப்பட்ட (உபயோகிக்கப்பட்ட) தேறிய காசு	24,883,375	64,195,291
முதலீட்டு நடவடிக்கைகளின் காசுப்பாய்ச்சல்		
ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் கொள்வனவு	(13,779,629)	(6,737,770)
முதலீடுகளிலிருந்து பெற்ற பங்குலாபம்	488,400	244,200
முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்து பெறப்பட்ட (உபயோகிக்கப்பட்ட) தேறிய காசு	(13,291,229)	(6,493,570)
நிதி நடவடிக்கைகள் காசுப்பாய்ச்சல்		
மூல நிறுவன உரிமையாளருக்கு வழங்கப்பட்ட பங்குலாபம்	(36,071,028)	(36,071,028)
நிதி நடவடிக்கைகளில் (உபயோகிக்கப்பட்ட) தேறிய காசு	(36,071,028)	(36,071,028)
காசு மற்றும் காசுக்குச் சமமானவற்றில் தேறிய அதிகரிப்பு / (குறைவு)	(24,478,882)	21,630,693
ஆண்டின் ஆரம்பத்தில் காசுக் காசுக்குச் சமமானவையும்	56,630,028	34,999,335
ஆண்டின் முடிவில் காசுக் காசுக்குச் சமமானவையும் (D)	32,151,146	56,630,028
(A) வரிக்கு முந்திய இலாபத்தில் சேர்க்கப்பட்ட காசற்ற பொருட்கள்		
ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்களுக்கான தேய்மானம்	13,453,744	13,291,851
தொட்டுணர முடியாச் சொத்துக்களின் பெறுமதி தீர்ப்பு	2,464,283	2,443,271
கடன்கள் மற்றும் முற்பணங்களின் மதிப்பிற்க்கம்	53,305,301	47,592,532
நலன்புரித் திட்டங்களுக்கான கட்டணங்கள்	1,200,000	1,200,000
PPE விற்பனையில் நடட்டம்	-	507,338
	70,423,328	65,034,992

	2014 ரூபா	2013 ரூபா
2014 டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான		
(B) செயற்படு சொத்துக்களில் மாற்றம்		
நியாயமான பெறுமதியிலுள்ள கடன் பத்திரங்கள், திறைசேரி உண்டியல்கள், பிணைப் பத்திரங்கள், சாதாரண பங்குகள் ஆகியவற்றின் நிகர அதிகரிப்பு	(104,813,752)	(662,773,170)
குத்தகையில் தேறிய அதிகரிப்பு	(111,620,126)	(2,357,637)
வாடிக்கையாளர் கடன்கள் முற்பணங்களில் தேறிய அதிகரிப்பு / (குறைவு)	(198,323,169)	74,693,072
கிளைகளில் இருந்து வரவேண்டியவை	(3,420,514)	-
முற்கொடுப்பனவுகள், திரண்ட வருமானத்தில் மாற்றம்	29,280,331	(56,225,970)
	(388,897,229)	(646,663,705)
(C) செயற்படு பொறுப்புக்களில் மாற்றம்		
வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கிகளின் வைப்புப்பணம், வழங்கப்பட்ட கடன்பத்திரங்களில் மாற்றம்	177,709,233	272,229,463
கிளைகளுக்குச் சேர வேண்டியவை	(7,623,865)	7,623,865
திரண்ட மற்றும் பின்தள்ளிய வருமானங்களில் மாற்றம்	30,586,777	(2,345,322)
	200,672,145	277,508,006
(D) காசும் காசுக்கு சமமானவற்றையும் ஒருமைப்படுத்தல்		
கையிருப்பிலுள்ள காசு	11,918,566	14,975,425
வங்கிகளில் நிலுவைத் தொகை	20,232,580	41,654,603
	32,151,146	56,630,028

கணக்கியற் கொள்கைகளும் 01 லிருந்து 34 வரையிலான குறிப்புக்களும் நிதி அறிக்கையின் ஒரு அங்கமாகும்.

முக்கியமான கணக்கியல் கொள்கைகளின் தொகுப்பு

2014 டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான

1. கூட்டு நிறுவனத் தகவல்

1.1 பொது

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி என்பது, 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட அரசு உடமையான, அனுமதி பெற்ற விசேட வங்கியாகும். ("வங்கி") இந்த வங்கி, வரையறுக்கப்பட்ட பொதுப் பொறுப்புக்களைக் கொண்டு இலங்கையில் செயற்பட்டு வருகின்றது. அதன் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் நுகேகொடை, நாவல வீதி, 80 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ளது.

1.2 முக்கிய நடவடிக்கைகளும் செயற்பாடுகளின் விதமும்

சேமிப்புக் கணக்கு, தவணை வைப்புகள், திட்டங்களுக்கான நிதியுதவி, குத்தகை மற்றும் அடகு நடவடிக்கைகள், குறுகியகால செயற்படு மூலதனத் தேவைகள் என்பனவற்றைப் பூர்த்தி செய்வது உட்பட பலதரப்பட்ட நிதித்துறைச் சேவைகளை வங்கி வழங்கி வருகிறது.

1.3 நிதி அறிக்கைகள் வழங்கலுக்கான அங்கீகாரத் திகதி

2015 மே 28 ஆம் திகதிய பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, 2014 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி நிதி அறிக்கைகள் வழங்கப்படலாம் என அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

2. தயாரிப்புக்கான அடிப்படைகள்

2.1 இணக்க அறிக்கை

வங்கியின் நிதித்துறை அறிக்கைகள் (நிதி நிலைமை அறிக்கை, வருமான அறிக்கை, பங்குமாற்ற அறிக்கை, காசுப்பாய்ச்சல் அறிக்கை மற்றும் கணக்கியல் கொள்கைகள், குறிப்புகள்) என்பன இலங்கை பட்டயக் கணக்காளர் நிலையத்தினால் வழங்கப்பட்ட, இலங்கை கணக்கியல் தரங்களுக்கு (LKAs and SLFRs) அமையவும் 2007 ஆம் ஆண்டில் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

2.2 அளவையின் அடிப்படை

நிதி நிலைமை பற்றிய அறிக்கையில் கீழ்க்காணும் விடயங்கள் தவிர்ந்த ஏனைய சகல அம்சங்களும் வரலாற்றுச் செலவின அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

- விற்பனைக்குரிய நிதிச் சொத்துக்கள் நியாயமான பெறுமானத்தில் மதிப்பிடப்பட்டுள்ளன.
- தெரிவிக்கப்பட்ட நன்மைக்கான கடப்பாடுகளின் பொறுப்புக்கள் அவற்றின் தற்போதைய பெறுமானத்தில் கணக்கிடப்பட்டுள்ளன.

2.3 செயற்பாட்டு மற்றும் சமர்ப்பண நாணயம்

நிதி அறிக்கைகள் அனைத்தும் இலங்கை ரூபாவில் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை ரூபா என்பது வங்கியின் செயற்பாட்டு நாணயமாக இருப்பதோடு, சமர்ப்பண நாணயமாகவும் உள்ளது.

2.4 நிதி அறிக்கைகளின் சமர்ப்பணம்

வங்கியின் நிதி நிலைமை சம்பந்தமான அறிக்கையிலுள்ள விடயங்கள் திரவ நிலை வரிசையில் தரப்பட்டுள்ளன. அறிக்கைக்குப் பின்னரான 12 மாதங்களுக்குள் தீர்க்கப்பட்ட அல்லது வசூலிக்கப்பட்டது சம்பந்தமான விபரங்களும் (நடைமுறை), அறிக்கைக்குப் பின்னரான 12 மாதங்களுக்குள் தீர்க்கப்பட்ட (நடைமுறையற்ற) விபரங்களும் நிதி அறிக்கையின் 32 வது இலக்கக் குறிப்பில் தரப்பட்டுள்ளன.

2.5 மூலப்பொருள் தன்மையும் ஒன்றுசேர்த்தலும்

நிதி அறிக்கையின் சமர்ப்பணம் சம்பந்தமான LKAS 01 க்கு உட்பட்ட வகையில், ஒரே மாதிரியான ஒவ்வொரு விடயமும் நிதி அறிக்கைகளில் தனித்தனியாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு இயல்பு கொண்ட அல்லது செயற்பாடு கொண்ட விடயங்கள், தேவைப்படுமிடத்து, தனியாகக் காண்பிக்கப்பட்டுள்ளன.

நிதிச் சொத்துக்களும், நிதிப் பொறுப்புக்களும் கணக்கில் கொள்ளப்பட்டு, நிதி நிலைமை சம்பந்தமான அறிக்கையில் நிகர தொகை காண்பிக்கப்பட்டுள்ளது. இனங்காணப்பட்ட தொகைகளைக் கழிப்பதற்கான சட்டபூர்வ உரிமை இருக்குமானால், மற்றும் நிகர அடிப்படையில் தீர்வுகாணும் நோக்கம் காணப்பட்டால், ஒரே நேரத்தில் சொத்துக்களுக்கும், பொறுப்புக்களுக்கும் பெறுமானம் காணப்பட்டதை அடுத்து, நிதி நிலைமை சம்பந்தமான அறிக்கையில் நிகர தொகை காண்பிக்கப்பட்டுள்ளது. வருமான அறிக்கையில் தேவைப்பட்டால் அன்றி அல்லது எந்தவொரு கணக்கியல் தரத்தினாலோ அல்லது பொருள் விளக்கம் கருதியோ கணக்கியல் கொள்கைகளில் குறித்துரைக்கப்பட்ட வகையில் வருமானமும், செலவினமும் விலக்கழிக்கப்படவில்லை.

2.6 ஒப்பீட்டுத் தகவல்கள்

கணக்கியல் கொள்கைகள் அனைத்தும் வங்கியினால் தொடர்ச்சியாகச் செயற்படுத்தப்பட்டு வந்துள்ளன. முன்னைய வருடங்கள் சம்பந்தப்பட்டமட்டில் LKAS 01 க்கு அமைய இவை தயாரிக்கப்பட்டுள்ளன.

2.7 முக்கிய கணக்கியல் தீர்வுகள், மதிப்பீடுகள் மற்றும் அனுமானங்களின் பாவனை

கணக்கியல் அறிக்கைகள் தயாரிக்கப்படுமிடத்து, எதிர்காலம் சம்பந்தமான முக்கிய கணக்கியல் அனுமானங்கள் செயற்படுத்தப்படுவது அவசியமாகும். இதற்கு மேலதிகமாக, தெரிவிக்கப்பட்ட வருமானத் தொகை, செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் என்பனவற்றைப் பாதிக்கக்கூடிய தீர்ப்புகள், மதிப்பீடுகள், அனுமானங்கள் என்பனவற்றையும், குறிப்பிட்ட காலப்பகுதி முடிவடையும் சமயத்திலான உடனடிப் பொறுப்புக்களையும், வங்கியின் முகாமைத்துவம் மேற்கொள்வதையும் இது வற்புறுத்துகிறது. இருந்த போதிலும், இந்த அனுமானங்கள் மற்றும் மதிப்பீடுகள் என்பனவற்றின் நிலையற்ற தன்மை காரணமாக, எதிர்காலத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டிய சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் தொகைகளில் சீராக்கல் இடம்பெறுவதும் தேவைப்படும். எனவே, இந்தத் தீர்வுகள் மற்றும் மதிப்பீடுகள் என்பனவற்றிலிருந்து உண்மையான அனுபவங்களும், பெறுபேறுகளும் வேறுபடக்கூடும்.

வங்கியின் கணக்கியல் கொள்கைகளைச் செயற்படுத்தும் தருணத்தில், கீழ்க்காணும் தீர்வுகள், மதிப்பீடுகள், அனுமானங்கள் என்பனவற்றை முகாமைத்துவம் மேற்கொண்டுள்ளது. நிதி அறிக்கைகளில் இனங்காணப்பட்ட தொகைகளின் முக்கிய தாக்கத்தை இவை கொண்டுள்ளன.

i. சொத்துக்களினதும், உபகரணங்களினதும் பயனுள்ள சேவைக்காலம்

ஒவ்வொரு சமர்ப்பணத் திகதியின் போதும், சொத்துக்களின் எஞ்சிய பெறுமானம், பயனுள்ள சேவைக்காலம், தேய்மானத்தின் வழிவகை என்பனவற்றை வங்கி மீளாய்வு செய்கிறது. இவை சம்பந்தமான முகாமைத்துவத்தின் தீர்ப்புகள், இவற்றின் பெறுமானம், வீதம், வழிமுறைகள் என்பனவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதனால், இவை நிச்சயமற்ற நிலைமைக்கு உட்பட்டுள்ளன.

ii. தொடர் நிறுவனம்

தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும் வங்கியின் தகைமை சம்பந்தமாக, சபை மதிப்பீடு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில், குறிப்பிடத்தக்க எதிர்காலத்தில் வங்கி நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கான சக்திவளங்களை வங்கி கொண்டுள்ளது என்பதில் சபையினர் திருப்தி தெரிவித்துள்ளனர். இதற்கு மேலதிகமாக, தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும் வங்கியின் தகைமைக்கு தடை ஏற்படுத்தக்கூடிய விடயங்கள் பற்றி சபை அறிந்திருக்கவில்லை. அதேவேளை, வங்கியின் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான எண்ணம் எதுவும் இல்லை. எனவே, தொடர் நிறுவனம் என்ற அடிப்படையில், நிதி அறிக்கைகள் தொடர்ந்தும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

iii. கடன்கள் மற்றும் முற்பணங்களின் பலமிழப்பு நடடங்கள்

வருமான அறிக்கையில் பலமிழப்பு சம்பந்தமான நடடங்கள் சம்பந்தமான பலமிழப்பு பற்றிக் குறிப்பிடுவதற்கு ஆதாரங்கள் உள்ளனவா என்பதைத் தீர்மானிக்கவேன, ஒவ்வொரு தரவுத் திகதியிலும் அல்லது பல தடவைகளிலும் வங்கி மதிப்பீடுகளை மேற்கொள்கிறது. தனிப்பட்ட முறையில் முக்கியமான சொத்துக்களின் நடடம் சம்பந்தமான பலமிழப்பு தனியாகவும், தனிப்பட்ட முறையில் முக்கியமற்ற சொத்துக்கள் சம்பந்தப்பட்ட மட்டில் தொகையாகவும் மதிப்பீடு செய்யப்படுகின்றன. சொத்துக்களைத் தரப்படுத்துதல் மற்றும் நடடங்களின் பலமிழப்பு என்பனவற்றில் முகாமைத்துவத் தீர்ப்பு அவசியமாகும். மதிப்பீட்டு வழிமுறைகள் பலதரப்பட்ட அம்சங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றின் பெறுபேறுகள் வேறுபடக்கூடும். இதன்காரணமாக, எதிர்கால நடடங்களின் பலமிழப்பில் மாற்றங்கள் ஏற்படலாம்.

iv. விற்பனைக்குத் தயாரான முதலீடுகளின் பலமிழப்பு

கொள்விலையிலும் பார்க்க குறைந்த பெறுமான பங்குகள் சம்பந்தப்பட்ட மட்டில் நீண்டகால வீழ்ச்சி காணப்படுமானால், விற்பனைக்குத் தயாரான பங்கு முதலீடுகளின் பலமிழப்பில் மாற்றங்களை வங்கி பதிவுசெய்து கொள்கிறது. “முக்கியமானது மற்றும் நீண்டகால அடிப்படையிலானது” என்பது பற்றி நிச்சயிப்பதில், தீர்மானம் முக்கியமானதாகும். இந்தத் தீர்மானத்தை வங்கி மேற்கொள்ளும் போது, ஏனைய விடயங்களுக்கு மேலதிகமாக வரலாற்று பங்குவினை மாற்றங்கள், ஒரு முதலீட்டின் கொள்விலையிலும் பார்க்க நீதியான பெறுமதியின் நிலைமை மற்றும் அதற்கான காலம் என்பனவற்றை மதிப்பீடு செய்கிறது.

முக்கியமான கணக்கியல் கொள்கைகளின் தொகுப்பு

v. வரையறுக்கப்பட்ட நன்மைத் திட்டங்கள்

பணிக்கொடைக் கடப்பாடு போன்ற வரையறுக்கப்பட்ட செலவின நன்மைத் திட்டங்கள் உண்மையான பெறுமானத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. உண்மையான பெறுமானத்தைத் தீர்மானிப்பதில், கழிவு வீதம், சொத்துக்கள் சம்பந்தமாக எதிர்பார்க்கப்படும் நன்மைகளின் வீதம், எதிர்கால சம்பள அதிகரிப்புகள், இறப்பு வீதம் என்பன கருத்திற் கொள்ளப்படுகின்றன. இந்தத் திட்டங்களின் நீண்டகாலத் தன்மை காரணமாக, இத்தகைய மதிப்பீடுகள் குறிப்பிடத்தக்க, நிச்சயமற்ற தன்மைக்கு உட்பட்டவை. வங்கியின் வரையறுக்கப்பட்ட நன்மைக் கடப்பாடுகளின் பெறுமானங்களைத் தீர்மானிப்பதற்கென மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை, தகுதிவாய்ந்த காப்புறுதி மதிப்பீட்டாளரின் சேவைகள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

3. முக்கிய கணக்கியல் கொள்கைகள்

நிதி அறிக்கைகளைத் தயாரிப்பதில் வங்கி கடைப்பிடிக்கும் முக்கிய கணக்கியல் கொள்கைகளின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. இந்த நிதி அறிக்கைகளின் சகல காலப்பகுதிகளிலும் கணக்கியல் கொள்கைகள் தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளன.

3.1 வெளிநாட்டு நாணய நடவடிக்கைகளும் நிலுவைகளும்

வங்கியின் செயற்படு நாணயமான இலங்கை ரூபாவில் சகல வெளிநாட்டு நாணய நடவடிக்கைகளும், அவை மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதியில் நிலவிய நாணயப் பரிவர்த்தனை விகிதங்களுக்கு அமைய மாற்றப்பட்டுள்ளன. நிதி நிலைமை சம்பந்தமான திகதியில் வெளிநாட்டு நாணயங்களில் தெரிவிக்கப்பட்ட நாணய சொத்துக்களும், பொறுப்புக்களும் ஆண்டு இறுதியில் இலங்கை ரூபாவிற்கு மாற்றப்பட்டதை அடுத்து, ஏற்படும் வித்தியாசத் தொகை வருமான அறிக்கையில் “ஏனைய செயற்படு வருமானம்” என்ற தலைப்பின் கீழ் தரப்பட்டுள்ளது. வெளிநாட்டு நாணயமாற்றிலுள்ள நாணயமற்ற விடயங்கள் அனைத்தும், வரலாற்றுச் செலவின அடிப்படையில் மதிப்பிடப்பட்டு, பூர்வாங்க செயற்பாட்டு திகதியிலிருந்த பரிவர்த்தனை விகிதத்தை உபயோகித்து மாற்றப்பட்டுள்ளன. அதேவேளை, நீதியான பெறுமதியின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட வெளிநாட்டு நாணயமாற்றிலுள்ள நாணயமற்ற விடயங்கள் நீதியான பெறுமதி தீர்மானிக்கப்பட்ட திகதியிலுள்ள நாணயப் பரிவர்த்தனை வீதத்திற்கு அமைய மாற்றப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் பதிவு செய்யப்பட்ட விடயங்களின் வேறுபட்ட வீதங்களின் அடிப்படையில் தீர்வு காணப்படும் அல்லது அறிவிக்கப்படும் நாணய விடங்களில் ஏற்படும் வெளிநாட்டு நாணயமாற்று வித்தியாசங்கள் விரிவான வருமான அறிக்கையில் காண்பிக்கப்பட்டுள்ளன.

3.2 காசும் காசுக்கு சமமானவையும்

காசும் காசுக்குச் சமமானவையும் என்பதில், கையிலுள்ள காசு வங்கிகளில் உள்ள நிலுவைத் தொகைகள் மற்றும் குறுங்கால அறிக்கைக்குட்பட்ட நிதி என்பன அடங்கும். காசுப்பாய்ச்சல் அறிக்கை சம்பந்தப்பட்ட மட்டில் காசும் காசுக்குச் சமமானவையும் என்பது, காசோடு மேலே குறிப்பிட்டவாறு குறுங்கால அறிக்கைக்குட்பட்ட வைப்புக்களுமாகும்.

3.3 நிதிச்சொத்துக்கள் அங்கீகாரமும் அளவைகளும்

3.3.1 அங்கீகாரத் திகதி

சகல நிதித்துறை சொத்துக்களும் நடவடிக்கைத் தினத்தை அடிப்படையாகக் கொண்டவை. உதாரணம், குறிப்பிட்ட நடவடிக்கைகளின் ஏற்பாடுகளில் வங்கி பங்காளியாக வரும் திகதி. இதில் சந்தையில் சட்டம் அல்லது பிரமாணங்களின் அடிப்படையில் பொதுவாக ஏற்படுத்தப்பட்ட கால எல்லைக்குள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் வழங்கப்பட வேண்டிய சொத்துக்களின் கொள்வனவு மற்றும் விற்பனை என்பன அடங்கும்.

3.3.2 நிதித்துறை உபகரணங்களின் பூர்வாங்க மதிப்பீடு

நிதித்துறை உபகரணங்களின் ஆரம்ப தரப்படுத்தல் என்பது, அவற்றின் நோக்கம், அவற்றின் தன்மை மற்றும் அவற்றைச் சொந்தமாக்கும் முகாமைத்துவத்தின் எண்ணம் என்பனவற்றில் தங்கியுள்ளது. இலாபம் அல்லது நட்டம் என்பனவற்றின் நீதியான பெறுமதியின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட நிதித்துறைச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் என்பன தவிர

சகல நிதித்துறை உபகரணங்களும், அவற்றின் நியாயமான விலை, செயற்பாட்டுச் செலவினம் என்பனவற்றின் அடிப்படையில் அளவிடப்படும்.

3.3.3 வழிப்பொருள் அல்லாத நிதித்துறை சொத்துக்கள்

வழிப்பொருள் அல்லாத நிதித்துறைச் சொத்துக்களை கீழ்க்காணும் நான்கு பிரிவுகளாக வங்கி இனங்கண்டுள்ளது. இலாபம் அல்லது நட்டத்தின் மூலமான நியாயமான பெறுமதி கொண்ட நிதித்துறைச் சொத்துக்கள், முதிர்வு வரையிலான முதலீடுகள், கடன்களும் பெறுகைகளும், விற்பனைக்குத் தயாரான நிதித்துறை சொத்துக்கள்.

i. இலாபம் அல்லது நட்டத்தின் மூலமான நியாயமான பெறுமதி கொண்ட நிதித்துறைச் சொத்துக்கள்

நிதித்துறைச் சொத்து என்பது, வர்த்தக நடவடிக்கைக்கென வைக்கப்பட்டிருந்தால் அல்லது இலாபம் அல்லது நட்டத்தின் மூலமான நியாயமான பெறுமதி எனக் குறிப்பிடப்பட்டிருந்தால், அதனை இலாபம் அல்லது நட்டத்தின் மூலமான நியாயமான பெறுமதி எனக் குறிப்பிட முடியும்.

ii. முதிர்வு வரையிலான நிதி முதலீடுகள்

முதிர்வு வரையிலான நிதி முதலீடுகள் என்பன, முதிர்வுக்காலம் வரை வங்கி வைத்திருக்கும் நோக்கத்தைக் கொண்டவையும், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட கொடுப்பனவு மற்றும் முதிர்வு என்பனவற்றுடனான மூலப்பொருள் அல்லாத நிதித்துறைச் சொத்துக்களுமாகும். பூர்வாங்க அங்கீகாரத்தை அடுத்து, மதிப்பிற்கக்கத்தைக் கழித்து குறிப்பிட்ட வட்டி வீதத்தை உபயோகித்து கிடைக்கும் பெறுமதித் தீர்ப்பின் தொகையே முதிர்வு நிதித்துறை முதலீடுகளாகும். பெறுமதி தீர்ப்பிலான தொகை என்பது, கொள்வனவின் போது ஏற்படும் எந்தவொரு கழிவுத்தொகை மற்றும் கட்டுப்பணம் என்பனவற்றைக் கருத்திற்கொண்டு, வட்டி வீதத்தின் முக்கிய அம்சமான கொள்வனவையும், கட்டணங்களையும் அடிப்படையாகக் கொண்டதாகும். வருமான அறிக்கையில் பெறுமதித் தீர்ப்பு என்பது, “வட்டி வருமானத்தில்” காண்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய முதலீடுகள் காரணமாக ஏற்படக்கூடிய நட்டங்கள் ஏதாவது இருந்தால், விரிவான வருமான அறிக்கையில் அவை இனங்காணப்படும்.

முதிர்வுக்கான முதலீடுகளை முதிர்வுக்கு முன்னர் வங்கி விற்பனை செய்யவோ மீள் தரப்படுத்தவோ உத்தேசிக்குமிடத்து, முதிர்வின் மொத்த அம்சமும் “விற்பனைக்குரியது” என மீள் தரப்படுத்தப்படும். அதேவேளை, அடுத்த இரண்டு வருடங்களில் முதிர்வுக்கென வைத்திருக்கப்பட்ட நிதித்துறைச் சொத்துக்கள் என்ற வகையில், இவற்றை இனங்காண்பதிலிருந்து வங்கி தடை செய்யப்படும்.

iii. வாடிக்கையாளர்களிடம் இருந்து வரவேண்டிய கடன்களும் பெறுகைகளும்

வாடிக்கையாளரிடம் இருந்து பெறப்படும் கடன்கள், பெறுகைகளின் சாதாரண சந்தையில் குறிப்பிடப்படாத நிலையான அல்லது தீர்மானிக்கக்கூடிய கொடுப்பனவுகளுடனான நிதிச் சொத்துக்கள் அடங்கும். அதேவேளை, கீழ்க்காணும் அம்சங்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.

* உடனடியாக அல்லது வெகு விரைவில் விற்பனை செய்யும் எண்ணத்தை வங்கி கொண்டுள்ளமையும், பூர்வாங்க அங்கீகாரத்தை அடுத்து, இலாபம் அல்லது நட்டத்தின் அடிப்படையிலான நீதியான பெறுமதி என வங்கி குறித்துரைத்தமையும்,

* பூர்வாங்க அங்கீகாரத்தை அடுத்து விற்பனைக்குரியது என வங்கி குறித்துரைத்தமையும்

* கடன் நிலை மோசமடைந்ததைத் தவிர பூர்வாங்க முதலீடுகளை வங்கி வசூலிக்க முடியாத அம்சங்கள்

பூர்வாங்க மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, வாடிக்கையாளர்களின் கடன்களும் பெறுகைகளும் EIR வழிமுறையை உபயோகித்து பெறுமதி தீர்ப்பு அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன. பெறுமதி தீர்ப்பு மதிப்பீடு என்பது, கொள்வனவின் போது ஏற்பட்ட கழிவுத் தொகை அல்லது கட்டுப்பணம், EIR இன் முக்கிய அம்சமாக உள்ள கட்டணங்கள் மற்றும் செலவினங்கள் என்பனவற்றைக் கருத்திற் கொள்வதன் மூலம் கணக்கிடப்படுவதாகும். பெறுமதி தீர்ப்பு என்பது, வருமான அறிக்கையில் “வட்டி வருமானம்” என்ற தலைப்பின் கீழ் தரப்பட்டுள்ளது. மதிப்பிற்கக்கத்தின் காரணமாக ஏற்படும் நஷ்டங்கள், வருமான அறிக்கையில், கடன்கள், பெறுகைகள் என்பனவற்றின் “மதிப்பிற்கக்க இலாபம் / நட்டம்” என்பதன் கீழ் தரப்பட்டுள்ளன. கடன் தொகை என்பது, குறுகிய காலத்தில் அதனை விற்கும் எண்ணம் உள்ளதை அடுத்து விற்பனைக்கெனக் குறிப்பிடப்பட்டுள்ளது எனக் குறித்துரைக்கப்பட்டதனால், வங்கி சில கடன் வழங்கல் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியும். இத்தகைய கடன் வழங்கலுக்கான அர்ப்பணங்கள் இலாபம் அல்லது நட்டம் என்பதன் அடிப்படையில் நியாயமான பெறுமதியில் அளவிடப்பட்டுள்ளன. கடன் தொகை ஒன்றை குறுகிய காலத்தில் விற்காமல் வங்கி தொடர்ந்தும் வைத்திருக்க எதிர்பார்க்குமிடத்து, நடவடிக்கையின் இறுதி முடிவாக நட்டம் ஏற்பட்டால் மாத்திரமே இந்த நடவடிக்கை பதிவு செய்யப்படும்.

iv. விற்பனைக்குரிய நிதி முதலீடுகள்

விற்பனைக்குரிய நிதி முதலீடுகளில் பங்குகள், அரச பிணையங்கள் என்பன அடங்கும். விற்பனைக்குரிய பங்கு முதலீடுகள் என்பன, விற்பனைக்கென வைத்திருக்கப்படாதவையும், இலாபம் அல்லது நட்டத்தின் அடிப்படையில் நீதியான பெறுமதியைக் கொண்டவையுமாகும். எந்தவொரு கடனையும் அல்லது பெறுகையையும் விற்பனைக்குரியது என வங்கி இதுவரை குறித்துரைக்கவில்லை.

பூர்வாங்க மதிப்பீட்டை அடுத்து விற்பனைக்குரிய நிதி முதலீடுகள் அனைத்தும் நீதியான பெறுமதியில் அளவிடப்பட்டுள்ளன. பெற்றுக்கொள்ளப்படாத இலாபங்கள் மற்றும் நட்டங்கள் என்பன பங்குக் கணக்கில் நேரடியாகச் சேர்த்துக்கொண்டு “விற்பனைக்குரிய ஒதுக்கு” எனக் காண்பிக்கப்பட்டுள்ளன. முதலீடு ஒன்று விற்கப்பட்டால், பங்குத் தொகையில் ஏற்கனவே கணக்கிடப்பட்ட இலாபம் அல்லது நட்டம் வருமான அறிக்கையில் “ஏனைய செயற்படு வருமானம்” எனக் காண்பிக்கப்பட்டுள்ளது.

ஒரே அரச பிணையத்தில் ஒன்றுக்கும் அதிகமான முதலீட்டை வங்கி கொண்டிருக்குமானால், முதலில் வந்தவருக்கான விற்பனை என்ற அடிப்படையில் அவை விற்கப்பட்டதாகக் கருதப்படும். விற்பனைக்குரிய நிதி முதலீடுகள் சம்பந்தமாக பெற்றுக்கொள்ளப்பட்ட வட்டி வருமானம் EIR வழிமுறையை உபயோகித்து வட்டி வருமானம் எனக் காண்பிக்கப்படும். விற்பனைக்குரிய நிதி முதலீடுகளைக் கொண்டிருக்கும் சமயம் பெறப்பட்ட பங்குலாபங்கள், வருமான அறிக்கையில் “ஏனைய செயற்படு வருமானம்” எனக் காண்பிக்கப்பட்டுள்ளன. இத்தகைய முதலீடுகளின் மதிப்பிற்கக்கம் காரணமாக ஏற்படும் நட்டங்கள் வருமான அறிக்கையில் “விற்பனைக்குரிய ஒதுக்கு” என்பதன் கீழ் காண்பிக்கப்பட்டுள்ளன.

முக்கியமான கணக்கியல் கொள்கைகளின் தொகுப்பு

3.3.4 நிதி சொத்துக்களின் மீள் வகைப்படுத்தல்

பூர்வாங்க இனங்காணலை அடுத்து FVTPL இன் அடிப்படையில் குறித்துரைக்கப்பட்டவை தவிர்ந்த செயற்பாடற்ற நிதிச் சொத்துக்கள் சிலவற்றை சில சந்தர்ப்பங்களில் வங்கி மீள் தரப்படுத்த முற்படலாம்.

* வர்த்தக நடவடிக்கைக்கென வைத்திருக்கப்பட்டவை, விற்பனைக்குரியவை, கடன்கள் மற்றும் பெறுகைகள் அல்லது முதிர்வுக்கென வைத்திருக்கப்பட்டவை

* விற்பனைக்குரியவை, கடன்களும் பெறுகைகளும், வர்த்தகத்திற்கென வைத்திருக்கப்பட்டவை அல்லது முதிர்வுக் காலத்திற்கென வைத்திருக்கப்பட்டவை சம்பந்தப்பட்ட மட்டில் மீள் தரப்படுத்தல் என்பது, அதற்குரிய திகதியிலிருந்து வரும் நீதியான பெறுமதியில் பதிவு செய்யப்படும். இது, புதிய பெறுமதி தீர்ப்பின் தொகையாகக் கருதப்படும். நிதிச் சொத்து ஒன்று “விற்பனைக்குரியது” என்பதிலிருந்து மீள் தரப்படுத்தப்பட வேண்டுமானால், அந்தச் சொத்தின் மீதான முன்னைய இலாபம் அல்லது நட்டம் என்பதன் பெறுமதித் தீர்ப்பு முதலீட்டின் எஞ்சியுள்ள காலப்பகுதிக்கான இலாபம் அல்லது நட்டத்துடன் EIR வழிமுறையை உபயோகித்து சேர்க்கப்படும். புதிய பெறுமதி தீர்ப்பு தொகைக்கும், எதிர்பார்க்கப்படும் காசுப் பாய்ச்சலுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு EIR வழிமுறையை உபயோகித்து, சொத்தின் எஞ்சியுள்ள காலப்பகுதிக்கு பெறுமதி தீர்ப்பாக்கப்படும். குறிப்பிட்ட ஒரு சொத்து, பின்னர் பாதிக்கப்பட்டதெனத் தீர்மானிக்கப்பட்டால், பங்குப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட தொகை வருமான அறிக்கையில் மீள் பதிவு பெறும்.

* “வர்த்தகத்திற்கென வைத்திருக்கப்பட்ட” பிரிவும் “கடன்கள், பெறுகைகள் பிரிவும்” கடன்கள் பெறுகைகள் என்ற வரைவிலக்கணத்திற்கு உட்பட்டிருந்தால், குறிப்பிடத்தக்க எதிர்காலம் அல்லது முதிர்வுக்காலம் வரை இந்த நிதிச் சொத்தை வைத்திருக்கும் சக்தியை வங்கி கொண்டிருக்கும். இந்த நிதிச்சொத்து மீள் தரப்படுத்தப்பட்டு, எதிர்கால காசுப் பற்றுக்களை வங்கி அதிகரிக்குமானால், அத்தகைய அதிகரிப்பின் தாக்கம் மதிப்பீட்டின் மாற்றத் திகதியில் இருந்து EIR சீராக்கலாகக் கருதப்படும்.

மீள் தரப்படுத்தல் என்பது, முகாமைத்துவத்தின் தீர்மானத்தில் அடங்கியுள்ளதோடு, சம்பந்தப்பட்ட ஆவணம் ஒன்றின் அடிப்படையில் இது தீர்மானிக்கப்படும்.

3.3.5 நிதிச் சொத்துக்களின் அங்கீகாரம் அகற்றல்

ஒரு நிதிச்சொத்து (அல்லது நிதிச்சொத்தின் பகுதி அல்லது இதேவிதமான நிதிச்சொத்துக்களின் பகுதிகள்) என்பது, கீழ்க்காணும் அடிப்படையில் அங்கீகாரம் அகற்றப்படும்.

o சொத்துக்களில் இருந்து காசுப்பாய்ச்சலைப் பெறும் உரிமை காலாவதியாதல்.

o சொத்துக்களில் இருந்து காசுப்பாய்ச்சலைப் பெறும் உரிமையை வங்கி மாற்றியிருந்தால் அல்லது மூன்றாம் தரப்பினருக்கு விசேட ஒழுங்கின் அடிப்படையில் எத்தகைய தாமதமுமின்றி பெற்றுக்கொள்ளப்பட்ட காசுப்பாய்ச்சலை முழு அளவில் வழங்குவதற்கான கடப்பாட்டை பெற்றிருந்தால் அல்லது இரண்டில் ஒன்று

o சொத்தின் சகல இடர்கள் மற்றும் அனுகூலங்கள் என்பனவற்றை வங்கி மாற்றியிருந்தால்,

அல்லது

o சொத்தின் சகல இடர்கள் மற்றும் அனுகூலங்கள் என்பனவற்றை வங்கி மாற்றியிராது அல்லது பிடித்து வைத்திராத அதேசமயத்தில், சொத்தின் கட்டுப்பாட்டை மாற்றியிருத்தல்.

சொத்து ஒன்றிலிருந்து காசுப்பாய்ச்சலைப் பெறுவதற்கான உரிமைகளை வங்கி மாற்றியிருந்தால் அல்லது விசேட ஒழுங்கு ஒன்றை ஏற்படுத்தியிருந்தால், சொத்தின் சகல இடர்கள் மற்றும் அனுகூலங்கள் என்பனவற்றை வங்கி மாற்றியிராது அல்லது பிடித்து வைத்திராத அதேசமயத்தில், சொத்தின் கட்டுப்பாட்டை மாற்றியிருத்தல். சொத்து சம்பந்தமாக வங்கியின் தொடர்ச்சியான ஈடுபாட்டின் எல்லையின் அடிப்படையில் சொத்து இனங்காணப்பட்டதை அடுத்து வங்கியும் இணைந்த பொறுப்பை அங்கீகரித்தல். மாற்றப்பட்ட சொத்தும் இணைந்த பொறுப்பும் வங்கி தொடர்ந்தும் வைத்துள்ள உரிமைகள் கடப்பாடுகள் என்பனவற்றைப் பிரதிபலிக்கும் அடிப்படையில் அளவிடப்படும். மாற்றப்பட்ட சொத்தின் மீதான உத்தரவாதத்தின் வழிமுறையின் தொடர்ச்சியான ஈடுபாடு சொத்தின் ஆகக்குறைந்த மூல தொகையினதும், வங்கி மீள செலுத்தும்படி கோரப்படும் ஆகக்கூடிய தொகையினதும் அடிப்படையில் அளவிடப்படும்.

3.3.6 பலவீனப்படுத்தலினை இனங்காணுதல் அளவிடுதல் மதிப்பீடு

ஒவ்வொரு அறிக்கைத் திகதியிலும் நியாயமான இலாபம் அல்லது நட்டம் என்பதன் மூலம் பெறுமதியில் நிதிச்சொத்துக்கள் கொண்டு செல்லப்படவில்லை என்பதற்கு போதிய ஆதாரமுள்ளதா என்பதை வங்கி மதிப்பீடு செய்யும். ஒரு நிதிச்சொத்து அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிதிச்சொத்துக்கள், சொத்துக்களின் பூர்வாங்க அங்கீகாரத்தின் பின்னர் நட்டம் ஏற்பட்டதற்கு ஆதாரங்கள் இருக்குமானால், குறிப்பிட்ட நட்டம் நம்பகமான அடிப்படையில் மதிப்பிடக்கூடிய சொத்துக்களின் எதிர்கால காசுப்பாய்ச்சலின் தாக்கம் இருக்குமானால் அவை பலமிழந்ததாகக் கருதப்படும்.

நிதிச்சொத்துக்கள் (பங்குகள் மற்றும் பிணையங்கள்) பலீனமடைந்தமைக்கான ஆதாரங்கள், கடன் பெறுபவர் அல்லது கடன் வழங்குபவர் சம்பந்தப்பட்டமட்டில் குறிப்பிடத்தக்க நிதிசார் கஷ்டங்களை ஏற்படுத்துவதோடு, கடன் பெறுபவர் திருப்பிச் செலுத்தாத நிலை ஏற்படுவதும், வங்கியினால் கடன் அல்லது முற்பணம் மீளமைக்கப்படுதலும் அடங்கும். கடன் பெற்றவர் அல்லது வழங்கியவர், வங்குரோத்து நிலை அடைவதற்கான அறிகுறிகள் வருமாறு: ஆதாரமில்லாமையினால்

செயற்படு சந்தை மறைந்து போகாதல், குழுவின் கடன்பெற்றவர் மற்றும் வழங்கியவரின் திருப்பிச் செலுத்தல் நிலையில் பாதிப்பைக் கொண்ட மாற்றங்கள், குழுவில் பணம் செலுத்தத் தவறுகையுடன் தொடர்புபட்ட பொருளாதார நிலைமைகள் என்பனவாகும். இவற்றிற்கு மேலதிகமாக, பங்குகள் அடிப்படையிலான முதலீட்டில் அதன் கொள்முதலிலும் பார்க்கக் குறைந்தமட்ட, நீதியான பெறுமதிக்கான நீண்டகால வீழ்ச்சி என்பது மதிப்பிற்க்கத்துக்கான ஆதாரமாகும்.

கடன்கள், முற்பணங்கள் முதிர்வுக்கென வைக்கப்பட்டுள்ள முதலீட்டு ஆவணங்கள் என்பனவற்றின் மதிப்பிற்க்கத்திற்கான ஆதாரத்தை, குறிப்பிட்ட சொத்து மற்றும் கூட்டு மட்டம் ஆகிய நிலைகளில் வங்கி கருதுகிறது. தனிப்பட்ட முறையில் முக்கியமான கடன்களும், முற்பணங்களும் மற்றும் முதிர்வுக்கென வைக்கப்பட்டுள்ள முதலீட்டு திறைசேரி ஆவணங்களும் குறிப்பிட்ட மதிப்பிற்க்கத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன. இவையனைத்தும் ஏற்கனவே அடையப்பெற்று ஆனால் இனங்காணப்படாத எந்தவொரு மதிப்பிற்க்கம் சம்பந்தமாகவும் கூட்டு அடிப்படையில் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தனிப்பட்ட முறையில், தனிப்பட்ட அடிப்படையில் முக்கியமற்ற கடன்கள், முற்பணங்கள் முதிர்வுக்கென வைக்கப்பட்டுள்ள முதலீட்டு ஆவணங்கள் என்பன இடர் அம்சங்களைக் கொண்டுள்ள இதேவிதமான கடன்கள், முற்பணங்கள் மற்றும் முதிர்வுக்கென வைக்கப்பட்டுள்ள முதலீட்டு ஆவணங்கள் என்பன ஒன்று சேர்க்கப்பட்டு மதிப்பிற்க்கம் சம்பந்தமாக மதிப்பீடு செய்யப்படுகின்றன.

கூட்டு மதிப்பிற்க்கத்தை வங்கி மதிப்பீடு செய்கையில், பணம் செலுத்தாமை மற்றும் வரலாற்றுத் தரவுகளினால் தெரிவிக்கப்பட்ட உண்மையான நட்டம் அதிகமானதா அல்லது குறைந்ததா என்பன போன்ற பொருளாதார மற்றும் கடன் நிலைமைகள் சம்பந்தமாக முகாமைத்துவத்தின் தீர்ப்பினது சீராக்கல் என்பனவற்றை வங்கி அடிப்படை அம்சங்களாக உபயோகிக்கின்றது.

பெறுமதி தீர்ப்பு செலவினத்தின் அடிப்படையில் சொத்துக்களின் மதிப்பிற்க்க நட்டங்கள் நிதிச்சொத்தின், கொண்டு செல்லப்படும் தொகைக்கும், மதிப்பிடப்பட்ட எதிர்கால காசுபாய்ச்சலின் தற்போதைய பெறுமதிக்கும் இடையிலான வித்தியாசத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றது. மதிப்பிற்க்க சொத்துக்களின் வட்டி கழிவுத் தொகையின் அடிப்படையில் தொடர்ந்தும் மதிப்பிடப்படுகிறது. சம்பவம் ஒன்றின் காரணமாக, மதிப்பிற்க்க நட்டம் மேலும் குறைவடையுமானால், அத்தகைய மதிப்பிற்க்க நட்டத்தின் குறைவு அந்த வருடத்தின் இலாபம் அல்லது நட்டத்தின் மூலம் மீளமைக்கப்படுகிறது.

விற்பனைக்குரிய முதலீட்டு ஆவணங்களின் மதிப்பிற்க்க நட்டங்கள், திரட்டிய நட்டத்தை சீராக்கல் என்ற அடிப்படையில் வருமானத்தின் இலாபம் அல்லது நட்டத்திற்கு மாற்றுவதன் மூலம் இனங்காணப்படுகின்றன. ஏனைய வருமானத்தின் இலாபம் அல்லது நட்டம் என்பது மீள் கொடுப்பனவு அல்லது பெறுமதி தீர்ப்பு கழிக்கப்பட்ட கொள்வனவுத் தொகைக்கும், இலாபம் அல்லது நட்டத்தின் ஏற்கனவே இனங்காணப்பட்ட எத்தகைய மதிப்பிற்க்க நட்டத்திற்கும் இடையிலான தொகையே மொத்த நட்டமாகும்.

காலப்பெறுமதி சம்பந்தமான மதிப்பிற்க்க ஏற்பாடுகளின் மாற்றங்கள் வட்டி வருமானத்தின் ஒரு அங்கமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. பிற்பட்ட காலப்பகுதியில் விற்பனைக்குரிய பொருளின் மதிப்பிற்க்க நீதியான பெறுமதி கடன் பாதுகாப்பு அதிகரிக்குமானால், இலாபம் அல்லது நட்டத்தில் மீளமைக்கப்பட்ட தொகை இனங்காணப்பட்டால் ∴. மதிப்பிற்க்கத்தின் பின் இடம்பெறும் ஒரு விடயத்தோடு அந்த அதிகரிப்பு தொடர்புபடுத்தப்பட முடியும். இருந்த போதிலும், விற்பனைக்குரிய பங்குகளின் மதிப்பிற்க்க நீதியான பெறுமதியின் எத்தகைய பிற்பட்ட சேகரிப்பும் ஏனைய விரிவான வருமானத்தில் இனங்காணப்படும்.

பெறுமதியைச் சேகரிக்க முடியாது எனக்கருதப்படும் சில கடன்கள், முற்பணங்கள் முதலீட்டு உண்டியல்கள் என்பனவற்றை வங்கி பதிவளிக்கிறது.

இதற்கு மேலதிகமாக, கடன்கள், முற்பணங்கள், குத்தகைகள் என்பனவற்றின் மதிப்பிற்க்க ஏற்பாட்டை மதிப்பீடு செய்கையில், இலங்கை மத்திய வங்கியினால் விடுக்கப்பட்ட வழிகாட்டி நெறிகளையும் வங்கி கருத்திற் கொள்கிறது.

3.3.7 பிணையங்களின் மதிப்பீடு

நிதிச் சொத்துக்கள் மீதான இடர்களைக் குறைப்பதற்கு, வங்கி இரண்டாம்கட்ட மதிப்பீட்டை உபயோகிக்கிறது. இரண்டாம் கட்ட மதிப்பீடு பலதரப்பட்ட வழிகளில் உள்ளது. காசு, உண்டியல்கள், கடன் மற்றும் உறுதிப்பத்திரங்கள், காணிகள், பெறுகைகள், நிதி அற்ற ஏனைய சொத்துக்கள், கடன் மீள் பெறுகைகள், பதிவேட்டுப் பொருட்கள் என்பன இவற்றுள் சிலவாகும். இரண்டாம் கட்ட நியாய மதிப்பீடு, ஆகக்குறைந்த மட்டத்தில், மத்திய வங்கியின் வழிகாட்டல்களை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றது.

காணிகள் போன்ற நிதி தொடர்பற்றனவற்றின் இரண்டாம்கட்ட மதிப்பீடு சுயேச்சையான மதிப்பீட்டாளர்கள் மற்றும் கணக்காய்வு செய்யப்பட்ட நிதி அறிக்கைகள் போன்ற மூன்றாம் தரப்பினரால் வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தங்கியிருக்கும்.

3.3.8 மீளரிமையாக்கப்பட்ட பிணையச் சொத்துக்கள்

மீளரிமையாக்கப்பட்ட சொத்து வங்கியின் உள்ளக நடவடிக்கையில் உபயோகிக்கப்பட முடியுமா? அல்லது விற்றுவிடுவதா? என்பது தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதே வங்கியின் கொள்கையாகும். உள்ளக நடவடிக்கையில் உபயோகிப்பது எனத் தீர்மானிக்கப்பட்ட சொத்துக்கள், அவற்றின் குறைந்தளவிலான மீளரிமைப் பெறுமதியில் அல்லது மூலக் கொள்விலையில் சம்பந்தப்பட்ட சொத்துக்களின் பிரிவுக்கு மாற்றப்படும்.

முக்கியமான கணக்கியல் கொள்கைகளின் தொகுப்பு

3.3.9 மீண்ட மீள் கொள்வனவு உடன்படிக்கைகளில் முதலீடு

மீள் விற்பனை செய்வது என்ற உடன்படிக்கையின் அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்ட கடன் பத்திரங்கள், ஏனைய வங்கிகள் அல்லது வாடிக்கையாளர்களுக்கான முற்பணங்கள் எனப் பதிவு செய்யப்படும். விற்பனை விலைக்கும், மீள் கொள்வனவு விலைக்கும் இடையிலான வித்தியாசம் வட்டி எனக் கருதப்படுவதோடு, உரிய வட்டி கணிப்பு முறையின் அடிப்படையில் உடன்படிக்கையின் காலம் முழுவதிலும் திரண்டது எனவும் கருதப்படும்.

3.4 நிதி அற்ற சொத்துக்கள்

3.4.1 ஆதனங்களும் உபகரணங்களும்

இனங்காணலும் மதிப்பீடும்

சொத்துக்களோடு சம்பந்தப்பட்ட எதிர்கால பொருளாதார நன்மைகள், அவற்றிற்கு வந்து சேரும் என்ற அடிப்படையில் ஆதனங்களும் உபகரணங்களும் இனங்காணப்பட்டுள்ளன. அதேவேளை, ஆதனம், இயந்திரங்கள், உபகரணங்கள் என்பனவற்றின் கொள்விலையை LKAS 16 இன் அடிப்படையில் மதிப்பிட முடியும். ஆரம்பத்தில் ஆதனங்களும் உபகரணங்களும் கொள்விலையில் மதிப்பிடப்பட்டன.

கொள்விலை வழிமுறை

ஆதனங்களும் உபகரணங்களும், நாளாந்த பராமரிப்பின் செலவினங்களைத் தவிர்த்து, திரட்டிய தேய்மானம் மற்றும் பெறுமதி மதிப்பிற்க்கம் என்பனவற்றைக் கழித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டதை அடுத்து, உபகரணத்தின் உதிரிப்பாகங்கள் மீள் பொருத்தப்படும் செலவினம் மொத்தத் தொகையில் அடங்கியிருக்கலாம்.

பிற்பட்ட செலவினங்கள்

வர்த்தக நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளவும், அதன் செயற்படு சக்தியை அதிகரிக்கவுமென நிரந்தரமான சொத்துக்களைக் கொள்வனவு செய்தல், நீடித்தல், சீராக்கல் என்பனவற்றில் இடம்பெற்ற பிற்பட்ட செலவினங்கள் மூலதனச் செலவினமாகக் கருதப்பட்டு, குறிப்பிட்ட சொத்தின் கொண்டுசெல்லும் தொகையாக அத்தகைய செலவினங்கள் இனங்காணப்படும். ஆதனங்கள் மற்றும் உபகரணங்களின் நாளாந்த பராமரிப்பில் ஏற்படும் செலவினங்கள், வருமான அறிக்கையில் இனங்காணப்பட்டுள்ளன.

தேய்மானம்

இறையற்ற காணி தவிர்ந்த ஏனைய ஆதனங்கள் மற்றும் உபகரணங்கள் என்பனவற்றிலான தேய்மானம் கொள்விலையில் நேர்கோட்டு வழிமுறையை உபயோகித்துக் கணக்கிடப்படுகின்றது.

தேய்மானம் சம்பந்தப்பட்ட மட்டில் பயன்படு காலத்தின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

குத்தகைப் பொருட்களின் அபிவிருத்தி	15 வருடங்கள்
கட்டிடம்	15 வருடங்கள்
மோட்டார் வாகனங்கள்	5 வருடங்கள்
அலுவலக மற்றும் மின் உபகரணங்கள்	10 வருடங்கள்
கணினி மென்பொருள் மற்றும் உபகரணங்கள்	5 வருடங்கள்
தளபாடங்களும் பொருத்துகைகளும்	10 வருடங்கள்

சொத்தினது எஞ்சிய பெறுமதி, பயன்படு காலம் மற்றும் தேய்மான வழிமுறைகள் என்பன மீளாய்வு செய்யப்பட்டு ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் பொருத்தமான முறையில் சீராக்கப்பட்டுள்ளன.

அங்கீகாரமற்ற நிலைமை

ஆதனங்களும், உபகரணங்களும் விற்கப்படும் சமயத்தில் அல்லது அதன் உபயோகத்தின் மூலம் எத்தகைய பொருளாதார நன்மைகளும் கிடைக்காது எனக் கருதப்படும் பட்சத்தில் அவை அங்கீகாரமற்ற நிலைமையை அடைந்ததாகக் கருதப்படுகின்றன. சொத்தின் அங்கீகாரமற்ற நிலைமை அடிப்படையில் ஏற்படும் இலாபம் அல்லது நட்டம் அந்தச் சொத்தின் அங்கீகாரமற்ற நிலைமை இடம்பெற்ற வருடத்தின் வருமான அறிக்கையில் “ஏனைய செயற்படு வருமானம்” என்ற தலைப்பின் கீழ் தரப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஒரு சொத்து விற்கப்பட்டதை அடுத்து, ஏற்படும் மீள் மதிப்பீட்டு ஒதுக்கு பிடித்து வைக்கப்பட்ட வருமானம் என்பதற்கு மாற்றப்பட்டுள்ளது.

3.4.2 நிலையற்ற சொத்துக்கள்

நிலையற்ற சொத்துக்களில் கணனி மென்பொருள் பெறுமதியும், அனுமதிப்பத்திரச் செலவும் அடங்கும். அந்தச் சொத்திற்கு உரிய எதிர்கால பொருளாதார நன்மைகள் வங்கிக்குக் கிடைக்கும் என்ற நிலைப்பாட்டுடன், உண்மையான அடிப்படையில் கொள்விலையை மதிப்பிட முடியுமானால் மாத்திரமே நிலையற்ற சொத்து இனங்காணப்படுகின்றது.

பெறுமதி தீர்ப்பு

கீழ்க்காணும் வகையிலான மதிப்பிடப்பட்ட பயனுள்ள காலத்திலிருந்து நிலையற்ற சொத்துக்களின் கொள்விலையில் நேர்கோட்டு வழிமுறையைக் கடைப்பிடித்து பெறுமதி தீர்ப்பு என்பது கணக்கிடப்படுகின்றது.

கணனி மென்பொருட்கள் - 5 வருடங்கள்

3.4.3 நிதியற்ற சொத்துக்களின் மதிப்பிற்க்கம்

குறிப்பிட்ட ஒரு சொத்து மதிப்பிற்க்கப்படும் என்ற அறிகுறி காணப்படுமா என்பதை ஒவ்வொரு அறிக்கைத் திகதியிலும் வங்கி மதிப்பீடு செய்கிறது. அத்தகைய அறிகுறி காணப்படுமானால் அல்லது சொத்து சம்பந்தமான வருடாந்த மதிப்பிற்க்க சோதனை இடம்பெறுமானால் குறிப்பிட்ட சொத்தின் வசூலிக்கும் தொகையை வங்கி மதிப்பீடு செய்கிறது.

3.5 நிதித்துறை குத்தகைகள்

சட்டபூர்வ உரிமையற்றதும் சொந்தத்துடன் இணைந்ததுமான சகல இடர்கள் மற்றும் வெகுமதிகளை மாற்றும் வாடிக்கையாளர்களுக்கு குத்தகையில் விடப்பட்ட சொத்துக்கள் நிதித்துறைக் குத்தகைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. நிதித்துறைக் குத்தகைகளின் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்படும் தொகைகள் பெறப்பட வேண்டிய குத்தகைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளன. நிதி நிலைமை சம்பந்தமான அறிக்கையில் குத்தகை நிலுவைத் தொகைகள் அனைத்தும் பெற்றுக்கொள்ளப்பட்ட பூர்வாங்க வாடகை, சம்பாத்தியமற்ற குத்தகை வருமானம் மற்றும் சந்தேகத்திற்குட்பட்ட வாடகை வசூலிப்பின் மதிப்பிற்க்கம் என்பன கழிக்கப்பட்டு தெரிவிக்கப்பட்டுள்ளன.

3.5.1 குத்தகை பெறுகைகளின் இனங்காணலும் மதிப்பிற்க்க அளவையும்

குத்தகைப் பெறுகைகள் மதிப்பிற்க்கம் என்பது 3.3.6 என்ற குறிப்பில் தெரிவிக்கப்பட்டவாறு மதிப்பிடப்பட்டுள்ளன.

3.6 நிதித்துறைப் பொறுப்புக்கள்

3.6.1 பூர்வாங்க இனங்காணலும் மதிப்பீடும்

LKS 39 என்பதன் அடிப்படையில் நிதித்துறைப் பொறுப்புக்கள் என்பன, பொருத்தமான வகையில், வங்கிகளுக்குச் சேரவேண்டிய தொகை, வாடிக்கையாளர்களின் வைப்புக்கள், மீள் நிதி கடன்கள் என்பனவாக பொருத்தமான வகையில் கருதப்படும். பூர்வாங்க இனங்காணலின் போது, அதன் நிதித்துறைப் பொறுப்புக்கள் பற்றி வங்கி தீர்மானிக்கும்.

நிதித்துறை பொறுப்புக்களை, இலாபம் அல்லது நட்டத்தின் மூலமான நியாயமான மதிப்பீட்டில் (FVTPL) நிதித்துறை பொறுப்புக்கள் அல்லது ஒப்பந்த ஒழுங்குகளுக்கு அமைந்ததும் நிதித்துறைப் பொறுப்புக்கள் என்ற வரைவிலக்கணத்தின் அடிப்படையைக் கொண்டதுமான ஏனைய நிதித்துறைப் பொறுப்புக்கள் என வங்கி தரப்படுத்துகின்றது.

நிதித்துறை பொறுப்புக்களின் ஒப்பந்த ஏற்பாடுகளுக்கு வங்கி ஒரு தரப்பினராக வருமிடத்து, நிதிநிலைமை சம்பந்தமான அறிக்கையில் நிதித்துறை பொறுப்புக்களை வங்கி இனங்காண்கின்றது.

i. FVTPL இன் நிதித்துறைப் பொறுப்பு

FVTPL இன் நிதித்துறைப் பொறுப்புக்களில், வர்த்தக நடவடிக்கைகளின் பிரகாரமான நிதித்துறைப் பொறுப்புக்கள் அல்லது பூர்வாங்க இனங்காணலில் அவ்வாறு குறித்துரைக்கப்பட்டவை அடங்கும். பூர்வாங்க இனங்காணலை அடுத்து குடிநீர் இன் நிதித்துறைப் பொறுப்புக்கள் நியாயமான பெறுமதியில் மதிப்பிடப்பட்டு, அங்குள்ள மாற்றங்கள் இலாபம் அல்லது நட்டத்தில் இனங்காணப்படும்.

பூர்வாங்க இனங்காணலை அடுத்து நடவடிக்கைச் செலவினங்கள் கொள்வனவு நடவடிக்கையுடன் நேரடியாகத் தொடர்புபடுத்தப்படுகின்றன. இந்தச் செலவினம் இடம்பெற்றதாக இலாபம் அல்லது நட்டத்தில் தெரிவிக்கப்படும்.

பூர்வாங்க இனங்காணலை அடுத்து FVTPL இன் நிதித்துறைப் பொறுப்புக்களை குறித்துரைப்பதற்கான விடயங்கள், FVTPL இன் நிதிச் சொத்துக்கள் பற்றித் தெரிவிக்கப்பட்ட அதே விடயங்களாகும்.

முக்கியமான கணக்கியல் கொள்கைகளின் தொகுப்பு

ii. ஏனைய நிதித்துறை பொறுப்புகள்

வைப்புக்கள், வங்கியினால் வழங்கப்பட்ட கடன்கள், பெறப்பட்ட ஏனைய நிதியங்கள் உட்பட நியாயமான பெறுமதியிலிருந்து கொள்வனவுடன் நேரடித் தொடர்பு கொண்டவையும் நுணுசு வழிமுறையை உபயோகித்து பெறுமதி தீர்ப்பு செலவினத்தில் மதிப்பிடப்பட்டவையுமான செயற்பாட்டுச் செலவினத்தைக் கழித்து ஏனைய நிதித்துறைப் பொறுப்புக்கள் என்பன மதிப்பிடப்படும். பெறுமதி தீர்ப்புச் செலவினம் என்பது, எந்தவொரு கழிவுத்தொகை அல்லது வழங்கப்பட்ட கட்டுப்பணம் மற்றும் நுணுசு உடன் இணைந்த செலவினம் என்பனவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றது.

3.6.2 நிதிப் பொறுப்புக்களின் அங்கீகாரம் அகற்றல்

ஒரு பொறுப்பினது கடப்பாடு முற்றிலும் நிறைவேற்றப்பட்டு அல்லது இரத்துச் செய்யப்பட்டு அல்லது முடிவுக்கு வந்ததை அடுத்து அந்த நிதிப் பொறுப்பு அங்கீகாரம் அகற்றப்பட்டதாகக் கருதப்படும். அதேவேளை, தற்சமயம் இருந்து வரும் நிதிப் பொறுப்பு, அதே கடனாளியிடமிருந்து மற்றொரு வகையில் வேறு நிபந்தனைகளில் பதிலீடு செய்யப்பட்டால் அல்லது தற்சமயமுள்ள பொறுப்பு ஒன்று குறிப்பிடத்தக்க வகையில் திருத்தப்பட்டால், அத்தகைய மாற்றம் அல்லது திருத்தம் மூல பொறுப்பின் மீள் அங்கீகாரம் எனவும் புதிய பொறுப்பின் அங்கீகாரம் எனவும் கருதப்படும். மூல நிதிப் பொறுப்பின் கொண்டு செல்லும் பெறுமதியினதும், பின்னர் செலுத்தப்பட்ட மதிப்பினதும் வித்தியாசம், இலாபம் அல்லது நட்டமாகக் கருதப்படும்.

3.7 ஓய்வு நன்மைக் கடப்பாடுகள்

3.7.1 விபரிக்கப்பட்ட நன்மைத் திட்டம்

வாக்களிக்கப்பட்ட பணிக்கொடை ஓய்வு நன்மைகளின் தற்போதைய பெறுமதியை அரசு மதிப்பீட்டாளரின் ஆலோசனையின் பேரில் திட்டமிடப்பட்ட யுனிட் கடன் வழிமுறையை உபயோகித்து வங்கி மதிப்பீடு செய்கிறது.

அரசு மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டில் கழிவுக்கான வீதம், சொத்துக்கள் சம்பந்தமான எதிர்பார்க்கப்படும் பயனின் வீதம், சம்பள அதிகரிப்பு, இறப்பு வீதம் என்பன கருத்திற்கொள்ளப்படும். இவையனைத்தும் நீண்டகால செயற்பாட்டைக் கொண்டவை என்பதனால், இத்தகைய மதிப்பீடுகள் குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மைக்கு உட்பட்டவையாகும். சகல மதிப்பீடுகளும் ஒவ்வொரு கணக்கறிக்கைத் திகதியின் போதும் மீள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. பணிக்கொடைப் பொறுப்பு என்பதற்கு வெளிவாரி நிதியுதவி கிடையாது.

வங்கியின் குறித்துரைக்கப்பட்ட நன்மைக் கடப்பாட்டின் பெறுமதியைத் தீர்மானிக்கவென, மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை தகைமை பெற்ற மதிப்பீட்டாளரின் சேவை பெற்றுக்கொள்ளப்படுகிறது.

3.7.2 விபரிக்கப்பட்ட வழங்கல் திட்டங்கள்

விபரிக்கப்பட்ட வழங்கல் திட்டத்திற்கான கொடுப்பனவு, ஊழியர்களினால் வங்கிக்கு வழங்கப்பட்ட சேவைகளின் வீதத்தின் அடிப்படையில் அமைந்ததாகும். இந்தத் தொகை “தனிப்பட்ட செலவினம்” என்ற தலைப்பின் கீழ் பதிவு செய்யப்படும். செலுத்தப்படாத வழங்கல்கள் அனைத்தும் பொறுப்புக்கள் எனப் பதிவு செய்யப்படுகின்றன.

ஊழியர் சேமலாப நிதியம்

வங்கி நிர்வாகத்தினரும், ஊழியர்களும், அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு முறையே 15மூஇ 10மூ என்ற அடிப்படையில் வழங்குகின்றனர்.

ஊழியர் நம்பிக்கை நிதியம்

ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு 3மூ பங்களிப்பை வங்கி வழங்குகின்றது.

3.8 ஏற்பாடுகள்

முன்னைய நிகழ்வு ஒன்றின் காரணமாக, சட்ட அல்லது ஆக்கபூர்வ கடப்பாட்டை வங்கி கொண்டிருந்தால், இந்தக் கடப்பாட்டைப் பூர்த்தி செய்வதற்கு வளங்கள் உபயோகிக்கப்பட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுமானால், அத்தகைய கடப்பாட்டுத் தொகை சம்பந்தமாக நம்பகமான மதிப்பீடு ஒன்றை மேற்கொள்ளும் போது ஏற்பாடுகள் அங்கீகரிக்கப்படுகின்றன. எத்தகைய ஏற்பாடு சம்பந்தமான செலவினமும் மீள் கொடுப்பனவைக் கருத்திற்கொண்டு நிகர தொகையாக வருமான அறிக்கையில் காண்பிக்கப்படுகின்றன.

3.9 நிதித்துறை உத்தரவாதங்கள்

வழமையான வங்கி நடவடிக்கைகளின் போது கடன் பத்திரங்கள் மற்றும் உத்தரவாதங்கள் என்பனவற்றை உள்ளடக்கிய நிதித்துறை உத்தரவாதங்களை வங்கி வழங்குகிறது. நிதித்துறை உத்தரவாதங்கள் அனைத்தும் நிதித்துறை அறிக்கைகளில் (ஏனைய பொறுப்புக்கள்) பெற்றுக்கொள்ளப்பட்ட கட்டுப்பணம் என்ற நியாயமான பெறுமதியில் காண்பிக்கப்படுகின்றன. பூர்வாங்க அங்கீகாரத்தை அடுத்து ஒவ்வொரு உத்தரவாதம் சம்பந்தமான வங்கியின் பொறுப்பு வருமான அறிக்கையில் முன்னர் அங்கீகரிக்கப்பட்ட அதிகரித்த தொகையிலிருந்து திரட்டிய பெறுமதித் தீர்ப்புத் தொகையையும் உத்தரவாதம்

காரணமாக ஏற்படும் நிதிக் கடப்பாட்டைத் தீர்ப்பதற்குத் தேவையான செலவினத்தின் சிறந்த மதிப்பீட்டையும் கழித்து மதிப்பிடப்படுகிறது.

நிதித்துறை உத்தரவாதம் சம்பந்தமாக பொறுப்புக்களில் ஏற்படும் எந்தவொரு அதிகரிப்பும் “வட்டிச் செலவினம்” என்ற தலைப்பில் வருமான அறிக்கையில் பதிவு செய்யப்படுகின்றது. பெற்றுக்கொள்ளப்பட்ட கட்டுப்பணம், வருமான அறிக்கையில் “நிகர கட்டணங்களும், தரகுப்பண வருமானமும்” என்ற தலைப்பின் கீழ் நேர்கோட்டு அடிப்படையில் உத்தரவாதம் பெறுபவரின் வாழ்நாளில் அங்கீகரிக்கப்படுகின்றது.

3.10 கடப்பாடுகளும் எதிர்பாராத நிகழ்வுகளும்

சகல தெரிந்த பொறுப்புக்களினதும் தொகையைத் தீர்மானிக்கும் போது சகல இடர்களும் கருத்திற் கொள்ளப்படுகின்றன. வங்கி பொறுப்பாகவுள்ள எதிர்பாராத நிகழ்வுகள் மற்றும் மூலதன வாக்களிப்பும் பொருத்தமான இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

நிச்சயமற்ற எதிர்கால நிகழ்வுகள் மற்றும் தற்போதைய கடப்பாடுகள் என்பனவற்றின் நிலைமை உறுதிப்படுத்தப்பட்டு அல்லது பொருளாதார நன்மையின் மாற்றங்களை உண்மையான அடிப்படையில் அளவிட முடியாத நிலையில் எதிர்பாராத நிகழ்வுகளின் பொறுப்புக்கள் என்பன ஏற்படக்கூடிய கடப்பாடுகளின் அடிப்படையில் அமைந்துள்ளன. நிதி நிலைமை அறிக்கையில் எதிர்பாராத நிகழ்வுகள் மிகச் சிறியதாக இல்லாதவிடத்து சாதாரணமாக குறிப்பிடப்படுவதில்லை.

3.11 வரியமைப்பு

வருமான வரி செலவினத்தில் தற்போதைய மற்றும் பின்தள்ளி வைக்கப்பட்ட வரிகள் அடங்குகின்றன. விரிவான வருமான அறிக்கையில் வருமான வரி செலவினம் இடம்பெற்றுள்ளது.

3.11.1 நடைமுறை வரி

நடைமுறை வரி சொத்துக்களிலும் பொறுப்புக்களிலும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு நடப்பு ஆண்டு சம்பந்தமாக செலுத்தப்பட்ட தொகைகளும், வசூலிக்கப்பட வேண்டிய நிதியும் முன்னைய வருடங்கள் சம்பந்தமான வரிக்கொடுப்பனவின் சீராக்கல்களும் அடங்கும். வரித்தொகையைக் கணக்கிடுவதற்கு உபயோகிக்கப்பட்ட வரி வீதங்களும் வரிச் சட்டங்களும் ஏற்கனவே நடைமுறையிலுள்ளவையும் அல்லது அறிக்கைத் திகதியளவில் தயாரிக்கப்பட்டவையுமாகும்.

இருந்த போதிலும் 2013 வரவு செலவுத் திட்டப் பிரேரணையின் அடிப்படையில் 2014 ஏப்ரல் 01 ஆம் திகதியில் இருந்து வங்கி எந்தவொரு வருமான வரிக்கும் உட்பட்டிருக்க மாட்டாது.

3.11.2 பின்தள்ளி வைக்கப்பட்ட வரி

பின்தள்ளி வைக்கப்பட்ட வரி என்பது, நிதி அறிக்கையில் இடம்பெறும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் என்பனவற்றுக்கு இடையிலான தற்காலிக வித்தியாசத்தில் அமைந்துள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் வரி சம்பந்தமான தொகையாகும். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட அல்லது அறிக்கை திகதியில் நடைமுறைக்கு வந்த வரி வீதங்களை உபயோகித்து சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் கொண்டு செல்லப்படும் தொகையாக பெற்றுக்கொள்ளக்கூடிய நிதியை அடிப்படையாகக் கொண்டு பின்தள்ளி வைக்கப்பட்ட வரி கணக்கிடப்படுகிறது.

ஏற்கனவே தயாரிக்கப்பட்ட அல்லது அறிக்கை திகதியில் நடைமுறைக்கு வந்த சட்டங்களின் அடிப்படையில் செயற்படுத்தப்படும் தற்காலிக வித்தியாசங்களில் கணக்கிடுவதற்கான வரி விகிதங்களில் பின்தள்ளி வைக்கப்பட்ட வரி அளவிடப்படுகின்றது.

பின்தள்ளி வைக்கப்பட்ட வரிச் சொத்து என்பது, உபயோகிக்கப்படாத வரி நட்டங்கள் வரிக்கடன்கள் மற்றும் கழிக்கக்கூடிய தற்காலிக எதிர்கால வரிக்குட்படுத்தப்படும் இலாபங்கள் கணக்கிடப்படக்கூடிய வித்தியாசங்கள் என்பனவாகும். பின்தள்ளி வைக்கப்பட்ட வரி சொத்துக்கள் ஒவ்வொரு அறிக்கைத் திகதியின் போதும் மீள்மதிப்பீடு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வரி அடிப்படையிலான நன்மைகள் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்ற காலம் வரை குறைக்கப்படுகின்றன.

இருந்த போதிலும், 2014 டிசம்பர் 31 ஆம் திகதியன்று பின்தள்ளி வைக்கப்பட்ட வரி நிலுவை 2013 வரவு செலவுத் திட்ட பிரேரணையின் அடிப்படையில் 2014 ஏப்ரல் 01 ஆம் திகதியிலிருந்து வருமான வரிக்கு வங்கி உட்பட மாட்டாது என்பதனால், பதிவளிக்கப்பட்டுள்ளது.

3.11.3 நிதிச் சேவைகளில் வற் வரி

2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க வற் வரிச் சட்டத்தினதும் அதன் பின்னரான திருத்தங்களின் அடிப்படையிலும் நிதிச் சேவைகள் சம்பந்தமான பெறுமதி சேர்க்கப்பட்ட வரி கணக்கிடப்படுகின்றது.

நிதிச் சேவைகளின் பெறுமதிசேர்க்கப்பட்ட வரியை கணக்கிடுவதற்கான அடிப்படை அம்சம், வற் வரிக்கு முன்னரான மற்றும் ஊழியர்களின் சம்பளங்கள் பொருளாதார மதிப்பிற்கும் என்பன சம்பந்தமாக சீராக்கப்பட்ட வருமான வரியை உள்ளடக்கிய கணக்கியல் இலாபமாகும்.

முக்கியமான கணக்கியல் கொள்கைகளின் தொகுப்பு

3.12 வருமான மற்றும் செலவின அங்கீகாரம்

பொருளாதார நன்மைகள் தொடர்ந்தும் வங்கிக்குக் கிடைக்கும் என்ற அடிப்படையிலும், நம்பகமான அடிப்படையில் வருமானத்தை அளவிட முடியும் என்ற நிலைப்பாட்டிலும் வங்கியின் வருமானம் அங்கீகரிக்கப்படுகிறது. வருமானம் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர் கீழ்க்காணும் அம்சங்கள் பூர்த்தி செய்யப்படுவது அவசியமாகும்.

3.12.1 வட்டி வருமானமும் வட்டி செலவினமும்

தாக்கமான வட்டிக்கணக்கீட்டு வழிமுறையை உபயோகித்து இலாபம் அல்லது நட்டம் சம்பந்தமான வட்டி வருமானம் மற்றும் செலவினம் இனங்காணப்பட்டுள்ளது. தாக்கமான வட்டி வீதம் என்பது, நிதிச் சொத்தின் அல்லது பொறுப்பின் எதிர்காலத்தில் (அல்லது குறைந்த காலப்பகுதியில்) ஏற்படக்கூடிய ரொக்கப்பணக் கொடுப்பனவு மற்றும் பெறுகைகள் என்பனவற்றைக் கழித்து பெற்றுக்கொள்ளப்படுகிறது. தாக்கமான வட்டி வீதத்தைக் கணக்கிடும் போது, நிதிச் சொத்தின் சகல ஒப்பந்த வழிமுறைகளின் அடிப்படையிலான எதிர்கால காசுப்பாய்ச்சலை வங்கி மதிப்பீடு செய்கிறது. எதிர்கால கடன் நட்டங்கள் கணக்கில் எடுக்கப்படுவதில்லை.

தாக்கமான வட்டி வீத கணக்கிடல் என்பது, நடவடிக்கைகளின் தாக்கமான வட்டி வீதத்தின் முக்கிய பங்கான சகல செலவினங்களையும், கட்டணங்களையும் உள்ளடக்குவதாகும். நடவடிக்கைச் செலவினம் என்பது, நிதிச் சொத்து அல்லது பொறுப்பின் கொள்வனவு அல்லது வழங்கல் என்பதோடு நேரடியாகத் தொடர்புபட்ட அதிகரித்த செலவினமாகும்.

விரிவான வருமான அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வட்டி வருமானத்திலும் செலவினத்திலும், தாக்கமான வட்டி அடிப்படையில் பெறுமதி தீர்ப்பு செலவினத்தில் அளவிடப்பட்டு நிதிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் மீதான வட்டி இடம்பெற்றுள்ளது.

விற்பனைக்குரிய முதலீட்டு கடன் பத்திரங்கள் மீதான வட்டி வருமானமும் ஆண்டறிக்கையில் வட்டி வருமானத்தின் கீழ் தரப்பட்டுள்ளது.

நிதிச் சொத்து அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிதிச் சொத்துக்கள் வலுவிறுந்த நட்டம் காரணமாக, பதிவழிக்கப்பட்டிருந்தால் வலுவிறுந்த நட்டத்தைக் கணக்கிடுவதற்கான எதிர்கால காசுப்பாய்ச்சலைக் கழிப்பதற்கென உபயோகிக்கப்பட்ட வட்டி வீதத்தின் அடிப்படையில் வட்டி வருமானம் கணக்கிடப்படுகிறது.

3.12.2 கட்டணங்கள் மற்றும் தரகுப்பண வருமானம்

குறிப்பிட்ட ஒரு நிதிச்சொத்தின் அல்லது பொறுப்பில் முக்கிய பங்கை வகிக்கும் கட்டணங்கள் மற்றும் தரகுப்பண வருமானமும் செலவினமும் தாக்கமான வட்டி வீதத்தை அளவிடுவதில் உபயோகிக்கப்பட்டுள்ளன.

கணக்கியில் கட்டணங்கள் முதலீட்டு முகாமைத்துவக் கட்டணங்கள், விற்பனை தரகுப்பணம், நியமனக் கட்டணங்கள் உட்பட்ட கட்டணங்கள் மற்றும் தரகுப்பண வருமானம்

சம்பந்தப்பட்ட சேவைகள் இடம்பெற்ற காலத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றன.

ஏனைய கட்டணங்களும் தரகுப்பண செலவினங்களும் முக்கியமாக பரிமாற்றம் மற்றும் சேவைக்கட்டணங்கள் தொடர்பானவையாகும். சேவைகள் பெற்றுக்கொள்ளப்படும் போது இவை இடம்பெறுகின்றன. இந்த இரு செலவினங்களும் திரட்டிய அடிப்படையில் கணக்கிடப்படும்.

3.12.3 பங்குலாப வருமானம்

பங்குலாபத்தைப் பெறுவதற்கான வங்கியின் உரிமை ஸ்தாபிக்கப்பட்டதும் பங்குலாப வருமானம் திரட்டிய வருமான அறிக்கையில் திரண்ட அடிப்படையில் இடம்பெற்றுள்ளது.

3.13 சாதாரண பங்குகளில் பங்குலாபம்

சாதாரண பங்குகளிலான பங்குலாபம் “பொறுப்பு” எனக் கருதப்பட்டு, வங்கியின் பங்குதாரர்களினால் அங்கீகரிக்கப்பட்டதும் பங்குத் தொகையிலிருந்து கழிக்கப்படும். இடைக்காலப் பங்குலாபங்கள் என்பன வங்கியின் தீர்மானம் பெறாது அறிவிக்கப்பட்டதை அடுத்து பங்குகளிலிருந்து கழிக்கப்படுகின்றன. அறிக்கைத் திகதியின் பின்னர் அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட வருடத்திற்கான பங்குலாபங்கள், அறிக்கைத் திகதியின் பின்னரான நிகழ்வுகள் என அறிவிக்கப்பட்டுள்ளன.

3.14 காசுப் பாய்ச்சல் அறிக்கை

காசுப்பாய்ச்சல் அறிக்கை “நேரடியற்ற வழிமுறையின் அடிப்படையில்” தயாரிக்கப்பட்டுள்ளது. செயற்பாட்டு நடவடிக்கைகள், நிதி நடவடிக்கைகள், முதலீட்டு நடவடிக்கைகள் என்பனவற்றின் மொத்த காசுக் கொடுப்பனவுகள் இதில் இடம்பெற்றுள்ளன.

3.15 இலங்கை கணக்கியல் புதிய தரங்களை இணைத்துக்கொள்ளல்

3.15.1 இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தினால் வழங்கப்பட்ட கீழ்க்காணும் இலங்கை கணக்கியல் தரம் 2014 ஜனவரி 01 ஆம் திகதியன்று அல்லது அதற்குப் பின்னர் ஆரம்பிக்கப்படும் காலப்பகுதிக்குப் பொருத்தமானதாகும். SLFRS 13 - நியாயமான அடிப்படையில் பெறுமான அளவு

SLFRS 13 சகல நியாயமான அடிப்படையிலான பெறுமானங்களுக்கு தனியான வழிகாட்டி வளத்தை ஸ்தாபித்துள்ளது. ஒரு நிறுவனம், நியாயமான பெறுமானத்தை உபயோகிக்கத் தேவைப்படுமிடத்து, ளுடுகுகளு 13 மாற்றமடைவதில்லை. ஆனால், நியாயமான அடிப்படையிலான பெறுமானம் தேவைப்பட்டால் அல்லது அனுமதிக்கப்பட்டால் அத்தகைய ஏனைய தரங்களின் கீழ் நியாயமான அடிப்படையிலான பெறுமானத்தை அளவிடுவது சம்பந்தமாக வழிகாட்டல் நெறிகளை அது வழங்குகிறது. SLFRS 13 ஐ நடைமுறைக்கிடுவதனால் ஏற்படும் எத்தகைய பௌதீகத் தாக்கத்தையும் வங்கி கொண்டிருக்கவில்லை. புதிய தரங்களின் அடிப்படையில் கோரப்பட்ட தேவையான வெளிப்பாடுகள் அனைத்தும் நிதி அறிக்கைகளின் குறிப்புக்களில் இடம்பெற்றுள்ளன.

3.15.2 இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தினால் வழங்கப்பட்ட கீழ்க்காணும் இலங்கை கணக்கியல் தரம் 2014 ஜனவரி 01 ஆம் திகதியன்று அல்லது அதற்குப் பின்னர் ஆரம்பிக்கப்படும் காலப்பகுதிக்குப் பொருத்தமானதாகும். இந்தத் தரம், வங்கியின் நிதி அறிக்கைகளில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

- * SLFRS 10 திரட்டிய நிதி அறிக்கைகள்
- * SLFRS 11 கூட்டு ஒழுங்குகளில் உள்ள ஈடுபாடு
- * SLFRS 12 வட்டி ஏனைய அம்சங்கள் என்பனவற்றின் வெளிப்பாடுகள்

3.16 நடைமுறைக்கிடப்படாத, ஆனால், வழங்கப்பட்ட புதிய கணக்கியல் தரங்கள்

இலங்கை பட்டயக்கணக்காளர் நிறுவகம் எதிர்காலத்தில் நடைமுறைக்கிடப்படும் திகதியைக் கொண்ட கீழ்க்காணும் புதிய கணக்கியல் தரங்களை வழங்கியுள்ள போதிலும், 2014 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான நிதி அறிக்கைகளைத் தயாரிப்பதில் கடைப்பிடிக்கப்படவில்லை. விபரமான மீளாய்வு இடம்பெற இருக்கையில், இந்த நிதி அறிக்கைகள் வெளியிடப்படும் திகதியின் நிதித் தாக்கம் நியாயமான முறையில் மதிப்பிடப்படவில்லை.

- * SLFRS 9 நிதித்துறை பத்திரங்கள் : தரப்படுத்தலும் அளவிடலும்
- * SLFRS 14 ஒழுங்கு அடிப்படையிலான பின்தங்கிய கணக்குகள்
- * SLFRS 15 வாடிக்கையாளர்களுடான ஒப்பந்தங்கள் மூலமான வருமானம்

நிதி அறிக்கைகள் மீதான குறிப்புகள்

2014 டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான

4. தேறிய வட்டி வருமானம்

	2014 ரூபா	2013 ரூபா
வட்டி வருமானம்		
முதிர்வுக்கான நிதிச் சொத்துக்கள்	10,559,316	26,244,953
REPO முதலீடுகள்	170,888,456	218,416,096
நிலையான வைப்புக்களில் முதலீடுகள்	213,366,024	184,664,892
ஏனைய கடன் பத்திரங்களில் முதலீடுகள்	-	30,564,248
குத்தகை வருமானம்	17,494,900	14,836,972
வாடிக்கையாளர் கடன்களும் முற்பணங்களும்	194,287,424	234,298,513
ஏனைய கடன்களும் பெறுகைகளும்	360,783	5,278,199
	606,956,903	714,303,873
வட்டி செலவினம்		
வாடிக்கையாளர் வைப்புக்கள்	16,686,949	13,603,321
மீள் நிதி கடன்கள்	47,526,043	50,354,715
	64,212,992	63,958,036
தேறிய வட்டி வருமானம்	542,743,911	650,345,837

5. கட்டணங்களும் தரகுப்பண வருமானமும்

தரகுப்பண வருமானம் - உத்தரவாதங்கள்	140,422	141,461
தரகுப்பண வருமானம் - நாணயக் கடிதங்கள்	37,926	-
பதிவுக் கட்டணங்கள்	(10,481)	146,500
சட்டக் கட்டணங்கள் வருமானம்	1,004,790	1,146,159
தரகுப்பண வருமானம் - நானாவிதம்	48,895	10,722
தரகுப்பண வருமானம் - வெஸ்டர்ன் யூனியன்	18,216	19,748
	1,239,768	1,464,589

6. ஏனைய வருமானம்

	2014 ரூபா	2013 ரூபா
வாடகை வருமானம்	1,635,000	1,448,000
வெளிநாட்டு நாணய மீள் மதிப்பு இலாபம் / (நட்டம்)	-	39,416,143
நானாவித வருமானம்	403,814	661,352
பங்குலாப வருமானம்	488,400	244,200
நிலையான சொத்து விற்பனை மூல இலாபம் / (நட்டம்)	-	(507,337)
	2,527,214	41,262,358

7. ஆளணி செலவினம்

சம்பளமும் அலவன்ஸ்களும்	101,464,770	72,383,848
குறித்துரைக்கப்பட்ட பங்களிப்பு / நன்மைத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகள்	10,236,436	10,299,344
ஊழியர் ஓய்வு நல ஏற்பாடு	1,200,000	1,200,000
ஏனையவை	16,368,517	18,935,606
	129,269,722	102,818,798

8. வரிக்கு முந்திய வருமானம்

	2014 ரூபா	2013 ரூபா
கீழ்க்காணும் செலவினங்கள் உட்பட சகல செலவினங்களும் கழிக்கப்பட்ட பின்னர் வருமான வரிக்கு முந்திய இலாபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.		
பணிப்பாளர்களின் ஊதியங்கள்	1,518,000	1,489,500
சம்பளங்களும் அலவன்ஸ்களும்	101,464,770	72,383,848
ஊழியர் சேமலாப நிதியப் பங்களிப்பு	8,530,213	8,582,787
ஊழியர் நம்பிக்கை நிதியப் பங்களிப்பு	1,706,223	1,716,557
சட்டச் செலவினங்கள்	3,676,554	1,988,427
தேய்மானம்	13,450,619	13,291,852
அருவச் சொத்துக்களின் கடன் தீர்ப்பு	2,464,283	2,443,271
கணக்காய்வாளர் கட்டணங்கள் - கணக்காய்வுச் சேவைகள்	636,862	600,000
கணக்காய்வாளர் கட்டணங்கள் - கணக்காய்வல்லாத சேவைகள்	301,507	-
நன்கொடைககள்	1,008,030	523,500

9. வருமான வரிச் செலவினம்

வருமான வரிச் செலவினம்	-	25,357,338
முந்திய வருடத்தின் வரிகளுக்கான ஏற்பாடுகள் குறைவாக காண்பிக்கப்பட்டது.	6,903,018	-
	6,903,018	25,357,338

நிதி அறிக்கைகள் மீதான குறிப்புகள் தொடர்ச்சி.

2014 டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான

9.1 மொத்த வரி கட்டணத்தினைச் சரிபார்த்தல்

2013 மற்றும் 2014 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டுகளின் வரிச் செலவினம் மற்றும் இலாபம் என்பனவற்றுக்கிடையிலான இணக்கக்கூற்று வருமானு:

	2014 ரூபா.	2013 ரூபா.
வரிக்கு முந்திய இலாபத்தில் வரியின் தாக்கம்	-	93,115,667
அனுமதிக்க முடியாத செலவினங்கள் மீதான வரியின் தாக்கம்	-	40,100,189
கழிக்கக்கூடிய செலவினங்கள் மீதான வரியின் தாக்கம்	-	(29,688,206)
வரி சம்பந்தமாக சீராக்கப்பட்ட இலாபத்தில் வரியின் தாக்கம்	-	103,527,651
ஏனைய மூலங்களின் வருமானத்தில் வரியின் தாக்கம்	-	-
வரி மதிப்பு வருமானத்தில் வரியின் தாக்கம்	-	103,527,651
கழி: தகுதிகாண் கொடுப்பனவில் வரியின் தாக்கம்	-	(129,080)
ஆண்டிற்கான வரி	-	103,398,571
நடப்பு வருட இலாபத்தில் @ 28% வருமான வரி - ஜனவரி 2013 இல் இருந்து 2013 மார்ச் 31 வரை வட்டி வருமானத்தின் அடிப்படையில் பங்கீடு	-	25,357,338

2013 வரவு செலவுத் திட்டப் பிரேரணைகளின் ஏற்பாட்டின் அடிப்படையில் 2013 ஏப்ரல் 01 ஆம் திகதியிலிருந்து வங்கி, வருமான வரிக்கு உட்பட்டதாகாது

10. ஒரு பங்கிற்கான சம்பாத்தியம் - அடிப்படை

ஒரு பங்கிற்கான அடிப்படைச் சம்பாத்தியத்தின் கணிப்பு சாதாரண பங்குதாரர்கள் சம்பந்தமான ஆண்டுக்குரிய இலாபத்திலும், ஆய்வுக்குட்பட்ட வருடத்தில் நிலுவையாகவுள்ள எடையிடப்பட்ட சராசரி சாதாரண பங்குகளின் எண்ணிக்கையிலும் அமைந்துள்ளது.

	2014 ரூபா.	2013 ரூபா.
பங்குதாரர்களுக்கான இலாபம்	178,655,721	345,888,068
கணிப்பில் உபயோகிக்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை	36,071,028	36,071,028
ஒரு பங்கிற்கான அடிப்படை சம்பாத்தியம் (ரூபா)	4.95	9.59

11. அளவு அடிப்படையில் நிதி உபகரணங்களின் பகுப்பாய்வு

நிதி உபகரணங்கள் அனைத்தும் தொடர்ச்சியான அடிப்படையில் நீதியான பெறுமானம் அல்லது திருப்பிச் செலுத்தும் செலவினத்தின் அடிப்படையில் அளவிடப்படுகின்றன. நிதித்துறை உபகரணங்களின் பிரிவுகள் எவ்வாறு அளவிடப்படுகின்றன என்பது பற்றியும் நீதியான பெறுமானத்தின் அடிப்படையிலான இலாபம் மற்றும் நட்டம் என்பன உட்பட வருமானம் மற்றும் செலவினம் என்பன எவ்வாறு அளவிடப்பட்டன என்பதை முக்கிய கணக்கியல் கொள்கைகளின் தொகுப்பு விவரிக்கிறது.

LKAS 39 இல் விவரிக்கப்பட்ட பிரகாரமும் நிதி நிலைமை அறிக்கையின் தலைப்புக்கள் அடிப்படையிலும் நிதி உபகரணங்களின் கொண்டுசெல்லும் தொகையை கீழ்க்காணும் அட்டவணை பிரிவு அடிப்படையில் பகுப்பாய்வு செய்கிறது.

11.1 அளவு அடிப்படையில் நிதி உபகரணங்களின் பகுப்பாய்வு - 2014 டிசம்பர் 31 இல் உள்ளவாறு

	வர்த்தகத்திற்கென வைத்திருப்பு	திருப்பிச் செலுத்தல் செலவினம்	முதிர்வுக்கென வைத்திருப்பு	விற்பனைக்கென வைத்திருப்பு	மொத்தம்
நிதிச் சொத்துக்கள்					
காசம் காசுக்கு சமமானவையும்	32,151,146	-	-	-	32,151,146
நிதிச் சொத்துக்கள் முதிர்வுக்கென வைத்திருக்கப்பட்டவை	-	-	138,641,769	-	138,641,769
REPO களில் முதலீடு	-	2,123,030,403	-	-	2,123,030,403
நிலையான வைப்புகளில் முதலீடு	-	3,342,355,647	-	-	3,342,355,647
குறிப்பிடப்படாத கடன் பத்திரங்களில் முதலீடு	-	-	-	2,229,919	2,229,919
வாடிக்கையாளர்களின் கடன்களும் பெறுகைகளும்	-	2,068,900,402	-	-	2,068,900,402
கிளைகளுக்குச் சேர வேண்டியவை	-	3,420,514	-	-	3,420,514
மொத்த நிதிச் சொத்துக்கள்	32,151,146	7,537,706,966	138,641,769	2,229,919	7,710,729,800
நிதிப் பொறுப்புக்கள்					
வாடிக்கையாளர்களின் வைப்புக்கள்	-	379,546,648	-	-	379,546,648
மீள் நிதி கடன்கள்	-	2,637,545,570	-	-	2,637,545,570
மொத்த நிதிப் பொறுப்புக்கள்	-	3,017,092,218	-	-	3,017,092,218

11.2 அளவு அடிப்படையில் நிதி உபகரணங்களின் பகுப்பாய்வு - 2013 டிசம்பர் 31 இல் உள்ளவாறு

	வர்த்தகத்திற்கென வைத்திருப்பு	திருப்பிச் செலுத்தல் செலவினம்	முதிர்வுக்கென வைத்திருப்பு	விற்பனைக்கென வைத்திருப்பு	மொத்தம்
நிதிச் சொத்துக்கள்					
காசம் காசுக்கு சமமானவையும்	56,630,028	-	-	-	56,630,028
நிதிச் சொத்துக்கள் முதிர்வுக்கென வைத்திருக்கப்பட்டவை	-	-	137,931,644	-	137,931,644
REPO களில் முதலீடு	-	2,225,603,132	-	-	2,225,603,132
நிலையான வைப்புகளில் முதலீடு	-	3,135,679,291	-	-	3,135,679,291
ஏனைய கடன் பத்திரங்களில் முதலீடு	-	-	-	-	-
குறிப்பிடப்படாத கடன் பத்திரங்களில் முதலீடு	-	-	-	2,229,919	2,229,919
வாடிக்கையாளர்களின் கடன்களும் பெறுகைகளும்	-	1,812,262,409	-	-	1,812,262,409
மொத்த நிதிச் சொத்துக்கள்	56,630,028	7,173,544,832	137,931,644	2,229,919	7,370,336,424
நிதிப் பொறுப்புக்கள்					
வாடிக்கையாளர்களிடமிருந்து வைப்புக்கள்	-	228,721,709	-	-	228,721,709
கிளைகளுக்குச் சேர வேண்டியவை	-	7,623,865	-	-	7,623,865
மீள் நிதி கடன்கள்	-	2,610,661,277	-	-	2,610,661,277
மொத்த நிதிப் பொறுப்புக்கள்	-	2,847,006,851	-	-	2,847,006,851

12. காசம் காசுக்கு சமமானவையும்

	31.12.2014 ரூபா	31.12.2013 ரூபா
கையிலுள்ள காசு	11,918,566	14,975,425
வங்கி மீதி	20,232,580	41,654,603
	32,151,146	56,630,028

நிதி அறிக்கைகள் மீதான குறிப்புகள் தொடர்ச்சி.

2014 டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான

13. நிதிச் சொத்துக்கள் - முதிர்வுக்கென வைத்திருத்தல்

	31.12.2014	31.12.2013
	ரூபா	ரூபா
முதிர்வுக்கென வைத்திருக்கப்பட்ட திறைசேரி உண்டியல்கள்	138,641,769	137,931,644
	138,641,769	137,931,644

14. REPO வில் முதலீடு

மீள் கொள்வனவு அடிப்படையிலான திறைசேரி உண்டியல்கள்	2,123,030,403	2,225,603,132
	2,123,030,403	2,225,603,132

15. நிலையான வைப்புக்களில் முதலீடு

இலங்கை வங்கி அமெரிக்க டொலர்கள்	2,422,419,788	2,270,891,728
இலங்கை வங்கி இலங்கை ரூபா	919,935,858	864,787,563
	3,342,355,647	3,135,679,291

16. குறிப்பிடப்படாத கடன் பத்திரங்களில் முதலீடு

	பங்குகளின் எண்ணிக்கை	கொள்விலை 31.12.2014	பணிப்பாளரின் விலைமதிப்பு 31.12.2014	பங்குகளின் எண்ணிக்கை	கொள்விலை 31.12.2013	பணிப்பாளரின் விலைமதிப்பு 31.12.2013
இலங்கை கடன் தகவல் பணியகம் - சாதாரண பங்குகள்	2,229,919	2,229,919	2,229,919	2,229,919	2,229,919	2,229,919
	2,229,919	2,229,919	2,229,919		2,229,919	2,229,919
குறிப்பிடப்படாத முதலீட்டு கடன் பத்திரங்களில் தேறிய கொண்டு செல்லும் தொகை		2,229,919			2,229,919	

16.1 குறிப்பிடப்படாத கடன் பத்திரங்களில் மேற்குறிப்பிட்ட முதலீடு விற்பனைக்கு தயாராகவுள்ள முதலீடுகள் என தரப்படுத்தப்பட்டுள்ளன

17. வாடிக்கையாளர்களின் கடன்களும் பெறுகைகளும்

		31.12.2014 ரூபா	31.12.2013 ரூபா
கடன்களும் முற்பணங்களும்	17.1	2,901,470,835	2,631,568,256
குத்தகைகள்	17.2	219,818,187	108,198,062
ஊழியர் கடன்கள்		4,636,306	6,010,318
ஊழியர் வீடமைப்புக் கடன்கள்		70,892,022	41,001,977
ஊழியர் கணனி கடன்கள்		410,010	-
		3,197,227,360	2,786,778,613
இனங்காணப்படாத வட்டி		(465,364,692)	(364,859,240)
மதிப்புக் குறைந்த நட்டங்களுக்கான தொகை	17.3	(662,962,265)	(609,656,964)
		2,068,900,402	1,812,262,410

17.1 வாடிக்கையாளர்களுக்கான கடன்களும் பெறுகைகளும்

செயற்படு மூலதனக் கடன்கள்		204,092,348	173,093,592
திட்டக் கடன்கள்		1,663,211,479	1,784,878,019
குறுகிய தவணைக் கடன்கள்		272,259,463	67,858,472
சூர்ஷி நவோதய கடன்கள்		4,491,248	5,021,763
நுண் நிதித் கடன்கள்		420,173,717	326,211,540
“கப்புக்க ஆயோஜனா” கடன்கள்		1,030,339	1,902,746
விவசாய கால்நடை அபிவிருத்தி கடன்கள்		17,692,132	33,642,164
விசேட கடன்கள்		1,473,819	1,534,559
அந்தூரியம் கடன்கள்		3,286,930	4,279,812
பெரிய வெங்காயக் கடன்கள்		398,883	897,722
மகாவலி கடன்கள்		15,487,216	17,990,981
புதிய விரிவான கிராமியக் கடன் திட்டம் (NCRS)		74,097,309	21,969,642
லக்கம் கடன்கள்		255,671	773,968
செளபாக்கிய கடன் - நுண், சிறிய, நடுத்தர தொழில்கள் (MSME)		478,506	681,027
செளபாக்கிய கடன் - பாதிக்கப்பட்ட நுண், சிறிய, நடுத்தர தொழில்கள் (A-SME)		21,801,476	11,207,217
வறுமை ஒழிப்பு நுண் நிதித் திட்டக் கடன் (PAMP II)		2,720,381	4,318,098
கந்தூரட்ட நவோதய கடன்		98,880	257,867
சாஸ்திரி கடன்		9,791,671	11,019,671
விஸ்கம் கடன்		45,059,406	58,394,728
அடகு பிடித்தல்		51,629,743	83,641,501
கணனி கடன் திட்டம்		7,132,601	9,606,972
அய சவிய		13,510,491	12,386,196
CSDD கடன்கள்		71,244,129	-
உத்தரவாதக் கோரிக்கைகள்		53,000	-
		2,901,470,835	2,631,568,256

17.2 குத்தகைகள்

பெறவேண்டிய மொத்த வாடகைகள்		277,182,715	135,809,845
இன்னும் பெறப்படாத வருமானம்		(57,364,528)	(27,611,783)
		219,818,187	108,198,062

நிதி அறிக்கைகள் மீதான குறிப்புகள் தொடர்ச்சி.

2014 டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான

17.2.1 குத்தகைச் சொத்துக்களிலிருந்து பெறவேண்டிய வாடகைகள்

	31.12.2014	31.12.2013
	ரூபா	ரூபா
ஒரு வருடத்திற்குக் கூடாதவை		
குத்தகைகளில் மொத்த முதலீடு	96,878,241	75,432,798
இன்னும் பெறப்படாத வட்டி வருமானம்	(30,659,563)	(11,015,557)
	66,218,678	64,417,241

	2014	2013
	ரூபா	ரூபா
ஒரு வருடத்திற்குக் கூடியதும் ஐந்து வருடங்களுக்குக் கூடாதவையும்		
குத்தகைகளில் மொத்த முதலீடு	180,304,474	60,377,047
இன்னும் பெறப்படாத வட்டி வருமானம்	(26,704,965)	(16,596,226)
	153,599,509	43,780,821

17.3 கடன்கள் மற்றும் பெறுகைகளின் மதிப்புக் குறைவிற்கான சரியீட்டின் செயற்பாடு

	2014	2013
	ரூபா	ரூபா
ஜனவரி 01 ஆம் திகதியன்று	609,656,964	562,064,432
ஆண்டுக்கான கட்டணங்கள்	53,305,301	47,592,532
டிசம்பர் 31 ஆம் திகதியன்று	662,962,265	609,656,964

18. அருவச் சொத்துக்கள்

கணனி மென்பொருள்

	2014	2013
	ரூபா	ரூபா
கொள்விலை		
ஜனவரி 01 ஆம் திகதியன்று	26,162,456	26,162,456
சேர்க்கைகள்	-	-
டிசம்பர் 31 ஆம் திகதியன்று	26,162,456	26,162,456
திரட்டிய திருப்பிச் செலுத்தல்		
ஜனவரி 01 ஆம் திகதியன்று	21,983,547	19,540,276
ஆண்டின் திருப்பிச் செலுத்தல்	2,464,283	2,443,271
டிசம்பர் 31 ஆம் திகதியன்று	24,447,830	21,983,547
தேறிய புத்தகப் பெறுமதி	1,714,626	4,178,909

19. ஆதனங்கள், இயந்திரசாதனங்கள், உபகரணங்கள்

	31.12.2014	31.12.2013
	கள.	கள.
கொள்விலை	226,255,900	212,476,271
திரட்டிய தேய்மானம்	(135,986,753)	(122,533,010)
	90,269,146	89,943,261

19.1

	2013.01.01 இல்		ஆன்மீன் அகற்றுக்கை		2013.12.31 இல்		ஆன்மீன் அகற்றுக்கை		2014.12.31 இல்	
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
கொள்விலை										
காணி	15,000,000	-	-	-	15,000,000	-	-	-	15,000,000	-
கட்டிடம்	18,034,049	-	-	-	18,034,049	-	-	-	18,034,049	-
மீள் புரமைப்பு	17,580,596	1,595,470	930,569	930,569	18,245,497	464,760	464,760	-	18,710,257	-
மோட்டார் வாகனங்கள்	30,645,160	190,400	-	-	30,835,560	9,680,000	9,680,000	-	40,515,560	-
அலுவலகம், மின்சார உபகரணங்கள்	53,554,454	1,618,371	-	-	55,172,825	548,371	548,371	-	55,721,196	-
கணினி உபகரணம்	52,457,014	576,899	-	-	53,033,913	2,433,852	2,433,852	-	55,467,765	-
தளபாடங்களும் பொருத்திகளும்	18,823,273	2,546,730	35,000	35,000	21,335,003	652,646	652,646	-	21,987,649	-
ஏனைய சொத்துக்கள்	609,524	209,900	-	-	819,424	-	-	-	819,424	-
மொத்தம்	206,704,070	6,737,770	965,569	965,569	212,476,271	13,779,629	13,779,629	-	226,255,900	-
திரட்டிய தேய்மானம்										
கட்டிடம்	6,670,445	1,202,871	-	-	7,873,316	1,202,871	1,202,871	-	9,076,187	-
குத்தகைச் சொத்தின் அபிவிருத்தி	3,120,461	1,205,197	430,524	430,524	3,895,134	1,225,758	1,225,758	-	5,120,892	-
மோட்டார் வாகனங்கள்	29,834,962	460,397	-	-	30,295,359	885,038	885,038	-	31,180,397	-
அலுவலகம், மின்சார உபகரணங்கள்	18,608,811	5,420,895	-	-	24,029,706	5,533,243	5,533,243	-	29,562,949	-
கணினி உபகரணம்	43,061,676	2,979,297	-	-	46,040,973	2,428,987	2,428,987	-	48,469,959	-
தளபாடங்களும் பொருத்திகளும்	8,403,035	2,023,195	27,708	27,708	10,398,522	2,177,847	2,177,847	-	12,576,369	-
ஏனைய சொத்துக்கள்	-	-	-	-	-	-	-	-	-	-
மொத்தம்	109,699,390	13,291,852	458,232	458,232	122,533,010	13,453,744	13,453,744	-	135,986,753	-
பதிவுபடுத்த பெறுமதி	97,004,680				89,943,261				90,269,146	

ஆய்வுக்குட்பட்ட வருடத்தின் போது ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் என்பவற்றின் கொள்விலை சம்பந்தமாக முலதனமாக்கிய எந்தவீதக் கடன்களும் இல்லை.

நிதி அறிக்கைகள் மீதான குறிப்புகள் தொடர்ச்சி.

2014 டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான

19.2 முழுமையான தேய்மானங்கள் கணிக்கப்பட்ட ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள்

	31.12.2014	31.12.2013
	ரூபா	ரூபா
மோட்டார் வாகனங்கள்	30,137,320	28,043,075
கணினி உபகரணம்	40,613,898	40,686,149
தளபாடங்களும் பொருத்திகளும்	162,231	
	70,913,448	68,729,224

19.3 ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் என்பனவற்றின் உரிமைப்பத்திரக் கட்டுப்பாடு

2014 டிசம்பர் 31 இல் ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் என்பனவற்றின் உரிமைக் கட்டுப்பாடு எதுவுமில்லை

20. ஏனைய சொத்துக்கள்

	2014	2013
	ரூபா	ரூபா
வைப்புக்களும் முற்கொடுப்பனவுகளும்	62,767,660	85,264,660
வரி பெறுகைகள்	15,168,142	3,195,342
ஊழியர் முற்பணம் பெறுகைகள்	268,250	235,250
ஊழியர் செலவின முற்கொடுப்பனவு	33,436,636	40,252,967
	111,640,688	128,948,220

20.1 ஊழியர் செலவின முற்கொடுப்பனவு

ஜனவரி 01 இல் உள்ளவாறு	40,252,967	32,918,698
SLFRS சீராக்கல் - புதிய வழங்கல்களும் தீர்வுகளும்	7,831,109	11,404,517
SLFRS சீராக்கல் - ஊழியர் செலவினக் கட்டணம்	(14,647,439)	(4,070,248)
டிசம்பர் 31 இல் உள்ளவாறு	33,436,636	40,252,967

21. வாடிக்கையாளர்களின் வைப்புக்கள்

	31.12.2014	31.12.2013
	ரூபா	ரூபா
சேமிப்பு வைப்புக்கள்	264,992,289	183,268,200
காலம் குறித்த வைப்புக்கள்	92,252,860	45,453,509
இறுதிநிலைக் கணக்குகள்	22,301,500	
	379,546,648	228,721,709

22. கிளைகளிலிருந்து வரவேண்டிய ∴ (செலுத்த வேண்டிய) தொகை

கிளைகளிலிருந்து வரவேண்டிய / (செலுத்த வேண்டிய) தொகை	3,420,514	(7,623,865)
	3,420,514	(7,623,865)

23. மீள் நிதிக் கடன்கள்

	31.12.2014	31.12.2013
	ரூபா	ரூபா
இலங்கை அரசாங்கம் - கடன் ரூபா	203,180,520	213,827,788
மகாவலி கடன்	60,196,760	58,196,760
அரசாங்க கடன் - அமெரிக்க டொலர்களில்	2,092,613,162	2,046,404,379
சிறிய மற்றும் நடுத்தர தைக்கப்பட்ட ஆடைகள் தொழிற்சாலை நவீன மயப்படுத்தல் கடன்	5,455,200	10,909,600
செளபாக்கிய கடன்	38,324,908	37,312,939
வறுமை ஒழிப்பு நுண் நிதித் திட்டக் கடன்	334,750	5,457,650
விஸ்கம் கடன்	22,940,270	31,052,161
கடன் உத்தரவாதத்திற்கான திறைசேரி நிதியம்	214,500,000	207,500,000
	2,637,545,570	2,610,661,277

24. ஏனைய பொறுப்புக்கள்

	31.12.2014	31.12.2013
	ரூபா	ரூபா
திரண்ட செலவினம்	50,962,066	14,361,769
ஏனைய கொடுப்பனவுகள்	174,134,631	173,634,631
நிதிச் சேவைகள் வற் கொடுப்பனவு	2,881,810	9,395,317
வரி கொடுப்பனவு	-	23,018,180
	227,978,507	220,409,897

24.1 ஏனைய கொடுப்பனவுகள்

மூடப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகளின் மீள் திறப்புக்கான அரசாங்க நிதியுதவி

பெறப்பட்ட நிதியம்	730,000,000	730,000,000
வழங்கப்பட்ட தொகை (கடன் இடர் என்பதை வங்கி பொறுப்பேற்கவில்லை)	(555,865,369)	(556,365,369)
	174,134,631	173,634,631

அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய (இல. 07/0147/207/008) இந்த நிதித் தொகைகள், மூடப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் மத்தியில் விநியோகிக்கவேண்டி பெற்றுக்கொள்ளப்பட்டன. 2007 வரவு செலவுத் திட்ட பிரேரணையில் தெரிவிக்கப்பட்டவாறு மூடப்பட்ட தொழிற்சாலைகளை புனரமைக்க / நவீன மயப்படுத்துவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் நிதி அமைச்சு அனுசரணையாளராக செயற்பட்டது.

நிதி அறிக்கைகள் மீதான குறிப்புகள் தொடர்ச்சி.

2014 டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான

25. ஓய்வுக்கால நலன்புரித் திட்டம்

	31.12.2014	31.12.2013
	ரூபா	ரூபா
தெரிவிக்கப்பட்ட நலன்புரித் திட்டம் ஆரம்பம்	6,997,733	6,143,783
தற்போதைய சேவைச் செலவினம்	1,200,000	1,200,000
வழங்கப்பட்ட நன்மைகள்	(491,225)	(346,050)
நலன்புரித் திட்டம் முடிவு	7,706,508	6,997,733

வங்கியின் குறித்துரைக்கப்பட்ட நன்மைக் கட்டப்பாடுகளின் பெறுமானத்தைத் தீர்மானிக்கவேண்டி, மூன்று வருடங்களுக்கொரு தடவை தகைமை பெற்ற காப்புறுதி மதிப்பீட்டாளரின் சேவைகள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. கடைசியாக இடம்பெற்ற பணிக்கொடைப் பொறுப்புகள் சம்பந்தமான மதிப்பீட்டாளரின் மதிப்பீடு 2012 டிசம்பர் 31 ஆம் திகதியளவில் அக்சுவேரியல் அன்ட் மனேஜ்மன்ட் கேன்சல்டன்ஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டது. 2013 டிசம்பர் 31 ஆம் திகதியன்று மதிப்பீட்டாளருக்கான பொறுப்பு ரூபா 5,337,156/- ஆகும். பணிக்கொடைப் பொறுப்பின் மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டில் 11% கழிவு வீதம் மற்றும் 3% எதிர்கால சம்பள அதிகரிப்பு வீதமும் உபயோகிக்கப்பட்டுள்ளன.

26. பிரகடனப்படுத்தப்பட்ட மூலதனம்

	31.12.2014	31.12.2013
	ரூபா	ரூபா
பெறுமதி செலுத்தப்பட்ட சாதாரண பங்குகளின் எண்ணிக்கை	36,071,028	36,071,028
பிரகடனப்படுத்தப்பட்ட மூலதனம்	3,671,972,223	3,671,972,223

27. சட்ட அடிப்படையிலான ஒதுக்கு நிதியம்

ஆண்டின் ஆரம்பத்தில்	42,362,443	25,068,040
ஆண்டின் போது மாற்றப்பட்டது	8,932,786	17,294,403
ஆண்டின் இறுதியில்	51,295,229	42,362,443

1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டம் பிரிவு 20(1) ஆல் கோரப்பட்ட வகையில் வரிக்குப் பிந்திய இலாபத்தில் 5% ஒதுக்க நிதியத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ஒதுக்க நிதியம் 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் பிரிவு 20(2) இன் கீழ் குறித்துரைக்கப்பட்ட காரணங்களுக்கு மாத்திரமே உபயோகிக்கப்படும்.

28. முதலீட்டு நிதியக்கணக்கு

	31.12.2014	31.12.2013
	ரூபா	ரூபா
ஆண்டின் ஆரம்பத்தில் மீதி	101,156,084	69,775,757
ஆண்டின் போது இடம்பெற்ற மாற்றங்கள்	19,279,197	31,380,327
பிடித்து வைக்கப்பட்ட சம்பாத்தியத்திற்கு மாற்றப்பட்டுள்ளது	(120,435,281)	-
ஆண்டின் முடிவில் மீதி	-	101,156,084

2013 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் பிரேரிக்கப்பட்டவாறு, நிதி நிறுவனங்கள் அனைத்தும் முதலீட்டு நிதியக் கணக்கு ஒன்றை 2013 ஜனவரி மாதத்திலிருந்து ஆரம்பித்து செயற்படுத்துவது அவசியமாகும். மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட வழிகாட்டி நெறிகளுக்கு அமைய நிதிச் சேவைகளின் வற் வரிக் கொடுப்பனவுக்கெனக் கணிக்கப்பட்ட இலாபத்தில் 8% ஐ ம் வருமான வரி கொடுப்பனவுக்கெனக் கணிக்கப்பட்ட வரிக்கு முதலீடு இலாபத்தில் 5% ம் மாற்றும்படி நிதி நிறுவனங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த நிதியனைத்தும் குறிக்கப்பட்ட விடயங்களுக்கு கடன் வசதிகளை வழங்கவும் அல்லது நீண்டகால அரசு கடன் பத்திரங்கள் / திறைசேரி முறிகளில் முதலீடு செய்யவும் உபயோகிக்கப்பட வேண்டும்.

2014.12.31 ஆம் திகதியில் இந்த நிதியத்திலிருந்து வழங்கப்பட்ட அரசு கடன்பத்திரங்களில் முதலீடுகளினதும், வழங்கப்பட்ட கடன் வசதிகளினதும் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

ஆவணங்கள்	வாடிக்கையாளர்	வட்டி வீதம்	முதிர்வு	முதலீட்டுத் தொகை (ரூபா)
கடன்களும் முற்பணங்களும்	நேச்சர்ஸ் பியூட்டி கிறியேட்டர்ஸ் நிறுவனம்	11.00%	25/12/2017	50,000,000
கடன்களும் முற்பணங்களும்	ஷாப் கிரபிக் ஹவுஸ் நிறுவனம்	14.72%	25/10/2018	15,000,000
திறைசேரி உண்டியல்கள்	இலங்கை அரசாங்கம்	9.55%	28/02/2014	36,156,083
				101,156,083

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் முதலீட்டு நிதியக் கணக்கின் (IFA) நடவடிக்கைகள் சம்பந்தமான வழிமுறைகளுக்கு அமைய 2014 ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் IFA இன் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய நிறுவனமானது, IFA இன் திரட்டிய மிகுதியை உரிமை மாற்றம் பற்றிய கூற்றின் ஊடாக திரட்டிய இலாபத்திற்கு மாற்றியுள்ளது.

நிதி அறிக்கைகள் மீதான குறிப்புகள் தொடர்ச்சி.

2014 டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான

29. முதிர்வு பகுப்பாய்வு

	3 மாதங்கள் வரை	3-12 மாதங்கள்	1-3 வருடங்கள்	3-5 வருடங்கள்	5 வருடங்களுக்கு மேல்	மொத்தம்
சொத்துக்கள்						
வட்டி ஈட்டும் சொத்துக்கள்						
முதிர்வு வரையிலான திறைசேரி						
உண்டியல்கள்	138,641,769	-	-	-	-	138,641,769
மீள் கொள்வனவு						
உடன்படிக்கைகள்	2,123,030,403	-	-	-	-	2,123,030,403
வங்கியிலிருந்து வரவேண்டியவை	-	-	-	-	-	-
முதலீட்டு கடன் பத்திரங்கள்	-	-	-	-	2,229,919	2,229,919
நிலையான முதலீட்டு வைப்புகள்	621,158,795	2,721,196,852	-	-	-	3,342,355,647
கடன்களும் முற்பணங்களும்	262,090,479	347,822,700	616,013,114	571,199,947	271,774,161	2,068,900,402
	3,144,921,446	3,069,019,552	616,013,114	571,199,947	274,004,080	7,675,158,140
வட்டி ஈட்டாச் சொத்துக்கள்						
காசும் குறுகியகால நிதிகளும்						
ஏனைய சொத்துக்கள்	32,151,146	-	-	-	-	32,151,146
ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள்	58,739,511	7,334,165	11,604,150	-	37,383,374	115,061,200
தொட்டுரை முடியாச் சொத்துக்கள்	-	-	-	-	90,269,149	90,269,149
	-	-	-	-	1,714,626	1,714,626
	90,890,657	7,334,165	11,604,150	-	129,367,149	239,196,121
மொத்த சொத்துக்கள்	3,235,812,103	3,076,353,717	627,617,264	571,199,947	403,371,229	7,914,354,260
பொறுப்புக்கள்						
வட்டி ஈட்டும் பொறுப்புக்கள்						
வைப்புக்கள்	69,529,870	44,927,046	29,013	-	265,060,719	379,546,648
மீள் நிதிக் கடன்கள்	18,047,145	32,983,445	79,359,795	44,665,780	2,462,489,406	2,637,545,571
	87,577,015	77,910,490	79,388,808	44,665,780	2,727,550,125	3,017,092,219
வட்டி ஈட்டாப் பொறுப்புக்கள்						
ஏனைய பொறுப்புக்கள்	53,843,876	25,000,000	25,000,000	-	131,841,139	235,685,015
அறிவிக்கப்பட்ட மூலதனம்	-	-	-	-	3,671,972,223	3,671,972,223
ஒதுக்கங்கள்	-	-	-	-	989,604,804	989,604,804
மொத்தப் பொறுப்புக்கள்	53,843,876	25,000,000	25,000,000	-	4,793,418,166	4,897,262,042
	141,420,891	102,910,490	104,388,808	44,665,780	7,520,968,290	7,914,354,260

30. பொறுப்புக்களும் எதிர்பாராத் தேவைகளும்

மூலதனப் பொறுப்புக்கள்

நேரடி முற்பண பொறுப்புக்கள்

	31.12.2014	31.12.2014
	ரூபா.	ரூபா.
பெறப்படாத கடன் வசதிகள்	13,700,000	8,467,700

எதிர்பாராத் தேவைகள்

வங்கியின் வழமையான நடவடிக்கைகளின் போது பலதரப்பட்ட அர்ப்பணிப்புக்களை வங்கி மேற்கொள்வதோடு, வாடிக்கையாளர்களுக்கென சட்டபூர்வமான எதிர்பாராத் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்கிறது. இந்த நடவடிக்கைகளின் பலனாக எந்தவொரு நடடமும் எதிர்பார்க்கப்படவில்லை.

எதிர்பாராத் தேவைகளுக்கான பொறுப்புக்கள்

	8,723,067	7,900,893
	22,423,067	16,368,593

வங்கிக்கு எதிரான வழக்குகள்

இடைநிறுத்தப்பட்டதும் முன்னாள் பிரதம சட்ட அதிகாரியினால் முறையீடு செய்யப்பட்டிருந்ததுமான ஊழியர் நீதிச் சபை விடயம் தவிர, வங்கிக்கு எதிராக எந்தவொரு முக்கிய வழக்குகளும் தெரிவிக்கப்பட்ட திகதி வரை பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.

குறிப்பிடப்பட்ட முறையீட்டின் பெயரில் ரூபா 3,000,000/- வை வங்கி வைப்புச் செய்திருந்தது. எவ்வாறாயினும், சூழ்நிலைகளின் அடிப்படையில் மேற்கூறப்பட்ட விடயம் தொடர்பாக நிதி சம்பந்தமான எந்தவொரு விளைவுகளையும் தற்போது தீர்மானிக்க முடியாதுள்ளது.

31. அடைமானம் வைக்கப்பட்ட சொத்துக்கள்

பொறுப்புக்களுக்கான உத்தரவாதமாக கீழ்க்காணும் சொத்துக்கள் அடைமானம் வைக்கப்பட்டுள்ளன:

	31.12.2014 ரூபா.	31.12.2014 ரூபா.
முதிர்வுக்கான திறைசேரி உண்டியல்கள்	140,000,000	140,000,000
நிலையான வைப்புக்கள்	432,000,000	432,000,000
	572,000,000	572,000,000

32. சம்பந்தப்பட்ட அமைப்புக்களின் வெளிப்பாடுகள்

32.1 முக்கிய முகாமைத்துவ ஆளணியினருக்கான நட்டஈடு

சம்பந்தப்பட்ட அமைப்பினரில் நிறுவனத்தின் நடவடிக்கைகளைத் திட்டமிடல், வழிகாட்டல், கட்டுப்படுத்தலின் பொறுப்பைக் கொண்டுள்ள முக்கிய முகாமைத்துவ ஆளணியினரும் அடங்குவர். முக்கிய முகாமைத்துவ ஆளணியினரில் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையினரும் இடம்பெற்றுள்ளனர்.

	2014 ரூபா.	2014 ரூபா.
முக்கிய முகாமைத்துவ ஆளணியினருக்கு கொடுக்கப்பட்ட நட்டஈடு	1,518,000	1,489,500

32.2 சம்பந்தப்பட்டவர்களுடனான நடவடிக்கைகள்

இலங்கை அரசாங்கத்துடனும், அரசு கட்டுப்பாட்டிற்குட்பட்ட நிறுவனங்களுடனுமான நடவடிக்கைகளின் விவரங்கள் :

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவையும் குறிப்பிடத்தக்க அரசு தாக்கத்தைக் கொண்டுள்ளவையுமான அமைப்புக்கள்

	அரசாங்கம்		அமைப்புக்கள்	
	2014 ரூபா	2013 ரூபா	2014 ரூபா	2013 ரூபா
ஐந்தொகை சொத்துக்கள்				
குறுகியகால காசு	-	-	185,980	183,296
வங்கிகளிலிருந்து பெறப்பட வேண்டியவை	-	-	20,232,580	-
கடன்களும் முற்பணங்களும்	-	-	-	-
அரசு திறைசேரி முறிகளில் முதலீடு	-	-	135,810,220	133,619,640
மீள் கொள்வனவு உடன்படிக்கை	-	-	2,111,209,087	2,203,513,877
கடன்பத்திரங்களில் முதலீடு	-	-	-	-
நிலையான வைப்புக்களில் முதலீடு	-	-	3,241,252,229	3,074,389,165
ஏனைய சொத்துக்கள் - அரசு கடன்களில் முன்செலுத்தப்பட்ட வட்டி (அ.டொ)	44,692,466	61,560,248	-	-
பொறுப்புக்கள்				
வைப்புக்கள்	-	-	7,000,000	7,022,072
மீள் செலுத்தல் கடன்	-	-	111,599,928	73,822,750
ஏனைய பொறுப்புக்கள்	2,440,269,768	392,044,231	-	-
ஐந்தொகைக்கு புறம்பான விடயங்கள்				
உத்தரவாதங்களும், வழங்கப்பட்ட பிணையங்களும்	-	-	-	-
வருமான அறிக்கை				
சம்பந்தப்பட்ட அமைப்புக்களிடமிருந்து பெறப்பட்ட வட்டி வருமானம்	-	-	395,174,579	455,948,169
சம்பந்தப்பட்ட அமைப்புக்களுக்கு செலுத்திய வட்டி	36,086,355	46,348,765	3,551,965	44,848,367
பெறப்பட்ட சேவைகள் / வரிகள் சம்பந்தமான செலவினம்	-	-	48,982,299	180,826,835

அரசு துறையினால் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட அல்லது குறிப்பிடத்தக்க தாக்கம், வைத்திருக்கப்பட்ட நிறுவனங்களில் இலங்கை வங்கி, பிராந்திய அபிவிருத்தி வங்கி, இலங்கை மத்திய வங்கி, ஊழியர் சேமலாப நிதியம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், ஊழியர் நம்பிக்கை நிதியம், காணிச் சீர்திருத்த ஆணைக்குழு என்பன அடங்கும்.

நிதி அறிக்கைகள் மீதான குறிப்புக்கள் தொடர்ச்சி.

2014 டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான

33. அறிவிக்கப்பட்ட திகதியின் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகள்

நிதி அறிக்கைகளில் சீராக்கல் அல்லது வெளிப்படுத்தல் என்பன தேவைப்படும் எத்தகைய நிகழ்வுகளும் ஐந்தொகைத் திகதியின் பின் இடம்பெறவில்லை.

34. இடர் முகாமைத்துவம்

வங்கிகளின் வர்த்தக நடவடிக்கைகளின் தன்மைகளின் அடிப்படையில் அவற்றோடு இணைந்ததாக இடர்கள் கருதப்படுகின்றன. ஆனால், சரியான மற்றும் உரிய நேரத்திலான இனங்காணல், கண்காணிப்பு என்பனவற்றின் மூலம், அவற்றைத் தவிர்க்க / முகாமைப்படுத்த முடியும்.

முக்கியமாக அபிவிருத்தி நிதித்துறையில் நடவடிக்கை மேற்கொள்ளும் நிபுணத்துவ வங்கி என்ற அடிப்படையில் இந்த வங்கி கடன் வழங்கல் இடர், நாணய இடர், சந்தை இடர் என்பனவற்றை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதேவேளை, செயற்பாட்டு இடர், வெளிநாட்டு நாணய இடர், போன்றனவற்றின் தாக்கம் வங்கியின் தற்போதைய நடவடிக்கைகளின் காரணமாக முக்கியமானவை அல்ல எனக் கருதப்படுகின்றன.

கடன் வழங்கல் இடர்

வங்கி எதிர்நோக்கும் கடன் வழங்கல் இடர் என்பது, கடன் பட்டவர், வங்கியுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை நிறைவேற்றத் தவறுதல் என்பதாகும். கடனாளியின் விபரங்கள், கடுமையான திட்டச் சாத்திய ஆய்வு செயன்முறைகள், கடுமையான கடன் அங்கீகரிப்பு எல்லைகள், சந்தைத் தகவல்கள், பொருத்தமான பிணையங்களைப் பெறுதல், கடனாளியுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருத்தல் என்பனவற்றின் மூலம் வங்கி இந்த இடரைத் தவிர்த்துக்கொள்கிறது அல்லது அதனை முகாமைத்துவப்படுத்துகிறது.

திரவநிலை இடரும் நிதி வழங்கல் முகாமைத்துவமும்

திரவநிலை இடர் என்பதை மேலதிகச் செலவினம் அல்லது நட்டம் ஏற்படாமல், ஒரு நிறுவனம் அதன் கடப்பாடுகளை நிறைவேற்றத் தவறுதல் என்று குறிப்பிடலாம். நீண்டகால சொத்துக்களுக்கும், குறுகியகால பொறுப்புக்களுக்கும் பொருந்தாத நிலை ஏற்படுவதை அடுத்து வங்கியின் திரவநிலை இடர் ஏற்படக்கூடும், திரவநிலைத் திட்டமிடலை மேற்கொள்ளும் போது, மேலதிகச் செலவினமோ அல்லது நட்டமோ ஏற்படாமல் மிகக் கஷ்டமான சூழ்நிலையிலும் வங்கி அதன் கடப்பாடுகளைப் பூர்த்தி செய்யும் என்பது நிச்சயிக்கப்படுவது அவசியம்.

நிதித் தேவை சம்பந்தமாக சரியான முறையில் முன்கூட்டியே தெரிவிப்பதன் அடிப்படையில் வங்கி அதன் திரவநிலை இடர் பிரச்சினைகளுக்கு தற்சமயம் தீர்வு காண்கிறது. உரிய வருமானத்தை உறுதிப்படுத்தி, அதேநேரத்தில் உயர் நிதி உட்பாய்ச்சல் மூலமும், உயர்மட்ட திரவநிலை மூலமும் இது மேற்கொள்ளப்படுகிறது. பாராட்டத்தக்க பெறுபேறு மற்றும் வங்கிக்கான பங்குதாரரின் பங்களிப்பு என்பனவும் உறுதிப்படுத்தப்படுகின்றன.

சந்தை இடர்

வட்டி வீதம், வெளிநாட்டு நாணயமாற்று வீதம், பொருட்களின் விலை, பங்கு விலை போன்ற மிக மோசமான சந்தை மாற்றங்கள் காரணமாக ஏற்படும் நட்டமே சந்தை இடர் எனக் குறிப்பிடப்படுகின்றது. சந்தை இடரினால் வங்கி அவ்வளவாகப் பாதிக்கப்படுவதில்லை. போட்டி அடிப்படையிலான வீதங்களை வழங்குதல், வெளிவாரி வளங்களை எதிர்பார்ப்பதற்குப் பதிலாக நிதித் தேவைகளை உள்ளூரிலேயே பூர்த்தி செய்தல் முக்கியமான விடயங்களை சொத்துக்கள் பொறுப்புக்களுக்கான (ALCO) குழுவில் ஆராய்தல் என்பனவற்றுடன் மூலதன அமைப்பு, அதன் மீதான செலவினம் என்பனவற்றோடு இணைந்த வகையில் கடன் வழங்கல் மற்றும் வைப்புப்பண வீதங்களை அமைப்பதன் அடிப்படையில் சந்தை இடர் தவிர்க்கப்பட்டுச் சிறப்பாக முகாமைத்துவம் செய்யப்படுகிறது.

மூலதனப் போதியதன்மை

மூலதன போதிய தன்மை விகிதத்தைக் கணக்கிடல்

மூலதன போதிய தன்மையின் வீதம் என்பது, இடர்கள் தொடர்பான வங்கியின் மூலதன அமைப்பை அளவிடுவதற்கென உபயோகிக்கப்படுவதாகும். இந்த இடர்கள், சொத்துக்கள் மற்றும் ஐந்தொகைக்கு வெளியே உள்ள நடவடிக்கைகளில் ஏற்படுகின்றன. இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டலில் 2008 ஜனவரி 01 ஆம் திகதியிலிருந்து “சர்வதேச மூலதன அளவை மற்றும் மூலதனத் தரங்கள்” என்பதன் திருத்திய கட்டமைப்புக்கு அமைய வங்கிகள் மூலதன போதிய தன்மை வீதத்தைக் கணக்கிட வேண்டும். (Basel II)

கணக்கீட்டு முறை

இலங்கை மத்திய வங்கியினால் தெரிவிக்கப்பட்ட பிரகாரம் ஐந்தொகை மற்றும் ஐந்தொகைக்கு வெளியேயான சொத்துக்களுக்கு நியமிக்கப்பட்ட இடர் அளவும் மூலதன அளவும்.

டிசம்பர் 31 இல் உள்ளவாறு	2014		2013	
	சொத்துக்கள் ரூபா '000	இடர் எடையிடப்பட்ட சொத்துக்கள் ரூபா '000	சொத்துக்கள் ரூபா '000	இடர் எடையிடப்பட்ட சொத்துக்கள் ரூபா '000
கடன் இடருக்கான இடர் எடையிடப்பட்ட தொகை				
மத்திய அரசாங்க மற்றும் இ.ம.வ மீதான கோரிக்கை	135,810	-	133,620	-
வெளிநாடுகள் மற்றும் அவற்றின் மத்திய வங்கிகள் மீதான கோரிக்கை	-	-	-	-
அரசதுறை நிறுவனங்கள் மீதான கோரிக்கை	-	-	-	-
அலுவலக மற்றும் பன்னாட்டு அபிவிருத்தி வங்கிகள் மீதான கோரிக்கை (MDB)	-	-	-	-
வங்கி வெளிப்பாடுகள் மீதான கோரிக்கை	3,296,401	689,847	5,318,084	2,814,178
நிதி நிறுவனங்கள் மற்றும் முதலிலை முகவர்கள் மீதான கோரிக்கை	2,076,209	2,076,209	-	-
கூட்டு நிறுவனங்கள் மீதான கோரிக்கை	113,299	113,299	665,566	673,661
சில்லறைக் கோரிக்கைகள்	1,395,415	1,395,415	646,805	646,805
விதிவிட ஆதனங்களினால் பாதுகாக்கப்பட்ட கோரிக்கைகள்	-	-	-	-
வர்த்தக ரீதியான காணிகளினால் பாதுகாக்கப்பட்ட கோரிக்கைகள்	-	-	-	-
செயற்படா சொத்துக்கள் (NPA)	599,029	767,222	562,039	776,981
விதிவிட ஆதனங்களினால் பாதுகாக்கப்பட்ட செயற்படா சொத்துக்கள்	-	-	-	-
உயர் இடர் பிரிவுகள்	-	-	-	-
காசு விடயங்கள்	11,919	-	14,975	-
ஏனைய சொத்துக்கள்	311,506	311,506	336,812	336,812
	7,939,588	5,353,498	7,677,901	5,248,427

மூலதனப் போதியதன்மை தொடர்ச்சி.

கடன் மாற்று விகிதம்	2014		2013	
	ஐந்தொகைக்கு வெளியேயுள்ள முக்கிய தொகை ரூபா '000	ஐந்தொகைக்கு வெளியேயுள்ள கடன் சமநிலை ரூபா '000	ஐந்தொகைக்கு வெளியேயுள்ள முக்கிய தொகை ரூபா '000	ஐந்தொகைக்கு வெளியேயுள்ள கடன் சமநிலை ரூபா '000
	ஐந்தொகைக்கு வெளியேயுள்ள விடயங்கள்			
கடனாக்கான பொது உத்தரவாதம்	100	3,771	3,771	4,901
ஆவண நாணயக் கடிதங்கள்	100	1,952	1,952	-
பெறாத தவணைக் கடன்கள்	20	13,700	2,740	8,468
ஏனையவை (ஒரு வருடத்திற்கு மேலான மூல முதிர்வுடன்கூடிய ஏனைய ஒப்பியல் பொறுப்புகள்)	50	3,000	1,500	3,000
		22,423	9,963	16,369
				8,095

	2014	2013
செயற்பாட்டு இடருக்கான எடையிடப்பட்ட தொகை		
கடந்த மூன்று நிதியாண்டுகளில் சராசரி நிகர வருமானம்	614,082	572,988
கழி: கடன்பத்திரங்களின் விற்பனை மூலம் பெற்ற இலாபம்	-	-
அசாதாரண / ஒழுங்கற்ற வருமான விபரம்	-	-
மொத்த வருமானம்	614,082	572,988
செயற்பாட்டு இடருக்கான மொத்த மூலதனக் கட்டணம் = (மொத்த வருமானம் *15%)	92,112	85,948
செயற்பாட்டு இடருக்கான மொத்த இடருக்கான எடையிடப்பட்ட தொகை	921,123	859,482
(செயற்பாட்டு இடருக்கான மொத்த மூலதனக் கட்டணம் x 10)		
மொத்த இடருக்கான எடையிடப்பட்ட தொகையின் கணக்கீடு		
கடன் இடருக்கான இடர் எடையிடப்பட்ட தொகை	5,353,498	5,248,437
சந்தை இடருக்கான எடையிடப்பட்ட இடர் தொகை	-	-
செயற்பாட்டு இடருக்கான எடையிடப்பட்ட இடர் தொகை	921,123	859,482
	6,274,621	6,107,919

மொத்த மூலதன அடிப்படைக் கணக்கீடு

	31.12.2014 கௌ.	31.12.2013 கௌ.
மொத்த மைய மூலதனம் (வரிசை I)		
செலுத்திய சாதாரண பங்குகள் / பொதுக் கையிருப்பு / ஒதுக்கிய மூலதனம்	3,671,972	3,671,972
திரட்ட முடியாத, மீளப்பெற முடியாத - முன்னுரிமைப் பங்குகள்	-	-
பங்குகள் மீதான பெறுமதி	-	-
சட்டபூர்வ ஒதுக்கீட்டு நிதியம்	51,295	42,362
வெளியிடப்பட்ட பகிரப்படாத இலாபங்கள் (திரண்ட நட்டம்	938,310	703,502
பொது மற்றும் ஏனைய ஒதுக்கீடுகள்	-	101,156
நிலையான நீண்டகால முதலீடுகளின் விற்பனையிலிருந்து வரிக்கு பிந்திய மேலதிகம்/நட்டம்	-	-
வெளியிடப்படாத நடப்பு வருட இலாபம் / நட்டம்	-	-
அங்கீகரிக்கப்பட்ட நிரந்தர கடன் மூலதன உபகரணங்கள்	-	-
	4,661,577	4,518,992
மேலதிக மூலதனம் (வரிசை II)		
ஒதுக்கீடுகளின் மீள் மதிப்பீடு (மத்திய வங்கி அங்கீகாரத்துடன்)	-	-
பொது ஏற்பாடுகள்	27,066	21,533
கலப்பு (கடன்/பங்குகள்) மூலதன உத்தரவாதங்கள்	-	-
அங்கீகரிக்கப்பட்ட தவணைக் கடன்	-	-
அங்கீகரிக்கப்பட்ட உப தவணைக்கடனின் உண்மைத் தொகை	-	-
	27,066	21,533
மூலதன அடிப்படை (வரிசை I+ வரிசை II)	4,688,643	4,540,525
மைய மூலதன வீதம் (ஆகக் குறைந்தது - 5%)	74.3%	73.99%
மைய மூலதனம் (வரிசை I) x 100		
மொத்த இடர் எடையிடப்பட்ட சொத்துக்கள்		
மைய மூலதன விகிதம் (ஆகக்குறைந்தது - 10%)	74.7%	74.34%
மூலதன அடிப்படை x 100		
மொத்த இடர் எடையிடப்பட்ட சொத்துக்கள்		

எல்லைகள்

- (I) II ஆம் வரிசை உப மூலப்பொருட்களின் மொத்தம் - I ஆம் வரிசை மூலப்பொருட்களின் 100% உச்சக்கட்டத்தை மீறக் கூடாது.
 (II) பொதுவான ஏற்பாடுகள் இடர் எதிர்நோக்கும் சொத்துக்களின் 1.25% ஐ மீறக் கூடாது.

பெறுமதி சேர்ப்பு அறிக்கை

டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான	31.12.2014 ரூபா	31.12.2014 ரூபா
பங்குதாரர் நிதியம்	4,661,577,042	4,518,992,334
கடன் நட்டங்களுக்கான திரண்ட ஏற்பாடு	1,128,326,957	974,516,204
பங்குதாரர்களுக்கான இலாபம்	5,789,903,999	5,493,508,538
கடன் நட்ட ஏற்பாடு	178,655,721	345,888,068
கழி: பதிவுக்கப்பட்ட உண்மையான கடன் நட்டம்	53,305,301	47,592,532
	231,961,022	393,480,600
பொருளாதாரச் செலவினம் % (**)	9.30%	12.63%
பொருளாதார செலவினம்	538,461,072	693,830,128
பொருளாதார பெறுமதி சேர்க்கை	(306,500,050)	(300,349,528)

ஆய்வுக்குட்பட்ட வருடத்தில் வங்கியினால் உருவாக்கப்பட்ட பங்குதாரர்களுக்கான கடன்களின் பொருளாதாரப் பெறுமதி மேற்குறிப்பிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**பொருளாதாரச் செலவினம் % 12 மாத கால திறைசேரி கடன் பத்திரங்களின் விகிதத்தோடு இடர் கொடுப்பனவுக்கென 2% கூட்டுவதன் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்படும்.

நிதிப் பெறுமதி சேர்ப்பு

	2014 ரூபா	%	2014 ரூபா	%
பெறுமதி சேர்ப்பு				
சம்பாதித்த வருமானம்	610,723,885		757,030,820	
சேவைகளுக்கான செலவு	198,420,734		173,748,215	
வங்கிச் சேவைகளின் பெறுமதி சேர்ப்பு	412,303,152		583,282,605	
கழி: கடன் நட்டத்திற்கான ஏற்பாடு	(53,305,301)		(47,592,532)	
முதலீடுகளின் மதிப்பிற்க்க ஏற்பாடு			-	
	358,997,850		535,690,073	
பெறுமதி சேர்ப்பு விநியோகம்				
ஊழியர்களுக்கான சம்பளம், கொடுப்பனவு, ஏனைய நன்மைகள்	123,945,341		102,818,798	
	123,945,341	34.5%	102,818,798	19.2%
மூலதன வழங்குநர்களுக்கு பங்குதாரர்களுக்கான பங்குலாபம்	36,071,028		36,071,028	
	36,071,028	10.0%	36,071,028	6.7%
அரசுக்கு வருமான வரி	6,903,018		25,357,338	
நிதிச் சேவைகள் மீதான பெறுமதிசேர் வரி	36,043,149		48,334,015	
	42,946,167	12.0%	73,691,353	13.8%
விஸ்தரிப்புக்கும் வளர்ச்சிக்குமென வங்கியில் பிடித்து வைக்கப்பட்ட தொகை பிடித்து வைத்த வருமானம்	142,584,693		309,817,040	
மதிப்பிற்க்கம் / பெறுமதி தீர்ப்பு	13,450,619		13,291,852	
	156,035,312	43.5%	323,108,892	60.3%
	358,997,850		535,690,073	100.0%

வருமானத்தின் மூலங்களும் விநியோகங்களும்

டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான

	31.12.2014 ரூபா	31.12.2013 ரூபா
வருமானத்தின் மூலங்கள்		
வட்டி வருமானம்	606,956,903	714,303,873
கட்டணங்கள், தரகுகள் மற்றும் ஏனைய வருமானங்கள்	3,766,982	42,726,947
	610,723,885	757,030,820
வருமானத்தின் விநியோகம்		
வைப்புதாரர்களுக்கும் கடன் வழங்கியோருக்கும் வட்டியாக	64,212,992	63,958,036
ஊழியர்களுக்கு சம்பளமாக	123,945,341	102,818,798
ஒதுக்கி வைக்கப்பட்ட தேய்மானம்	13,450,619	13,291,852
கடன் நட்டத்திற்கான ஏற்பாடு	53,305,301	47,592,532
பொருட்கள் சேவைகள் வழங்குநருக்கு	134,207,742	109,790,179
அரசாங்கத்திற்கு வரி	42,946,167	73,691,353
- வருமான வரி (பின்தள்ளிய வரி உட்பட)	6,903,018	25,357,338
- நிதிச் சேவைகள் - வற்	36,043,149	48,334,015
பங்குதாரர்களுக்கு பங்குலாபமாக	36,071,028	36,071,028
ஒதுக்கீடுகளுக்கு	142,584,693	309,817,040
	610,723,885	757,030,820

மூன்று வருடகால தொகுப்பு

விபரங்கள்	2014 ரூபா	2013 ரூபா	2012 ரூபா
இலாபமும் நட்டமும்			
மொத்த வருமானம்	610,723,885	757,030,820	664,935,462
வட்டி வருமானம்	606,956,903	714,303,873	603,081,970
வட்டிச் செலவினம்	(64,212,992)	(63,958,036)	(59,478,303)
தேறிய வட்டி வருமானம்	542,743,911	650,345,837	543,603,667
ஏனைய வருமானம்	3,766,982	42,726,947	61,853,492
மொத்த செயற்படு வருமானம்	546,510,893	693,072,784	605,457,159
நிதிச் சொத்துக்களில் மதிப்புக் குறைவிலான நட்டம்	(53,305,301)	(47,592,532)	(47,897,826)
தேறிய செயற்படு வருமானம்	493,205,592	645,480,252	557,559,333
ஆளணிச் செலவினங்கள்	(129,269,722)	(102,818,798)	(100,517,656)
அலுவலகம், உபகரணங்கள் மற்றும் நிர்வாகச் செலவினம்	(115,106,326)	(112,568,437)	(108,528,185)
ஏனைய செயற்படு செலவினங்கள்	(27,227,656)	(10,513,597)	(10,436,613)
	221,601,887	419,579,420	338,076,879
நிதிச் சேவைகள் மீதான வற் வரி	(36,043,149)	(48,334,015)	(44,027,771)
வரிக்கு முந்திய இலாபம்	185,558,738	371,245,405	294,049,108
இலாபத்தின் மீதான வரி	(6,903,018)	(25,357,338)	(75,839,007)
வரிக்குப் பிந்திய இலாபம்	178,655,721	345,888,067	218,210,101
சொத்துக்கள்			
காசும் காசுக்கு சமமானவையும்	32,151,146	56,630,028	37,207,216
முதிர்வுக்கென வைத்திருக்கப்பட்ட நிதிச் சொத்துக்கள்	138,641,769	137,931,644	471,221,627
REPO வில் முதலீடுகள்	2,123,030,403	2,225,603,132	1,062,129,727
நிலையான வைப்புக்களில் முதலீடுகள்	3,342,355,647	3,135,679,291	1,818,854,593
ஏனைய கடன் ஆவணங்களில் முதலீடுகள்	0	0	1,484,234,950
குறிப்பிடப்படாத கடன் பத்திரங்களில் முதலீடு	2,229,919	2,229,919	2,229,919
வாடிக்கையாளர்களுக்கான கடன்களும் பெறுகைகளும்	2,068,900,402	1,812,262,409	1,932,190,376
அருவச் சொத்துக்கள்	1,714,626	4,178,909	6,622,180
ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள்	90,269,146	89,943,261	97,004,680
கிளைகளிடம் இருந்து	3,420,514	-	-
ஏனைய சொத்துக்கள்	111,640,687	128,948,220	72,722,250
மொத்த சொத்துக்கள்	7,914,354,260	7,593,406,814	6,984,417,519
பொறுப்புக்கள்			
வைப்புக்கள்	379,546,648	228,721,709	241,611,539
வங்கிகளுக்கு சேரவேண்டிய தொகைகள்	-	7,623,865	2,207,881
மீள் நிதி கடன்கள்	2,637,545,570	2,610,661,277	2,325,541,984
ஏனைய பொறுப்புக்கள்	227,978,507	220,409,897	199,737,039
ஓய்வுக்கால நன்மைக் கடப்பாடு	7,706,508	6,997,733	6,143,783
பின்தள்ளிய வரி பொறுப்புக்கள்			
மொத்தப் பொறுப்புக்கள்	3,252,777,233	3,074,414,481	2,775,242,226
பங்குதாரர் நிதியம்			
கூறப்பட்ட மூலதனம்	3,671,972,223	3,671,972,223	3,671,972,223
சட்டபூர்வ ஒதுக்கீட்டு நிதியம்	51,295,229	42,362,443	25,068,040
முதலீட்டு நிதியம்	-	101,156,083	69,775,756
பிடித்து வைக்கப்பட்ட சம்பாத்தியங்கள்	938,309,590	703,501,585	442,359,274
பங்குதாரர்கள் மொத்த நிதியம்	4,661,577,027	4,518,992,334	4,209,175,293
மொத்தப் பொறுப்புக்களும் பங்குதாரர்கள் நிதியமும்	7,914,354,260	7,593,406,815	6,984,417,519
திரவச் சொத்துக்களின் வீதம்	1146.20%	1341.48%	793.20%
மூலதன போதிய தன்மை விகிதம் - வரிசை 1	74.29%	73.99%	86.06%
வரிசை 2	74.72%	74.34%	86.40%

வருடாந்தப் பொதுக் கூட்டம்

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் 9வது வருடாந்தப் பொதுக்கூட்டம், நுகேகோட, நாவல வீதி, 80 ஆம் இலக்கத்தில், 2015 ஜூன் 30 ம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப. 2.30 மணிக்கு நடைபெறும்.

பதிலாள் அதிகாரம்

வரையறுக்கப்பட்ட லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி,
இல. 80, நாவல வீதி,
நுகேகொட

..... ஐச் சேர்ந்த, நான் / நாம்

..... லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியில் பங்குதாரர் / பங்குதாரர்களாக இருப்பதனால்

..... ஐச் சேர்ந்த

ஐ எனது / எமது அதிகாரம் பெற்ற பிரதிநிதியாக நியமித்து, 2015 ஜூன் 30 ஆம் திகதி பி.ப 2.30 மணிக்கு நடைபெறும் லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் எனது / எமது சார்பில் சமூகமளிக்கவும் அத்துடன் வாக்களிக்கவும் அத்துடன் ஒத்திவைப்பு இருப்பின் அங்கு இடம்பெறும் வாக்களிப்பு என்பனவற்றில் கலந்துகொள்ளவும் அதிகாரமளிக்கின்றேன் / அதிகாரமளிக்கின்றோம்.

2014 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான பணிப்பாளர் அறிக்கை, கணக்காய்வு செய்யப்பட்ட நிதி அறிக்கைகள், கணக்காய்வாளர்களின் அறிக்கை என்பனவற்றைப் பெற்று ஆராய்தல்.	ஆதரவு / எதிர்ப்பு*
2015 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நியமனமும், அவர்களுக்கான கொடுப்பனவுகளை பணிப்பாளர் சபையினர் தீர்மானிக்க அதிகாரமளித்தலும்.	ஆதரவு / எதிர்ப்பு*

* தேவையானவற்றைத் தெரிவு செய்து, ஏனையவற்றை நீக்கி விடவும்.

2015 ஆந் திகதி கைச்சாத்திடப்பட்டது.

.....
பங்குதாரரின் கையொப்பம்





கூட்டிணைப்புத் தகவல்கள்

பதிவுப் பெயர்

வரையறுக்கப்பட்ட லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி

சட்டபூர்வ அந்தஸ்து

1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் கூட்டிணைக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட பொது நிறுவனமான இது, 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் விசேட தகைமை கொண்ட வங்கியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. (2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் பிரகாரமான புதிய பதிவு இல. PB 52)

கூட்டிணைப்புத் திகதி

2006 பெப்ரவரி 24

கம்பனிச் செயலாளர்

திரு. ஆர்.எஸ்.பன்டிதேசேகர

பதிவுபெற்ற அலுவலகம்

இல. 80, நாவல வீதி, நுகேகொட
தொலைபேசி : (+94) 011 2821030-5, 2821040
தொலைநகல் : (+94) 011 2821031
மின்னஞ்சல் : info@lankaputhra.lk
இணையத்தளம் : www.lankaputhra.lk

கணக்காய்வாளர்கள்

SJMS அசோஸியேட்ஸ்
பட்டயக் கணக்காளர்கள்
இல. 02, கஸ்ரல் ஒழுங்கை,
கொழும்பு 04.

வங்கியாளர்கள்

இலங்கை வங்கி

ලෝ උ පුතුන්ගේ හදවතේම
இலங்கை மக்களின் இயைந்தமரப்பு
THE HEARTBEAT OF SRI LANKA



ලංකාපුත්‍ර සංවර්ධන බැංකුව
லங்காபுத்தர் அபிவிருத்தி வங்கி
LANKAPUTHRA DEVELOPMENT BANK

No. 80, Nawala Road, Nugegoda, Sri Lanka.
Tel : +94 11 2821030 / 11 2821035 Fax : +94 11 2821031
E-mail : info@lankaputhra.lk Web : www.lankaputhra.lk